



Tamil Heritage Foundation

தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials

e-Book series

an international NGO initiative to digitize old Tamil books and palm leaf manuscripts

visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஓலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு சர்வதேசதன்னார்வ முயற்சி.

மேலும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொம் முத்திரை
தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை

“பெரியதிருமொழி
ஒன்பதாம்பத்து முதல்திருமொழி
வங்கமாமுக்கிர் பரவேசம்.

வீரா. — “பாட்டி ஒன்றை மென்கொண்டுச் சுதா திருந்தமை காட்டு வேண்டும்” என்றுபாடு என கவிதைனை தீவிரமாக்குப்படி கவிபாடவல்லே ரூமா சீருந்தீர்; (ஈ) “தானுக்கத ஓரள்ளாம் தன்தாள்பாடி” என் தீவிரப்போல் எங்கும்புக்கதைப்பறிக்க வேணுமின்னு மடித்வேச முன் காஷிருந்தது. இப்பிருக்கும் நான்தானே (உ.) “வழுவிலரவுடைய செய்யவேண்டும்” என் அளவில்லாவடிமையும்செய்யவேணுமின்ற கீர்மசோரதித்திருந்தபடிப்போல் கவிபாடு அடிமைசெய்கிறீர். பின்பு இத்தேஹாவல்லாநத்திலே அவ்வழுகே நொடிபோம் (ஊ) “அனாந்து சூஷாந்து சூஷாந்து - அநுமந்தமநமந் மஹமநம்” என்று கீர்மோக்கப்போக்கு தன்னையும் அங்கேரோட்டிருக்கிறோம். “ஆனாஇன்பு உமக்கோ ரிடத்திலும் ஒருகுறைகலாமில்லை; காம்புக்கத நிலங்களைக்கும் புக்குக்கணிபாடும்” என்று தான்திருக்கண்ணக்குடியிலே நிற்கிற நிலையைக் காட்டிக்கொடுக்கக் கால்தி (உ) “வெள்ளை நீர்வெள்ளத்தை நீத வரவினைப்பேல்” என்கிறப்பாடுயே கம்முடைய ரக்கணத்திலே உத்திரவுக்காரம்க்கொண்டு திருப்பாற்கடலிலே வந்து கணவளர்க்கருளின வன்றுனை இங்கே திருக்கண்ணக்குடியிலே வந்து ஸ்தநிலித்தனுடு நென்று அங்கே கவிபாடு அனுபவித்து ஹ்ருஷ்டாகிரு. *

வாரு.—வங்கமாழுங்கிர் ப்ரவேசம், மேற்கண்ட திருமொழிகளோடும் இத் திருமொழிக்கு ஈங்கதிப்புருளுகிறார் (பாட்டுஞ்சலித்யாதி). (அப்பவேசமுன் டாயிருத்து) என்றது—“கண்ணாந்து சுற்பும்கட்டகை” என்கிற பாட்டுத் தடாக்கித்து. “உன்றனக்கே தொண்டாகேற் தென் செய்கின்றுப்” என்று மைக்கர்யசரபலத்தை ஆவிஷ்கரித்துமையைப் பற்றவுருளுகிறார் (இங்கிருமாதி).

(୪) କିମ୍ବାରେ-ଶ୍ଵର, (୫) ତୁ-ରାମ-ନୀ-ଲୁ-କ, (୬) ଜାତ ପରୁ-କଣ-କ (୭) ଥି ହୋ-ଗ,

லு:—

வங்கமாழுஷ்டீர் வரிசிறப்பிரீயவாளரவின்னைமேனிச்
சங்கமாரங்கைக் கடமலருக்கிச் சாமமாழுமெனியென்தலையன்
அங்கமாழைத் துவேன்னி கால்வேவதமலருக்கலை பின்றெரிமுன் அம்
செங்கையால்வளர்க்கும் துளக்கயில்மனத்தோர் திருக்கண்ணங்குரு.

[பின்னாலும்]

பாப்.	உரை.	பாப்.	உரை.
யங்கம்	மரக்கலங்களை முடைய தாப்	என்றலையன் எனக்குண்ணமியான கூப்பிலீரவரன்,	
மா	பேரிதனை	அங்கம்தூர் தூறவிதமான புரிகுநா	
ஆங்கி:	யெருத்தத்திலே	திஅங்கங்களிலும்	
உரி	(அடைகமான) வளிகளை	பஞ்சமாழைப்பட்டுக்களை	
	முடையராப்	இம்	
நிரம்	சுத்திய கிராஸ் கை த முடையராப்	ஏவுவைக்கப்பட்	
பெரிய	(பெருமாழைம் பிராட்டி யம் சேரகூத்துக் ஏக்கிடான்) பரப் பை முடையராப்	ஏரும் அரும்	அருமைபாள வேந்தா ந்தங்களைத் தெரி விக்கும்
ஊவன்	(மென்றமை முதலான) குணங்களை முலை யருமாக	ஏலை பயின்று	டிதிஹாஸாதிகளிலும் (அப்யளித்து) பழகிள விரெளாப்,
நூவின் தலை	திருவந்தையும்வானுகிற புக்களைப்பல்	எரிமுள்ளும்	கார்த்தாந்த்யாதி மூளை நக்கிளையும்
மேவி	திருக்கண வளர்க்கரு ஈகிரவராப்,	செம்	செம்மையுடைய
யங்கம்	மீரிபாஞ்சலுக்யாழ்வா ஒன்றாக	கையால்	கைகளாலே
ஒரி	ஒன்றாக	ஊர்க்கும்	ஒதா (நூ) நம்பங்க நூவர்களாப்,
ஆம்	அழுகிதால் [ராப்,		
வை	திருக்கங்களை முனைய விராமமான	துளக்கம்தீல்	(உப்பேஸ் வருமோதை)
தடம்	நாமகாப்புதலை		என் என்றமார்க்கத் தில் ஸின்றும்) ரலி
மனி			பாத
உங்கி	திருநூபி (நூ) சமநூ	மாத்தோர்	மாத்தாதமுடையநூமா
	திருயேடுயராப்,		நூவர்கள் வர்த்திக்
நாயம்	திருப்போச்சுமியா		கிர
மாருமணியான்	பெரிய திருமேளியை	திருக்கண்ணங்குரு	
	முடையராப்,	குடும்பார் திம்புதேச	
		தில்லீல், [நூன்.	
		வழந்தகுளி இருக்கின்	

பெரியதிருமொழி, கூடா, காடி, உடா, கவளமாட்டத்து எடுத்த

வ்யா.—முதற்பாட்டு. (வங்கமாழக்ஸீர்) மாக்கல வெளியோடுத் தான் பெரியகடலிலே, கடலுக்குச் சிறப்பாக இட்டுச் சொல்லக்கூடிய திரை மரக்கலங்களை. (வரியித்யாதி) ஏதாவான வரியோயும் அது கூப நிறத்தையுமூட்டியனுப், பிராட்டுநார்க்கும் நாள்க்குப் நினைத்த பரிமாற்றங்களைவும் பரிநாற்றுக்கூட்டுத் தொப்புவெழுத்தைய னுப், கொண்டை, குளிர்ச்சி, காற்றம் குடுக்கானவற்றைப் பூட்டும் ருண திருவக்தாழ்வான்மேலே புதிக்கூவாம்ப்பாலே பொருங்கிக் கண்வளர்க்கருளி, அழகிய திருக்கைக்கிலே ஏத்தன ஸ்ரீபாஞ்சாந் யத்தைப்புறையனுப், ஜகத்காரணமான தாமரப்பூவத் திருஶாமி மீலே யுளியதுமாய், கண்டார் கண்குளிரும்பீடு ஸ்ரமஷ்மரமான திருமேனியையுடைய என் ஸ்ரவாதிகள்.

(அங்கமித்யாதி) ஸ்ரீஷாதிகள், பஞ்சமஹாயங்கும், நாலுவகைப் பட்டவேதம், வேதார்த்தநாத வீசுறிக்கிக்கார் கடவுதான இதிஹா ஸாதிகள் இவற்றிலே வாஸனையுடையருமாய், ஸ்தாந்தயப்ரமஜையை உணர்து கோக்கும்தாஸப்போலே அக்சிதாயத்தைபும் ஆகா(ட) நம்பன்னினோக்கும் கையையுடையருமாய், "ஒருகர்மத்தை அது ஸ்ட்ரீயானின்ரேம், அதுகமக்கு ரசநாயன்று, ஸாலேவும்வரணே ரஷை கன்" என்றிருக்குமிருப்பில் குளிக்கவுடைப் பின்னாச யுகாயரன் ரிக்கை யிருப்பாகுமானவர்கள் வர்த்தித்தோ திருக்கங்களைப் பூடு மீலே கிள்ளுகினே. (க)

ஆ—

கவளமாட்டத்தகளியும்புப் போய்கைக் கார்ப்பெராக் கலந்தியுள்ளிடாது து வனமேல்வக்துதோன்றி வன்முதலைதுணிபட்டு காட்டு—ஆரட்தோன் குவளைக்குமாளிக் குழுதமொன்னக்குதிர்வொப்பமலர் வேதவெளங்கூனித் திவஞ்சமாளிக்குத் தெழுமணிப்புரிகைத் திருக்கங்களைக்குத்துப்புள்ளின்றுனே.

அடு.—முதற்பாட்டி, (வங்கமாயித்யாதி) திருப்பாந்தக வீலே வக்கங்க ருண்டோ வென்னவஞ்சுகிறார் (காஷுஷ்வித்யாதி). "தடய்" என்று மலருக்கு விசைஷன்விட்டத்தாலே பந்துமாவுக்கு உத்பத்திபவிக்கூவால் அத்தை பருஞ்சிறார் (ஜகத்தித்யாதி).

"அருங்கலை" என்றது - அருங்கபொன பதார்த்தங்களை விசதீகரிக்கும் கலையென்று விவரங்கித்தக்குறுகிறார் (வேதத்யாதி), (க)

குடும்ப பெரியத்திருமொழி, காப, க-தி, 2-பட, கவனமாகத்துக்.

பந்து.	உரை.	பந்து.	உரை.
கவனம்	கவனங்களையுடையதாய்	துர்க்கேஶன்	கவனவாறுன் எம்பெரு
	[மதுமான]		மான்,
மாகத்து	அதிகமாத்தனதயுடை	குவின	குவலயங்களென்ன
கரி	யர்ஜினைய	விள்	ந்தாட
பொய்க்க	ஸர்வஸ்லிலிருக்கிற	முளரி	தாமரைகளென்ன
காம்	முதலையானது	குழுதம்	ஆப்பலென்ன
கோர	(வாயில்) கோள்ளும்	ஒண்கழுந்து	செங்கழுகிறான்ன
	போது (அத்தயா	கொப்	பரிசுக்கைக்கு யேங்க
கலங்கி	கலங்கதமுத்து [னை]		யீன
உன்	யங்களில் [து]	மலர்	புஷ்பங்களின்யுடைய
நீண்டது	எம்பெருமானைச்சிக்கித்திந்	கெப்தல்	கெப்தல் புஷ்பங்க
துவன	துவனும்போது		னென்ன (இவைச்
குய்ய	அதாஞ்சிலிக்கும்படி	ஒன்று	தர்சாஞ்சியான [ஊலே]
மேலவாது	ஸர்வஸ்லிமேலே வர்த	சுழனி	வயல்களையுடையதாய்,
தோன்ற	தோன்றினவாறுப் [து	திலஞ்சும்	ப்ரகாசியாலின்ற
வன்	க்ருடமான மனமாத	மாளிகை	க்ருநாங்கவென்ன
	யுடைய	செழுமணி	ரத்தையமான
முதலை	முதலையானது	புரைசை	மதின்கவென்ன
துணிப்ப	துண்டாப் அதும்படி		(இவைகளாலே)
கடி	ஒவ்வொகின்ற	குழு	குழப்பட்டதுமான
பெண்	திருவாழியை		திருக்கண்ணங்குடுமிழுன் நின்றுனே.

வ்யா.—இரண்டாம்பாட்டு. (கவனமித்யாதி) கவனம்கொண் திருப்பதாய், மிக்க மதத்தை யுடைக்தாயிருக்கிற ஆளையானது தன்செருக்காலே தன்கிலமல்லரத பொய்க்கையிலேபுக்கு, தன்கில மாகுக்காலே கிளைத்தபடி வ்யாபரிக்கவல்லமுதலையின்வாயிலே அகப்பாட்டு, தன்னுல் பரிநூரித் துக்கொள்ள வோன்னுமையாலே கலங்கி

ஏது.—இரண்டாம்பாட்டு. (கவனமித்யாதி) கையும் ஸ்ரீபாஞ்சஸஜங்க மாய்க்கொண்டு படுக்கைக்கொண்டவனென்று கவிபாடி ஞார்த்தி; இதில்கையும் திருவாழியுமாய்ப்புறப்பட்டுப்பெ(ஞ) சதாந்தினம்பண்ணினைபடி யைக்கவிபாடுகிற வரண்டு வைக்கத்.

"மாகத்தை"-மிக்க கின்துதயுடையவென்றுய்பலிதம் (மிக்கவித்யாதி).

(க) “யந்ஸோ-விநாக்கிரமங்களை-கீதயத்தாக்க” என்கிறபடியே கொடு
சால் விளைக்க, ஆகாசாவகாசத்தைவிவரியுடைத் துக்கிராண்டுவர்து
தேர்ந்த, சா(க)பத்தாலே தின்னியிலிக்குண்சயுனைய முதலை (க)
“பிருஷ்டுந - கிளம்பிள்ளம்” என்கிறபடியே தெளியிடம்படி ப்ரதி
பகுத்தின்மேலே கெருப்பையுமிரு சின்றுள்ள திருவாழியை ஏனி
வன். (குவளையித்தாதி) குவளை, தாமரை, ஆம்பஸ், செங்கழுப்பிர,
பறக்கைக்கு மேர்க்கமான மலையுடைத்தான கெங்கல்லிவற்றுவே
தச்சங்கியமானவழை யுணைத்தாப், ஒளிவிடா சின்றுள்ள மாளிகை
கள், ரத்கமைப்பான மதின்கள் இவற்றையுடைத்தான திருக்கண்ணாக
குடியுள் *கிளஞ்சுடை.

ஆ. —

வாலைத்துறையும் மும்கில ஆம் மலைகளுமில்கடல்குளிப்ப
மீதுகொண்டுகூடும் மீதுகுவாகி விரிபுனல் வரியகட்டெளித்தோன்
போதவர்புன்னைமல்லிகை மேளவல் புதுவிரை மதுமலர்களைத் து
கிதுவாண்டுன்று தினைக்கெத்தும்கழறும்திருக்கண்ணாக்குடியுள்ளின்று வே.

பாடி.	உரை.	பாடி.	உரை.
வாலை	(ப்ரஸயத்தில்) வலைவா	மீனுகுவாகி	மத்தியரூபமாப்,
உநு	பேலேவாநு	விரி	பரப்பையுடைய
அடி	வ்யாபரிக்க	புணல்	கீரை
வானமும்	ஆகாசமும்	வரியகட்டு	அழகிய தன்மையிற்றுவே
நிலஞும்	பூமியும்	ஏளித்தோன்	அடக்கினவருளை எம்
மலைகளும்	மலைகளும்		பெருமான்
அலை	அலையை ஏறியாகின்ற	போது	காலத்திலே
கடல்	. ஸமுத்ரத்திலே	அலர்	விகாலிக்கிற
கனிப்ப	முழுகிக் கிடக்கும்போ து (இவற்றை)	புன்னை	புன்னை
மீதுகொண்டி	தன்மேல் ஏறிட்டுக் கொண்டு [யுணைய	மல்லிகை	மல்லிகை
உகஞும்	எங்கீதாவுதநைதி	மேளவல்	மூல்லை (இகைகளினு
		புது	உவிளமான [கைய]
		வீரை	பரிமாற்றையும்

“கவளமா கதநதகளியைப் பொய்க்கைக்கராங்கொள், அதுகலங்கி உள்ளிழைக்கு
துவஞும்போது அதுமேல்வந்து தோன்றி” என்றங்கூயம். (க)

அன்றை பெரியதிருமேஸ்தி, கூ-ப, க-தி, கூ-பா, வெங்நிதேர்.

மது	தேஜையுமடைய	தெண்ணல்	தெண்ணல்காற்றுள்ளது
மான்	யுஷ்மங்களிலே [தான]	இயச்செராதும்	திக்குக்கள் தோறும்
ஆண்டுது	ஸம்பந்தித்து	காறும்	உயரபரிக்கும்படி யான
தீ	குளிர்ந்ததாய்	திருக்கண்ணங்குடியுள்	நின்குனே.
உண்	மக்கமாட வஞ்சரிக்கிற		

வு. — முன்றும்பாட்டு. (வாதையித்யாதி) எங்குவிராக்க ப்ரளவமாப் கவிவானதுமேனிட. ஆகாசமும் மூழியும் குலபர்வதங்கள் ஆகும் கடவிலேபுக்கு அடப்பட, இவற்றைப்படையத்தன்மேலே ஏதிட் டுக்கொண்டு தாங்கவற்றுப், பெரிச்சளிப்பையுடைய மத்தியங்களிலேயிருப்பதுபுண்ணேத் தன்செலுவிலேக்ரைசத்திலே அடக்கனவன். (போத்யாத) காலத்திலே அலகுகிற புன்னை மல்லியக மேவல் இவற்றிலுமடைய சிச்சுவிப்புரியனத்தையும் தேஜையுமடைத்தான மலரிலே புக்கு சுதியிலேக்காயம் நன்மேப்படாதபடிபோக்கு குளிர்ச்சியை விடுத்தாய் மந்த(கு)மாக வஞ்சரிக்கிற தெண்றலானது திக்குக்கள் தேரதும் கழுநாகின்றுள்ள திருக்கண்ணங்குடியுள் நின்குனே. (க)

ஞ.—

அன்றைச் சிவங்கம் லிலாக்கம்மாமேனி வெங்களையிற்கிருஷ்ணரித்தறுகண் பன்றியாயன் குபார்மகன் பயலைத்தீர்த்தவன் பஞ்சவர்பாகன் ஒன்றவாவுறுவக்குலப்பில் பஸ்காவத்துபர்வொடி யோனிகளர்மதியம் கொன்றுகிடைச்சன்னிதிகர நன்மா—ததிருக்கண்ணங்கு குடியுள்ளின்குடை.

பாட.	உறவு.	பாட.	உறவு.
யெங்றைச்	ஜெயருமடையதாய்,	எரி	அக்ரிக்கு ஸமாகமான
நிவங்கம்	வங்கமையையுமடைய	தரு கான்	க்ருத்ருஷ்ணமையு
விவங்கம்	யிவைபைலே [தாய்],		முமடை
மா	பெரிதான	பன்றியாய்	வராதமாய் [ததிலே
மேனி	வட்டுவையும்	அங்கு	ப்ரளவமிகாங்கால
கூன்	பெருத்திருக்கிற	பார்மகன்	கு புமிபிராட்டிய
எவிறு	தக்தங்களை முமடைய		முக்கை—ய
ஞூன்	அதுகிறான [தாய்],		

ஞா.— மூன்றும்பாட்டு. (ஊதையித்யாதி) ஒருநீர்ப்புறவால் வந்த கோவைப் பரிஜூரித்த வாயங்கிக்கை ப்ரளவாபத்திலுகப்பட்ட ஒகத்தின் கோவைப் பரிஜூரித்து வென்றுகொங்காட்டாகிறுரென் து ஸங்கதி.

(மேற்கூறிய) மேற்காற்றிலே, (மேனவல்) மூலிலே, (க.)

பயில்	கவுவர்ஸ்பத்தை	உயர்	உயர்த்திருத்துள்ள
நீர்த்தவன்	போக்னெவனுஸ், [கு	கெந்தி	கெந்திகள்களை
பஞ்சவர்	பஞ்சபாஷ்டவாகனுக்	ஒவ்வொர்	பிக்கட்டெலுவங்களை
யாகன்	வாராதியாக் கிணறுபை		புக்கடைய [யா]
	கரித்தவனுமாண எ	மறியும்	ஏர்த்தமங்கள் எந்தன
	பிபிபருமான்	கெங்கு	கி-டி
ஒன்றவர்	அகேகமான	சேரி	சேரும்படி
உருவத்து	வடிவவையுடைத்தாய்	சென்னி	உங்கநக்களான [பு
உவப்பில்	மூடுவின்றக்கை	செரம்	கிரங்களையுடையதா
பல்காலத்து	அபிக்காலம் செல்லு வதரம்	கப்	அழகிதான் [ய
		மாடம்	க்குங்களையுருவ-
			திருத்தண்ணங்குடுபுரி கிணறுகளே,

“ ஸ்பா.—நாவாம்பாடு. (வெள்ளியித்தயாறி) வெற்றியைபுடைத்தாய், தின்னிதாய், மலைபோலே பெரியவழிகளையும் வெளுத்த எபிற் வறபுமுடைத்தாய், அக்ரிகல்மாய் ஜாத்துசிதமான வட்டனித்தகண்ணினையுமுடைத்தான் வராதமாய், பூமியைப்ரளையும்வெளுத்த தெங்கு அத்தகளைத்து ஸ்ரீபூமிப்பிரோட்டி கருவங்க வைவர்ஜிபதைப் போக்னெவன்; பாண்டவர்கழுக்கு ஸராதியானவன். (ஒன்றவரவித்தயாறி) ஓராவ்வன வடிவவையுடைத்தாய் மூடுவின்றக்கை அபிக்காலம் செல்லுவதாய் உயர்த்திருத்துள்ள கொடி காானவை சங்கமன்றலத்தளவிலே சென்றுசேரும்படி ஒங்கள் கிரங்களையுடைத்தாய், அழகிய மாடங்களை யுதை திருத்தண்ணங்குடுபுரி கிணறுகளே.

ஆ.—

மன்னவன்பெரியவேள்வியில் குறளாய்முவடி நிரோடும்வெளுத்த கிணறுமேழுல்குமிருப்பியாகப் பெருத்திசையடக்கிட சிமிர்க்கேதான் அன்னவெம்குமலத்தணி மலர்ப்பிடைத்தலைபுனவிலைக் குடைக்கிழல் போக்கெலரக்கவரியகைய வீற்றிருக்கும் திருத்தண்ணங்குடுபுரிகளே.

ஶந.—காலம்பாடு. (வெள்ளியித்தயாறி) கீழே - ஒருப்ரளையாபத்ரக்கு ஈம் பய்வனினவெண்ணார்; அவ்வள்வேயோ? அடிப்படைக்குமாய்தழுமியை உத்தாந்தநம், அந்பா(நா)ரத்தை இறக்கியும், ரகுதித்தயவேன்றும்தோற்றம் பக்கஞ்சிக்குரென்று ஈங்கந்.

“தறுக்கன்” என்றநினர்த்தம் (வட்டனித்த) என்றது. “சென்னி” என்ற விவரத்தம் (வுவின) என்றது.

பூப்.	உறை.	பூப்.	உறை.
மன்னவன்	மதூபலியிலுடைய	ஸியிஸ்டோன்	ஓர்ந்தவனுடைய எஃபீ
பெரிய	பெரிதான்	அண்ணம்	ஷம்பானாத்ருமான்,
வேள்வியித்	யாகத்திலே	மென்	ம்ருதுவான்
குதாப்	வாமசருபியாப்பெண்டு	கமலத்து	தாமஸரயிலுண்டாம்
கீடோபி	(உவன் கொடுத்த) சீ	அணி	அழகிநான்
	ஞோடு	மஸர்பீ—த்து	புதைப் பீடத்திலே
ஆவட்டயும்	மூன்றடி ஜயயும்	அலை	துலைவெதிபானின்ற
கொண்டி	ஸ்வீகரித்து	புனல்	ஏநாந்தியுங்கான
பிச்சும்	பிறகு	இலை	திலைபாகிற
ஏழுவெகும்	ஏழுவோகங்களியும்	குடை	குடைப்பீடுடைய
காட்டியாக	இரண்டடியாலே	கழல்	கழல் கீழ்
	அனப்பதாக	ஏந்திரெல்	ஏந்திரவானது
பெரும்	பரந்திருக்கிற	நூண்	அழகிய
திலை	திக்குக்கள்	கவரி	சாமரத்தை
நடங்கி	(திருவடிகளுக்குன் ஒன) நடங்கும்படி	அங்கை	வீசம்படியாக
	யாக	வீத்திருக்கும்	திருக்கும்படியான திருக்கண்ணங்குடியுள் சின்றுமே.

வியா.—அஞ்சாம்பாட்டி. (மன்னவனித்யாதி) மழுப்பனியுடைய, அர்ந்தித்தார் அர்த்தித்தத்தெல்லாம் கொடுக்கிறயாகத்திலே வாமங் வேஷ்த்தைப் பரிக்ரஹித்துக்கொண்டு போய்புக்கு, அவன் வார்த்த ஸ்ரோடு மூன்றடியையும்கொண்டு ஸ்வீகரித்து, அங்கரம் பூமிப் பரப்பையுடைய இரண்டடியாலே அனப்பதாகப் பரந்தநிக்குக்கண டங்கும் திருவடிகளுக்குள்ளே நடங்கும்படியாக்குதலுன். (அன்ன மித்யாதி) அன்னமானது சன்கால் பொருக்கும்படி ம்ருதுவான கமலத்திலேயுண்டான் அழகியபீடத்திலே அலைகிற புணிலேயுண்

அடி.—அஞ்சாம்பாட்டி (மன்னவனித்யாதி) புபரத்தை உறக்குமாத்ரம் நன்றிக்கே, ஆக்யாதேஷமாய்போன லோகங்களையும் அடிக்கீழ்க்கொண்டுவான் ஒழுவென்று புகழுக்கிறென்றுவாக்கி.

வேள்விக்குப் பெறுகையாவதென்கொன்னவருக்கிறார் (அர்ந்தித்தாரித் யாதி). மதூபலிதானே அப்படித்தாகம் பண்ணுவதையாறுண்டான் பெறும் வென்றுக்கூற்று. ... (க)

பெரியகிருமோழி, கூப, ஈ-தி, சூபா, மழுவினால். கடிச ட
டான இலையாகிற குலை நிழல்கிடையே செப்போலானது சாமரம்வீச,
ஐஷவர்பத்தாலுண்டான வ்யால்க்குத்தியடையத் கோற்றும்படி
பிரானிஸ்ரதாமிற்ட. (6)

ஓ—

மழுவினுவவனீயர்களை மூலிவழகால்மணிமூடி பொடிபடுத்துதோ
குழுவார்புனாலுள்ளுளிக்குதலெவ்வகோபம்தவிர்க்கவன்குலையிக்குதலை
குழுவும்வார்க்கமுகும் குருவுற்பவைம் குளிர்க்கருக்குதமாதவியும்
செழுமையாபொழில்கள் தழுவுங்மாடத்திருக்கண்ணங்குடியுண்ணினாலுணே.

பதி.

உரை.

ஞீவெழுகால் இருபத்தொகுபடிகால்
அவனி பூமியில்.
அராச. ராஜாக்கஞ்சைடைய
மண்முடியை மணியினு வலங்கீத்த
மழுவினால் பரசுவால் [தலைகளை
பொடிபடுத்து பொடியாகச்செய்து
(அவர்களுடைய)
உதிரக்குழுவு ரக்தஸ்ரூபங்காசிற
வார்ப்பு வூள் ப்ரவாஹத்திலே
குளித்து ஸ்ரோம்பன்னி
வெம்போபம் யிக்ககோபத்தை
தவிர்க்கவன் போக்கினவளுன பரசு
ரமன்,
குளைமலி குளைகளாலேவிறைந்த
கதலி வாங்கைகளுடைய
குழுவும் கேர்ப்பும்
வர் உயர்க்கிருக்கிற

பதி.

உரை.

கழுகும் பாக்கு மரங்களும்
குரவும் குராமரங்களும்
உல்பலவும் உல்லபலாமரங்களும்
குளிர் குளிர்த்தியை
தரு தரும்படியான
குதம் மரமரங்களும்
மாதவியும் குருக்கத்திமரங்களும்
(ஆகிய இணவகளு
கெழுயை செழிப்பால் [டைய]
ஆர் நிறைங்குள்ள
பொழுதில்கள் சோலைகளாலே
தழுவும் குழுப்பட்டதாய்,
எல் உல்லதான
மாடம் குருங்களையுடைய
துளான
திருக்கண்ணங்குடியுள் விள்ளுவே.

ஈடு—ஆகும்பாட்டு. (மழுவினுவித்யாறி) குளைச்சமுள்ள மாவை
யெத் தலையறாக்க மாட்டாகே நள்ளின நோப்பாளுக்கி லோகாகங்களம் பண்
ணினுபெண்ணுர்க்கி; அப்படி குளைச்சமும் உதயக்கானுதே துர்மாரிகளாய்,
அதிலும் தோற்றுக்கர நிர்க்குவைக்கி லோகாகங்களம் பண்ணும்வென்றே
வேண்டு சொல்லுகிறோன்று என்கிறி.

கலை பெரியகிருமொழி, கு-ப, க-தி, ஏ-பா, வா ஜூனார்.

வுயா.—ஆளும்பாட்டு. (மஹேஷ்வர்) மாநாவைக்கொண்டு பூமியில் சாஞ்சுகளை இருபத்தொருபடிகள் அறுத்து, அவர்களுடையருதிர வெள்ளத்திலே குளித்து, உதகக்கிணையும்பன்னி மிக்ககோபம் தயிர்த்தவன், குளிமிக்கவராயுததோட்டும், திறன்மூடியர்த்தகமுசும், குரவும், என்னைப்பவாவும், குளிர்த்தலிழீத்தருகிற மாவும், குருக்கத் தியம் அறுகுமிக்கிருக்குன்னள் பொழில்கள் குழ்கிருப்பதாய், அழகிய மாட்டுகளையுடைத்தான், திருக்கண்ணாக்குடி யுன் நின்றுள்ளன.

ஓ.—

வா ஜூனாரவாகவுமையால் கலியும்மறிகடலில்கையார்கோணப் பாதுகோர்சரத்தால்பன்கயிபோலப்பகுமுடியுதிரணில்வளைத்தோன் காதுவாமினின்கணக்கள் நின்றுடக்கணமுகில்முரசுகின்றதிரத் தேவூவாயில்வண்டன்வீரைமுரதும் திருக்கவ்வணக்குடியுன்கின்றுள்ளன.

பதி.	உரை.	பதி.	உரை.
ஏதுவாரவ இந்தாதி தேவூர்களை	வளைத்தேவன் வீரர்த்தவஞ்சு சகர		
கூ	வர்த்தித்திருமகன்,		
வலியையால் மிடுக்காலே	காட்டுலே		
கல்வும் துற்பலியாங்கிரபாஞ்சு	வாஸ்சரியாரின்ற		
மறி திருக்கிளப்பத்தை	மயிலின் மயில்களிழுடைய		
கடல் குழுத்தால் குழுப்	கட்டங்கள்		
பட்ட	நின்றுமிக்குடியும்		
இலங்கையா; வங்கைக்கு கிரவாங்க	திரங்டமேங்கள்		
ச கேண சு குன ராவனங்குடைய	முரசம் வாதயம்போல்		
பகு ந்துடமான	கிளந்திர தலிக்கும்படியும்		
முடி பரிசுவூங்	தேன் தேனிலே		
பாத அடிய கிரகாம்போல்	உரை வாச்சரித்தும்		
கூரி திருக்காமான	வரி அழகியதான்		
சுற்றால் அம்புகளாலே	வங்கி வங்குகள்		
பணம்களிபோ பணம்யழும்போல்	இன் இனிய		
வ	இங்கை காங்கைத		
குதிர அறுக்குவிழும்படி	முரலும் பண்ணும்படி மீராவின்ற		
விழு நந்தனாலே	திருக்கவ்வணக்குடியுள் நின்றுள்ளன.		

பெரியகிருஷ்ணரமி, கூப, க-தி, அ-பா, அரவுநில்தாழ்யேன், கடினம்

வ்யா.—ஏழாம்பாட்டி. (வாஜுளாரித்யாதி) தன்மிடுக்காலே காவலாகணவந்த இந்தராதிகளையும் என்பாகிறபானும், திரைக்கிளைப் பத்துதயுண் ததானாகடலீல் அசமாகவடைத்தான் வய்க்காக்கு சிர் வாறுகலூயிருக்கிற ராவணைன் ஆதித்பாரிளங்கம்பொலே கூரியஅம்பு காரலே வரப(ஒ)லத்தாலோழுண்கட்டின் முடிகளானவை பண்புமூம் போலே உதிரும்படி வில்லைவேத்தாங்கு. (காளித்யாதி) கட்டிலே திரிபக்கடவதான் மயில்களினுடைய திரள்களானவை ஆ—, திரண்டு மேகங்கள் வாதயம்போலே த்வக்க, மதுராகத்துமான வள்ளுகள் இனிபுதிழைபாடா நின்றுள்ள ராவணனுடே போரூதம்ரம்மங் ஆ தும்படி ஜூட்டுப்பாடல்கெட்டுப்போதுபோக்கிருக்கலானதேசமாயிற்று.

நு.—

அரவு, சீன்பிகாழி யோன்னவுயாசநத்தை யாக்கி அதேவிடவைதற்குப் பெரியமாமேனியன் மூடிருவுப் பெருக்கிகரபடக்கி— திமிர்ஸ்தோன் வகைவிள்ளமையனியும் மரதகத்திரஞ்சியிருப்பும் வெதிருதியுத்தும் [னே திரைகோணங்குது; து வயல்தொறும்குவிக்கும் திருக்கண்ணவ்குடியுள் வின்று படும்.

நூல்.	உறவு.	பெரிப்	பெரிதாய் வளர்த்த
நூலு	எப்பத்தை	பெரிப்	பெரிதாய் வளர்த்த
கிள்காழி	கிண்டத்வஜுதி திலுகை	மாமேனி	பெரியவடிவானது
பேர்ஸ்	ய துங்போதகள்	அண்டம்	அண்டத்தில்
அண்டையுள்	அந்தனைபையில்	ஊட்ருய	உஸ்ரே காதக்கும்படி
ஆசாநத்தை	பொய்ப்பாலைத்தை	பெரும் திரை	பெரிய திக்குக்களும்
அஞ்சிடாதை	அஞ்சாநல்	ஷட்டிட	(தன்னிலே) அடங் குப்பட்யாக
தி—	திடும்பேரு	சிமிர்க்கோண்	வளர்தல்லுன கருஷ வனன்,
அதற்கு	அதற்காகவே		

அ. — ஏழாம்பாட்டி. (வாஜுளாரித்யாதி) ஆஜாரப்ரக்குதிகளான ராஜ வேந்தவைத் தென்றபடி அதுங்கித்தார்க்கிடு; இவ்வளவுமேயா? கையின்கு பெருமிக்கனுப், தலைப்பதுப் பாடத்தவணையும்வென்று வோகரகாணம் சுக்கிளுக்கொன்று ஏத்துக்கிருமியன்று வாங்கத்.

ஈராஜாரவையன்னுடை, “அவரை” என்ற விசேஷநிலக்கபாலே பவி தத்தைப்பருருவிரு (குவாலாகவைத்த) என்று; திஸ்பாலகதயாப்ரமாணப்பத வித்தரைகளு கருத்து, “பாறு” என்ற பாதுவென்றும், அவினாத்தம் (ஆதித்தயன்) என்று.

... ... (ஏ)

கலேசு பெரியதிருமொழி, கூப, கூத், கூவா, பன்னியபாரம்.

வகரமின்	ஸஹயபரவதத்தில்கும்	உதிர்	உதிர்தா சின்றுள்ள
மா	கூடோஷ்டடக்களாக	முத்தும்	முத்துக்கீளாயும்,
மணியும்	நாத்தக்களையும்,	கிரை	அமைகளாளவை
மரதகத்திரங்கும் முகதக் கட்டங்க	ஜூயும்,	சொன்னாக்குது	கொள்ளுவது
மயிரமும்	வயிரங்களையும்,	உக்கி	தன்வி
வெதிர்	ஞாங்கிலகன்	வயல்தொறும்	குழநிகள்தொறும்
		குவிக்கும்	குவிக்கும்படியான் .
		திருக்கண்ணக்குடியுள்ளினருடேன்.	

வ்யா.—எட்டாண்பாட்டு. (அரவுகிள், கொடியேரன்) ஸரப்பத் த்வழவெண்ணக்கடவுகிறே அர்யோதநனை. அவன்றன் ஒலக்கத்தி ஹவுள்ளே ஆஸாத்தை “ஒக்ததுக்கு வேர்ப்பற்றுவையே அழிக்கப்படுகா சின்றோம்” என்ற சுசாதேயிட, அதுவே ஹெதுவாகப் பேரியவழி வானது அண்டாவதாசந்தை ஜெட்ருவ திக்குக்கள் தன்பக்களிலே அடங்கும்படியாக வளர்க்கதவன். (வரையித்யாதி) ஸஹயபரவதத்தி லிருக்கிற ரத்சங்கள், மரதகத்திரன், குமிழமென்கிற ரத்சவிரேஷங்கள், முக்கங்குநுதிர்ந்த முத்துக்கள், இவந்தை திரைகளாளவை தன்னில டங்காமயமாலே கொடுவதுதன்னில் வயல்களிலே குவியாகிற்கும்.

மு—

பன்னியபாரம் பார்மகட்டிகொழியப் பாந்தமாபெரும்போரில் மன்னர்கள்மதிய யணிவெரும்தின்டேர் மைத்துநர்க்கும்ததமாயன் துங்ஜுமாதவியும் சுரபுளைப்பொழுதும்குழ்ச்செழு சென்பகமல்வாப் தென்னவெண்றனிகள் மூரண்நிலைபாகும் திருக்கண்ணக்குடியுள்ளினருடேன்.

பும்.	உரை.	புதம்.	உரை.
பன்னிய	(பொறுக்கமாட்டா தே	ஒழிய	போந்புதி
	ந்து, சொல்லப்பட்ட	பாந்தமாபெரும் மஹாபாதயுத்தத்	
	—	போரில்	திலே
பாதம்	பூபா(நூ)ரமாகது	மன்னர்கள்	ராஜாக்கள்
மார்மகட்டு	தீழுமிப்பிராட்டுக்கு	மதிய	முடியும்படியாக

வா.—எட்டாண்பாட்டு. (அரவித்யாதி) வாறுளாக்கவீக்கவன்ற ஸ்ரீராம வெங்குபதி சொன்னார்கிழ். இதிலும் ஆர்ச்சர்யாவறநமான ஸரவேஷ் மாஞ்சள நன்னையும் வாஞ்சிக்கத்தேட்டன துங்கையத்தயத்திலே அங்கஞ்சநத் திலைப்பட்டதே வார்ச்சக்கும்கூபதாநத்தை ஸ்ரீதிக்குரிசென்று ஸங்கதீ.

“ஆஹ்” என்றுமினர்த்தம் - (ஒலக்கம்) என்றது. (ஏ)

பெரியத்ருமிமாழி, கூடி, க-தி, கூடா, பண்ணியாராம். கட்டுள்ள

மணி	மணிமயமெப்	குழங்கு	குழப்பட்டநாய்,
கெடும்	கீண்டநாய்	எடு	அருத்தினை யசுட்யா
திண்	த்ருட்மன்		கிண்ற
தேர்	தேரை		சென்பகமன் சென்பகப்புப்பத்திலோ
மைந்துனாக்கு	ஆர்ஜுஞானாக்காக		வாய்
உய்த்த	உடத்தினவளுப்		தென்ன. வேண் தென்னவென்ற ஸ்வ
மாமாயன்	ஆஸ்சர்யகேஷ்டித		று
	முகைய ஏப்பெரு		ரத்தோடே
ஊன்று	கெருங்கின் மாண்	அனிகன்	உண்டுகள்
மாதவியும்	மாதவியரதும்,	மூரன்று	வங்கதயாய்
சுரப்பின	ஸாராபுன்னையிலுமை	இலைபாமெ	ஒங்பயன்னுங்று
பொழிதும்	சோலைகளாதும் [ய		திருக்கண்ணங்குடியுள் கிண்றுகிணே.

வ்யா.—நூல்பகாம்பாட்டி. (பண்ணியவித்பாதி) எல்லாம்பொது தகத்தங்க முமிதானே “என்னால் பொறுக்கப்போகாது” என்ற கூப்பிடீட்டுப்படி விஞ்சினபா(ட)மானது கரியூமிப்பிராட்டுக்கு வாராத படி மறுமாபராதயுத்தத்திலே ராஜாக்களானவர்கள் முடியும்படியாக அர்ஜாங்குமுன்னே நின்று தேரைஉடத்தினவன், (மாமாயன்) ஆஸ்சர்யகுளை ரேஷ்டிதமுக்கிளையுடையவன்; கெருங்கினமாதவியும், சுரப்பினாப்போயிலும், சுற்றிலேறாஸ்கின சென்பகங்களையும் முடைத்தாய், அவற்றிலே படிக்கவன் களானவை மூரன்று இலைபாடாக்கிண்றனள்ள திருக்கண்ணங்குடியுள் கிண்றுகிணே. (க)

அநு.—நூல்பகாம்பா^{१०}. (பண்ணியவித்பாதி) காதுபோகையிலும் டான் ஆஸ்சர்யத்தை யருவிச் செப்தாக்கிம்; அதக்கும் இலையாத மூக்காணக்காலே அவர்களைத் தேர்க்காலே அழித்த வாஸ்சர்யத்தை யதுகூக்கிறோம் என்கிறேன் நூல்க்கு.

“பண்ணிய” என்றது - சொல்லப்பட்ட என்றுப், தோத்பரமை (எல்லாமித்தியாதி). சென்பகங்களில் வண்ணகள்படிக்கால் முடியுமென்று கவிஞரை வித்தபோக்கிலும், இங்குதிவ்யதேசத்திலீருக்கூங்பாலேபராதிக்கல்யங்கிற சே அதைவித்தனமயுண்டாக்காலே அருளுகிறேன்று திருவுண்ணம். (க)

கடுகு பெரியதிருப்பொழி, ஈ-பி, க-டி, ஈ-பி.ஏ., கலையுலாவல்லுப்பு.

ஞ.

கலையுலாவல்லுப்பாரினை இந்த ஊசாட்டி பெரும்படியெடும்சென் கிளையிருவிலிவுமைக் கிரியழகமிருந்து கிருக்கண்ணாக்குத்துப்பார்க்கின்றுள்ளே மலைத்துலையாட்டுக்கூயாக தலைவன் மாண்பேல் கலையர்வாபூர்வாலை உலைக்கூல்முறை யென்பதோவென்றும் வல்லவர்களில்லை நல்குறரவே.

திருமங்கையாழவரி திருவுடிகளே சரணம்.

பெய்.	உ.கை.	பெய்.	உ.கை.
கலை	பரியட்டமானது	மலைக்குலமாட	மலைப்போன்ற மாட்டு
உலை	உலையாழிக்கிற	ம்	களையுழட்டு
அல்குல்	கித்தப்புப்பருதீத்துதையுடைய	மங்கையர்	திருமங்கையிழார்வார்
காரிக்கந்திரத் து	அழுகிய போட்டு நிமித்தமாக	தலைவன்	ப்பாதாகாப்பி,
கடல்	ஸ்ரூத்ரத்திற் காட்டில்	மாண்பேல்	அபிமாநநூக்கானவே
பெரும்	பெரிதான	கலையன்	கேள்வுடைய
பண்டமொழிம்	பேந்தோயேலு	வாவெயாவிகள்	ஒவிகளையுடைத்தாகவு
கென்று	பேங்	உலை	ஒலைக்குத்தாய்கள்ரன,
கிளையிலுல்	பாளைத்தால்	கெங்காலை	சப்தஸ்தர்தர்பமரன பாடக
இலங்கை	வங்கையை யாக	உங்புதோ	ஏங்களுடைய
தீவுதை	தொகுப்புக்கிளாகுபடி	பெடான்றும்	இப்பத்தையும்
கெந்ற	நாழித்த	யல்லவர்க்கு	நுப்பு (கி)
திருக்கண்ணாட் குடுபுங்கின்	உண்ணும் நிப்பியதோ	விக்கவல்	விக்கவல்
குளை	நதில் ஏழுக்கருவி	ஸுவர்க்குஞ்சு	து
குளை	யிருக்கும் எம்பெரு	நல்குரவு	பகவத்தாரித்தமான
	மான் வஷ்டமாப்ப,	தில்லை	வினையாது (கி)

வியா.—பத்தாம்பாட்டு. (கலையித்திருப்பு) போட்டியுடைய பரியட்டப்பண்பிலே நோற்குப் பெரியபடை வெள்ளத்தோடே முதலை கணோடேசென்று ப்ரதுமரங்குத்துக்கழியாத உரை விஸ்வாபேல ஆகாகிளைரும்படியாகசெகற்ற கிருக்கண்ணாக்குத்துப்பார்க்கின்றுள்ளது. மலை போவேயிருக்குத்தன் மாட்டும்கண்புடைத்தான் கிரும்புவைத்துவாராக்குத் தரதாகானவர், மீத்தார்க்குத் தமதுபிரைக்குத் தப்பிரப்பியெதானவேலையுடைய அழுவார் ஒளியையுடைத்தாக வருகிறார்.

ஆர்.—பத்தாம்பாட்டு. (கலையித்திருப்பு) அழுவிலை. கி. வில் காட்டில் பெரியபடையென்று கிருஷ்ணம்பத்தி (பெரியித்திருப்பு). “பண்போடும்” என்ற காரைத்தம் (முதலிக்) என்றது. உள்ளுவை -

பெரியத்திருமொழி, கலை, உ-ங், போன்னிவர்ப்புவீலாகி. கடி அரசு
செய்தனவர்கள், (உலகுவிசைல்மாஸ்) வகுக்களில்ஆறுதாயற்றந்து
அதனை இப்புத்தைத்தும் அப்பவரிக்கவல்லவர்க்கு பக(ப்பு)வத்தாரித்தம்
மலவுகூட்டுங்கிறு. (கா)

பெரியகாச்சான்னினை திருவுடுகளை சாலைம்.

பெரியத்திருமொழி இன்பதாய்பத்து முதல்திருமொழி முற்றிற்று.

ஆழ்வார் திருவுடுகளைச்சாலைம்.

இன்பதாய்பத்து இரண்டாந்திருமொழி பொன்னிவர் ப்ரவேசம்.

வ்யா.—“மன்னர்கள்மதிய மனிசெக்டிமின்டீர் மௌந்துவர்க்
ருஷ்த மாமாயன்” என்று அவதுவாடய ஆங்கிதபாரதக்கர்யத்
தை மருவிச்செய்தார் கீழ்க்காணுமொழியில் ; இங்கே அவனுடே
கிணத்த பரிசாத்தமென்றாய் பரிசாதாஸமிமன்ற திருநாளையிலே
யோய்ப்புக்கார் ; அங்குதிற்கிறவனுண பப்ருவத்தையும் மேன்னம்
யையும் வாருவழகையும் ஒப்பளையவுடம் கண்டார். அவன்பக்காலிலே
கிட்டி எல்லரிவழிமையுட்செய்ய வேலுவிமென்றும்பழுயானுப்பேசேஞ்சு
திறந்து, அனோகைத்தகதுருப்பமாச (க) “பின்தாவுசிஷாங்க - கீர்தா
மிதிரம் வத” என்றிருக்குவார்த்தை அருளிச்செய்யக் கண்டிலர்.
விஷயம் ஸ்ரீதீஹிதமாரிநாக நினைத்தபரிமாற்றம் பெறுவையானவே
அவன்ஸூபம், அவ்வழகுதான் உருவு வெளிப்பாடாகக்கிய, அத்
தாலே கவிதைட்டு கலக்கவன் போன்றவகந்தரம் “அவன்பழகு மற
க்க வொன்றுகூடி உருவு வெளிப்பாட்டாலே வீய சோஷப்பட
நின்தெங்கானா” என்று தோழிக்குச் சொல்லுகிறவெளாரு ரீரட்டி
யாகாத்தாலே தாம் யனோதித்த கைங்கரியம் பெறுத்தவிருக்கு
கோவுப்புக்குப்படையுச் சொல்லுகிறாய்ந்துகிறது. *
ஈட்டில் கண்டயர்வினையாய், அத்தான்புலிதம்பலகாணக்கனிவிதயாதி). “எல்
குவு” என்றதினர்த்தம் (பகநத்தார்த்தையும்) ஏன்றது. (கா)

ஶ்ரீயர்திருவுடுகளை சாலைம்.

ங்கு.—பொன்னிவர் யெனியின் ப்ரவேசம். (இங்கே) இங்குதியிலே.

(க) சா-நு-கண-ங.

கலை பேர்பதிக்ருமிமாழி, க-ப, க-தி, க-பா, பொன்னிவர்மேனி.

ஆ. -

பொன்னிவர்மேனி மாதசத்தின்பொங்கிளாக் சோதியகவத்தாரம் மின்னிவர்வாயில்கள்கேவதமோ தும் வேதியர் வாணவராவர் தோழி என்னையும்கோக்கியென்னஸ்குலம்கோக்கியென்கொங்கொக்குகியை அவ்வையென்கோக்குமென் நஞ்சகிள்ளேனாக்கோவாருவராகியவர். [ஆ]

படி.

உடை.

பதி.

உடை.

இவர்	திரும் கம்பெருமானு	(இவர்)
மேற்கூ	நடைய	என்னையும்
மேற்கூ	திருமேனியராணது	கோக்கி.
பொன்	பொன்போலிராக்கிய நது	த்து
மாதசத்தின்	மாதமாணியினுடைய	ஏன்
பொங்கு	பரமாங்கிற	அல்குலம்
இளம்சோதி	இளகியதேரூப்பணை	சிதம்பரதேசத்தையு
	யுடைய	கோக்கி
நகங்கு	திருமார்விவிகுக்கிற	பார்த்து
நூம்	நூம்பாணது	[ந
யின்	யின்போலே இராநின்	ஏற்ற
தோழி	ஈகியே!	உங்கதமாய்
இவா	இவர்,	இளம்
வாயில்	வாயில்	இளமயான
ஏவ்வேதம்	ஏவ்வேதத்தை	கோக்குகிள்குர் கட்டாக்கியர் கிள்குர்.
நூதம்	உச்சரிக்கிற	(இது விஷயத்தில்)
வேதியர்	ப்ராதம்வண்டோ?	அங்கீகா மாதாவானவர்
வாணவர்தூர்	ஒதயரா மிகுப்பாகோ?	என்கோக்கும் வங்காபார்க்கிழுகோ
		என்று என்று
		அஞ்சிகிள்கிறே பயப்படுகிறேன்;
		ய
		ஒருவர் இவர் ஒருவருடைய
		அழிமயர் அழகுறுருக்தபடி (காண்)
		அச்சோ ஆஸ்ஸரியம். (க)

வ்யா. — முதற்பாட்டு. (பொன்னிவர்மாதி) பொன்னிவர்மான் முதற்பாட்டு என்னையுமத்துர், (க) “என்னும், பொன்றுகுவாய்” என்னுமாபோலே ஸ்வரூபராமாக்கி. அந்தக்கே (பொன்னிவர்மேனி) இவருடைய வட்டங்கூபார்த்தவாரே (ங) “கட்டுக்கூத்தகன்பொன் தூன் திருமேனியெனியருக்கவாது” என்கிறபடியே என்னுண் பொன்னைப்பார்வீரா கிள்குதை. அத்தகைக்கி உள்ளோபார்த்த

, அ. — முதற்பாட்டு. மேற்கூதாரிகை (அத்தையித்தயாறி). (அத்தை) ஆபரணசோலை (ஒ) யாறுயை, ஏன் எழுதாய சோலையை, “ஈஃ” என்று

(ங) திருமீக-க,

(ங) சி-வாய்-ந-க-2 ..

பெரியத்துறைமாழி, கூ-ப, உ-தி, சு-பா, பொன்னிவருமேனி, கடு-ஆ

வா-றே தோற்றுக்கூவடிவிருக்கிறது. (மரதகமித்யாதி) மரதகத் திறுஸ்டய விஸ்தர்நூதமாப் கண்ணாலே முசுக்களாம்படியான புக்கள் யுடைத்தான திருமார்வலேசாதங்கள் ஆர்ம் மின்போலேயிராநின் நது. (ஆவர்வாயில் காலைக்கீழொதும் யேதெபர்) இவர்வாயிலுச்சர்க் கிறதும் ஸாம்பேதமாயிராகின்றது. (உங்கவர்)(க) “ஈழாக்கிஸ்ஸுடையா-
ராஜரஷி தேவமாதிரிங்க” என்றுமாபோட்டே வாடு வழகைப் பார்த்த
வாடே ராஜாக்களோடோடோக்கச் சொல்லுவாயிராதிங்கர். ஸமாசார
தகைதுப் பார்த்தவாடே ப்ராஷ்மணரோடோக்கச் சொல்லுவாயிரா-
திங்கர். மேஜ்ஜையைப் பார்த்தவாடே தேவர்களோடோக்கச்
சொல்லுவாயிராகிங்கர். விஷயம் குறைவற்றிருக்கது. கீ அப்
போது உற்கப்பொதுக்காண்குறை.

* இப்பாடு விவகூணமாயிருப்பா தலூருவன் உள்ளேடு, வாக்கு
கலந்தாலுகில் பிந்தபடிகால்கீங்கானார்; அவன்றுப்பக்கல்செய்த
தென்னென்ன; நிசெப்ததெந்தவென்ன; (என்னையுமித்யாதி) மரமங்
களிலே கடாக்கிபானின்றுர், பார்த்துபார்க்கவ ஒருக்கல் மாற்றவைக்
கிறிவர். நீ இன்னேசுசெப்ததென்னென்ன; (அன்னையென்னோக்கு
மென்றஞ்சுகின்றைன்) இப்பார்க்குக்கு நானும் கூட்டிடன்று பார்க்
கிறோனா வென்றஞ்சுகின்றேன். (அச்சோ ஹோருவரழகியவா)
அவன்பார்க்கையும் அவன் பார்க்கையும் ஆனதாகிறது; அப்போதை
அழுக்கருக்கப்பட்டுக்காண். (க)

விசெப்பித்ததுக்குத் தாத்பர்யம் (தீவரித்யாதி). இவ்விழுதிமலே சேதங்கு
யை கிஞ்சித்காரத்தையும் பாரதக்தர்யத்தையும் தத்துண்ணமான பக்கத்திலே
வூங்களையுமே பார்த்திருக்கு மவனன்றிக்கீ பிரகங்கசெப்பேறையும், ஜம்பந்த
ஷ்வாந்ததிலுரைப்பில்லாகையாலே அவற்றைச் காக்காட்டாதே உபாயாத்
த்ய(ஏ)வஸாயாத்துக்கு அஞ்சிக் செம்மதெல்லாம் ஸ்வரூபலிருத்தமாய் அழு
மேரவன்னும் ட(?) நியால் இருக்குவிட்டும், அவன் கொட்டாயத்திலே
இடுபுரியப்பையை ஸ்வாபதேரமாகக் கிருஷ்ணப்பற்றி அங்கைப் பேசுத்திலே
“தோழி” என்றுவப்போதிக்கைக்குக்கருத்து (விஷயமித்யாதி).

கோக்குகின்றுரென்று வாதமானார்த்தம் (பார்த்தவித்யாதி). “ஞானம்
கூட்டு” என்றத்தால்-என்னிக்கையும் வாதகமென்று சொல்லுவனோ என்றநா
யிந்து. (ஆனதாகிறது) என்றது - இவ்விரண்டிக்குள்ளே ஏது கார்யக்காரிதை
தோ? அது குகித்தன்று தோழிக்கு ஸ்கேதமாகச் சொன்னபடி. ... (க)

ஒடுக்க பெரியத்திருமொழி, ஈப், உதி, உபா, நோயிறு நீண்.

ஏ.—

ஒத்ரடிலிழிலமணம் கொடுக்கும்சூழ் பள்ளுத்துடர்ணதக்கிடந்த சேடர்கொலென்று தெரிக்குமாப்பேடன் செஞ்சுடராழியும்சம்ருமேங் பாடகமிழ்வாயர் வணங்கப்பென்மனி முத்திர்தாடிஸங்குசோதி [தி ஜுகம்பூண்டோரு கான்குதோ ஜூமசோ வெருவரழிமவா.

பழம்	உரை.	பழம்	உரை.	
தோக	(இயர) இதழுக்கு	ஏதி	தரித்துக்கொண்ட	
ஏலித்	மலைகளின்ற.	பாடகம்	பாடகழுக்கயதாய்	
கீலம்	நிலமானது	மெல்லாயர்	ஸாகுமாரம்ன அடி	
ஷணம்	பரிமாத்தை	[ய	கௌடியுடையார்கள்	
கொடுக்கும்	புறப்பவிடாறிற்பதா	வணங்க	திருவடிகளில் விழும்	
குப்	பரவிப்புக்கிற		பழாக	[மீம்
புளை	ஐஷ்த்ராலே	பண்யனி	பலவித ரந்தங்களை	
குப்	குழப்பட்டதுமன	முத்தோகி	முத்துக்களோடும்	
குடங்கை	திருக்குடங்கைதமீன	இராக்கு	ப்பகாசியாரின்ற	
கிடந்	ஏன்வளர்ச்சருளுகிற	சோதி	புனராயுடைய	
ஒட்டங்கோல்	யுவாக்கள்	ஆகம்	பொன்னூன் திருமாப	
ஏன்று	என்று		ஊங்களை	
தெரிக்கயாட்	தெரித்துகொள்ளமாட்	புண்டி	தரித்துக்கொண்டும்	
டென்	கெரிலேன் (இயர)	ஒரு	அத்திதீயமான	
கெம்	கிளந்த	நான்குதோ	நாலுதிருத்தோகளை	
ஷர்	தேஷும்கான யுணைய	அது	புழுதையனு ஏரா	
ஜுதியும்	திருவாழிக்கையும்		தின்றூர்.	
கங்கும்	பாஞ்சஜுவங்கையும்		அச்சோ ஒருவர் அழிவா.	

வ்யா.—இரண்டாம்பாட்டு. (ஒத்ரடிலிழ்கயாதி) கோவரா கீன்றுள்ள நிலமானது பரிமாத்தைப் புறப்பவிடாறிற்பதாப் பாக்கடுகளை குழப்பட்டிருந்துள்ள திருச்சுடர்ணதயிலே கண்

குபு.—இரண்டாம்பாட்டு. (ஒத்ரடிதயாதி) தேர்மீயானவர், “நீகண்ட போதே கோராமிருக்கிற; உம்மிரதய்வு” என்ற ஒட்டுஷூரைவென்ன; அவ யையாகிட்டு கான் கேட்காட்டுத்திலைத்துமினும், அடையாளம் சொல்லுகிறோம்; ஆராகுமாத்துவர் போவேயிருந்தது; அதுக்கடையாசயன்வென்ன; திருவாழி விழுத்தங்களுக்குஞ்செடன்கிழுபியன்று வந்து.

பெரியதிருமொழி, கூடு, 2-நி, ஈ-பா, வேவிருஞ்சோலை. கடுஷ்டி

வளர்த்தநுளில் யுவாக்கவீனங்களை மிரானின்றுர். (பிரஞ்சுடாறி ஏழு சுக்குமேசுதி) ஒப்பித்துக்கொண்டிரானின்றுர். திருவாறியையும் பாலுரஜங்கத்தையும் கையிலேயுடையரானின்றுர்.

(பாடகமெல்லூயர்வனங்க) யுவாக்கள் கங்களோப்புதையை காலிலே விழும்படியிருக்குமவர்கள் காலிலேவிழும்படி மிரானின்றுர். (பண்மனியித்தாதி) பூரத்தங்கள் முத்துக்கள் இவற்றேயே பூப்பித்துக்கொண்டுதான் ஆபங்களை ஒப்பித்து மிரானின்றுர். ஆபபண்ணதான் வேண்டாதபடியா மிரானின்றது திருத்தோன்களைக் கண்டவரே. (அச்சோவொருவரழகியவர) இவ்வழகு கம்மால் பேசப்போகாது. அங்மைப்பட்டு விடுமித்தனை. (2)

ஓ. —

வேவிருஞ்சோலை விலங்கல்குத்தக மெய்யமனூரியவையமெல்லாம் தாயினாயகராவர் தோழி தாமரைக்கண்களிருந்தவாது சேவிருங்குந்தமதிகழ்ந்ததொப்பச் செவ்வியவாகி மலர்ந்துசோதி ஆமிராந்தேவொருவாழ்வங்கு பூனை மக்சோவொருவரழகியவர (க)

பும்.	உ. மா.	பும்.	உ. மா.
வேப்	மூங்கிலினுடைய	தாமரைக்கண் தாமரைபோன்ற கண்	
இரும்	விஸ்தருதயான	கண்	கண்
சோலை	சோலையையுடை	இருந்தவாறு	இருந்தபடி (கண்);
விலங்கல்	விலங்களை தான்	சேப்	உயர்ந்ததுகளாய்
குழ்ந்த	குழப்பட்ட	இரும்	பரங்கிருப்பதான்
மெய்யும்	திருமெய்யத்திற்கு	சூஞ்ரம்	மலைகள்
மனூர்	நிர்வாழநாய்	திகழ்ந்ததோ	வினக்கினுப்போலே
இவ்வைய	இந்தபூமிப் பரப்படங்	ப்ப	
யெல்லாம்	காலம்	செவ்வியவாகி செவ்வையை யுணடத்	
தாயின	அளங்குகொண்ட	மலர்ந்த	பரவின (தாய்
நாயகராவர்	ஸ்வாமியாமிரானின்றுர்;	சோதி	புக்காராயுடைத்தான்
தோழி	உக்கே.		

(தோட்டைகளின்றங்க) தோழி - உஸர்த்தியும், கிளர்க்கிளும், இல்லையும், இங்கு இளைமைசொல்லுகிற தென்றருளுகிறார் (யுகாக்கன்) என்று.

“பாடகமெல்லூயர்” என்று விசேஷித்ததுக்குத் தாத்பர்யம் (யுலாக் கித்யாதி). “ஆடுகம்” என்றது - ஹாடகமென்றும், பொன்றுவரப்பாகங் விளாச் சொல்லித்தாக வருகிறார் (பலவித்யாதி). (2)

அதிகார விசித்திகுமாதி, ஈ-ப, உ-நி, ஈ-பா, வெள்ளாகும், ஜூலையே அமிரம் திருத்தோன்ற முனை	தேவெங்கொடும் (உடையால் இரு நின்று),
இலங்கு பகாபியாலிஸ்ட்	அத்தே ஒருவர் அழிவுவர் (ஏ)

வியா.—மூன்றாண்டுக்கால். (வேலையாதி) மூந்தினிலுள்ள பாக்தசோலையை எடுத்ததான் மலைகளிலே சூழப்பட்ட திருப்பியல் யத்திலே வந்து சாப்ததறுவின் சீர்வாழுக்காரனாவர். (இவளையிழையாதி) பூரிப்புப்போய்கூடைய அராபாலோ அனாலுமிகான்மூலாமிகில்லையிரா நின்று சீர்வாழுபார்த்தவாட்டு. (ஈராமாநகர்களுக்கிருக்கும்வாது) புண்டிரீகாக்குமிரா கிள்ளுப்பிரக்குது கெரிச்சு வார்த்தை நின்றுர்.

(யேமித்யாதி) ஒங்கிமிருப்பதாப் பார்த்திருப்பதான் மலை வினாக்கிலுப்போலே செவ்வையையுடைத்தாப் பிக்குப்பகார யுடைத்தான் ஆயிரம் தோண்டியுமிடுடையாய், அத்தோன்கள்தோ அம் தோன்வாக்கிலையுடையாக்கும்போல் கீழோன்கு தோருமியன்னாக செம்பேத ஆயிரம்தோன்கிறது. ஆயிரம்தோளானாலும் கண்டநபவிக்கும் காணுக்கன் அலோகம் கிராண்டநபவிக்க வேண்டியபடி யிராகின்ற மேன்மூர். (அத்தோவைரூவரமுகியவர்) ஒரோப்பனைவேணுமோ? அவ்வடிவமுக்குதானே அமையாதோ?

ஆ.—

யமுறிமூகம் அழுங்காலைக்கால்கேல் கைப்பளவாழியும் கங்குமேங்கி கூப்பாம்மீலும் புதுந்துகின்றார் காக்கிகாப்போடு துமிளையர் செங்கலை இவர்களாவின்வள்ளும் தேவரிவர அரூவம்கொல்லும் அம்பவளத்திரனே புதுக்கூப்பு உச்சோ வெரதுவாழுகியவர். (ஏ)

ஆ.—மூன்றாண்டுக்கால். (வேலையாதி) நீரே அதுங்கப்போடுத் திரு வெள்ளத்துதிசீ— வேண்டிலோ என்ன; ஆராவுடுமாழுவாஞ்சப்போலே இரு நின்றுரென்றிருஞ். “மெய்யக்கச் செங்கலை” என்னவே “மெய்யக்காலை நின்றது அவ்வோ இவ்வாக்காக வேணுமியன்று சிர்களித்தவளாகச் சொல்லுகிறோன்று வருகிறதி.

ஈன் “மெய்யக்காலைவனாய்” என்ன; சியும் மெய்யாலோநென்றிருஞ்; இழுவன்; சிமூல் பாத்திலையோநென்ன; “ஏக்கம்புட்டாக்கையாலே கண்கையிற்குப் பாத்திலை நாமகார்க்கண்முகியிருஞ்ச வரங்கள்தாக கொண்டு துவக்காக இல்லையென்கிறேன்னுமாது தொங்கவருக்கிறோ (புண்டிரேத்யாதி).

(உதாரங்கள்) தேவெங்கொடும்,

(ஏ)

பிபரியத்திருமொழி, கூப, உதி, உடா, வம்பவிழும். கடுகள்

பெய்.	உறை.	பந்தம்.	உறை.
வம்பு	பரிமாற்றை	இயர்	இயலுகைய
அவிழும்	புறப்படவிடாக்கன்ற	வாயிக்	திருவநாத்திருக்கைய
ஞாழும்புளை	திருக்குழும்புளையை	வன்னம்	வங்காயானது
தோண்மேல்	திருக்கீதான்களில் (நரியாசின்று);	செம்புவனம்	சிவந்த பகளம்போலே
கையன	திருக்கைமில்	தேவர்	ஏக்காருக்கும் ஸ்வாமி
ஷத்தியும்	திருவாழியையும்	திவரது	இக்குலைய
சங்கும்	பாஞ்சஜஸ்யந்தகையும்	உருவம்	திருமேனியின் வை
ஏக்கு	தரித்துக்கொண்டிரா நின்று;		* ஸுபத்தை
ஏம்பர்	வீச்வஸ்தியராம்	சொல்லிக்	சொல்லுமாலில்
ஏம்மில்லம்	ஏம்முறைய இருப்பி.	ஆம்	ஆபுகிநான
புகுங்கு	ப்ரவேசித்து [ந்தில்	பவாத்திரனே	பவழுக்கட்டத்தோ
கிள்ளுரி	சிஸ்கின்று;	யும்	④
நாகரிகர்	நாகரிகரான நலிகராக	ஒப்பா	காம்யமுடையாயிரா
பெரிதுப்	மிகயும் [யும்,		கிள்ளுர்
இளையர்	இளம்பகுவழுவைய உயிரா நின்று;	அஷ்சோ ஏருவர்	அழுகியா. (ஏ)

வமா.—காலாம்போட்டு. (வம்பவிழுமிதயாதி)திருமேனியில்லை சாத்தாலே பரிமளந்தைப் புறப்படவிடா நின்றுள்ள திருக்குழும்புளையைத் தோணிலே புண்டுப்பாகிராதின்றுர்; ஜூஸ்வர்யஸ்வீசுக் காலை மாலைமிகுந்தபடி, (கையனவாழியும் சங்குமேந்தி) சம்வரத்வ வெட்சமான தின்பாயுதங்களைத் தரித்துக் கொண்டிரா நின்றுர். (கம்பர்) ஒப்பனையழுகைக்கண்டவாதே கமக்குப்பற்றப்புக்கிமவரென்று தோற்றும்படி சிரானின்றுர். கிள்வஸ்தியரிதன்றபடி. (ஏம்மில்லம் புகுங்களின்றுர்) “ஏற்சாக்கன்றே” என்று கேட்டமாயிருக்கிற கிள்ளி. (நாகரிகர்) நாகரிகராய் பாமரவிகராயிரா நின்றுர்.

அடு.—ஊளாம்போட்டு. (வம்பவிதயாதி) தோழியும் தாழூமாய் திருவாயிலைப்பேச, அவ்வாஸ் பா(—)வகாப்ரக்காந்தகாலே முன்னொயாய் தோற்றுக் கண்டுதல்லை சொல்லுகிறுனேன்று வங்கது.

கேவலம் மாலையின்றுதே “தழுப்” என்றதுக்குக் கருச்சு (ஜூஸ்வர் யேத்யாதி). எல்லாம் புகுங்கைக்கு ஓஷந்-நாகரிகத்துமென்று விவரத்துத் தெர்பர்யம் (பாயேத்யாதி).

(வெள்ளுமினையர்) உபருவத்தில் என்கியிருப்பதுவுமில்லை. இவர்திருவதரமிருக்கும்படியைப் பார்த்தவாதே சிவந்தபவளமென்னவரம்படியிருக்கது, (தேவரிவர்) இதரவினாதீயரூமாகிருந்தார்; மகீசோடு கூட்டலாயிருக்கிறவர். (உருவுமிசால்லீஸ்) இவர் வழியிருந்தபடியைச் சொல்லில் எங்குமொக்கள்ப்ருநூணையமாயிரான்றது. (அசோவீரருவரழகியவர்) உபயாமில்லாத விஷபதி தீவு உயிராய்சொல்லவிருப்போமோ? (ஏ)

மு.—

ஶேத்தியம்கூட்டும் கோவில்கொண்ட கோவல்ரே யெப்பர்குன்றயன்ன அழியும்தொலூயோர் நான்குகடயர் பண்டிவர்தம்மையும் கண்டறியோம் வாழியிரையிவர் வண்ணமென்னில் மாகடல்போன்றார் கையில்வேய்ய ஆழியோன்றேம் தியோர் சங்குபத்தி யக்கோ வொருவரழகியவா. (ஏ)

பதி.	உரை.	பதி.	உரை.
கோழியும்	உறையுறையும்.	வாழியசோ	பல்லாண்டுசொல்லப்படும்
கூட்டும்	உத்தரையையும்	பவ்ரோ?	
கோவில்கொ	வாளன்த்தாகமாக	இவர்வண்ணம்	இவர்வழிவீன்படியை
கண்ட	ஏட்டைய	ஏன்னில்	சொல்லப்புக்கால்
கோவல்ரே	பிழையர் (ராஜாக்கன்)	மா	பெரிதான
ஒப்பார்	ஏன்றுகொல்வல்லாம்	கடல்போன்ற ஸமுத்தம்போலேழுவா	
	ராஜினாஞ்சு;	ஏர்	நின்கூர் ;
குந்தமங்கள்	பரவத்தோடுடைத்த	கைகில்	ஒரு திருக்கையிலே
ாழி	லெப்பமங்கவயுஷாடுய	வெப்ப	ஞ்வலியாகின்ற
அம்	அழகிதாப்	ஆழிரூன்று	ஒருதிருவாழியை
ஒ	ஏத்திதியான	ஏந்தி	நரித்துக்கொண்டு,
நான்குதோ	நாங்கு நிருத்தேந	ஒர்	(அருகிருக்கைகள்) அத்
ஞம்	கணையும்		விதியான
உடையர்	உடையராக்குதார்,	ஏங்கு	பாஞ்சங்குயத்துதயும்
பண்டி	இதுக்குழுன்பு	பற்றி	நரித்துக் கொண்டிடா
இவர்தம்மையும்	இவரை		நின்கூர்;
கண்டறியோம் காம்பார்த்ததின்கை,		அசோக்கருவர்	அழகியவா. (ஏ)

* சூலையோழுமிழும் உயர்த்தியாதாப்போலே, மோனாயுமெழுக்க தில் கூவென்று விவகுத்துக்குறுத்து (கம்பில்வமித்யாகி), (இருப்பீம) என்ற கூக்கந்தாய் “இதுவென்ன ஆழ்ச்சுமென்” என்று கூட்டிக்கூடு. (ஏ)

வேஷ்டிக்ருமியாரி, கூப, உதி, குபா, வெஞ்சினவேழம், கடுகூ

போ.—அன்றையாட்டி. (கோழியித்யாதி) உறையுறையும் மதுரையையும் வாஸனத்தாலமாகவுடைய சோவைரென்று சொல்ல வூமாயிராகின்றார். “கோழி” என்கிறது உறையுறை. “கடுகூ” என்கிறது மதுரையை. இவற்றை வாஸனத்தாலமாகவுடைய சாஜா க்களைச் சூர சொல்லவுமாயிராகின்ற ரெண்ணாமாம். முத்பட்டபோஜங்கீக்கு அவ்விடங்களில் உறந்தருளி நிற்கிறவர்களைச் சொல்லிற்கிறது. (குன்றமித்யாதி) மலையோடொத்தத்தின்னியதாமிகுக் கிற திருத்தோள்கள் காலையுமூடையாயிருக்கார். (பண்டிவர் தம் வைமயும் கண்டறியோம்) இதுக்குமுன்பு கண்டறியாதாராயிராகின்றார்.

(வர்தீயரோ) பல்லாண்டி பல்லாண்டென்று சொல்லுவது; இவர்வட்டிருக்கும் படியைச் சொல்லப்படுக்கால் கடல்போலே யிரா கிள்ளது. புதிப்புத்ததைக் கண்ணல்லாக்காய்கிற திருவாழியை ஒரு மைசுவிலை ஏர்தி, (ஊர்ச்சுகுபற்றி) தமக்கடங்காத பாஞ்சாஜஸ்யத்தை மற்றைக்கூக்கிலே யுடையாயிருக்கார். (ஆச்சோ வொருவரமுகியவர) இத்ததைசொல்லி நம்மால்கரையிலே நிற்குமத்தனியல்லது நம்மால் உள்ளிழிந்து பேசப்போகாது. (ஏ)

மு.—

வெஞ்சினவேழுவென்மருப்பொகிறத்தலேந்தர் சொல்லேந்தினமுபார்மனந்தை தஞ்சையானர் கொல்யானநியேன் நாமனரக்கண்களிருக்கவாது கஞ்சையஞ்சகமுன்கால் விசைத்தகளையாலர் கண்டார்வனங்கும் அஞ்சநயாமலையேயு வொப்ப ரஷ்சோ வொருவரமுகியவா. (ஏ)

பத்ம.	உறை.	பத்ம.	உறை.
வெம்	(இவர்) கிருரமன்	ஒத்த	முதித்தவனை
சினம்	கோபத்தையுடைய	வேந்தாகோ	சாஜாவோ?
வேழும்	குவலயாடித்திலு	எங்கிழையார்	தரிக்கப்பட்ட கூபர
வேண்	வேண்ணமயன		ஙங்களையுடைய
மருப்பு	தாத்தற்கை		லந்திரங்குடைய

அழ.—அன்சாம்பட்டி. (கோழியித்யாதி) இவர்காகரிக்கொன்னுகின்றும், இவருடைய எக்கிக்கறவுட் சீ கண்டபடி யென்னென்றால் சொல்லுகிறேன் என்று கூக்கிறேன்.

கோபாலத்தவைவையா அருளிக்கொட்டு, பூ(நூ)டாலத்வ விவகூயாவரு கூகிறோ (கோழியித்யாதி). (ஏ)

கலை பெரியதிருமொழி, கூப, உட்டி, கூபா, வெள்ளினவேழுந்,

மனத்தை	ந்திரதயச்சை	அண்ட	நாஸ்ரும்படியாக
தாஷ்	ஆதாரமாக	கால்	நிருவடி களாலே
உண்டபாளி	உண்டயவரோ?	யினைத்த	உடைத்தகளுள்
கெல்	(எவ்வூம்படியிரா நின்றா?)	காளையாரவர்	யுவாவாகதூராசின்றா,
யான்துறியேன் கான் அறிகிறேன்;		கண்டர்	உண்டவங்களின்வாரு
காமரைக்கை நாமலைபோன்றதிருக் ங்கள் கண்கள்			ம்
இருக்கவாத திருக்தபா (என்);		வணக்கும்	வணக்கும்படியால்
ஒங் முன்பு		அஞ்சகமாமை	அஞ்சகமைப்போயே
ஏங்கில	கம்பளை	போகிளப்பு	முயிராலின்றா;
		அஶ்ரோ	ஒருவர் அபுகிழவா. (க)

பொ—ஆரும்பாட்டு. (வெள்ளினமித்யாதி) வெவ்வியசினாக
நடவடிக்கைகளில் குவலயாடிடத்தினுடைய கோம்பை முலி
த்து, அசிசியலர்களே பெண்டிறக்கார்க்கு தந்மரண வெஞ்சகளை ஏழு
திக்கிடாண்டாதாக்களை அறிசால்ல ஹமாயிராநின்றார். (எந்தினம்
யாரித்யாதி) ஓப்பித்திருக்கிற பெண்களுடைய வெஞ்சகத் தயக்கு
அபாச்சியமாக அண்டயவர்போலே யிராநின்றார். (யான்தியேன்)
என்னுடையான்றும் சொல்லவாயிருக்கிறதில்லை. (தாமரைக்கண்ட
ஏரிருக்தவாயு) அதுதன்கீர கோக்காலேதீவியாநின்றார்; எனும்
என்னுடையமையும் கீ இட்டவழுக்கன்றே வென்றுப்போலே யிரா
நின்றது, கோக்கைப்பார்த்தவாரே.

அடு.—ஆரும்பாட்டு. (வெள்ளினமித்யாதி) கோயலிரன்று க்ருஷ்ணன்
விழுப்புதலைதனுடைய, அவற்றுடைய ஆண்பின்னைத்தனதயும்சொல்ல
நடிப்புகளை நடை என்கிறது.

(அபாச்சியமாக) என்றது பெண்களின்கீலைவேதனாக்கு ஸ்ரவாந்தகமே
ந்த அவர்களுக்கும் தன்னை ஏழுதிக்கொடுத்தாலும்வளையும்படி. “கேஷதர்
கோல்” என்றும், “தஞ்சையாண்டகோல்” என்றும்சொன்னாலும்பூபத்துக்
ஏத் தாத்பரியம் பெண்களை வீவாதிக் காண்டுவருமோ? என்றிக்கே
பெண்களுக்குத் தான் பாதகத்திலே? என்று கிள்ளீக்கப் போககூடியாலே,
ஏத்தாலே, “யான்தியேன்” என்றேயின்று விவகாரித்து கருநாக்குர்
(ஏன்னுவித்யாதி). இப்படி கொடுத்தவயத்தைச் சொல்லிவாய்ச்சாலாக்கு
ஏதுமாறும்களைச் சொன்னா; ஏவ்வரவாறுமும், பருவத்திற்குத்துப்பு, வடியு
போன்றிருப்பது விவகாரித்துத்தாத்பரியம் (அதுதன்வெமித்யாதி யிருக்குறுத்து
பூத்தாலே).

பெரியதிருமீழும், கூபு, உ-கி, எ-பா, பெண்டிவிரு. கடுகை

(சஞ்சன) ப்ரபாப்பாதி தங்களோப்பாக வல்லவர்கள் முதே அம்படியா சிராமின்று, பநுவக்குப்பாத்துவர்க்கா. (கண்டாரித்யாறி) ஒருவி (கி) வக்கிளிஸ்திக்கை மிருச்கச்செப்பேக் (க) செஷாப்பா-அழுவாப் பாதிபேதோ” என்கிற படியே கண்டா காரத் நங்குமாக்குத்தங்காகிலே விருவிட்டெவிகாளன் அஞ்சுக்கிரி போவேயுமிருமின்றார். (அஷ்சோவொருவராழுகியவா) வாக்கருக்குது விதிமான விதிபத்திலே நான் எத்தகைச்சொல்லுவது. (க)

மு.—

பிணியவித்தாமலை மொட்டலர்த்தும் பேரகுளாளர் கொல்யானநியேன் [க] பண்டிமென்னாஞ்சமிதெல்லைகால் தோழிபண்டுவர்தமீமையும் கண்டதியோ அவனிகெழுதாமலை பங்கைகண்டு மங்கையும் பங்கயேயளியானத்து அன்றெகழுபாலுகிலேயு பொப்ப சுத்தோ வெரகுவராழுகியவா. (க)

ஏது.	உயர்.	பாப்.	உயர்.
பிணி	முகுளிபாவமாகிற	கண்டரிவேங்காங்கள் திள்ளை;	
	கட்டான்து	கண்ணும் (இவருடைய) திருக்க	
அவிட்	அவிழுப்படி	ன்களும்	
நாமலைமாட	நாமலை புதுப்பத்தை	அணி	அழிதாப
கி		கெழு	கெருங்கிளை
அவர்த்தும்	விகஸிக்கப்பண்ணும்	தாமலையன்ன நாமலைபோல்வராங்கன்	
	எல்லாம்பொடு காலை	அம்	அழிதாப [நது]
பேரகுளாளர்	பேரிப்பக்குளப்புவை	ஙையும்	திருக்கலக்களும்
கொல்	யவிரா?	பங்கயம்	தாமலைபோல்வராங்கன்
யான் அங்கேயே	நான் அதிகிறிலேன்;		நது;
ந்	(இவரை)	மேணி	திருமேணி விழுயத்தில்
என்பிள்ளுக்கும்	என் நுண்டய மகள்லூர்	வான்தது	ஆகாசத்தில்
	வாது	அணி	அழகாப்
பணியும்	வணாவ்காலின்றது;	கெழு	கெருங்கிப்பாங்கிற
தோழி	எங்கியே	மாலுக்கிலை	கிளமேகம்போன்றவா
இதென்கொல் இதென்னாபோ?		மூரப்பர்	யிராகின்றும்,
பங்கு	இதெஞ்குருங்கு		அஷ்சோராழுவர் அழுகியவா. (க)
இவர்த்தங்கையு இவாரை			
கி			

ஏது.—முரும்பாட்டு. (பிணியித்யாறி) தோழிபாணவன் கி இப்படி கண்ணன் கவனிதும் சொல்லினும் கால்தாகின்றும்; எனக்கு மூன்றாண்மை

(க) பாராத்தியோ.

கடுகூட பெரியதிருமதாழி, கூ-பி, உ-தி, எ-பா, பேண்டிபாவி.

வ.ா.—எழுப்பாடு. (பேண்டித்யாதி) இதித்யங் தன்னுடைய உயினாகிறதென்கொலே நாமராகளீலுண்டான பூவை அவர்தங்குவதுயிருக்குமில்லை. அவ்வளவுத்துக்கூடுதலாகவே சொல்லுதலைக்குமில்லை. அவ்வளவுத்துக்கூடுதலாகவே சொல்லுதலைக்குமில்லை. அவ்வளவுத்துக்கூடுதலாகவே சொல்லுதலைக்குமில்லை. (மாண்தியேன்) என்னால் இவர்படி பரிசோதிக்கலாமிருக்கிறதில்லை. (பேண்டிமென்டென்சம்) என்பதைகிளராற நீணவின்றிக்கே இருக்கச்செய்தே என்றெஞ்சாலாது வளைய்கிடிவ்வாகின்றது. (இதெங்கொல்க்காழி) உண்ணெய்தியாகமைவருவதோரு கன்றுமடிஸ்ஸிபிடுதே எனக்கு காம் இவ்விடையாட்டம் கிணாத்தறிவுதோமே? (பண்டிவரித்யாதி) பழுப்புமாலே செய்கிறதோன் அம சொல்லவுமாயிருக்கிறதில்லை.

(அனிவித்யாதி) நினைச் செறியப்பூத்த நாமரை பேண்ணால் யிருக்கிறது - திருக்கண்களும் அணிக்கக் கணிசிக்கிறதைக்கூடும். (மேணிவித்யாதி) வழிவைப் பார்த்தவாரே மேசைகலங்களில் கடை எல்லா மொன்றுக்கத்திரண்டு வர்விக்கையிலே ஒருப்பட்ட மேகம்போலே சிரானின்றது. (அச்சோவொருவழகியவா) விஷா தீவுத்துக்கு ஸஜாதீயப்பகளிலே சிலவற்றைச் சொன்னவிடம்; என் மேரன்டேயுமானும். (ஏ)

அவங்கோற்றிக்காணன்; உணக்கிது பரவாப்ரகர்வுமாகவேணும்; இது உணக்க வந்துக்கூட காரணமென்; சேர்க்கும்வனான எனக்குத் தெரியாத படி வர்த்தமூடியுள்ளனர்; அவர்தம் முடைய பரிசூர்ணக்குறுப்புயாலே என் கெஞ்சை வசிவரித்தராகவேணும், என்று பெருளான்தென்றபடி கைப்பேசி சுப்பகிழுவின்று ஈங்கதி.

“மோட்டவர்த்தும்” என்னவனமாதிருக்க “பிணியவி” என்ற விசேஷத்துக்கு - க்யாதிபோனதாமர, சேவலும் நாமரையன்று என்கிற வழி யாலே நாட்பர்யம் (ஆதித்யனித்யாதி வரசுபத்தாலே). அதற்கே பிணி” என்று-கட்டாய், அது-அவ்முடியுடி மோட்டவர்த்தும் வசிர்யாத குரானுண பேரருளாஶனன்று அருளிசெய்து, அதுதாந்தாம (அவ்வளவு நிக்கையித்யாதி). என்னவுமாம்.

“அச்சோ” என்று-கிடூதத்துக்கு ஸுக்கமென்று விவகூதருக்கிழர் (பிணாதீயத்துக்கித்யாதி). (ஏ)

三

மாண்புமாறு தீண்டின்டமானிருஞ்சிரை மறைக்கவிடதால் வேற்றுக்கூடிய நூழ்க்கண்ணுள்ளும்பின் துக்கார்ட்டிமேல்யார் தகால்கிழக்கானது ஒன்று மஞ்சுக்கார்ட்டிரன்மேல்கோலில் பூக்க மாழுகில்போன்றுள்ளதாக காணிருப்பதைக் கிடைத்துவது அதைகிடைத்துவது என்றுமான்றுறையிவத்தா ரசசோவெரமுவசமுகிவர.

பாப்.	உரை.	பாய்.	உரை.
மஞ்ச	மேசுபத்தளவும்	கிளைக்கபாட்	(இவ்வர) மாண்பாக்
உயர்	உயர்ந்திருப்பதாப்,	ஒடன்	சேரிக்கமாட்டலே
மாழி	ஏந்திரவ்	ஏம்	அழகான [வேள்,
நினை	ஷபர்ஸி கும்பாடு	கொற	சிறகுகளையுடைய
கிண்ட	உங்கதயான	புருண்று	பெரியதிருவழியின்
மாவிருஞ்சோ கீ	திருமாவிருஞ்சேஷன் மலையில்	எழி	வீற்றிருந்து [மேலே
மாற்றார்	ஏந்தாதுபலும் பன்று	வந்தார்	ஏழுந்தந்திருப்பதே இவர்
உங்கு	நாமேமுங்கு [மலை	மஞ்ச	மேசுபத்தளவும்
ஏன்	ஏந்தாற்றுப்ப	உயர்	உங்கதமான
வெஞ்சுக்களும்	ஊருதுபத்தினுள்ளும்	பெரும்மலை	பொன்மலையிலே
உண்ணும்நூல்	காங்கானிலும்	ஏழுந்த	கிடந்த
நின்று	உயதமாய்நின்று	மாழுகிள்போ	பெரிபெயகம்போலே
கீங்கரி	கந்தனாழுப்பிரிக்கிளில்;	ஏற்றுள்ள	பூஷாந்தரூர்
கிர்மையா	திருக்கிளையை வாலை	வந்துகாண்றி	(நின்கஞ்சும்) வந்துபாரு
கெளம்	மாச யந்த மலர்		ந்கோள்,
	போலே விராமின்		அச்சோ ஏற்றுவர் அழகியவா. (அ)
	ஏ		

அநு.—எட்டாம்பாட்டி. (முதிர்த்தாதி) தோழியும் காற்றுமாப் பிப்பட் பேரகுளாகாரிஸ்படி சொல்லுகிற்கூக்கெய்தே, மற்றைத்தோழிமாரும் தாம் மரீ ஆயவைத் தாரெல்லாரும் “இதுவென்னம்புது கூடு” என்ற விளம்யப் பட்டு இவை நிறேஷ்சிக்க ஒருப்பட்டதே, அம்பிப்ருமானும் திருவடி திருத்தேரா கிலேறி வருவதாகத்தோற்ற, அத்தைக்கண்டு “இவர் தெற்குறுத்திருமலையிலும் வட்டாரோடி நீர்மலையிலும் வாட்டாரோ” என்ற கொல்லாகிற்கூக்கெய்தே அனி த தாக்கென்று பேரகுளாகாராவென்று, வாது காலும்கலென் காலங்களாகரை மும் அமைக்கிறுமென்று உண்கதி.

குகூ பெரியசிருமொழி, கூ-ப, உ-தி, கூ-பா, எண்ணுக்கூப்,

வொ— எட்டாம்பாட்டி. (மஞ்சித்யாதி) மேபுதத்தனவும் செல்ல ஒங்கி, சுந்தரன் வந்து தீண்மெபடியான ஒக்கத்தையுடைத்தான் திருமலையை வாளவுத்தாகமாக்கொண்டு அங்குத் தைக்கு போ(ஏ)க்தாலுரைவர். (வட்தித்யாதி) அங்குத்தைக்குக் கடவராயிருக்கிறார் தாமே வந்து என்னுடைய வர்வ கரணங்களை பூம் விரும்பி காணகாலவழும் விமேவா விருக்கிறவர்; திருநீர் மலையை வாளவுத்தாகமாக வன்ற வவர் போலே விராமின்றார்; என்னுல் பரிசோதிக்காயிருக்கிறவர்.

(மஞ்சுயரித்யாதி) மேபுதத்தனவும் செல்ல ஒங்கி விருப்ப தொரு பொன்மலையிலே படிந்ததொரு மேசம்போலேவிராகின்றார். இங்கு பொன்மலையிருக்கிறார்தாம் ஆரென்னில்; அங்கிறைப் புன்று மொன்றேறி வந்தார் வந்து காணீர் - என்னை வில்க்கப்பார்க் கிற கீங்கரும் வந்து கானுக்கோள், உங்களாலே தான் விடலாமா கில். (அச்சோவொருவரழகியவர) திருவதி திருத்தோளிலேவிருந்தால் இருக்கு மழகுதான் இப்படியேயோ?

ஞ.—

என்றுதையும் மெறிக்கூடலும் மேழுவது மூடனே விழுக்கி என்றுதேயாரா விளைப்பன்னிரொன்றுமாயர்கொல் மாயமாறியமாட்டே சொல்லாமல்வாய்யெயுமொப்பர் கொங்கள்தாயலரக்கண்ணும்வாயும் அண்டத்தமரப்பனியனின்று உச்சோவொருவரழகியவர. (ஏ)

பத்ம.	உரை.	பத்ம.	உரை.
என்றிக்கூடலும் எட்டுத்திருக்களிலும்		ஶர் ஆலிலை	ஒரு ஆலக்களிலே
ஏறி பாயந்தின்ற		பங்கிகொள்	பாயந்துக்கொண்டு
நீர் ஒலையும்குத்தினை		ஞம்	குக்கிற
ஏட்டும் எழுத்தான்		ஆயர்கொல்	ஒருங்கரய பூதரென்று
வழுக்கும் எப்பதோகங்களையும்			தோற்றவிராகின்றார்;
உடனே ஒரேகாலங்கில்		மாயம்	(இவருடைய) மாயை
விழுக்கி திருவாற்றி		அதியமாட்	அதிகிறவேன்; [வை
ஏன் வைத்து			ஏன்
மண்டு (ஒருவாறும்) எழுப்ப			
வோக்குதையும்			

“ஆச்சோ” என்றது - ஸ்ரீஷ்தியோக்கியருகுறிர் (திருமுடியுமாறி).

பெரியதிருமொழி, கூப, உதி, அபா, எண்டிசைபும், கடுகலை

கொள்டல்	மேகத்தோடீயும்	கொக்கல்	பரிசௌப்பகரங்கள்
கல்	அழகிய	தாமகார	தாமகாபோலை யிலோ
வாஸ்	பெரிதான		வின்றது;
வரையேயும்	யலையேயேடீயும்	அண்டத்தயர	இத்தயாறுகளிக் கொல்லை
குப்பர்	ஸத்ருகாவோவிடாகின்றூர்,	ர்	கும் கின்றூர்;
கண்ணும்	(இவருடைய) திருக் பணியகின்றூர் ஆர்யாயிக்கும்படியிரா		
	கண்களும்		அச்சோ ஒருவர் அழுவியார். (8)
வரும்	திருவதரமும்		

அவ.—ஒன்பதாம்பாட்டு. (எண்டிசையுமித்யாதி) முசுதநிலே விபித்தவாறே ஆபத்தைக்கவன்று தோற்றும்படி யிராகின்றூர்.

வ்யா.-திக்குக்களிட்டி அம்வர் து அலையெதியார்மின்றுள்ளகட்டும், எல்லா லோகங்களையும் ஒருகாலே திருவயிற்றிலே வைத்த மொக்கத்தைக்காலே ஒருவராவெழுப்பவொண்ணாடுதபடி ஒருபவருண ஆவுக்காலிலே பள்ளிவிகாள்ளுகிற ஆஸ்சர்யமுத ளென்று தோற்றும்படி யிராகின்றூர். கண்டவாறே இவருடைய அக(ஷ)ாத் ச(ஷ)ாத் ஸாமர்த்தபர் எனக்குக் கோற்று நின்றது. ஆகீலும் ஆஸ்சர்யங்கள் ஏனாக்குத் தெரிகிறதில்லை.

(கொண்டகித்யாதி) வடிவவைப்பார்த்தவாறே மேகம்போலே யும் (க) கின்ற குன்றத்தின்கோக்கி பெட்டோலோ¹² என்கிறபடியேயும் மீண்டோலேயும் சேந்லவாயிராகின்றூர். (கொண்டகலரித்யாதி). பரிமாத்தகப் புறப்பட விடாகின் றுள்ள தாமகாபோலே யிராகின்றது திருக்கண்களும் திருவதரமும். (அண்டத்தயர் பாணிய கின்றூர்) மேன்கையப்பார்த்தவாறே தித்யாறுகிளகும் வந்து ஆர்யாயிக்கும் படி யிராகின்றூர். (அச்சோலோருவரமுனியவர்) மேன்கையப்பார்யர் கிடக்கிற விடுபுமென்று மக்குக்கைவாங்கலர் யிருக்கிறதில்லை வடிவமுகைப் பார்த்தவாறே. (க)

ஏநு.—ஒன்பதாம்பாட்டு. (எண்டிசையுமித்யாதி) எல்லாருமேர்க்கு மிடரூம், இவ்வா அலைக்கப்பார்த்த ஆத்திலே திருவடிமேலேறி வந்த தோற்றினவாறே ஆபத்தைக்கவனங்குதோற்றி, இது இவனுக்கு ஆபாவயலித்து யென்று சின்றுள்ளனத்தும் எதுக்கையை கப்புரிப்பிக்கிறூர் (முதக்கிலேயித்துயாதி).

“மக்கு” என்றுகினர்த்தம் (வழுப்ப வொண்டுதடி) ஏன்றது.

கடுகை பெரியத்திருமீதாறி, கூட, ஒ-த், சு-பா, அண்ணா மூல,

மு.—

அன்னமுங்கேழதும் மீதுமாய வரசியை காலையழகியானாக
கன்னிசன்மாமதின் மல்லைவேந்தன்காமருசிர்க்கலிகள்திடுன்று
இன்னிகையால் சொன்ன செஞ்செஞ்சமாலையேழுமிரண்டுமேதான்றும் வல்
மண்ணவராயுலகான்டு மீண்டும்வாஜவராம்மகிழவெந்துவரே. [வாச
திருமக்கைப்பாற்வார் திருவடிகளே சுனைம்.

பாய்.	உறை.	பாய்.	உறை.
அன்னமுங்	நூம்பூருபியரயும்	இன் இகையார் இனிய இகையாலே	
கேதுமுங்	வாதுதுருபியரயும்	ல்	
மீனும்	மத்ஸயாருபியமாய்	சொன்ன	அருளிச்செப்த
ஆய்	ஆகாஷின்ற	எழும்	ஸ்வாதுபவருபமான
ஆதியை	ஒகந்காரண பூதனுள்	இரண்டும்	ஏழுபாட்டாயும்
காங்க	திருங்கையிலே	புரோபதேசநூபமான	
அழியங்க	அழியானுப்பாலுக்கரு விமிருக்கிற எம்	இரண்டு பாட்டு யும்	
	பேருஷான் விதைய மாக	நூர் ஒன்றும்	பலஸ்ருதிநூபமான
கண்ணி	(அலூகாலும்) அழிவில் வாதநாய்		ஒருபாட்டாயுமுள்
கல்	அழியற்றும்		ஏ
யா	பெரிநாள்	ஒசஞ்சிசௌல்	பாப்த ஏக்தர்பாயுபாய
மதிச்	பானோயுடைய	மாலை	ஏ இப்பத்தையும்
மங்கை	திருமக்கைக்கு	வல்லவர்	அப்பயனிக்க வல்லவர்
வெங்கல்	நிர்வாகங்காம்,	மண்ணவராய்	ராஜாக்களாய்
காமரு	எவ்வாரும் அகைப்படு மீட்டான	உலகு	இவ்விலக்கனை யெல்
ஒ	ஸ்ரீவைஷ்ண ஸ்ரீஷய	தூண்டி	அதுவித்து லெம்
கல்கம்பி	ஆந்வர், புடுடைய	மிக்கும்	பிரகு
குன்று	ஒங்குதூம் குறைவில் வாமல்	வடைவராய்	நித்யங்கிரகனாய்
		மகிழ் வெந்து	ஆந்தமண்டாங்கன்
			வடை

வ்யா.—பத்தாம்பாட்டு. (அன்னமித்தாதி) இழந்த வேத
காங்கால்லை மீட்டுக்கொடுக்கைக்கிட்டான் அன்னமாயும், ஸ்ரீவாஜா
புராண தநை யறுளிச்செப்தும், மத்ஸயபுராண தநை அருளிச்செப்தும்,
இப்படி தங்கள்ப்ரார்த்தைக்கைக்கு வழிமீட்டுக் கொட்டுத் தநை

பெரியதிருமொழி, கூடு, சூதி, தண்ணீப்பரவேசம். கடுகள்

நாரண பூசனங்கள், திருநாக்காயிலே தண்ணீழாலே விடவோன் அதை பண்ணிக்கிறான் ① வின்றுள்ளித்து. (கன்னிமித்தமாற்) அரணூப்பொரும்படியாம், தர்ஶாக்கிமாய், பரப்பையுடைத்தான் மதிலையுடைய தீர்மானத்தைத் தூக்குப்பிரதாநாமி எல்லார்க்கும் ஸப்ருநாடுபண்ணவேண்டும்படியான ஸ்ரீவாண்னவார்ஜெயாதைய அழிவார், ஒன்றும் குறையாதபடி இனிய இராயாலே அருளிச் செட்ட. (செஞ்சால்மாணியியழு மின்டுமோரெந்றும்) தங்கள் அனாவீடுவாண்ணுமையால் ஏற்றத்துப்பகுக்கிறார். இத்தை அப் ப்பலிக்க வல்லவர்கள் இங்கும்கொள்ளாது) வாங்களும் பெற்று. இது தண்ணின் பலமான சித்யஸ்வரிகளோடே ரூபாவையாம் இனிய காகப் பெறுவார்கள். (க௦)

பெரியவாச்சாண்ணினை திருவடிகளை சான்ற.

பெரியதிருமொழி

ஒன்பதாம்பத்து இரண்டாந்திருமொழி முற்றிற்று.

ஒன்பதாம்பத்து மூன்றுந்திருமொழி
தண்ணை பிரவேசம்.

அடு—ஏயக்கிணுடே இயற்கையில்கலாத்து பிரிச்சு அந்தப்பிழை

அடு—பத்தாம்பாட்டு. (அன்னிமித்தமாற்) உயிர்க்கோழுப்பும் தானுமாய் அதுபவித்தது எழுபட்டும், எல்லாரையும் குறித்த இரண்டாந்தும், பலங் குதிரைக்குப்பட்டும், இந்த பாட்டாண்படி யை அதுணக்கித்தது அதுக(×)தயாகப் பத்தென்று சொல்வமாட்டுதே விப(ஐ)நித்தருளிச் செய்கிறுகென்கிறார் (சம்மாலிதாதி), (க௦)

ஜீயர் திருவடிகளை சான்றம்.

—ஏயோ—

அடு—தண்ணைக்காலிக்கிலேன் பிரவேசம்: திருநாக்கையூக்கியாக உருவு வேற்கிறது முல்கன்கி, தோழியும் தானுமாய், அழிலே கபேட்டிருக்கக் கூய்கிறத, தோழி இவை அன்யப்பாக்கயாலே ஆஸ்வானிப்பிக்கக் கோலி, புது பரப்பயத்தாலே உத்திரங்களிலே வாஞ்சிப்பிக்க, திருப்புல்லாணி யெப்பெரு மாண்வந்து நிரவதிக கம்பர்னேஷன்த்து யுண்டாக்கி, இது-ஏதமிக்க வேண் அப் பிரிக்காடினான்று வங்கதி.

கருக்கு பெரியதிருமீழி, கூப, கட்டி, தன்னைப்பாட்வகம்.

ஒ அவன்வர அப்போக்கிதமாயிருக்க, அவன் வாக்கா னோயாலே ஆற்றுஸம் கூரப்பான்டுகோ வுப்புகிறுள்ளாருசிராட்டி, இனிசும் அவன்முன்வத்து மேல்விழுங்கு கூக்கக்கடவுளைஞ்சு முறைபார்த்திருக்குண்டது அதையுக்; இனி ஸ்வல்லாபத்துக்குக்கோயோகிறும் ப்ரவுற்றிப்போமென்று கோக்கி, நன்னுடைய எத்தித்வப்ரயுக்தமான காண், மடம், அச்சம் குடக்கமானவற்றைப் பொகட்டி, எம்சுவருபத்தைக்குமிக்கு அவன்றணக்கும் ஸ்வருபநாக்கியைப் பண்ணியாகிறும் முகத்தேதனிழுப்போமென்றுகிகாண்டு அப்னிருந்த விடத்தேறப்போக ஒருப்பட்டவித்தைக் கண்டாதோழியானவள் “இது உன் தலையைக்குப்போரா ஒகாண்” என்ற ஹிதம்கொல்ல; அவனையும் அவனுக்குமூன்னே பிற்காலிக்கிற செஞ்சைப்பார்த்துப் பீன் ஜெயும் மீண்டுமின்று அங்கேபோகாலுப்பட்டபடியைகெஞ்சேராக்கி, அந்த கெஞ்சைகாலுப்போதும் உதவிக்கார்யம் செய்யும்தோழிப்போ மோகக்கூட்டுகிறுன். இவன் தான் புறப்பட்டுப் போகவாக்குறு அநிலாஷமையிறை. ப்ராணரக்கணம் ஒருதலையானுல் மர்யாதை களைப் பார்த்திருக்கவாம்படியாயிராதிறை. ஸ்வருபம் கோக்குக்கக்காக இங்கேயிருக்கு கோவுபுமீதிந்தாட்டில் அங்கே போமத ஸ்வருபநார்வேயாக்கும், பின்னையும் விழுக்காட்டில் ஸ்வருபத் தோட்டேர்க்கு தலைக்கட்டும், ஆனாலின்பு அங்கேபோய் அதுபவிப்

வித்தியாக்கம் கூட்டுக்கவன்வீன்புக்காகவே—)இத்தாதியை அது வாடிப்பிந்து, (பிரிவோடை) எந்தது-பிரிவோடை யென்கை. “பிரிவோடை இருங்க” என்று கூட்டவுமாம்; (தோழிப்பானவள்) என்றது - “மக்காக்கல்வாய்” “போதமாதே” என்றவற்றைப்பற்ற. (கூட்டுக்குறு) என்றது-தற்கு குப்பட்டபடியை அந்விக்கிறுவென்கை. தோழியானவள் விலக்குவானென்? சேங்குமவளன்றேவேன்ன வருஞ்செரு (இவன் காணவித்யாதி) நாயகிதா வெவ்வாரும் காண இப்படி காாஹஸம்யவன்னவைமொ கொண்டை; (ப்ராணரக்காமித்யாதி). எந்தாலும்தாதயிலும் மர்யாதை, தப்புகை ஸ்வருபநாக்கியும்கிறுவென்ன; அத்தலையில் கைவாடுகள்வயமடியாக வக்கதாகவையாலே ஸ்வருபாதகுணமா யென்கிறுர் (ஸ்வருபத்யாதி). இவ்வாருப்பட்டவை விலே அவையைக்குமின்று தாத்பரியம். இவ்வோருப்பாட்டல—அழுவாறிய, மோவென்ன, நன் கைவாடுகள்வயத்தைத் தானாக்குவதுமில் அத்தாடை இல

பெரியதிருமூழி, கூட, உ-நி, க-பா, தன்னை, கஞ்சக
போவும் து வுத்தயவுளிக்கிறான்; அவன் இத்தலைப்பட்டில்
அதிலும் நன்மைவை நூண்ட மறிக்கிருக்குமே. *

ஞ.—தன்னைத்தலைவிக்கிலேன் வல்வினைபேன் சொழுதுமோறு
பொன்னைக்கிக்கு மப்புத்தச்சுக்கு மனைக்கும்வாய்
என்னைத்தலைவை கொண்டதன்ற பெருமானிடம்
புன்னைமுத்தம் பொழில்குழுத்தழகாய் புல்வானியே. (க)

உறவு.	உறவு.	பார்.	உறவு.
வல்வினைபேன் கொழுயபாபாத்தைப் பண்ணிவை காங்	காவித்து	ஷம்புவேஷத்தால் கிலிலமாக்கி	
தன்னை என்னை	எழில்கொண்டு வண்ணத்தை அபதை		
ஈவுவிக்கிலேன் அழிக்கப் பண்ணுக்கிற வேண்;	அகங்க பிரிந்து ரித்துக்கொண்டு		
பொன்னை (ஹமங்கோ) பேரன்	பெருமான் எம்பெருமானுக்கு		
ஸ்வரூபத்தையும் ஈவுவிக்கும் அழியப் பண்ணும்படி யான,	இடம் வாஸன்ததாமான முத்துப்பொவிருக்கிற புதைப்பக்களையுடைய		
அப்பும் செகு பசுபுமாறப்புத்த செ ந்தி குதிவினுடைய	புன்னை புன்னையரங்களுடைய பொழில் கோலைகளே		
மணம் பரியனிதமான	குத்து அழகாய் அழகிதான்		
சிழங்காய் நிழவிலே	புலவாணியே திருப்புல்வாணி என் என்னை என்னை		
	தெராதும் தெராபுது [தை எழு உண்டுவிக்கப்பதாய்.		

வியா.—முதற்பாட்டு. (தன்னை ஈவுவிக்கிலேன்) கான் தானுக
மாட்டேனே, தான்னல்லாமென்னை கைவித்தானுமிடே கிருக்கிறது.
என்னை கைவித்து ஏழில் கொண்டமொண்டுடே. (தன்னை ஈவுவிக்கிலேன்) செயறுக்குச்செயல்செய்யத்தட்டுல்லையிடே, என் அதுமாட்டு
கிறேன். தாங்கலக்கைக்கும் ஸம்பாவை யுண்டரம்படி விரிக்கு
படுத்தின பாட்டை கான்முடிக்கு தன்னை சிராசானும்படி பண்ண

வோகுப்பாட்டையறிக்கு, இவன்தானை வரவிராதே தானேபற்றிவருமென்ன
யருகுகிறார் (அவனித்யாதி). *

அடு.—முதற்பாட்டு. (தன்னையித்யாதி) கெஞ்சே அவனை கைவிக்கிலே
ஒன்னன்னடையிழுக்க, “தன்னை” என்றத்தாலே சிரக்குச்செல்வாதக்கத்தீயம்
தோற்றுமென்று விவகாரித்துத் தாத்பர்யம் (கானித்யாதி). தாத்பர்யாக்

வால்லேவிடே, என்று செய்திவேன். தான்களும் இருந்திருப்பதே, அழித்தாலுகில் காண்திரித்து தன்னை அழிக்கவுல்லேன்டே. அதுவும் செய்யமாட்டுக்கொள்வேன். அதாகிறது - இவன் தன் ஜீவந்தங்கிலே நாசப்பறக்கவிட்டே. (தன்னின்கைவிக்கிலேன்) கான் ஒத்துவாஸ்தாரம் பாஸ் ஒதுக்கிறவேன். என்னை காவித்தானென்று தன்னை கொவித்தால் இன்பு ஆருள்ளு; இவன் அவனை காவிக்கொடுத்து - தான் முடினைக்கிடே. சிருக்குப்போக கு முடி கூறாப்போலே அவர் வார்க்கிடான், இத்தனை வெறுத்துவாயிருக்கும்படியான் அவரைக் கிடையாதே.

(வல்லீனேயென்) மூடிக்கு இழைக்கவேண்டுமிருக்க ஜீவித்திருக்க வேண்டும்படியான மற்றாபாபத்தைப் பண்ணினேன். நூக்க ஓஹது-பாபம்; கா-காஹது - புண்யம், இப்போது ஸ்வாகமாவது - மூடினைக்கிடே. மூடிக்கு ஷாகிகா வெரண்ணுதபடி பரார்த்தமாக ஜீவிக்கவேண்டும்படியான மற்றாபாபத்தைப் பண்ணினேன். (வல்லீனேயென்) என்னும் ஆற்ற வெரண்ணுதபடியான பராபந்தைப்பண்ணினேன். அதாகிறது-தொட்டுத்தெல்லாம் அந்தணியிலே சிருதாக்கும்படியாக நின்றதே. ஏதேனும்யான்றைப்படி என் ஆற்ற ஒருமையைப் பரிமுரிக்கவுல்லேனிடே. அத்தலைக்கு ஸ்வாகுபநாவி வாய்த் தலைக்கட்டாதொழியைப் பெற்றேனுகில், வன்று அவனுக்கு தரம் (தான் கலைத்திரும்பாதி), (கலாது) என்றவாக்கரம் "பிரிக்கு" என்று கூட்டவது. (பிரிக்கு) என்றவாக்கரம் "சுவீது" என்று கூட்டுவது. தன் தீயாத்தில் நாசப்பறக்கவால்லது - தனக்கு ஜீவநமாக அவன் மூக்கத்தைப் பாராதிருக்காது. பிரிக்க வியங்காத்தாலே மேல்விழுக்கு அவன் யரும்போது கிட்டின்று மூகம் மாறாவக்கில் அவன்கையைச் சொல்லவேண்டாயிற்றே என்று ஏற்றது. காவிக்கை-கலைப்பிரிக்கையாய், ஆகுக்கு இருங்கு தாத்பரமானாலே மீது, கௌடு-ஸ்வாகுபநாக்கைவிவகுப்பிட்டு பலிதார்த்தம் (காங்குங்கித்தயாது வாக்கை கூறுவதற்காலே) எத்தால் என்னை மூடிக்கவுக்குமென்று கல்தா ஆம், மூடியாகிறமிருக்கு அவனை கோட்கம் பார்ப்பதித்தின்போக்கி, கான் மூடியாட்டுவேண்டாய்க்கிறது.

கிடையாத்தங்கள் பண்ணப்போகாத படியான பாபவென்றாக்காதசம் (என்னுமித்திரும்பாதி). மூடியாடு வத்திக்கவும் போகாதே விருப்புவென்னினை கொடு; (வன்றுமித்திரும்பாதி). இப்போது வாரதங்கார்யத்தை குடிக்காதுக்கியத்தாலே

இஷ்ட விதியோகாரங்மாய் அற்றபின்பு இவ்விம்மால் செய்யலாவ தண்டோ? பாவியேன்; பாபதந்தர்யத்தோபாதி பொல்லா இல்லை கீழ்; (க) “நாடுஞரங்கூரை-நிகஸ்து பாவர்ஷதாம்” என்னக்கடவ நிதோ. இவள்தான் முன்பிப்பலாம் ஸவாதந்தர்யம் புருஷார்த்த மென் முபோலைகானும் கிணததிருப்பது அது புருஷார்த்தகாவது ஒருவ அக்டோ; இப்பன்னருகில் ஸவஞ்சார்யதாபாவம் - புருஷார்த்தமின்கிறதன்தே, இப்போது ஒரு நேரத்தோலேயிறை இப்பாரதந்தர்வம் பொல்லாதென்கிறது. ஸவதந்தரான சக்ரவர்த்தபோல் வார்க்கன்தே கிணததாப்போலே முடியலாவது.

(தொழுநுமிமு) முடிகை - ஸவதந்தர ச்ருத்யமானுஸ் ஜீவிக்குமது பாரதந்தர்ய சுருத்யமாயிருக்கும்தே. முடித்து மிருக்கப் பெறுவிட்டால் அத்தை கோக்குவார்க்கதோருதா (ஏ) ரகத்ரவ்யம் வேணுமோ. (உ) [நீஞ்சாலாபாசபூஷை-தித்யாஞ்ஜலிபு-நூற்றாண்]“உண்டுகிகேட்டது”என்னுமாபோலே. [நூற்றீநாவரியாக நமதுத்தேவுவாதின்] “நோராம்” என்னுதபோது தங்கள் மூச்சடங்குப்படியாக அதிகரிக்கையாலே பூவுத்தில் நிலைதன்னோ யானுகிறார் (ஆவரித்யாதி). ஸவாதந்தர்வம் - புருஷார்த்தங்கூருவன்ன (அதுவித்யாதி). இப்போது இருவர்க்கும் ஸவாதந்தர்யமே புருஷார்த்தமாகலாதோ மென்ன (இக்கண்ணாக்கிவித்யாதி). அவனுக்கு ஸவாதந்தர்வமும், இவாறாக்குப் பாரதந்தர்ய மூப்ளவப்ருமாங்கயாலே தத்யதாபாவம் இருவர்க்கும் அபுருஷார்த்தமென்று கருதது. ஆனால் அது ஸவாதந்தர்வமான பாரதந்தர்யத்தைப் பொல்லாதென்பானான வென்ன (இப்போதித்யாதி). (நேரத்தோலே) என்றது-முடிய ஏம் யத்தீப்பன்னவு மொன்னாகுமையாலே யென்கை. மேலுக்கவதாரிகை (ஏதக்க்ரேத்யாதி). (முடியலாவது) என்றவர்க்கரம் “ஆகையாலே எம் தொடுவோம் கா எஃகிரு” என்று கூட்டுவது.

ஆனால் தொழுங்கையும் சூவாதந்தர்யக்குத்யமாகதோவன்ன; (முடிகையித்யாதி). தொழுங்கை நீவா ஸாதகமேவன்ன (முடித்தித்யாதி). தொழுங்கைதா (ஏ) ரகமீமாவுண்ண (நூற்றேத்யாதி). வாசிகமான தொழுங்கைமுறைக்காமோவனா; “நூற்றீநாதநட- நமதுத்தேவு வாதின்” என்னுமது - தார்சில்யை னிருப்பத்யமாகவாலே. அதுக்குத்தாத்பர்யம் (நீவோமுதித்யாதி). நமீமாவுண்ணக் காரக்யாகிலும் அங்குத்தேபோலே எங்குத்தேக்யமா பிருக்க

மிருப்பார்கள். ஸாதகபுத்த்யாகோவிலிடிலே ஒருகால் அமைவது, அவ்குடிகுதானே யாத்தையாயிருக்குமே. (எலூ) “இத்தனைவாறுவை குதாக்கு, சான்தினையேன்” என்றுகிறுக்குத்தாமிற்று வெஞ்சு. ‘கெடுவாம் இதனாதாம்பாத்தில் அங்வயியாது; இது ஆஸ்ரைமக்கு உடலாம்காண், கசிக்புறம்படி’ என்கிறுன். ஆதாகிறது-தேவுயாத்தை மிலே அவையிக்கும்படி தொழுகிற தொழுகையன்றே? ஜீனிக்கைக்குத்தொழுகிற தொழுகையே. இனித் தண்டிவைத்துக்காந்தான் தொழுகையும் விளாசுத்துக்கு உடலாசவென்றே வெஞ்சு கிணத்தி குப்பது. அத்தை அதனாக்கித்து வெஞ்சு தரைபட்டுக்கிடக்க, “இங்கணன்றுகான் வா’ என்று கையைப்பிடித்துத்துக்கிறுன்.

(பொன்னை கையிக்கும்பூம் செருங்கி மணந்திழல்வாயென்னை எங்கித்து) அங்கிலத்திலே கலாது பிரிபவுல்வலனுக்கு இனி வாத அண்டோ? நாம்போமித்தனைபோக்கி. கெட்டேன், அங்கிலத்திலே மும் கலப்பாருண்டோ? அவன்தான் பழிகொண்டாலென்னலாம் படியாயிற்று, அந்த தேபாஸ்வரவர்தானிருக்கும்படி. (பொன்னை காக்கிதாவென்ன (ஸாதகோத்யாதி). ஸாதகோத்யால் ஸாதாமென்றெண்ணே ததொழும்போது ஈக்குத்தாமிருக்குத்தனைபோக்கி, ஆராவமுதயாக அவனை ஏன்னிடதொழும்போது தொழுகை மாறுதிலேயென்று கருத்து. அவ்விபூ நிலே அப்படியே யானிதும், நாம் இங்கே இருந்து தொழுதுவிட்டால் ஸாத நயபேப்பாவனிக்குமென்று வெஞ்சுக்குக்குறுத்தாக “எழு” என்கிறுரென்று விவகீததருக்கிறோ (இத்தனையித்யாதி).

என்னைக் கூக்கிடித்தெடுக்கிறதென்? அவன் உன்னை கைப்பிடித்துக் கொடுபோகில் போகக்கொமென்று வெஞ்சு சொல்ல, “பொன்னையித்யாதி சொல்லுகிறோ?” என்று விவகீதது வர்ணித்ததறுக்குத்தாத்பர்யம். அங்கிலத்திலே கலாதவனை வராவிட்டால் நாலும் போகாதிருக்குமததெல்லையன்றே? நாம் போவானைன்னைவருக்கிறோ (கெட்டேனித்யாதி). அவன் * ஓர் பெவ்வகாட்டுய வகை செய்தானுகில், சாமும் ஒரு * சிவாவங்குங்குத்தை அடியறப்பானாலோ? கம்மையைப்பிரிக்கு வரவும் மாட்டாதே அடியற்றமாம் போலே தரைக்கிடை கிட்கிறபடி பாராயென்று தாத்பர்யம். கிரதிசயபோக்கியான தேசத்திலே நீங்களிருவரும்கலாத்தால், அப்போது நீநானே அவனை மூலிக்கமாட்டாதே போவானைன்னைன்; ஆப்போது போகவல்ல விதக்க

பெரியகிருமிமாழி, கூ-ய, கூ-சி, கா-பா, கண்ணோ. அங்க்

“கைவித்துமித்யாதி) ஒருசார்யபுத்திபன்னியிருப்பார்க்கான்றே ஆறி யிருக்கலாவது. கவடறிந்து சிரிதார்க்கும் தரிக்கப்போமோ? ஒரு ஸ்ரீஜநகராஞ்சிருமகன்போல்வார்க்கன்றே அவன்றுவே வருமானமும் ஆறியிருக்கிறோமென்று தரிக்கலாவது. பகுதயார் பாடாற்றவல்லது - “நியார்க்கும் ஆற்றப்போமோ? (ஏ) [ஆருமிர மட்டுதென்னுமிர பட்டது] என்னக்கடவுதிறை; “அஸாதாராண ராண நிதயவுளிகளில் ஒரு திருவடி திருவாந்தாழ்வான்போல் வார்தான் பட்டார்களோ? கான்பாட்டாடி” என்கிறுவரன்றுயித்து. இதுக்கு ஜீயாருளிச்செய்யும்படி; - இதுதன்னை ஆழ்வார்பாடாற்றுக், எம்பிபருமானுர். “அங்கு ஆருமிரபட்டது, இங்கு என்னுமிரபட்டது” என்றநூலிச்செய்தார். “ஆழ்வார்க்காஞ்சைய அறுபவத்தையா கில் ப்ராப்யமாகக் கொல்லுவிற்குதும், ஆகசப்படுகிறதும்; அதுக்கு வருகே, ஒரேற்றம் கொல்லுவாராப்போலே கொல்லுவானென்.” என்று கான் ஜீயங்கோட்டக, கவோடையான ஸ்கரிக்கு பர்த்தாவி நூடைய கரணப்பர்சமுண்டானால் வேர்ப்பது ஷிவதாமாபோலே, அறுபவத்தில் புதுமையாலே பிரிக்க அலாராப்புக்காலுமிமன்றரு ரீச் செய்தாராகப்பில்லை அரூளிச்செய்வர்.

(பொன்னைவிக்கும்) கர்த்தாக அழிக்கை அந்தைத்துக்கு வை கையாயிருந்தென்றென்ற அதுக்குத் தாத்பர்யமருந்திரா (ஒருவித்யாதி). (கௌப்புத்தி) கைவிக்கவேணுமென்கிற புத்தினனக்குஅது இல்லை அப்போதை ந்துகருத்து. இருபத்தைக்கு ஸம்வத்தைம் காட்டோம் காட்டோல்வாகியற கூக்குசுவட்டிக்கவன் (ஏ) “ந தூத்துப்பாடுநாஷ்டி - சத்தன்யளத்துரூபாய்ப்பேத” என்னவில்லையோவென்ன வருகுகிறார் (ஒரு ஸ்ரீஜநகேத்யாதி). புதியாக்கு ஆறியருக்கப் போனதும் “பெரித்துமோ வென்ன (அருமிரத்யாதி). ஆபூ ந்து ஸாமாக்கோக்கி, திருவடி முதலாஞ்சூரைக் காட்டுமேவென்ன; (அதுக் கித்யாதி). *வின்னானாளிலும் சீரியான முழுஷாக்காக்கும், சித்ய முந்த குக்கும் அதுபாவ்ய விதைய மொத்திருக்கவித்யாக்கு ஏற்றமுன்னதாகக் கோலி, அநிலும் தயக்குப் பெருமையுள்ளதாகலே அதுக்குக் கருத்தென்று திருவு எம்பற்றி சங்கிக்க, அதுபுதுமையன்கார்யமென்று பரிசூரித்தறுதிவித்யதை யருகுகிறார் (ஆழ்வார்க்காஞ்சைய வித்யாதி).

“பொன்னை மாற்றமிழிக்கும் செருந்திப்பு?” என்று கப்தாட்டதயாப் தாத் பரியம் (ஏல்லித்யாதி). ஒன்னைநச்சொன்னது எல்லாத்துறுக்கு மூப்பாக்கிய

பாவக்கானும். தலையம்யாகப் பேர்பெற்றவற்றை யெல்லாமழிக்கை அங்குளில் பதார்த்தம்களுக்கிள்ளாம் பணி. அசோதங்மான செருந்தி கேவலவர்ணனாம்யமாதாத்தாதக்கிராண்டு பேரன்னை உழித்தால்(க) “ஙல்லைக்கர்மாங்கால்வை- துல்யால்வயோங்குத்தார்” என்று கிராண்டுபருவத்துக்கு அபிமானித்திருப்பானைப் பரமசேதங்க் அழிக்கச் சோல்லவேணுமோ? ஸர்வதாவாம்யாமூடபாராதுங்குள் எராழிப்பார்களாயித்து. தான் புருஷோத்தமஞ்ஜனவிதுகொண்டு கோரினாமுத்தமையானதிலோ அழித்தானுயித்து. செருந்தி வொன் ஜெஅழித்தது; இவன்இவளை அழித்தான். காயகங்குள்ளிவன்தன்னை “பொன்னே” என்றுபோலேகாறனும் வ்யபக்கிட்டது. (ஒ) “ஓ மிழ பாலை கட்டுக்கிரான்னே” என்னாக்கடவகிட்டதே. (அப்புஞ்செருந்து)(ஒ) “ஓ மூஷுஷு சாழுபு-ங்குகேஷல்ருக்காச பஸ்யாமி” என்றுமாபோ கோவக்தபோதை அங்குத்தை போகும்(கோயி)நூத-இப்போதுகூட கொஞ்சிலேவதிட்டுகிறபடி. அந்தபோக்கத்தைத்திட்போதுங்கடவந்து தோற்று கிண்றதுகாறனும். (பூமிசெருங்க்கிழங்காய்) முப்புயா ரப் பூத்திருப்பது, பரியனம் மிக்கிருப்பது, கீழல் செப்பித்திருப்பாதா விருக்கிறபடி. சீறமும் மணமும் நிழலும் இவையெல்லா முன்டா மிருக்கிறபடி. ஓர்க்கரிபங்கிராண்டு ஒருங்க நிழலில்லைகிமர், ஸர்வே கந்தரியாட்டுஷாராத்தமைஞ்சேதசம். உத்தாரிக்கரியத்துக்கு கீழம், காட(ஞ்ச)னைக்கரியத்துக்கு-மணம், ஸயர்வோக்கரியத்துக்கு நிழல்.

(நீழ்வாயில்லை எனவித்து) ஒருவர்க்கிராருவருண்டான ஏற்றக்கூடாண்டு கார்யாந்திலை; நிழலே அழிக்கவற்று. நிழலிடத் தெங்கிரூர் (தலையமித்யாகி). மேலேஒடுது கீச்சத்தாலே அழுக்குப் செருங் திலை கருஷ்டாந்தமாகச் சோல்லப்போகேர வென்ன வருஞ்சிரூர் (அசோத ஒத்யாகி). அசோதங்மானது அசேதங்குதயும், பரமசேதங்க் காமசேதங்குதயும்கைவிக்குமென்று அறித்தமர்யாதை ஏது, அநியமேங்கைவிக்கலாகாதோ வெங்கள் (ஸர்வதேத்யாதி வாய்ச் சதுஷ்டயத்தாலே). ஏட்டில் பொன்றுக்க் கீழ்க்குளிச்செய்து, பொன்றுங்களை கூலிக்கும் செருங்கிழியல்லேதாலும் என்னை கூலித்தா கொண்டிருளோன்று யோழுஷ்தாம் விவகநித்து, இவன் பெரன்குழக்கு உபயத்தியருஷுகிழுர் (காயகங்கிழ்யாகி). “அப்பும்” என்றுக் குத் தாத்பரமும் (ங்குகேஷுப்பத்யாகி).

“ஏங்கின்” என்ற தன்னைப்போப்பொலியச் சொன்ன துக்குபா(ஞ்ச)வம்

பெரியதிருமொழி, கூ-பி, ட-தி, உ-பா, ந ருக்கிளங்குசே. கலங்கு

சென்னை ஸாவித்து - "கட்சிந்ததரைகண்டேன்" என்றுமாபோலே என்றும்டாய் ஒத்திச்வாபிமாநத்தைப் போக்கித்தரான் கீட்டுஞ்சூல், காள் தான்ஜெகிள்குத்திருக்கிதல்லாம் போப், ஏந்தனை இத்தலையாம் படிமாற்று ப்ரஸ்ஸி, கல்க்கைக்கு எதிர்க்கட்சில்லையாற்றா அழித்தா, கலப்பார்க்கு எதிர்த்தலையாற்றாவோ? முன்பெல்லாம்குவளை கையிலே அவன்றுள் அடிக்கிறேபோந்தது. ஏந்தத்திலே ஜயாபாஜயக்கன் வாவள்ததித் தலையாற்போகிறது எம்போகந்து அம், (என்னையித்து) ஒருமினுக்காப் பரமாற்குகின்றால், அதில் இனிமை இரண்டுதலைக்கும் ஒத்திருக்க வேண்டியிருக்க, தாம்ததில் அங்குமியாதாராயிருக்கடி. "கைவித்து" என்ற துதான் கைம்ப்பளை ஒத்துக்குப்போர். (கைவித்தெழில் சொன்று) கொன்று கீழ்ச்சோய அத்துக்கொப்போவாராப்போலே விதி கீட்சதங்களுக்கு ஆஸ்ரமியில்லாதபடி அழித்தாற்றுக்கொன்று போயிற்று. (அகன்ற) இனி அவர்யும் பேரில் அபேக்ஷிதம்ரே. உத்தேச்யம் கைபுகுக்காவ கடலோடத்தட்டுவல்லை. (பெருமானிடமித்யாதி) முத்தரும்பினா புன்னோப் பொழிலாலே சூழ்ந்தழகிய புல்லானியே. (க)

மு.—ஒருக்கிளங்குசே நீண்டகிங்குங்கிதன் தொழுதுமேசூ

முருகுவன்னேங்மலர்க் கைதையின்கிழலில்முனினாருங்கள்

பேருகுகாதன்ஜம் பென்னுள்ளமெங்தப் பேரிக்கானிடம்

*பொருதுமுங்கிர்க்கரைக்கே மனிபுந்து புல்லானியே. * (க)

பாய்.

உறை.

பாய்.

உறை.

நெஞ்சே

மனமே

ஒருகிளன்

ஒருதி என்னப்போயேங்கு

இங்கீருந்து இங்கேஇருந்து

முருகு

தேவை

[நம்;

நீண்டது

நீண்டது

உண்

புறியானின்ற

(கட்சியித்யாதி). "மணங்கிழல்வாப் என்ன மில் கொண்டு" என்றத்தாலே எம் மாலேஷம் வித்தமன்றேரி "கைவித்து" என்று சொல்லுவே ஒருமொடைனை (ஒருமிறக்கித்யாதி). இத்தால் போக(ஞாக) கணக்கில் க்வபாரதந்தர்யத்தை அழித்து போக(ஞாக) க்குதான்குறைப்பித்து நென்றதயிற்று! விதிரேஷ் தங்களுக்கு) என்றது-அவரைவரக்கட்டுவென்று அத்தயவுவித்திருக்கக்கடவ வென்றதுக்கும், க்வப்புக்குத்தி பக்ணாக்கடவன்று கொன்றதுக்கு மென்கை. (இனி) என்றவாக்தரம் "அவறுக்கு" என்றுகேகூம். (கடலோடு கை) காவி(ச்சாவி), பொன்னுங்களுடு கப்பல் வர்த்தகம் பண்ணுக்கூயும், பொன்னுடு தங்கோப்பிரூல் கிருப்புல்லாண்மீடுவிட்டாகயுமென்னா. (க)

காலை பெரியதிருமொழி, கூ-ப, கு-தி, உ-பா, உ-குகிள்ளே.

ஈண்டி	வண்டிகளையுடைய	ஏய்ச்	ஒடையும்படி பண்ணீ
மலர்	புண்பத்தையுடையதா	பிரிந்தனே	பரிந்தவனே எஃபெ
ஈசங்கையின்	நாமையினுடைய [ன]		குமானுக்கு
நிழலில்	நிழலிலே	இடம்	ஊனங்கத்தால்மாய்,
ஞன்	முன்பு	போருது	பொருத்தியிருக்கிற
ஒருங்கள்	ஒரு திடத்திலே	ஒருக்கீர்	ஸமுத்ரமானது
என்	என்னுடைய	காரக்கே	காவேரின் அருடு
உள்ளது	மகன்வான்து	யனி	மகனிகளை துமான
பெருது	பெருகாவின்ற	உந்து	தள்ளாகின்றிருக்குத்தன்ன
ஈதன்மை	அபிசிவேசத்தை	புல்லாண்மையே	புல்லாண்மையே தொழுதுமெது. (e)

வ்யா.—இரண்டாம்பாட்டு. (உருகியித்யாதி). செஞ்சே இப்பேசீ மிருக்குதாக குவியன்? ஓன்றேஇருங்கு சினைத்தென், அவனை உருக்குதல், காம் வசீத்திருத்தல் செப்பவாமிடத்திலே மிருக்கடிவன்டா வே? (ஏ) “ஷந்வண்ணாஷுத்தி ஷ்ட- மளர்த்தவும்மாலோர் கட்டிவிஷ்டேய்” என்றிருப்பார்க்கு (ஏ) “ஷந்வீயாஷ்வாயகி - கஷ்டேயம் கஷ்ணமடி” என்றிருப்பாரைக் கண்டவாறே தர்க்கலாமிடே. (செஞ்சே இப்பேசீ மிருக்குதாகிவரன்)(இப்பிரிக்கிறென்) இது ஆசறிபவிருங்கு அழிகிறோம். (தொழுதுமியழு) உருகாமல் தீசைக்கும்போதைக்குடிதுவேவேலும். (முருகுவன்னென்மலர் கைதையின்கிழுள்ள) அங்குள்ள நிர்யக்குக் களுமகப்பட அபிமதவாபத்தாலே செருக்கி வர்த்தியாசிற்குமா

ஆ.—இரண்டாம்பாட்டு. (உருகியித்யாதி) கீழ்ப்பாட்டிலே “தொழுதுமெழு” என்று கையைப்பிடித்தெடுப்ப, செஞ்சதந்ஸ்வாவத்தாலே (ஏ) “உருகுகள் நெஞ்சம்” என்கிறபடியே நீண்டதாக உருகாகிறத, இந்த உருக்கத் தாங்குப்பாயேங்குமின்னை, போகக்குதோம் வா? என்று தேந்றுகிறவன்று எங்குதி.

“குங்கு” என்றாதுக்கு ப்ரதிகோடியன் வர்த்தம் (அவனையித்யாதி). அங்கு போருங் வலித்திருக்கலாமோ வென்ன (கன்றுத்தவித்யாதி). அதைப் பட்டப்ரேமமுடைய பிராட்டி விழியத்தில் தானே அாயற்றப்ரேமமுடைய நாயகீயை பெருகு காதலுடையதேயும் கண்டாருந்தால், இனி நமக்கொருநாளும் பிரிய வாராமிந்து வலித்திருக்கலாமென்று நாதப்பாய். (கண்டாட்டி) என்றவாறே “குங்கு” என்று சொலும். தொழுதால் உருகாமலிருக்கலாமென்றுமியங்கப்பட யென்னென்ன அருளுகிறார் (முருகுதித்யாதி), நாதப்பாயமநானி (ஏ) கா-கா-ஏ-கா-கா, (ஏ) கா-கா-கா-கா, (ஏ) தி-வா-ம-க-க-க.

பெரியத்திருமொழி, கூ-ப, கூ-தி, உ-பா, உருகிளைஞ்சே. க்குளை

யிற்று. தேவே புறியா ஒன்றுள்ள வண்டுகளையுடையதான் மலரை முடிந்தான் தாழைத்திழலின் கீழே. அங்குள்ளார்க்கும் ஸம்போகமாகல், அதுச்சுகாந்தமான மதுபரங்மாதலாய்ச் செல்லாகிற்குமா யிற்று. அங்காமான ஸங்கேஷத்துக்கு ப(ங) வாதா (஧) முக் பண்ணுவிற்படி. அவை முன்புக்கூறப்படுவின்பே ஒருசலவிக்கு உறுப்பாகவாயிற்று. அவன் கலக்குமது-பின்பு பிரித்து ஆழ்ரூஸமையை வினாப்பித்துக் கண்டுகொண்டிருக்கக்காகவாயிற்று. (முன்னெலுநாள்) பாவியேனதுவிமாருகானே. (நாள்) காயகண்றன்னிக் கண்டாப்போலே யிருங்கிறது காணும் கவர்து பிரிந்துவற்றை காலை நினைத்தவாறே. இன்றுபோன்றிருந்தே.

(பெருகுகாதன்மை யென்னுள்ள மெத்தப் பிரித்தானிடம்) என்னுடைய ஹ்ருதயமானது மிக்காதலையுடைத்தாம்படிபண்ணி தன்னைக்கொண்டுகூட்க்காலின்றுமிற்று. (பெருகுகாதல்) (க) “அத ரீவ் பௌரிசவென்னவா” என்னுமாபோலே விபு (ங) தவத்துக்கு அவ்வருகாம்படியாயிருக்கக் கூடாது விடுவிபு(ங)வன்துவை விளாக்கொலை கொண்டுகிறது. அப்படியே யிருக்குமிறே ஸங்கோசமற அவன் பண்ணிக்கொடுத்தவாறே. பிரித்த கமக்கும் அதுண்டாகில் பிரியானிறே இன்னம்காதல்தானே பெருகித்தலைமறித்தில்லை. (பிரித்தான்) இதுக்கு முன்புத்தைத் திருநாமங்களாயானாயிற்று. தான்மிக்கலோதாகண்டத்தையிறேதிவன்சொல்லுவது. + [அங்குமலக் கண்ணன்] என்னுமாபோலே - கறத்திருக்கும், வெருத்திருக்கு மென்னுமாபோலே, இதுவிமாருகிருபகம். (பொருத முங்கீரக்காலைக் கணிப்புத் துப்புவித்தைக்கு இருக்க சப்தர்த்தம் (தேவேயித்யாகி). வண்டானபோதே தேவேயுண்ணை வித்த மாயிருக்க “முருகுன்” என்ற விசேஷத்தையாலே ப(ங) வாதா (஧)ார்த்த மென்று தோன்றுவதையாலே, பலஹாரிக்கு நிமித்தம் ஈம்பலேஷமாக வேறூ மென்று விவகுறித்துதாத்தப்பயம் (அங்குள்ள வித்யாதி வாயைத்வயத்தாலே), “ஒரு” என்ற விசேஷித்ததுக்கு ஈடுபாட்டிலே தாத்தப்பயம்குளி “மனவே” என்ற விசேஷித்ததுக்குத் தாத்தப்பயம் (காயகனித்யாகி).

(ஈங்கோசமற) ஜ்ஞாகணங்கோசமற. “பெருகு”என்றவித்தில் வர்த்தமாகார்த்தம் (இன்னமித்யாகி). (உத்தேச்யம்) என்றது - முத்தும் மணிபும். காயகிடத்தேச்யமயிருக்க, பொருள் உத்தேச்யமாகப் பிரிவு சொல்லுவ

கல்லூரி பெரியசிங்கமாழி, கூ-ப, கூ-தி, கூ-பா, எதுவிசுவ்வால்.

விடம் விட்டுப்போக வேண்டாததேசம். “பொருளாலையில் பிரிக்கீறன்” என்றவனுக்கும் கஞ்சையிலு சொல்லுவான்னாக தேசம். கீழ்ப்பட்டுள் சொன்னாலும் மத்தியத்தானிருக்கிறதுபடி. (ஒ)

ஒரு—ஏதுவிசுவ்வால் மறுவிசுவ்வாலுமே தொழுதுமெழு

தாதுமல்கு சுட்டுக்கூழ்பொலில் தாழ்வர்த்திகாட்டுக்குவிள்

பேஷதுவின்னைப் பிரியேனினி யென்றாகங்குங்கிடம்

போதுக்குறுப்புமாழும் பொழில்குழ்த் துப்புவானியே. (ஒ)

பால்.	உரை.	படி.	உரை.
மாயை	டெப்பிலே	இல்லீ.	“இல்லீமேக்
ஏதுவிசுவ்வால்	எந்த க்யாபாரம்	கொல் நிரியை	பிரியமாட்டுத்தன்
	நால்	ஏன்று	ஏன்று சொல்லி
மாத்திரை	(இல்லை) மாத்தக்கூட	பின்	பின்பு
	வேள்;	அகங்குங்	பிரிக்கவனுண்ணம்பெரு
தாது	தாதுகளாலே		மாறுக்கு
மல்கு	உயர்ப்பதமான	இடம்	வாலைப்பத்தாகமாபி
கும்	கடாக்கணாலே	போது	புஷ்பங்கள்
குஷ்	குழப்பட்ட	நாஞும்	திரங்கோறும்
பொழில்	சோலைக்குஞ்சைய	கமபும்	மலர்க்குத்தபரியனத்தைப்
தாழ்வர்	பார்யச்சுக்காலிகள்		புறப்படவிடா தின்
தோட்டந்து	(என்னை) தோட்டந்து		நாள்
	கொல்லி	பொழில்	சோலைகளாலே
பேஷது	பேஷதுயான	குழ்ச்சி	குழப்பட்ட
நின்னை	உன்னை	புஷ்பங்களியே	தொழுதுமோழு. (ஒ)

துண்டோ வேண்ட; காயகிக்கு பிரித்துக்கூட முத்தும் மணியும் கொண்டு மத்து பூட்டுவேணுமென்று பிரிக்கை யொன்றுண்டு, அதுக்கும் அவகாசமில்லாத தேவைமான்து கொஞ்சக்குச் சொல்லுகிறுமென்று தாத்தியம் - (பொருளாலையிலித்தாதி). (பொருளாலையில்) பொருளுக்காகப் பிரியும் பிரியுகளில் மணியுங்கடாஞ்சுல் முத்துக்காகப் பிரியமாக்கும்போதுபடி கீழ்ப்பட்டுள் அதுவுமுன்றென்ற வகுக்கமாயிட்டிருக்கிறார் (இழிஸ்யாதி). புள்ளை மோட்டை முத்தாகச்சொன்னத்தாலே, இதுவிட முத்துத்துறை தாத்தியம்; ஆனநித்தை கடாக்கலையாலேயாகவாலே முத்தாக்காலை எம்குந்தாங்களை ஏன்னைப்பொழி சொல்லாததாக்கரம் விவகாரித்தாரென்றே யுமாம். “இல்லைமுத்தும் பவளையும்கூட நின்றிழ்வோன்று நித்தை பாலம்பூரிக்குக்கொள்ளலே, முத்தியாட்டிதும் பொழிவிடும்நானமுத்துக்கஞ்சும்பொக (ஞாக) கதிவொயி பெற்றிருக்கை விவகாரித்துமென்று திருவாளம்பத்தி (ஞாக முத்து) என்கிறது.

பெரியத்துறைமாழி, கூடி, ந-தி, ந-பா, எதுவிசும்தால். ககுவுக்

வ்யா.—ஸுன்றும்பாட்டு. (எதுவிசும்தால் மறக்கேன்மனமே) கிளைக்க வொண்ணுமையன்றிக்கே மறக்க வொண்ணுவிதன்கிறது.

காட்டார்தச்சாமுடைய அபிமதனைப்பிரிக்தால் கூடினபோது மறக்கமாட்டாராய், பீரிக்கபோது கிளைக்காட்டாரா மிருப்பர்கள். இங்கு அங்கன்றிக்கே பிரிவில் மறக்கவொண்ணுபடியா நிராகிண்றது. இனி அவர்கள்படியன்றிக்கே நம்மது கிளைநியமாயிருக்க விண்டு கிட்டினால்தான் மறக்கலாமாகில் பார்ப்போம், போக்குவரதை வென்கிறோன். இவன்படி வ்யாவங்குத்தமாயிரு மிருப்பது. (மனமே) பேறு இழுவுகளிரண்டாலும்வரும் வ்யாவாடப்பட்டு(ஆ)தயங்களுக்கு உள்ளைக் கொண்டிரே அதுபறிப்பது. (தொழுதுமெழு) மறக்கைக்கும் தொழுவேனும் போகேவதனும். ஏதேனுமாக அபிமதனைப்பம் தொழுகையால்ல நில்லையாயிருக்கத்து.

(தானுமல்குதடம்கூழ் பொழில்தாழ்வர்) பூக்களுதிர்த்த தாதாகிற படிக்கையிலேயாகிற வக்கலர்து பிரிக்கத்து. பூக்களுதிர்த்த தாதுகள் மிக்கிருக்குள்ள கடாக்களாலே சூழப்பட்ட பொழில் பர்யாத்தங்களிலே. ஒந்த கிளங்களிலே வென்றபடி. (துடர்க்கு) (க) “சாக்குப்பிரணாபாந் ஜக்கரஹாஸ்த்ரா— ராமன்று ஸீதாவார்த்தம் விஜநாரபஞ்சுக் குதுக்” என்னுமாபோலே போக (ஈ) ஸ்ரோத ஸ்வீல் இவன்போனபோனவகைதோறும் வடிம்பீட்டுக்கொண்டு

அநு.— ஸுன்றும்பாட்டு. (எதிதயாதி) செஞ்சானது “நி என்னை உரு கிளைந்து நின்கிருக்கிஷன்” என்றேயின்றும், நி மறக்கிருக்கால் சாலும் மறந்து குருகாதிரேனு வென்ன; என் மறக்க வேண்டிலும் அங்கு போகவே வூய் வாவென்கிறுவென்று சாங்க தியை வாடிப்பிக்கிறோன் (கிளைக்கவித்யாதி). ஓந்பொட்டில் கிளைத்தமட்டிலே உருகப்பன்றுவையாலே நிலைக்க வொண்டு ஆணம் சொல்லிற்று இதில்மறக்கவாண்ணுமை சொல்லிற்றேன்று கருத்து.

(வ்யாவங்குத்தமாயிரு) என்றது-கிட்டில் ஆங்காதிசுயத்தாலே பாரவுப்பாத்தை முன்டாக்கு யென்றபடி. (அப்புதபங்களுக்கு) என்றவகுத்தரம் “ஓஹதுவாக்கயாலே” என்று சேஷம். தொழுதால் மறக்கலாம் என்றத் தைப்பதாராட்மாக்கியகுறுகிறோ (மறக்கைக்கு மித்யாதி வாக்கவித்யாதி).

“கலீது” என்றுமல் “துடர்க்கு” என்கையாலே இவன் அவைச் சுவாதி கமர்க்க வெணுவென்று, ஏதிர்விழி கொட்டாகிற்கும் விடாதே முடியத் துடர்க்

(க) பா-பா-ஏ-ஏ-ஏ.

கக்கா பெரியகுருமோழி, கூ-ப, கூ-தி, கூ-பா, ஏதுசெய்தால்.

வந்தானுமிற்று. இவளுக்கு ஒருவகையால் ஓடுற்றமுண்டாம்படி பண்ணிற்றில்லை. எவ்வளவாகக் கலர்து பிரிந்தால் இவளை இழக்க வாவது; அவ்வளவும் கலந்து விட்டானுமிற்று.

(இன்பெறத கிள்ளைப்பிரியேனினி யென்றங்கள்ருா) வ்யதிரேக ததில் இவள் உள்ளாகா சொன்னவாம்படி கலந்துவைக்குத்தன்மீசுக் கொண்டுபேன்னை அகன்றுவருமிற்று. (நின்னை) கஷ்கப் பொறுப் பாறையன்றே பிரிவது. உன் வளைகுமார்யம் கண்டுவைத்துத் தான் பிரிவனே? (பிரியேனினி யென்றங்கள்ருா) கடுகப்பிரிக்குதிகாடுகின் ரூஸ் இடுவிழுந்தாறைப்போலே இவள்மூடிக்குதிகாடுகிற்குமீண்டு பார்த்து, பிரிவுளாத்மிக்கருக்காக வ்யதிரேகமுகத்தாலே பிரிவை பிரஸங்கித்தானுமிற்று. அதாகிறது - “இவன் அந்த வங்ஸ்லேஷ் ஸமயத்தில் சொன்னவார்த்தையாகாதே இது” என்று ப்ரத்ய யி (க) ஒன்றாக்கின்து தாக்குக்காக; இங்களன்றுகில் ளாஸ்லேஷ் துக்கு உறுப்பான பாசுரமன்றே இது. “இயற்கையில் காலவிக்கு முன்பும் உண்டுதே நுத்திரிக்கவளன்றே இவள்” என்றிராதே கிடாப், உன்கவட்டறிக்கின்பு “இனிப்பிரிக்குது ஆற்றமா” கேள்காண்” என்றில்லாயிற்று. இவள்தான் இங்கணே வருக்கிக் கேரடிகிடக்கு தாரென்ஜுமது இரான்றுக்கையாலே பண்தது (இவளுக்கித்யாதி வாக்யத்வ யத்தாலே).

“துடர்க்கு அகன்றுள்” என்றத்தாலே ஆந்தர்யம் தோற்றக் கூடியதே யும் “பிள்” என்றதுக்குத் தாத்பர்யம் (வ்யதிரேகத்திலித்யாதி). அதனுமைவன் பிரியேனன்று கொல்துவாகவொன்னென்ன (கடுகித்யாதி). பிரியேன என்று வ்யதிரேகமுகத்தாலே சொன்னால் பிரிவு ளாத்மிக்குமோ? போய்வரு கிடூனென்று சொல்விப்போனாலன்றே ஆரியிருப்பதென்ன (இவளித்யாதி). ஸமஸ்லேஷ் தசையில் பொய் சொல்வி விட்டாலென்று பின்பு தானே அறி கிடிருக்குத் தரிக்கலாமென்று சொன்னுவினன்கூ. (க) “அகல்கில்லேன்” என்றுமாபோலே “பிரியேன்” என்றது ஸமஸ்லேஷ்டாதுபவுத்தில் உங்கள் கதையாலே சொன்ன பாசுரமானுலோ வென்ன; அங்கன் சொல்ல வொன்ன ஆட்டி; மேலே அகன்றுவென்றிருக்கவையாலே என்றத்தையருகுகிறா (இங்க வித்யாதி). ஆனால் இவள் அப்போதே யந்து பிரிவு வராதபடி அவளை விடாக்க வொக்குறிதா வென்ன; பேதையகவையால் அறிய மட்டுத்தில் ஜென்கிஞர் (இயற்கையில்தயாதி வாக்யத்தையாடில்). இயற்கையில் பண

பெரியதிருமேஹி, கூ-ப, கூ-நி, கூ-பா, ஏதுவிசுமது. கங்க

நாக்கப்படானித்தனையாயிற்று; இவன்பேண்டாயாயிற்று. இவன் ரூன் முத்தங்கட்டமாகப் பிரியென்னாலும், “அதுதாறுமிகலவீ
கிளே ஒருங்காலமோ” என்றிருக்குமாயிற்று இவன். “பிரியு”
“கலங்கு” என்கிற இவற்றங்கு வாசியறியாயிற்று.

(பேஷத) வயன்வாஸ்வந்த இளவை. போக (ஏங்கு) நகில் வா
தால் முற்றியிருக்குமிருதே, இனித்தான் விலகுணவிவுப்பதன்,
ஏதிர்தாலைதன்ஜோடுமுன்டார்ப்பட்டுண்ணிவிருதே புஜிப்பது. (பிரிய
நினிசென்றகண்ணுப்) சொல்லுக்குச் சேராதலிசுபலீசு செப்தான்.
இப்படி கலங்குவைத்துப் பிரியுமது ஒரு சொத்தங்குத்தமன்றிருதே.
பானியென், என்னும்ரூபம் கண்டால் கூடவிருக்கவன்றே வடிப்
பது. இவன்றுள் அணைக்குத்தாரையை ஏங்குமுத்தே வார்த்தாவிசால்லு
வது. அப்போது உடம்பில் இருக்கும் வொவுன்னாய்க் காலுமிழு.
இதுகண்டால் போகலாமோ? இவன்கான் பிரிவநியானே வாசியும்
தன்கார்யம் செய்க நாமிருதே. நன்னால் தனசபலாவதன்றிரே,
(என்றகண்ணுப்) பானியென் இவற்றிலேஒன்றே அமையாதோ? இது

நெடுவளருகையாலே, பிரிவில் குழுதபத்தியில்லையானாலும் அதிபரனேயென்றே
பரிவாராந்தரயருஞ்சிரூபர் (இவன்றுனித்யாதி வாக்யத்துப்பத்தாலே).

ஏரிக்நியாதவன் கலவிபில்ரஸ்தான்நிவானோ? இவன்கலக்கைக்கெட்கன்னவ
ருஞ்சிரூபர் (வயன்வாயித்யாதி). இப்படி போக (ஏங்கு) ரஸத்தில் குற்றியிருக்கும்
வளானுல் இவன்றுண் அகலுவானென்னென்ன (இனித்தானித்யாதி). போ
கம் கூத்தியிக்கைக்காகப் பிரச்சாவென்னது *நுத்து. பிரியென்றது - பிரி
வெப்பாஸ்கிக்கவேண்டு வ்பது கோக்குமுகே சொன்னுடென்று வீடுல்லம்
தாத்பர்யமருளிசெய்து, “பிரியேன்” என்றது ப்ரித்யதி போக்கித்யானே
யாகத்திருவுக்கூம்பத்தி தாத்பர்யம் (சொல்லுகித்யாதி). சேராவுகைய கூப
பாதிக்கிறூர் (இப்பட்டில்த்யாதி). வைத்தபக்குத்தபாந்தென்றென்ன (பாதி
யெனித்யாதி). ஆற்றுகையாகன ப்ரசுங்கி யென்னென்ன (இனித்யாதி
வாக்யத்தையத்தாலே). பேஷத்து வைவர்ன்யம் பிறக்குவியாவென்ன (இவன்
தானித்யாதி). இனிப்பிரியேன் என்குத்தாலே; இப்போது பிரிகிறென்று
வொன்னதாயிருதென்று ஸ்ரூபம் தாத்பர்யம் கூக்கித்து, உத்தப்புத்து -
உத்தப்புக்குச் சேர்த்தியுண்டாயதாய், இரண்டும் வேங்குமோவென்றிருப்பன்று
தாத்பர்யமருஞ்சிரூபர் (பாதியெனித்யாதி). பிரியென்னாலும் சொன்ன அகன
தவன் காம் அங்குப்போகுவதும் போகி ஏங்குப் புதைகிட்டும்படி அங்கு

கங்கல பெரியதிருமொழி, கூ-பா, சு-நி, ச-பா, இவ்வகுணவன்டீடு.

தான் இங்கு ரமிரும் பிரிவிபோவே பிரிந்துக்கொண்டுமில்லைத்து. இப்பேரினங்களும் சொன்னபோதே மிக்கதானேயிருக்கிறது. இன்னைப்போன்ற து மிகுஷ. (போதுகாலங்களும் கமாந்திரம் போதில் குழந்தை புல்வாளனியே) பரிமளம் ஸாத்மிக்கும்படியான தேசமாறிற்று. ஒத்யவளவுத்தமான தேசம். (ஏ)

ஐ.—கொங்குணவன்டீடு கரியாகவாதான் கொடியேற்குமுன் கங்களின் மக்கை பணித்துமொழி செய்தில்லை மங்கைவல்லாம் தொழுதுமேழு போயவன்மன்றாமுர் பொங்குமுர்க்கன்க்கை மணிபுத்து புல்வாளனியே. (ஏ)

பஞ்.	உறவு.	பஞ்.	உறவு.
கொங்கு	தேசீஸ	மெப்திளன்	மெப்பில்லை,
உண்	பந்தியாசின்ற	மங்கைகால்லாம்புதோழியே? (கி),	
வண்டே	வண்டே	அவன்	அந்த எட்டுப்பெருமான்
கரியாக	(ஆம்சு வேஷ்டத்துக்கு) ஸாக்கியாம்படி	போஸ்	கென்று [கிர
கங்கான்	ஏழுக்கருவரினுன்;	மண்ணும்	தித்யவாளம் பங்குதூ
கொடியேற்கு	பாபியான அடியேன்	பொஸ்கு	பொங்கால்லை
ஞுண்	ஞுண்பு [விழுயத்தில்	முங்கி	எழுத்ரமானது
நங்கன்	நமக்கு	கரைக்கே	கரையில் அருடே
ஈசன்	ஈவாமியாயிருக்கவன்	மணி	பணிகளை
ஈயக்கே	ஈயிவுயத்திலேயே	உட்டு	தன்காநின்றிருக்குதன்
பங்கந்து	அருளிச்செய்த		துான்
மொழி	பாசுத்தின்படி		புல்வாண்யே உதாழுதுமெழு. (ஏ)

ஏயா.—நாலாம்பாட்டு. (கொங்குணவன்டீடு கரியாகவாக கூக்குவிட்டிருப்பாலே விவகூரன்றும் ப்ரச்சாத்திலே “போதுகாலுரித்யாதி” என்ற விவகூரத்துத்தாத்தப்படியம் (பரிமளவித்யாதி), போது-புஷ்டம், நாலாம்பாட்டுக்கூரையான பல்தம் (வித்யே-த்யாதி). (ஏ)

ஏயா.—நாலாம்பாட்டு (கொங்கித்யாதி). கீழ் மூன்று பாட்டாலும் தானும் கெஞ்சுமாகத்தொழுப்போக ஒருப்பட்டபடி சொல்லிற்று. இப்படி அங்குருதயமாக ஒருப்பட்டவரே கோழியானவன், “இந்தன்னதுகூம், என்னையுமியாதே ஒருவன்வாது கவக்கத்துக்கூடா?” எது புறப்பட விரைத்தாம், என்று தடுக்க, அவளைப்பார்த்துச் சொல்லுவிருப்பைன்று ஈங்கந்தி.

“யங்கடீ” என்று அவதார (ரிக்கையாலே) அந்யா யேன்று பலி

வேந்திருமோதி, கட்டி, ந-நி, ச-பா, சொல்கும்போன்றே... கக்கர்
தான்)

தானும் யானுமேபாம்பட்டுக்கிடாக வச்சான். அன்னளையாத்
கிலே மதுபாகம் பண் இங்கிறவன்டே சான்றும்படி வச்சான். உப
வாஸக்ருபர் முகம்பார்த்து வார்த்தை சொல்லார்களிலீர எக்கிமே
ஜிவித்திருக்குமிவாது. அவை உண்டெந்து ஸ்த்ரீமே காலம்போக்கு
கிறனவிலோ. “ஏத்துவாடர் காவிழார்” என்று அஸ்திபக்கவிலே
ஜிவித்தலை கம்காக வார்த்தைசொல்லுமோ? (சொடியேற்கு) வெளாநிதமான எம்பலேஷத்துக்கு மன்றுமிம்முயரன பாலத்தைப்
புன்னினேன்.

“நீ அதிபவித்த இதுக்கும் பிறவர வாக்கி கேட்கவேணுமோ?
அதுயூம்; நீதானே சொல்ளன்ன, (முன்சுக்கர்ணிரன் மக்கேபானி
தந மொழிசெப்பதின்ன) ஸம்ஸ்லேஷனமயத்தில் கம்மத் தனக்
காக்கி எதிர் தத்தீஸில்லையாம்படி கலங்கவன், குமக்குச்சொன்னபாக
நத்தின்படி செப்பிறினன்; கடவுவவர்களை விளயகினின்றுல் பின்னோ
விவாரகரின்றையிடே. (நமத்கேபணித்த) (7) அப்புரங்கால் சிறு நிவாசிபா
குண்டாக்கு- ஆங்குரம்ப்பயம்போதர்மன்றவத்த எல மயாங்குதி]
கலக்கிறபோது சொல்லிற்கிறோரு வார்த்தையுண்டு. அதாகிறது -
“சிலரோடே சிலர் கலாது பிரிக்கால் பின்னோஅவர்கள்படும் வட்டவாகம்
கங்கால் காண்பிப்பதற்குக்கூடாட்டே ஸ்கான்; இதுகாண்ணன்பரக்குதி

தத்தென்ற திருவுன்னம்பற்றி தாத்பர்யமாகுகிறார் (தானுமித்யாதி). வன்று
தான் உண்டவிருக்க, தானும் யானுமே பென்கிற தென்னேனன் வருளுகிறார் (தன்னித்யாதி). (சான்றும்படி) எங்கியாக, அதை வகுக்கிறான் க(ஷு)-
க்கருதயம் செப்யாதோ வென்றும் ப்ரச்சாத்திலே “கொங்குன்” என்று
விசேஷங்களென்று விவரித்ததுக்குக் கருத்தருகிறார் (புவாலோத்யாதி).
குறைவற்றூர் குறைவானவர் நேர்க்கெட்டுவரன்று முன்னே; தனபயாலே
பாராதோ வென்ன; கொங்குபதவாளாபலி தயான உட்சருத்தருகிறார்
(உக்குங்காரித்யாதி).

(கீதானே) என்றவகுத்தரம் “இனி செப்பத்தக்கதோது” என்றுகேதை.
“கங்கன்” என்று சொல்லும்படி கலங்க கலவியைத் திருவுன்னம்பற்றி யருளுகிறார் (எம்பலேஷத்யாதி). “பூரண்” என்றதுக்குக்கருத்து (கடவுவித்யாதி).
கீழ்ப்பாட்டிலே “பேதை நின்னைப் பரியேன்” என்றத்தையுட்கொண்டு எத்
குந்தாதம் தாத்பர்யம் (ஆங்குரம்ப்பயமித்யாதி). போட்டுயோடு ஆங்குரம்

(க) ரா.ஞா.ந-அ.ந.ந.

கங்கா சேவியதிருமிமாழி, ஈ-ப, க-தி, ஈ-பா, சொங்குண்ணவங்கள்.

“விருக்கும்படி” என்றுகொண்டு சொல்லிவைக்கானுமிற்று. பரிக்கு இவன் சோவுபநிம்போது “இதுவுண்டே இவன் சொன்னாறு” என்று கொண்டப்ரதயமிழ்களுக்குவின்னித்துரிக்கைக்கூடாத. இதுதான் ஒராளின் வாயிலே இட்டிகிட்டுக்கையங்கில்லோ, அவர்கம்வரயாலே சொல்ல வான் என்கெவியாலே கேட்டேனென்கிறோன். “ஆவன் சொன்னாயாது கப்ப நின்றுகொயாகிறோம், அவனிருக்கவிட்டதே சொன்றுகிட்டவை அக்கம் பருவத்துக்கும் போரா துகான்” என்று நோழி சொல்ல;

(மங்கை கல்லாம் தொழுதுமொழு) ஓம்சான், உன் பருவம் சோக்கி அழகிதாசவுண்டாயிரோ, கடிகப் புதப்பட்டவியன் கிறோன். தன்னுடைய பருவம் அழியாகின்றவின்பு, கீ பருவம் சோக்குகிறோ மென்றிருக்கிறத்தால் ப்ரகோஷ்டமென்று? (ஏ) “ஏனோடு சாழைக்கும் குதீ - வயோவியாற்றுபதிவர்ததே,” என்றுகிறோ. [ஏனோடு சாழைக்கும் குதீ - வயோவியாற்றுபதிவர்ததே] என்றுகிறோ. அதேநேரத்திலே வித்தே வாட்டுவது - கடிம, அதிக்கம் பிரிவாதாரே கடிம குக்கம் முக்குதேகியா! ஏதுதலாத ஸோசாமி] “யைதிசியம்மைப்புகிறதுதாந்திலைவர்ததியாகின்றான்” என்றதுக்கு வெறுக்கிறேனுமல்லேன்; “இனி வகியரகஷம்ஸாலே பிரிவுபிறக்கத்து; இனிசுக்குமேனை நாம் வாறுக்கும்படி” என்றதுக்கு வெறுக்கிறேனுமல்லேன்; அதாகிறது-கடக்கவிடுக்காளாகில் கட்டீசு அகிளைசம்து சாலுபயணம் உள்ளே எடுத்துவிட்டே தீருகிறது; இனிசுரிவிக்கு இறைக்குத்தஞ்சையைக்கிடியும்கு கொடுத்துப் பொக்கட்டிருக்கிறது, அங்காரியம்; கான் இதிகாழிக்கு அல்லாதவற்றுக்கு வெறிறேன்; இது ஒன்றாக்குமே உண்மோழிப்பது. அது ஏதென் வில் [வயோவியாற்றுபதிவர்ததே] இவைபோன்றாலம், என்னம் சொல் மீண்டிலாவ தொன்றாத்தே? அகிளக்குக் கிழக்குப்பாட்டுக்கூடுமீட்டுப்போக்கதிரே.

(போவுவனப் புழை) போவுதொழுதுமொழு என்றுதல்; மூலமே வணக்குப் பரம தாமிழ்மன்றுப் போலே, இவனோம் சொன்னுவென்று கருத்து. மேலுக்குவதாரியை (அவனித்யாதி), அழிபதாக உண்டா பென்றிருத்தான்? அப்பருவத்துக்குக் குதறவியல்லைன்ன வருஷங்கிறோ (உன் வாடையே வித்யாதி). இப்பருவம் வையம்பிலவிக்கைக்கு உறுப்போ? பரிக்கு பாழே போக்குவகைக்கு உறுப்போ? என்கிறுளைஞ்சு விக்குதி.

பருவத்துக்காக கலைத்த பேருணர்தாவனன் (யயுத்யாதி - போக்கதிரே), என்றுமொழும்.

பெரியத்திருமொழி, கூ-ப, ஈ-தி, டு-பா, உணரித்துவம், சுக்சுதி

அவன் போய் மன்னும் வைரன்னுரல். அவ்விடம் ஆர்த்தரில்லாத விடம்போலே காலும்; அவன் சிசுவராலும் பண்ணுமிடத்தில் ஓர் குறரில்லையிருதே. (பொங்குமுக்கிஸ் கரைக்கீக மனியுஞ்சு புல்வாளி யே) ஆர்த்தர்க்கு தீத்தேயை சென்று பெறவேண்டாதே, இநுக்க விடத்தே கொடுவது நன்றாக தேசமாயிற்று. பாவியேன்; அத் தேசத்தின்படி அவனுக்குமுன்டாகப் பேற்றிலோமே?.... (ஈ)

மு.—உணரிலுள்ளம் சுக்சுதி வினையேன் தொழுது மெழு
துணரிகாழல் காம்போ துங் சூழ்குழல் பெய்து இன்
தணரிலாவி தன்குமெனவான்பு தங்கானிடம்
புணரியோதம் பணிலு மனியுஞ்சு புல்வாளியே. (இ)

பாப்.	உரை.	பாப்.	உரை.
உணரில்	நினைத்தவாறே	தணரில்	பிரியில்
உள்ளம்	ந்திருதயமானது	ஆவி	பராக்கன்
குடும்	கட்டாசின்றது;	தனரும்	அழித்துவிடும்"
வினையேன்	(இப்படிப்பட்ட)பாபத் வைப்பன்னி	என	என்னும்படியான
ஆல்	கஷ்டம்; [னேன்,	அன்பு	ப்ரிதியை
ஏந்தி	புங்கொத்துக்களை	நந்தான்	கொடுத்தவனுள்ள எம்
ஏந்துல்	யுடையதான்	இடம்	பெருமானுக்கு
ஏந்து	கோக்குமரங்களின்	புணரி	வரலாஸ்தாகயாய்,
ஏந்து	செற்வியதான்	ஒதும்	ஈழுமத்தினுடைய
குழு	புஷ்பங்களை	பணிலம்	ஶலைகளாவாலை
கம்	முடித்திருந்துள்ள	மணி	சங்கக்களிலுண்டான
குழல்	கம்முடைய	உக்கு	முத்துக்களை
பெய்து	கேசபாரச்தில்		தல்லாதிலிருந்துது
இன்	சற்றி		மான
	"பண்பு		புல்வாளியே தொழுதுமெழு. (ஊ)

மன்னுநிடமென்னுதே "ஊர்" என்றதுங்குத் தாத்பரயம் (அவ்விடத்யானி). அவ்வுருக்கு ஆர்த்தியில்லாமைக்கு ஹேதுவென்னென்ன; மன்னுத் தென்றாக்குமிருந்து (அவன்விதயேத்யாதி). ஆர்த்தரில்லாமைக்கு ஹேது "முக்கிர்மணியுஞ்சுங்க" என்று விவகூதித்துத் தாத்பரயம் (ஆர்த்திக்கித்யாதி). (ஏ)

அநு.—அஞ்சாம்பாட்டி, (உணரிலித்யாதி). தோழியானவள் பரியப் பூர்யாலை தடிக்கமாட்டாதே யிருக்க, கெஞ்சான சு வினைத்து உருக யும் போகாதே, மத்துமியாதே மூன் கடக்க அம்மாலேது ரஷதங்கத்தோழி

காலனி பெரியதிருமொழி, கூப, கு-தி, கு-பா, உணரிழுள்ளம்,

ஸ்ரீ—அன்றாம்பாட்டி. (உணரிழுள்ளம் சுமோல்) இதேமது க்கவொன்னுதென்றதே - இங்கு நினைக்க வோன்னுதென்திறது. மறத்தல் நினைத்தல் இரண்டாமிடை இருப்பது. அவை இரண்டும் அதொகாதின்றது. காலகேஷுபந்துக்காக நினைக்கில் அது தான் ஆய்வாய்த்தை வேணியாகின்றதாயிற்று. (உணரில்) என்கிறதாவரு ஏதினைக்கிலென்கிறதல்ல; நினைத்தவாதே செஞ்சு ரடாகின்றதென்க. (வினாகீயன்) ஜீவந்தவாரமானவைதானேபாத (ஈடு) கமாம் பழங்குபாபத்தைப்பவனிலைன்; (க) “ஒன்றாயுரங்குத்தாயிற்று. தவாதபாதநத்ராயும்” என்றகொன்று வருத்தமானது தன்னிடையே ஸ்மரித்து கரித்தாக்களைச் சில்லாக்கமா (ஈடு) திகர். (தொழுது மெழு) எல்லாவளவிலும்இதுவைணுயாயிற்று. போக்கடி அந்தாடுத் தையே பற்றக்கடவுதாயிருக்குமிடை. (ஊனரிகாழில் எழுபோது என்கும் குழல் யேங்கு) கூங்கொத்துக்களையுடைத்தான் சாழினுடைய செல்விப்புக்களைப் பற்றது முடித்திருக்குன்னள் குழலிலே குத்தி (உ) “அலீ” சமையாதே காலித்தூர்பாட்டுதா - அக்ரோபனிப்பாலா - தேக்காபிபுஷ்டைப் பலங்க்குதா? என்னக்கடவுத்தை.

(பின்தணரிலாவி தளருமென வண்புத்தானிடம்) இப்படி அவன் பன்றுதூநிற விருப்பத்துக்கு நாம் விஷயத்தாகாதவன்று இரண்டாம்ரயமும் அழியுமென்றும்படியாயிற்றுப் பரிமாறினபடி. “நணரில்” என்றது - பிரிசிலென்றபடி; தாழ்க்கிலென்றும் என்புத்தானிடம்) இதெல்லாவற்றும் கூடக்கூடியதாயிற்று;

யும் சீயுமாக வருத்தகீர்த்தாம் பண்ணிக்கொன்று தரித்திருக்க வோன்னுதோ? நாம் நாலே புறப்பட்டுப் போவை நங்கார்யத்துக்குடலாமோ வென்ன; அப்படி நினைத்திருக்கவும் போறித்தில்லையே என்ற விஷயங்களைப் பொல்லுமிருபைன்று எனக்குதியை என்னிப்பக்கிறோ (கீழித்தாதி).

“கீத்” என்றது-மூன்றும்யாடுவென்கூ. இரண்டாம்பாட்டிலே “நா ஓன் நினைத்திருக்குதென்” என்று நினைக்கவொன்னுமையும் ரோல்விந்தேயென்ன ஏற்றுக்கூர் (காலகேஷுபேத்யாதி). “ஏடும்” என்கிறதென்? பத்து மாதம் பிராட்டி வருத்த சீர்த்தாலே தரித்திருக்கவில்லையோ வென்ன; “பாவியேன்” என்கிறவென்று விவகூத்துத் தாத்பரியம் (ஆலைத்தாதி காக்காய்வுவைத்தாலே).

பேரியதிருமொழி, கூ-ப, கூ-றி, கூ-பா, என்கின்னுரோ. கல்கள

இத்தகையில் அன்புக்குக்குறிபண்ணினாலுமின்ற வந்தனை. (புணியோதம் பணில் மணியும் து புல்லாணியே) கடலில் நிரைகளானவை சாகுகளீங்ற முத்தைக்கெடுவெந்து தன்னாலிற்குமாயிற்று. உதப்பிதிகாலத்திலே காணலாம், பின்பு அதிவார கையிலே இட்டுப்பீர் குறிக்கவேண்டுமேதியிருக்காது. திளாக்கினால்க்கிணிவே அதையுண்டு வாழ்களிலே ஏற்றுமாயிற்று. அன்றியே சங்குகளையும் மணிகளையும் தன்னாலின்றிருக்குந்தன்ன புல்லாணியே என்னவுமாம். (1)

மூ;—என்கின்னுரோ சிலைந்தின்கிருட்டென் தொழுது மெழு
வன்னால் மாயன் மணிவண்ண ஜெம்மான் மருவுமிடம்
கள்ளவிழும் மலர்க்காவியும் துமடல் கைதூதயும்
புள்ளும்யன்னால் பழுஞ்சுக்குநும் சூழ்ந்த புல்லாணியே. (2)

பகு.	கூற.	பகு.	கூற.
செஞ்சே	மணமே	கா	மதுவானாது
விலைக்கு	(எம்பெருமானை) பிலை	அவிழும்	ஸ்ரவியாவின்ற [தாவு
என்கி	கடிபட்டு (உருகி) து	மலர்	புஷ்பங்களையுடைய
இங்கு	இங்கிடத்தில் [ஜூகம்;	காவியும்	கெங்கழுந்தாலும்,
இருக்குநன்	இருக்கு ஏன்ன ப்ரடியா	கா	வெளுத்திருக்கிற
வங்கள்	உதாரங்குப்,	படல்	படல்களையுடைய
மாயன்	ஆர்ச்சர்ய சேஷ்டுத முடையனுப்,	கைதையும்	தாழையாலும்,
	மணிவண்ணன் கீலமணிபோன்ற வடி	புள்ளும்	பலவகைப்பட்ட பகு வழுக்குடையனுப்,
	வழுக்குடையனுப்,	அங்கள்	கோலும்,
எம்மான்	எனக்குஸ்வாமியுமான்	பழனங்கள்	கேற்கைதையடைய
	எம்பெருமான்	குத்து	மருத்திலங்களாலும்
மருவும்இடம்	விரும்பி கித்யவாணம்	புல்லாணியேதொழுதுமேழு.	குழப்பட்டதுமான
	பண்ணுமிடமாய்,		(3)

(பணிலைத்தினுடைய) சங்கினுடைய. மணிமுத்தென்ற விவசநித்தரு வூதிருா (கடலிலித்யாதி). முத்தென்ற சொல்லாமே, “பணிலைணி”என்ற சொல்லுக்கு ப்ரயோந்த மென்னேன்ன வருஞ்சிருா (உத்பக்கிலித்யாதி). பிறக்கச்செய்தே சங்கிவிருக்கும், பிறக்கபடிகண்டால் ஜாதிமுத்தென்றநிய வரம். அதுக்காக இப்படியருஞ்சிரென்று கருத்து. (4)

ஏந்.—ஆரும்பாட்டு. (என்கிலித்யாதி) சிலைக்கில் உள்ளம் கடிமேன்னு கிண்ணுப்; அவழுடைய ஜெளக்கர்ய குணங்களை அதுக்கிற்கால் வருவனே.

கூகு, பெரியத்திருமொழி, கூப, ஈ-தி, ஈ-பா, என்கிளிங்குசே.

வ்யா;—ஆரூப்பட்டு. (என்கிளிங்கே சினைந்திங்கிருக்கிறதன்) அடுப்பட்டு நினைக்கவேண்டும்படியான இங்கிருந்து ப்ரயோஜுவெமன்? நினைக்கவென்று புக்கால் சாலப்பணிப்பாவேண்டும்படியா யிருக்குமாயிற்று. (தொழுது மெழு) சினைக்கத்தேயே தூட்டுகிப்பணிப்படவேண்டுமிடத்தை விட்டு, காமிக்யான் வ்யாபாரம் பண்ணலாம் தேசத் தேறப்போருந்தி. (வள்ளல் மாயன் மனிவன்னனம்மான் மருஷமிடம்) அவன் நித்யவாஸம் பண்ணுதவிடத்தில் சினைக்கவுரிது. அவன் சித்யவாஸம் பண்ணுமிடத்தில் காமிக்யாபாரமும் பண்ணக்குதையில்லை. (வள்ளல்) ஸம்மலேஷஸமயத்தில் நன்னை எனக்கு ஸர்வஸ்வதாரம் பண்ணினாலுன். (மாயன்) இப்போதுமுறைகெட்டு தகானிருந்தவிடத்தே செல்லவேண்டும்படி அப்போது அப்படிப்பார்மாதனான். (மனிவன்னன்) இவை ஒன்றுமில்லையோ கிழம் விடவென்றுதபடியான வடிவழகையுண்டான். (எம்மான்) அவ்வடிவழகைக்காட்டி என்னை அங்யார்ஷமாக ஏழுதிக்காண்டான்.

(கள்ளவிழும்மலர்க்காவியும்) அவன் நித்யவாஸம் ண்ணுகிறவிடத்தித் தென்றுல் அவனுக்கும் கமக்கும் சினைத்தபடி பர்மாநலாம் படியான ஏகாந்தஸ்தலம் கிடை; செல்லியழிவதற்கு மூன்பே பறிக் கவேணுமியன்று மேஸ்விழுந்து பறிந்து ஒருவர்க்கொருவர் எழிய, அதுகீழேபோடு மறுவானது பாயாறிறக்காணலாயிருக்கிற செங்கழுகிரும், அதாகிறது - ஈ-ஊள்கீச்சியைக்கு போக்கமாயிருந்து தேற்றிருக்காமென்றுமினாலும் கொஞ்சமாற்தேறப்பானன்; அந்தகுறைங்கிறும் கடுமையும், அத்தாலே போயல்லது நீராதென்கிறுமென்று எங்கள்.

(பணிப்படும்) என்றது-ஷிராகுணந்தானே “ஏத்திறம், எத்திறம்” என்னப்பக்குமென்னை; அங்கு போன்றான் “பிபுத்தாதோ அவன் குணம்பொன்னை; அவன் பரி தினை வீணாத்து கைங்கரியச் சிலே மூட்டிவிடிய்; அத்தால் எத்தாச் சுப்ரலாமென்னு யபிப்ராயத்தாலே “தொழுதவெழு” என்கிறுமென்று நாத்பர்யமகுஞ்சிரு (நினைக்கைமூயித்யாறி). “எம்மானி டீம்” என்னுடே “மருவும்” என்றதுக்குத்தாத்பரியம். (அவனித்யாறி). (அப்படி பரிமாறுவத) தாழுகின்று பரிமாறுவத.

ஏதாத பறத்தாலே எகண்டக்மாய், உயர்க்கிருக்கை தோற்றுக்கையால், அதை ஒருசப்பட்டால் அதாகு அவன் தோன்பி. தொன்னார்யாக்கையால்,

பெரியசிறுமீழி, கூப, கடி, ஏ-பா, பாவிசிரஞ்சே. கங்கை

களை. (துமிடல் கைதையும்) வெள்ளோ மா ஸ்ரீதாந்ததாரி, இவந்து க்கு ஸ்ப்ரூன்ஹபண்ணி மேல் விழுலாம்படியான காலங்கும், இவளை சேர்ன் கொடுக்க ஏறிப்பத் தகவாம்படியாகிறதுகூட. (புள்ளும்) நானாவர்ணங்களையும் நாகங்களை கேட்கக்களையுமோடு பங்களைப்பகுதி வீணகள்டு “இதன் பேர் என்? இதன் பேர் என்?” என்ற இவள் கேட்க, அவன் அவற்றின்பேர்சொல்லவரம்படியான புள்ளும். (அன் எல் பழனங்களும்) இவள் தன் செல்வாலே வளைவதற்காகிட நீர் திலக்களிலே புக்கு அங்கே அளவுபாட்டு நின்றால், அவன்கைக் கொடுத்தேது விடுபட்டியான நிலங்களையுமோட்டான புல்லானை யைத் தொழுதுமீழு. (க)

ஆ.—பாவிசிரஞ்சேதாழுதுமீழு போவன்பாவமாய்
இரவுநாழுமினிக்கண்மீலா திருந்தென்பயன்
விரவிமுதநம்மூடுவன்மணல் மேற்கொள்குவென்றாரை
புரவிவென்னபுதம்செந்து வந்துபுல்வாணி பீப. (ஏ)

பும்.

உறை.

நெஞ்சே	நந்மே
போயவன்பால்	பிரித்துபோன அங்கு மாப்
பாவி	ஏந்துபெருமான் பக் கல்
இரவுநாழும்	இரவும் பகலும்
இனி	இனிமேல்
கண் துயிவாது	கண்ணுரக்காவில்லாமல்
இருந்து	இருந்து
பயன்னன்	ஏன்ன பரயேந்தும்;

பும்.

உறை.

வெள்ளகிலா	வெளுத்த அளைகளான
புரவினனன்	ஞதிலைபோல் [ஞவ
புதம்	தாவுதலை
செப்து	செயது கொண்டு,
முத்தம்	முத்துக்களோடு—
வரவி	கலச
நூடு	அதிகமான
வெண்மணல்	வெளுத்தமணறகளை
மேல்கொண்டு	மேல்கொண்டுவந்து
வந்து	வந்து
	தன்னாலின்றுள்ள
	புல்லாண்மேயெதாழுதுமீழு. (ஏ)

அத்தாலே சாயக்குடைய வர்மதை காணவாம்படி தேற்றுமென்ற விவ வீதித்துத் தாத்பர்யம் (வெள்ளோயித்யாதி), செல்லு-ஸெப்த்து, அல்லவற்றை செல்வப்பெண்ணிலைந்துகூட. (க)

ஆ.—ஏழாம்பாட்டி (பாவியித்யாதி) அவனுடைய ஒன்றார்பாதித்துணங்களை அதாங்கித்து காம் சுடுபட்டுத்தொழுப்போனால் பழியர்காதோவென்ன, காம் அவந்தாரப்பரவி ஏத்து காலகோபார்த்தயாகப் போனோமேன்றிரு வெள்வு என்று.

வ்யா.—எழுங்பாட்டு. (பரவிகள்கூடே தொழுதுமிமழு) அக்கமான பேச்கூக்களைச் சொல்லி அடைவுபாராயல் தொழுவம்படியான தேசத்தேறப்போரு. (போயவன்பாவலாப்) போய்ததொழுது மேழு என்னுதல்; போயவன் பக்கலிலே கெந்வெசுவைத்தென்னுதல். (இரவுசாகுமினிக்கண்டியிலா திருங்கிதன்பயன்) இரவும் பகலு மிருக்கு இனிக்கண்ணுறங்கா தொழிகிறத்தாலென்ன ப்ரயோஜா முன்டு. (க) “அரித்ரங்காந்தாகா—அநித்ரங்காதம்ராய்ம்” என்று இவ்விருக்குமதுகேட்டு, அதடியாகாம் (உ) “ஒரஷு—ஸ்ரீரா—நசமேல்தி நித்ரா” என்றிருக்குமாற்றன்றே அபிமநலித்தியுள்ளது. அவன் குசிமுன்னாக இத்தலைகுசிபண்ணுமண்ணிறே ப (ஈ) ஈததோடே வயாப்தமானது. அவனுடையகுசியிறே பேற்றக்குடலாகத் தலைக்கட்டுவது. இவனுடைய குசிஅவனுடைய விரதுத்துக்கு வராய்க்கூடினா.

ஆனால் சின்னை அவனுக்கு இரக்கமில்லை யென்கிறதோ வென்னில், ஓம்; அப்படி சொல்லக்குறையில்லையிறே, இப்போது அவன் வாராவுமயாலே. இல்லையாகில், வருகைக்கு சக்தியில்லை யென்னுதல், சிலர்க்குப் பரதர்த்ரனைன்னுதல் சொல்லவோன்னுதிறே; முறைகெட்டுச் சொல்லவேண்டும்படியான தலைசமிருந்தால், முறையுடைய அவனுக்கு வரக்குறையென்? தொழுதுமிமழு ஏன்று கொண்டு பழியாகிறதோ?. (கிரவிமுத்தம் நெடுவென்மணல் மேற் கொண்டு வெண்டியரபுரவியன்னப்புதம்செய்து வந்துக்கு புல்வா

(போயவன் பகலிலே) என்றது-என்னை விட்டப்போனவன் பகலி வேயென்கை. இனி இங்கேஇப்படியிருந்தால் தான் பரயோஜாகமுன்னதென்ன னென்னுமருகுமிரு (அந்த இந்யாதி). காம் இங்கே இருந்தே கண்ணுமிலா திருந்தால், இந்தை அவன் கேட்டுக்கண்ணுறந்க மற்று ஆற்றுதானும், கம்மு கடைய பாதங்காத தாரானுமென்ன (அவனித்யாதி). புருஷார்த்தம் இவனா நானால் இவனுடைய குசியே யன்றே பலத்தாகு முக்குறவேண்டுமென்ன (அவனுடையவித்யாதி). யின் புதைன் இவனுடைய குசிக்கு ப்ரயோஜாமென் னென்ன வருங்கிறு (இவனுடையவித்யாதி).

யாவுமயாலே இங்குக்கு இங்க்கமிங்கூயென்று நிர்வாயித்தால், இனி அப்புடைய குசியை இரக்கமுன்டாகில் பழிப்பென்வெண்ணாகருகுமிரு (தெங்குதுமித்யாதி). காவுவருபாதாகுணமாக காலங்கேடுபார்த்தம் போய்

பெரியசிறுமொழி, கூட, கூ-தி, அ-பா, அலமுமாழி ப்ரதிவாயம். கக்குக
எனியே) முத்தோடை கடவுள்ளத் மணற்களைக்கலங்கு பீழ்மன்
கொண்டு மேல் மண்ணெற்றியும்படி விவருத்த நினைக்களானவை,
குறிஞர் தாவுமாபோலே தாங்கில் தாங்கானின்றுள்ள புல்லாணி
யைத் தோழுதுமெழு; இருவர்க்கும் ஒரு துசொன்டே போதுபோ
க்கவாய்ப்படியான தேசுக்கேதநப்போவோம். (ஷ)

ஓ. — அலமுமாழிப்பனையுமுண யார் கமல்காணமாப்பக்
கலமநாகித்தகவென்றிலர் காமதொழுதுமேழு
உலகானல்கழியோங்குதன் கூப்புபொழி ஊட்டகை
பலவுகானல் களிவன்டினம்பாடு புல்லாணியே. (ஷ)

படி.	உ. வ.	ப. ம்.	உ. வ.
அலமும்	ஹலமென்கிற தின்யா யுத்ததையும்	எனி	(மதுபாகத்தால்) [கிற செருக்கி வர்த்தக
தூழிப்பனை	திருவாழி என்கிற துவ்யாயுதத்தையும்	வண்ணாம்	வண்ணகள் கட்டமா
கடையார்	உடையரான ஏம்பெரு	உலவு	உஞ்சானியாகின்ற எது
குக்கு	நமதிறத்தில் [மான்	கால்	தென்றலை யுணுய தூய்,
அஞ்சபாய்	உடையூதிப்பார் போன்ற கருப்	கல்	நாமான
கலமநாகி	கபட்டநாத யுணையல் ராமாகி	கழி	உப்புக்கழிக்கனாயில்
தகவுறன்றுகிலர் இரக்கமும் கடவின் நிக்கே இராகின்	நங்கு	உங்கநங்கனாய்	
காம்	காம் [ரூப் ;	தண்	குளிர்க்கு (ப்ரமதாரங் காங்க)
புலவுகானல்	பிரிக்காரிரங்குமிட ஏன் கடற்கை	பைப்போழி	பரக்க சேரைகளின்
	(கெப்தல்)கிலத்தில்	லூகூ	நல்லீல்
		தினை	காந்தகை
		பாடுப்	பாடா சின்றுள்ளது
			மாண
			(தொழுதுமேழு. (ஷ)

வணக்கினால், அவன் பழுசொல்ல வழியுண்டோடுவன்று கருத்து. (இருவர்
க்குமொன்றுகொன்றே) வன்றதுத்து-திலரக்கிளப்புதிலே போக்குவரதமில்லை
அவன் அந்வெய்த்திருந்தால், காழும் அந்வெய்தம் போக்குவரயாகப்படாதுபாகவே
நால், ஒருவருக்குப் பழியிட அவனாயில்ஜூவன்று கருத்து. ... (ஷ)

கலை பரியதிகுமோழி, கூப்பு, - தி, ஆட்டா, அவமுனாழிப்பனையும்.

வ்யா.—எட்டா ரம்பாட்டு. (அவமுனாழிப் படையுமுடையார் சுமக்கன்பராய்ச் சுலமதாக) நிறபேசுநான் இவர் ஒர் அபஸீலிதே மென்றபாராதே, மக்கு ஸ்ரீகாலிப்பாணாப்போலே ச(ந)லத்தைப் பண்ணினாயித்து. (அலம்) இலவத்தைச் சொன்னபோது. இக்கை திவ்யாவுதமாகச் சொல்லக்கூடவிடுதே. (சுமக்கன்பராட்டச்சுலமதாக) அவர்க்கும் ப்ராப்யரன் தாம், கம்மைக் கமக்கு ப்ராப்யராகச் சொன்னுவானுப்போலே ஸ்ரீகாலைத்தைப் பண்ணினாயித்து. (தச வோன்றிலர்) பரிபூர்ணாங்காம், ஒருவத்திரிவிஷயமாக ச(ந)லத் தைப் பண்ணினுடேமேயென்கிற இரக்கமும் கூடவின்றிக்கே இருந்தா ராயித்து. (ஈம்தொழுதுமேழு) தாம் சிரத(ந)யாகவோ அன்னுமீத? (க) [ஏது சாமுஞ்சை உழைசீ சாஷாம்பா—சத்ராஶாமாபாணினி] து வகு மனோ ராகவா—தாஜீ] இளையபெருமான் ஒருவகையாலே சத்ருத்தைத் திட்டத்து, மற்றாக்கையாலே ராமாங்களையும்பிடித்துப் பணிமாறும் போது, சக்ரவர்த்தியாண்ட பரப்பில் அதுக்கு ஓராளில்லாமையன்றிடே. அடிமையில் கலித்தனமிருக்கிறதே. பரிமாகாதவன்று

அது— எட்டா ரம்பாட்டு. (அவமுயித்யாதி). கெஞ்சானது காம் கால சேஷபார்த்தமாக ஆக்லூஹாத் தொழுப்போனால் பழியாகாதே என்னும் கீர்த்தி, காம் இங்கே விருந்துகோபப்பட்டுப்போனால் அவளைக் கண்டகட்டிலே மேல் விழவேண்டியிருக்கும்; அதுக்காகப்போனால் அது வாதகமாய் விழுமானிக்காயல் அவனே வரப்பாத்திரிக்குமத்தையென்ன; (இயரித்யாதி). (ஏது)மீது கூடும். தாயியரென்றுதே, “தகவோன்றிலர்” என்றிரதிக் கருத்தருக்கு ஒர் (பரிபூர்ணோத்யாதி). முதல் சுரபேசுநாய், பின்புகையில்லேநாம்பன்னி இப்படி பண்ணினுடேயென்கிறதுமில்லாததை காம் தொழுதால் தாவேன் ஈப்புயோழுமென்ன; (ஈமித்யாதி). அவன் கடைசிநோறும் பண்ணினுடேயோ கிழும், அவன்க்குத்திரியவென்றுபோடு தொழுதேவிருக்கவேண்டியிருக்குமானாகும் கம்பக் கல் கூடாதேயென்கை. கெஞ்சில் வன்னவாறின்றிக்கே தொழுதால் கிறபேசு கூக்கு ப்ரயோழாக்கப்பால் வயர்த்தயன்றேவிவென்ன; கம்பகவருபலைபழு ஸ்டாகையே ப்ரயோழுமென்று வார்குஷ்டாக்கழுப்பாதிக்கிறார் (சத்ரேக யாதி). (கலித்தனம்) பசியஞ்சை, கமக்கு ஸ்ரீகாலைப் புத்தைக்கு பி ஸ்ரீவீர விசுவாஸன்றே? அவன் கூதப்பிசூதானிருக்கத்தொழுதால் அவனுக்கு பிரதி விசுவாய்முடியென்றென்ன (பரியமித்யாதி வாக்யத்துயற்தாலே). அவன்

பெரியத்திருமிமாழி, ஈ-ப, ஈ-தி, ஈ-பா, ஒதிசாயம், கசுஉர்.

இவ்வுக்கு இது பிரபுப்பமாக்காதே. இவன் அவனுக்கு உக்குப்புச்செய்த தாலேவிடே இவ்வுக்கு ஸ்வரூபவித்தி. (க) “பக்ஷரூபவையோ - ப்ரஹர்ஷவிஷ்யாயி” யிலேவிடே இவன்றணக்கங்களையும்.

(உலவுகானல்க்கந்) ஸஞ்சாரியானின் நூல்கள் தென்றலையுடைத் தான் கஸ்வகழியென்னுதல்; அன்றிக்கே ஓடானின்முள்ள கால்க ஞங்கி - கிரேட்டெய்கள்; அவைற்றையுடைத்தான் கல்லகழியென்னுதல்; (ஒக்குதன்பைம்பொழில்) வைமாநிகரைப்போலே பிரூக்கை. அகாசாவகாசமனை யும்படிபாய், ஶ்ரமநாமாய் பாக்திருந்துள்ள பொழில்லே. (புலவுகாளல்). அக்டல்கரையின் காற்றமானது தட்டாதபடிக்கீடாகச் சோலைமேலே உயரவிருக்குமாயிற்று வன்முடிலாங்களானவை; தேவர்கள் யம்பார வைக்காயம்தட்டாமலிருக்குமாபோலே. மதுபாகமத்தமாய்க்கொண்டு செருக்கிவருகிற வன்முடிலாங்களானவை அதுக்குப் போக்குவீடாக அங்கேயிருந்து இசைபாடாகிற்குமாயிற்று, இசைகேட்டால்பொறுத்துக்கும்படியானதேசத் தேறப்போவே மென்றபடி. (அ)

ஓ;—ஓதிசாமம் குளித்துச்சிதன்னு லொளிமாமலர்ப்
பாதநாரூப்பணிவோம் கூமக்கோவமாதனில்
ஆதுதாரானெனிலும் தருமன்றியுமன்பராய்ப்
போதுமாதே தொழுதுமலன்மன்னு புல்லாணியே. (க)

நிரபேஷ்ணுயிருக்கச்செய்தேயும் இவன் தொழுதல்லது நிற்கயாட்டாதே தொழுதால், அது அன்றுகப்பை வீளைப்பிக்க, அத்தால் இவ்வூக்கு ஸ்வரூபம் கிறம்பெறுமென்றதாயிற்று. உக்தார்த்தஸமவாதம் (ப்ரஹர்ஷவிஷ்யாயிலிலே விடே) என்றது.

காந்தூகவும் கால்வாயாகவும் இரண்டர்த்தம் (ஸஞ்சாரியா நின்றுள்ள விதயாதி). “புலவுகானல்களில் வண்டுனமானது-உலவுகானல் கழியிடத்தில் ஒக்குதன்பைம்பொழிலுடசைபாவும் புல்லாணி”: என்றகவயம் திருவுள்ளங்பற்றி, “புலவு” பிரிவாய், தத்தைம்பாதியான கானதுங்கி - கடல் கணாயாவது, பிகிர்தார் இரங்குவது கெப்தல்லிலமாய், அங்கிருக்கிறவன்முடிகளங்கள் பொழிவிலேவேபோப்பாகிலைக்குங்கிமித்தமருங்கிறுர் (ஒக்கடலித்யாதி). காரும் அக்டேசத்தில் போக் இரங்கமுன்டாய், பாட்டுக்கேட்டு ஸ்தாகிக்கலாயென்கிற நினைவாலே இப்படி, விசேஷித்தானென்று உட்கருத்தை யருளுகிறோ (இசையித்யாதி). (அ)

(க) ஸ்தாக்ர-சக.

பத்ம.	உலர்.	பத்ம.	உலர்.
மாடை	பெண்ணோ!	தாராஜனளிது (அவன்) கொடாமல்	
ஈக்ஷை	ஏமச்வை	போன்னும்	
ஈலமாதலீல்	பருஷார்த்தமாகூயால்	தரும் (இத்தாதாதங்கட்டா- கம்) கோசிக்கும்	
குளித்து	(காம்) ஸ்ராகம் செய்து	அன்றியும் அதுவுமன்றிக்கே	
ஈம	(அவலுஷ்டய) திருஞ்	அன்பராப் பக்த்தாப்	
ஒதி	கொல்லி, மத்தை	போதும் போவோம்;	
உச்சிதன்னால்	ஸ்ரீக்ஷ்ண்னினால்	அவன் அந்த எஃபெருமான்	
ஒனி	ப்ரசாக்யாரின்ற	மன்றும் பொருங்திவர்த்திக்கிற	
மா	ஸ்ராக்கியமான	புல்லாண்மையே திருப்புல்லவனி யென	
மலர்பாதம்	திருவுடித்தாமராதனை	தெய் இவ்யதேசத்	
ஈாநும்	தினாக்தோறும்	தொழுக்கடவோம்,	
பண்ணவோம்	தொழுக்கடவோம்,	தொழுகோம்.	(க)
ஈத	யாதிராகு கலத்தையும் தோழுதும்		

அவு—ஒன்பதாம்பாட்டு. (இதிசாம்பித்யாதி) செப்பியக்கடவுதல்லாதனவில்லாம் செய்து பெறக்கடவோம். புருஷார்த்தம்-வையத்காலாத்துக் குமன்றிக்குப்பார் படிவதெல்லாம் பாக்கடவேங்ம்.

ஏயா;—(இதிசாமம்) வாயாலே திருக்காமல்களைச் சொல்லக்கடவோம். (குளித்தித்யாதி) (க) “ஆங்கோணைகள்ரெய்து” என்னக்காவுறிந்தே. அதாகிறது-அவன் எதிரே வாராரின்றால், காம் ப்ரணயினி

அநு—ஒன் நாம்பாட்டு. (இதிசாமவித்யாதி). இத்பாட்டில் கெஞ்சு, காமேபோய்த்தோழுகை ஈாதலமாய் பர்யவளிக்கும், அவனே வரக்கண்டிருப்போவென்னச் சொய்தேயும். அவன் வராகமையாலே, அவனுங்குத்தகவொன்று மீல்கூப; பேரவல்லது தீரோதேன்து துணித்தயாடே கெஞ்சநிக்க தோழியரனை வன் கால்வருபத்துக்குச் சேராதவற்றை ஈாக்கிசும்கூக்காக நென்றென்ன, சேராதவையாக்கும் செய்டிவோம் காவென்றஷெஞ்சிக்கிழ்சென்றிரு ஸங்கதி.

திருக்காமல்களைத்துக்கூட்டுத் தேவோவாஸ்தி ஈாதாந்தரவுக்குக்கெல்லா மூபலக்குண்ணமென்று கீழ்க்கொண்ணத்தை விவரிக்கிறார் (புருஷார்த்தமித்யாதி). “குளித்து, ஈமப்பூதி உச்சிதன்னாலும் காநும் குளிமாமளப்பாதம் பண்ணவோம்” என்று ஈமப்பிச்சுத தகவையில்லாதாலும் செய்தால் கைக்கும் கர்யாகாகி இத்தனைபோக்கி, அவனுக்கு ஈாக்கிசென்னென்ன வருஞ்சிக்கார் (யாமித்யாதி). (ப்ரணையினியாட்சிரயக) என்றது-ஈவார்த்த கர்த்தருத்து

பெரியதிருமொழி, கூப, ஈ-தி, கூபா, ஒத்தாமம். கசுடு

யாம் நிற்கையன்றிச்சே, குய்சிட்டுக் கொடுகிற்கக் கடவோமென்கி இன். (ஒவிமாமலர்ப்பாதம்) திருவடிகளில் போக்ய(ஶ்ரீ)தெகள் டாவுணக்கத்தான், போகாதுபோவோ இனும். அதாற்றது-அறுப விக்கக்காலம் பேர்குமந்தகணையன்றி, முறையுணர்க்குதிருவடிகளிலே விழுதைக்கவல்லரவில்லை. ப்ரரப்பிமன்றிருக்கை தனிர்க்கு, ப்ரரப்பக் கவுபுத்தி பண்ணுவோம். (காளும் பண்ணவோம்) ஸாதங்சீசேதக் தீல் ப(ஷ)லவிச்சேதம் வருமென்றிருப்பார் புடவிதல்லாம் படக் குவோம்.

(சுக்கேயித்யாதி) இனி அத்தலைக்கு என்னம்பார்க்குமிதல்லாம் தனிர்க்கு, மக்கைன்னவார்க்குமத்தனை. (கமக்கேலமாத வில்) இதுக்கு முன்பும் இழங்கஞம் பாராடே அவனுக்கை ஏன்னம்பார்த்துப் போவே மிகே. (அதாராணனிலும் தரும்) ஏல்லாம் செப்தாலும், அவனை “ப(ஷ) க்ரிஸ்ப்பயனன்று” என்னவொன்றைதே. “ஒன்றும்தாரேன்” என்ற இவன் ப்ரதிஜ்ஞங்குபன்னளிரிருந்தாலும், பக்திலிப்ப்புவன்கிற வசந்ததை மாற்றுகிவரன்றைதே. (அன்றியுமன்பராய். போதும்) அவன் ப(ஷ) க்ரி பண்ண விருக்குமது தனிர்க்கு, இனிகாம் பக்தராய்ப்போவாக. பேறு எம்மதானால் அநுக்கீரன் ஸாதங்மும் கம்தலைமிகேலாகவேண்டாவோ? போக்குந்தங்களை விட்டுத்தட்டே) தேவோக்கையாயிருக்கை. (கும்பிலாத) என்றது - ஸ்வபோக(ஶ்ரீ) இத்தயர்த்தம் ஸ்வபம் ஸாதங்பண்ணாகை. இத்தால் அவனுடைய நிரபேஷ, போக்குந்தங்களும், நிரபேஷாபாய்வலும் குலையுமென்றதாலிற்று. போக்குந்தயாலே வகாங்கப் போகாதானில் “பணி வோம்” என்று சீரால்லும்படியென்னென்ன (ப்ராப்யகித்யாதி).

“ஆதவில் கழக்கேவோம்” என்றங்கையம் திருக்கள்மபற்றி அவதாரஞ்சுதம் (இனிமித்யாதி). இத்தயைங்காலும் அவனுக்கு என்னமிருந்துனாம் இப்போது தனிருவாணன்வென்னன (இதுக்கித்யாதி). காம்அவன்திருவடிகளிலே உடைபுசுதிபன்னி பணிச்சால், அவன்யிறக்குப்புவன்னிலைனென்றும், குந்தங்களும் தங்க்கு அவன் நர்ராண்றுஞ்சிலும் அவன்தரும்படி பக்கன்னிலைவுக்கும், “அன்றியுமன்பராய்ப்போவோம்” என்று சொல்லுகிறுள்ளனரு விவகைத்துத் தாத்பரியம் (எல்லாமித்யாதி). அன்பராய் என்றதுக்கு யாவர்தத்யபூர்வகம் நாதபரியம் (அவனித்யாதி), காமானால் முச்சு ஸ்வரூபத்தங்குத் தோடே யென்ன; கமக்கே கலமென்றத்தைக் கடாஷ்வித்தருளுகிற (பேறித்யாதி).

கூடுதல் பெரியதிருமொழி, கூப, கூ-நி, கூ-பா, ஒன்னாமை.

(மாதேயவள் மன்னுபுல்வளனிடை) அவளை ஓரிடத்தே ஒத்திகாண்டு குக்கப்பன்னூலிற்கிறதென்? அவன் எதிரே கொர்க்கு வரும்படி காம்போதும். இவன்செய்கிறவை இவருக்கு ஸ்வபாவமென்றிருக்கில்லை இவனுக்கு ஆறியிருக்கலாயது. வரதாமென்று புத்தி ஏன் வளினால் பென்னை அவனுக்கு அங்குதொங்க வொன்னூலிற்கே.

(ஒன்னாமைத்யாதி) அவன்பண்ணின ப(ஷ) க்திகாண்டு பெறலாமென்றிருக்கோம். அஃதல்லவிடை சாஸ்தரக்களில் சொல்லுகிறபடி. இனி ஶாஸ்தரோக்தமான பக்தயாத்யபாபக்களைக் கண்ணம்பூர்வத அநஷ்டத்து அவனைப் பெறக்கடவோமென்கிறோன். அவனுடைய அங்கோதநாலே பெறலாமென்னும் விள்வாஸம் சொன்னிருக்கோம். அது - கார்யமாகாதபின்பு இனி ஏதேனுமிழாருக்கியாமாத்தநைதப்பற்றுமத்தனைகிறே. (ஒன்னாமை) எவ்வாம் செய்தாலும் (ஷ) “நஷ்டங்கீர்யகநூதி- வத்தம் கோதயந்து” என்கிறதுக்கு ஒரு ப(ஷ) வழிந்திக்கே இருத்தே. (குளித்து) அவன் விஷயி வாதநாலே பெறுமது தப்பித்தே. இனி ஸாதநாதஷ்டாகம் கோண்டே பெறவேண்டியிருந்ததே? அவை அநஷ்டஷ்டக்கும் போது அதிகாரிகளாகவேனுமே. அதுக்கீடாகக்குளிக்கக்கடவோம். உருவியிருந்த மும் தலைகளைக்கொண்டு அவனைப் பணிபக்கடவோம். (ஒளிமாயலர்ப்பாதம்) ப்ராப்யமானதுவே - ப்ராபகமென்றிருக்கு மநுதவிருந்து, இந்தை மந்தலை வேற்றிட்டுக்கொள்ளக் கடவோம்; அதுக்கீடாக இங்டாகாரமுள்ளேயாகிலும் போக்யமான ஆகார அங்குதானுமிக்குக்கு ப்ராப்பருகியில் புகுமென்று அவன் தாராதிரானே வேண்ட வருகுமூர்க் (இவனித்யாதி).

“ஒளிமாயலர்ப்பாதானுட் பணிவோம்” என்றதுக்கு “போக்யதாபுத்தி உண்ணாமல், ப்ராபகம் விட பண்ணிப்பணிவோம்” என்று ஸ்வகநஞ்சீகார ஸுப்பியந்தியும் சோன்னதாக விவகீந்து ஒருயோஜங்க அருளிச்செய்து, போக்யதாபுத்தியாலே ப்ராப்யமென்று நினைத்து தந்தித்தமர்த்தம் கேள்வும் ஸாதநாதாரமுக்கீரையே பண்ணுவோமென்கிறுள்ளன்று யோழங்கதாம் விவகீந்துப் பாட்டுக்குற் தொகுத்தபாவமருங்கிறோ (அவன்பண்ணின வித்யாதி). (அவன்பண்ணின) என்றது - அவன் மங்குங்டாம்படி பண்ணினா ஸாத்த்யபக்தியங்கை. ஶாஸ்தரக்களிலே சொல்லுகிற விதத்தனாதாத் தைவை பற்றிவொன்னாடுதாவென்ன (அவனுடைய வித்யாதி). (எல்லாம் செய்தாலும்) அவன் சப்பாடுபிந்தினாலும்.

காலைத்திருமொழி, கூ-ப, கூ-தி, கூ-பா, இவ்விருமுத்தும், கனகத்

பொன்றுமே உள்ளதன் படி கிடைக்கிறார்கள் என்றால்.

(இனிகாரும்பள்ளிவோம்) தேவூபாத்தொயில் அவ்விரெக்குமான் நிறே அவ்வடைவு, தப்பினவன்றைக்கு பரத்தவாயமின்றிக்கே மொழிவது. “கேள்வாய்! அவர்களும் நாழ்க்குக்காட்டில் குறை திகவல்துவை இச்சனை அழிக்கலாமோ?” என்று தோழிசொல்ல. (மக்கே வெயரதனில்) ஓங்காரன்; இதுக்குமுன்படங்க அவ்விஷயத்தை கோக்கியுண்டாயிரே; இனிப்பன்ன காலமீமல்லரம் மக்கே சன்னமொர்க்கக்கூடவோம். (குடுக்கூடுதூஷாவீர் - தக்கல்யலத்து ஸம்பவேத்) என்றிருந்து காம்சீவித்தது அனுமதியும். (ஆதாரா னொனிலும்) எல்லாம்செப்தா ஆம்பிவனுல் (2) “ஆகாந்தாநாயூஶ்ரீ-பக்த்யாத்வநக்யா ரங்கயி” என்கிறத்தைத் தவிர்க்க வோன்னுடே. தன்கீரையேபற்றிப் பெறவிருப்பார்க்கவுக்கூடாக்கொடா தோழியனாவது. (அன்றியுமன்பராய்) அதெல்லாம்கீட்கா, மக்குத் தான் பேற்றுக்கு வழிக்குதாகான். தங்கிலைகில் தவிருக்கிறுன். நம் ஸ்வரூபத்தை அழித்துக்கொடுக்கின்றால் ஏன்பு அவன் ஜீவிக்கும்பறி காண்கிறோம். இவ்வன்புதனாக்கு உபயாகாரத்வமுண்டிரே. அதில் இப்போது ப்ரகாண்ததுக்குச் சேரும்படியாக ஊதநந்திலே கொள்ளவண்ணமும். இவன் இப்படி பரித்தகங்கிப்புறேயும் நீங்காலித் தான்போலே காலுமவன். (மாதேபோது) என்கிறுன். (அவன் மன்னுபுல்லாண்டிய) எல்லாம் செப்தா ஹும் அவன் ஆஸந்ததைக் கிளப்புக்கோது கம் ஆற்குளம்பேசுவதுக்கான்.

ஈ. — இலங்குமிகுத்தும் பவளக்ஞகரமுந்து மெழில்நாமரைப்
புலங்கள்மூற்றும் பொழில் சூழ்ந்தழகாய் புலங்களிருமெல்
கலங்களில்வாரப் புதூரன் கவியத்துறைமாறில்
கலங்குகோள் தொணி! ரக்கு_மாவது ராடில்வாய்க்கந்தபே

திரும்பனைக்யாந்திலூர் திடுவடிகளேசுரணம்.

தொழியானவள் ஈடுபயணசூரியாகி, இவள் ஸ்வரூபத்தைப் பேண்டிவதற்கு மென்று பிரிவில் கண்ணால்லில், நமீஸமஸ்வரூபத்தைப் பேணியார். தே முன் அரியருக்கிறான்; இனி காம் என் செய்வோம்; எதானாந்தாக்களையட்டும், கூற்றுமை அவர்த்தியும் உவரூபாத்தூபமாகத் தெரியுவோம் என்னிருப்பு வென்று விவகைந்து “அவன் மன்று” என்றுவிடுவதைக்குக் கருத்து (எல்லாமித்தபாது). ... (ஐ)

காலனி பெரிசீருமொழி, கூ-பி, கூ-தி, கப-பா, இலக்குமுத்தும்.

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
ஸ்ரீவாக்ரி	பாக்ரவியாகின்ற	புகழான்	சீர்த்திலை யுடைய ரங்க
முத்தும்	முத்துக்களையும்	கலியன்	துறவர் (குருவிச்வெ ஷ)
பலங்களைப் பலங்களையும்	பலங்களையும்	வெளியாலை	சுப்ரதாக்கர்ப்பநுபவன் இப்பாக்ரங்களில்
ஏதீல்	அழகிய	வலங்களை	கடேஷுவமீர்ண விதமா கு அங்கவித்த
தாயனாப்புலங் தாமரைப் போய்கை	கணையுமூடைய	தெரண்டப்பகு பக்தர்களுக்கு	கிடமாவது வாஸனாத்தாயாவது
பொழில்	சேஷைகளாலே	கிடமாவது பாடி இல்	துரீகாஷாத்தமான
முத்தும்	உங்கும்	வெல்குந்தமே	வைகுந்த மாக்ரம்.
குத்து	குத்துப்பட்டதால்		
அழகால்	அழகிதான்		
புண்ணவிடே	திருப்புண்ணவிடேய		
உங்குநில்	உங்குநில்லாத மாய்		

ஏனு—பதராய்யாட்டி. . (இலக்குமுத்தும் பவளக்கிராமுஞ்சு மேநில் தாமரைப் புலங்கள் முத்தும் பொழில் சூழ்ந்துகாயப்பல் காலனியெல்) இதை தேரங்காலை கால்ஸ்பயாயிற்று இவர்தமிழம் இல்லை என்ற கலிபாடுவித்தது. உண்டவலமரகாகிள்ளுன்ன முத்தும், அழகிய பயனங்கிராந்தும்; தன்பரப்புமாறச் செவ்விபெற அலர்க்கத்தாம கூய் பொய்க்கைனையுமூலைத்தான் சேஷைகளாலே குழப்பட்ட திருப்புங்களை யேலேயாயிற்றுக் கலிபாட்டும். பொறுத்த மக்களைப்பன்றித் திரியுமதிநகர்ட்டுல் அறங்காரகர்ப்பமான கரியா கலாபங்களாலே பெறவிருக்குமதுநன்றுமிற்று. அதுதனையும் கழி த்து அவன்றுள்ளுலே அத்தைப் பெறுமதே கங்குஷ்சிரால்லி அது

கரு.— பத்தம்பாட்டி. (இலக்கித்யாதி) (பொய்க்கைளை) என்றது—தாமரைக்குள்ளக்கொண்டிரது. புலங்கள் தாமரையவரால் “எழில்தாமரை” என்கிற விவேசத்தையேச் சம்பிரப்புத்துறைக்கல்லூல்வெண்டுதையாலே வைத்துமுத்துக்களுக்கிருத் தொய்க்கைகளைச் சொல்லியிருத்தன. ஆத்தார்(ஏ.) “காத்து நூற்றுப்பூச்சங்கீர்த்—தத்தாய்யை நெற்றுசரப்பவேத்” என்றுக்கொலை அவனையாப்பார்த்திராதே கங்கித்தாமேதொழுதையோடு புறப்படும்யதி கல்கியிருக்க, இலக்குஷ்க, இலக்கியின்லாதமைக்காலேன்ன; (பராயிம்மூலையித்யாதி). (அகன்றுள்ளுலே பெறுவையாவது) அவன்தப

பெரியதிருமீழி, கா-11, க-3, கா-10, இலக்குமூத் தும். காக்க

யைதும் சிழிவனவேஷமாக்கப்பட்டிருப்பதற்கு, ப்ரபுவத்தில்தங்கரையாலே வந்த அலமாப்பையுடையரசுக்காரன் காந்தபுச்சுருக்கிறது; புகழுஞ்சுக் காந்தகமில்வாணமயாகிறது இவ்வளவும் வருத்தகாப்பிற்கு.

(கஸிபலினியூஸ்) (*) “கூடுமிக்கூடு - முக்கிப்பாணிகம்” என்னுமாபோலே ஆபத்துவசாமயாகிறுக்கொ. (வாக்கெள் தொண்டிக்காத) இப்பத்துப்பாட்டையும் அதிகரிக்கவுமாம்; அன்றீக்கே ஓரு பாட்டை அதிகரிக்கவுமாம். அதில் அந்தாதவகுதாகும் பண்ணவுமாய்; அதில் இசையை அப்பயணிக்கவுமாம். இவ்விசைதங்களைருவன் பாடாங்கிறால் அதில் அளவுமாக நூமதின்றிக்கே யோழியவுமாம். ஏதெனும் ஓராகாரத்திலே அவையமே வேண்டும்; அவர்களுக்கு வாண்டத்தாகமான தோட்டு துக்கசுக்காடுப்போய், சிதம் கிழுதியிலேயுக்கு உத்திரவுப்பும் பண்ணப்பெறுவர். (க)

பெரியவாச்சான்னினை சிருவடிகளே சரணம்.

—*—

பெரியதிருமொழி
ஒன்பதாம்பத்து முன்றுந்திருமொழி முற்றிற்று.

—*—

பெறுதலைப் பார்த்திருக்க கடவோமென்றுதியிருங்கு, தன் ஸ்வரூபத்தைப் பேணியிருக்கை யென்றபடி.

“வலங்கொள்ளுகை”-வளையவருக்கூடாய், ஏதேனுமாக ஓர்வயறுங்களைத் தொண்டாக்கு, இ-ஊவது-வைகுந்தம். இனிபாடி னர்க்கு, இல்லவகுந்தமே. அதில் விவாதமில்லையென்று விவகைத்து அருளுகிற் (இப்பத்தித்யாடி).

ஜீயர் திருவடிகளே சரணம்.

—*—

அடு;—காவாப்பறவேசம். கீழில் திருமொழியில் புல்லாணியைத் தொழுப் போக டருப்பட்டவள்போய் அதுபவிக்கவொன்றுதோ?.. சேப்பட்டதைப் போல்தூதிகளைச் சொல்வானென்னென்னும் சுங்ககபாலே ஆற்றுக்கையின்

(அ) ரா-பா-உ-ஏ-ஏ.

கூடாங் பெரியத்திருமொழி, க.ப., ச-தி, காவார் ப்ரவேசம்.

தூத்துக்குடியேசர்களும்
நன்பதாம்பத்து நான்காந்திருமொழி
காவார் ப்ரவேசம்.

வ்யா.—காவார் ப்ரவேசம். திருப்புல்லாணிகீழைப்போகவேணு
மென்றுகொண்டு உத்யோகித்துக் கால்கைத்தாராமல் தளர்க்கு,
உண்ணப்புக்கவுன் சோற்றிலே தோஷத்தர்பாம்பன்னினுல்¹ எல்லா
முன்டுசமைக்கோடும்² என்னுமாபோலே தூட்கினிதெல்லாம் அழுகி
தாகத் தலைக்கட்டிடுகோமன்று, கண்ணுருப்பன்டபகுதிகளைத் தூடு
விடுவேது, முன்புள்ளார் நோயுடைக்கவினபடி சொல்லுவது, பட்ட
நுக்கள் விதவசாம் கொந்தபடியான தணசுயைச் சொல்லுவதாய்த்
தலைக்கட்டுகிறது.

ஆ.—காவார் மட்டில்பண்ணை யன்றிலரிகுருதும்
ஏவாயினாடியங்கு மெர்கிற் கொட்டாலோ
பூவார் மணக்காரும் புஞ்சாளிகைதொழுதேன்
பாவார் யிதாமக்கோர் பான்மையே யாகாதே. (4)

பத்ம.

உரை.

பத்ம.

உரை.

மடக்	மடலையே கிருபகமாக	கொட்டு	கொட்டாய் பாதியா
	ஒட்டைய	உல்	கம்படம், [கின்றது
பெண்ணை	பரினமரங்களிலிருக்கிற	பி	புக்களில்
ஏன்றில்	நுன்றில் பகுதிகளு	ஞர்	ஈட்குத்தமான
	கூடய	மணம்	பரிமாத்தால்
காவு	சோஸுகளிலே	கயஞம்	மணம்மிக்கிருக்குஞ்சை
நூ	கிரைர்திருக்கிற	புல்லாணி	புல்லாணியன்றை
அளி	நழுதழுத்த		திங்யதேசத்தை
நூரும்	த்தவியும்,	ஏ	ஏதொழுதே (ஞஞைப்பட்டி) பணிக்
காவாயிங்	ஏய்சுரங்களாக ஒவப்	போவாய்	ப்ரதிமைபோன்ற எலி
	பட்ட புண்வாயிங்	இது	திதவான்து
நூப்	மத்தயத்தில்.	நூக்கு	நூக்கு
நூயக்கும்	எஞ்சிரிக்கிற	ஒர்	ஒரு
ஏட்டில்	யேலைக்காட்டில்	பான்மையே	ஏங்காவங்காய் விடப்
		ஒகாதே	—தே?

மீதுதியால் போகமாட்டாதே, கைக்கொடுக்கிற ஓதாழியும் ஏதுப்பைதயாகப்
பழுக்குவென்ற உங்கதி யகுஞ்சியர் (திருப்புல்லாணி-யிதயாறி).

பெரியத்திருமோழி, கூ-ப, ச-தி, க-பா, காவார் மடல், கநகத்

அவு—முதற்பாட்டு. (காவாரித்யாதி) பிரித் திலத்தில் இரு க்கவொன்னுதொறிவது; போசத்திகாட்டங்கிணுதேசத்திலேபோய்ப் புகவொன்னுதொறிவது; எந்தை இருஷ்தபதான்? என்கிறன்.

வா—(காவார்மடல்பெண்ணை யன்றிலரிகுஞும்) தாய்மா! அதிலவசாதத துக்குமேலே இதுவும்வீவளும்கோ? (அன்றிலரிகுஞும்) அன்றிலீனுடைய ப்ரண்டகந்தக (கந்த) குமான பேச்சிசன்னுதல்; அரிகுரவிலன்னுதல்; (ச) “என்னுடைய கென்சுக்கோரிர் வாளாமேண் செய்வேன்” என்னுமாபோலே. ஒன்றே ஆற்றவொன்னுதிருக்க, எங்குமதுவேஷாகது. ஒருநாட்டே எங்குமிமாககர் சேர்விசெய்திருக்க இறந்து. மடற்பெண்ணையையுடைத்தான காவிலே ஆர்த்த அன்றி பெண்ணையுமாம், வங்கையுடைய ராக்ஷஸிரன்னுமாபோலே. தார் மிகராயிருப்பார் வைத்த கண்ணீர்ப் பக்தனிலே வழியடிக்காரர் ஒதுங்குமாபோலே, மடலெடுத்தாக்கிஞும் பிழைக்க எட்டப்போன்றே அன்றில்வங்குது குடிபுகுத்தது. ப்ரபதநமும் பணியாததையிலே செய்யும்தொன்றிதே. அவன் தன்ஸவஞ்சுத்தோடு சேரசெய்யா விட்டால் இவன் தன்ஸவஞ்சுத்தை அழித்தாலும் பெறப்பார்க்குமே.

ஏர.—பாட்டிக்குத்தொகுத்த பா(நா)ய மருகுகிருர் (பிரித்தவித்யாதி). முதற்பாட்டு (காவாரித்யாதி) “குஞும்” என்கிற ச(நு) காரம்-அதுக்க மாழச்சயமாகந் தாத்பரயம். (அரி) என்றது இருநாய், அத்தாலே அங்க்க மாணபடியைவிவகுத்துப்பலிதார்த்தம் (ப்ரண்யகத்தமான) என்று. அங்கிற குரவென்று அர்த்தாந்தரம் (அரிகிறவித்யாதி). மடலையீலையிருபக்கமாகவுடைய பெண்ணையிலே இருக்கிற அன்றிலின் குரலானது காவெண்ணாம் ஆர்த்திருக்கிற தென்று, “காவார்” என்றத்தைக்குருவுக்கு விடேஷேண்மாக்கிப்பருகுகிருர் (ஒன்றே இத்யாதி), (அதுகே)-குரவே, காவுபோவோன ம—லென்று யடலுக்கு விசேஷணயகுஞுமூர் (ஒருவித்யாதி). அன்றிலூக்கே விசேஷணயாக்கி மூன்கும் யோஜுங்க (மடலித்யாதி), புரையானபோடே யடலுண்டாயிருக்குமே, மடலென்று விசேஷத்தனுக்குக் கருத்தென்னென் வகுஞுகிருர் (தார்மிக சித்யாதி). சீழ்ச்சொன்ன வர்த்தத்தை உபங்மஹரித்துக்கொண்டு மடலெடுக்கக தண்ணீர்போலே தாங்கமோவென்றும் சங்கையைப் பரிதூரிக்கி ரூர் (மடலித்யாதி வாக்யத்வயத்தாலே). ஸ்வருபநானிவராதோ? அது

(*) பெரி-தி-யடல-ஆரு.

(எவாயினாடுபங்கும்) காமசுரங்களாலே புண்பட்டிரே உடம் படியுக்கிடக்கிறது. வூப்ராஹ்மண்யன் கையில்வேல், ஸ்ரீபாக் ஸாமாந்வான் கையில்பு, இவற்றுலே துணிப்புண்டமலைகளிலே அதிள் வஞ்சலிக்குமாபோலேயாகிறது. அம்புவாய்களைப் புதுப் பண்செப்துக்கொடு காலும் போகிறது. (எஃகிற்கொடிதாலோ) எஃகிலைக்காட்டிலென்னுதல்; எஃகுபோலேயியன் னுதல். இத்தவதி யாத்தும்போது வேலிலையைத்து ஆற்றலேன்னும்பிரிருக்கும். வெளக்கொக்கியிற்காட்டில் கரகாக்கி போடிதாயிருக்குமிரை.

(பூஷார் மனம்கமழுப் புஸ்ரணி கை தொழுதென்) பரியளம் அஸ்ருமாகாததேசம் கீழட்டிக் குழுக்காத அங்கைப்பட்டுள். கிரோதியான இங்கிலத்தைவிட்டு ப்ராப்ய தேசத்திலேபோய்ப்புக் குழுக்காகக்கோவினென்னக்கிருள். (பாவாப்) இதற்குத்தான்திவள் சொல்லுகிறது-இவனுடைய பாரவஸ்யம் கண்குதானிழக்கு இவன் வ்யாபரிக்கவேண்டும்படியாகிறது அவன் இருக்கிறது. (க) [யாழு கூடத்துணையென்னும் தோழிமாரும்] காமமாத்ரமேகாலை மூளை எது. காயகண்பிர்க்கதனுக்கு ரோபுபிலித்தனை இப்பூக்குள்ளது. இயளாற்றுமைக்கும் அவன்வாராமைக்கும் இரண்டிக்கும் கோவுபட வேலுமே அவனுக்கு. இதுஒருபாக்கமிட்டுச் சொல்லவேரன்னுது காலும். கிரிக்தநிலத்தில் இருக்கவிவரன்னுடே ஒழிவது. ப்ராப்ய தேசத்திலேபோய்ப்புக் கொள்ளுதோழிவது; உசாத்துவினயின் நிட்டை ஒழிவதான் தனையிறை நயக்கு; இழவில் வந்தால் இருவர் க்கு மொத்திருக்குமிரை.

கூங்புப்படி என்னென்ன வருஞ்சிருர் (அவனித்யாதி).

கூங்புப்பட புண்வாயிலூடைய, உக்க-நத்தபத்திலே, இப்பகும்-வஞ்சாரி க்கும், எஃகில் கொடிதாலோ என்றநுக்கு வந்துத்தாந்தமரகத் தாத்பாயம் (காமசுரங்களித்யாதி).

வாபதேசம் (விரோதிதயாதி). “தோழி” என்னுடே மரப்பாவையாக் கீச்சொன்ன துக்குக்கருத்து (இதற்கியாதி). (தானியுத)தான்பாரவஸ்யத் தை தான்விட்டு. எதித்த பாக்கத்திலே “என்னும்” என்ற நுக்குக் கருக்குது (காயகண் பரிசுத்தாக்கு ரோபுபிலித்யாதி). (அவன் வாராமைக்கும்) என்ற குக்கு இருவருமாயிருக்குமிருப்புத் தனக்கு உத்தேசம்யம்பையாலே வாரா அயமால் தனியை இதுவருமாருதாக்கும் இவனுக்குவிட்டுநூற்குது.

(தர்பாண்மையே யாகாதே) மாறுடி வருவதுமன்றிக்கே இன் ஸ்வாரவமாய் விட்டதே. நித்யஸ்ரீகள் நித்யாராமம் பண்ண வில்லூர்கள். இல்லார்கள் விதியங்களிலே அங்குபராாக நின் ஹர்கள். மூன்றும் விடுதியாகப்பண்ணி விட்டதாகாதே சோவூபதீத் துகைக்கு நம்மையென்கிறோன். (க)

மு.—மூன்னம்குறளுருவாய் மூவடிமன் கிளங்டளக்த
மன்னன்சாரதக்கே மாலாகிப் பொன்பயஷ்டேன்
பொன்னங்கூடிக்காலே புள்ளினங்கால் புல்லாணி
அன்னமாய் நூல்பயந்தார்க் காங்கிதனைச்செப்புமினோ. (ஒ)

பதம்.

உரை.

பதம்.

உரை.

பொன்னங்கழி பொன்னங்கழி என்
கிற சிர்க்கால்களையு
டைய
காளல் கடல் கரை விலங்க
விலிருக்கிற
புள்ளியாக்கான் பசுவிக்கே !
மூன்றைம் மூன்பு
குறளுருவாய் வாயாவதாரல் செய்த
ருக்கினவாலுப் (மஹா
பலி பக்கல்)
மூவடிமன் மூன்றாட்கால் அளக்
கஞ்சைய பூமியை
கொண்டு இருந்து பெற்று
ஆளங்க (தார் லோகவகையும்)
அளக்கவுனை

மன்னன் ராஜாதி ராஜனா எம்
பெருமானுகைய
கரிதங்கே செய்துக்கே
மாலாயி (ஈன்) பிசீசுதினால்
பொன் கிரத்தை [எய்
பயஷ்டேன் இழுத்தேன்; தகையை
இதனை (என்னுடைய) இத
புல்லாணி என்கிறதில்
யடைசத்தில்
அன்னமாய் இம்மாறுபயந்வக்கு)
தூல் வேநங்களை (பிரத்மா
பயந்தார்க்கு கொட்டதவரங்கள் எம்
பெருமானுக்கு
ஆங்கு (பிராட்டிகாகவாத்திரு
க்கும்) அவ்விடத்தில்
செப்புமினோ அதிவிழுக்கள். (ஒ)

அவ்.—இரண்டாம்பாட்டி. சோவூபதீகை நமக்கே அவ்பாவ
யாய் விட்டதென்று ஒருவர்த்தைக்கால்விப் பின்புபேசாதே
விருக்கும் ப்ரச்சுதியன்றே. தானிருக்கிற விடத்தே வாதத்திக்கிற
கிவாக்கியனைத் தொநிலிடுகிறார்யிற்ற.

‘பாண்மை’ என்றதுக்குத் தாதப்பயமருளிப்பெய்து “நீ” என்றதுக்
குத் தாதப்பயம் (நிதியஸ்ரீகரித்யாதி). (க)

ஆ.—இரண்டாம்பாட்டி. (மூன்னமித்யாதி). ஈங்கியருளிச்செய்து

கங்கா பெரியதிருமீராழி, கூ-ப, ச-தி, 2-பா, முன்னம்குறஞ்சுருவாய்.

அவ:—(முன்னயித்யாதி) ஸ-லபங்களுத்தவணை அகைப்பட்டு உட்பட வேண்டுத்திருக்கிறோமேனு? அதுதான் பாத்வமென்றும்படி மிருக்கிற விடந்தே ஏன் தகைய ஆறிலிபுங்களென்கிறோன்.

வ்யா - (முன்னம் குறஞ்சுருவாய்) காலவிப்ரகரங்கம் போக்கி தூச விப்ரகரங்கமல் கீமர் இழுக்குவத்து. பானியேன், இன்றாலே அவ் வடிவதிகான்னா வழிப்பது. ஒருநிச்சாவிகிடக்கக் கடவிலே வர்விப்பதே? ஆறுபுகானிட்டாலும் வர்வியாவிட்டாலும் கடவுக்குக் குறைபிழியீ? ந. காலப்ரத்யாகாத்தியாலே பல்விலைப்பட்டதே சொலி த்ததெதன்கிறோன். (குறஞ்சுருவாய்) அப்ராக்ருத ஸம்மத்தாகத்தைக் கண்ணுடைய முகக்கலாம்படியாகக்கிணபதி. (மூவடிமண்கொண்டன. ந்த) ந்தூலோக்க்கத்தக்கு அவ்வருகும் சித்பவிபூதியும் தன்னதாயிருக்கிறவன் கீமர் மூஷ்டியை இருக்கான்: இரங்கநாவும், மண்ணனாத்துவும் மிகக்காலும். அவ்வடிவைக் கண்டபோதே ஆத்மாத்மீயங்களீர் இவனதாக்கினாலுமிற்ற அவன். (க) “தந்தங்காரை-உத்தமங்காபயம்மா” என்னுமாபோலே. (உ) “ஈங்கங்கங்காரை-நாகவும் சாகும்கத்தீ” என்றதுச்சுருளே பெருமான் அய்கோரமுருண்டு, கடவு காலகேஷபம் மஹாராஜ! ஆறுமதி பெதுகைக்கரகவாயிற்று.

(மூவடிமண்கொண்டனக்கத்தமன்னன்). அவன்பக்கலிலே இரங்கு பெற்று வளர்க்கு அளங்கு கொண்டானுமிற்ற. அவனுடைய தோகுத்தபாவும் (ஸ-லபங்கித்யாதி). (அதான்) வாயாகதாக்கத்தான்.

(முன்ன) என்றதுக்கு-சி(ரை)காலமாகவும், ஸபீபகாலமாகவுமிரண்டு தாத்பரியம்வாக்குத்து முட்டிஜாத்தை யருங்கிறோர் (காலவிப்ரகரங்கமித்யாதி வர்வியாதுஷ்டயத்தாலே). காலபக்காரன் தாமிருக்க, நீரபேஷாரன் ஸம்ஸாரிகள் நலையிலே பாதபற்றப்பட்டதே மென்றுக்குத்து. இரண்டாம் தாத்பாயம் (காலபிரத்யாகாத்தியித்யாதி). ஆத் அப்தாகம அதுங்கநாக்குமூலாதயத்தாலே ஸாக்கும் தமாகத் தோற்றிந்தென்று திருவுன்னம். மஹாபலியைப்போலே கண்டபோதே கார்யம் செய்தாருக்கோவென்ன; (த(ஈ)த்தமித்யாதி). கண்ட மாத்ரத்திலே சொன்தத்தில்லைவே; போதுபோக்கியன்றே கொடுத்த தெள்ளு (நாகவுமித்யாதி).

யன்னாலுமிருந்து இரக்கக்கூடியோ? “பக்டாவி” என்று கொள்ளவேண்டாதோ கணன (அவனுடைய வித்யாதி). வென்றுவாக்கினால் அவனுடைய

ஆடி (2) மாநாதநோடே சேர்க்கைக் கொள்ளுகைக்காக இருந்தாலுமித்து. (மன்னன்) (க) “ஈராந்தாவாராய்ரூபாக - ராஜாதிராஜாஸ்வர் வேஷாம்” (2) “ஒன்று காலுமோகாலான் - விஞ்ஞாப்பராதூம் மயோம் ஹாச்” (க) “ஈராந்தாநாவாராய்ராஜாகாநா-காஸ்வாப்தமிநாரீம் ஸ்வஸ்விடுள்ளப்ரஜாபதி” என்றுமாபோலே. (மன்னன்கரிமைத்தக்கே மாவாசிப் பொன்பயங்கேதன்) அங்கார்த்தமான செயலிலே நிறமிழுக்கேதன். இந்தராஜுக்காகச் செய்தசெயலெண்டு தோற்றிற்றுவின் காலூம் இருக்கு. (ச) “உன்னைப் பிரமாணித்தார் பெற்றபேறு” ஆஸ்ரிதசெல்லார்க்குமாகச் செய்தசெயலெண்றிருக்கிறார். தன்னுக்கெடுத்து வேற்றுக்கால்குவது, இரப்பது, ஏனப்பதான செயலிலே யாப்த்து விவரணையாகிறது.

(பொன்னங்கழிக்கானல் புள்ளினங்காள்) நாளிருக்கிற விடக்குக்கு அனித்தாகப் பொன்னங்கழியென்றிருக்கு நீரோடோ துண்டுபோலே. ஏகதேசவாணித்வத்தால்வந்த ஸம்பந்தக்கொண்டு நன்கார்யம் அவற்றுக்குச் செய்யவேணுமென்றிருக்கிறான். அதுக்கு மேலே பிரிக்காரரச்சேர்க்கும் கிறப்புடையவாயிற்று. முன்பு போனவேணப்போலே தனிப்போகவேண்டாவிறே உங்களுக்கு. (புல்லாணி யன்னமாய் நால்பயங்தாற்கு) இவை நாதபோகச் செயல்தாப்போவேயாய்த்து அவன் கிட்டவங்கிறுக்கிறபடியும்.

தேசத்தை இவன் வாங்கிக்கொண்டாகெண்பாக்கன். ஆதிஸ்லாதபடி செய்தானான். “இந்தராஜுக்காகச் செய்தசெயலிலே கான் எதுக்காகமாலேநினேண்” என்று வெறுப்பிலே தாத்பர்யமாகும், செயலெண்டு தாத்பர்யங்காம் (இந்தராஜுக்கித்யாதி). “சரியைத்தக்கே” என்ற அவதாரணத்துக்குத் தாத்பர்யம் (தன்துருவித்யாதி).

“புள்” என்றத்தாலே இர்யக்தவும் விவகாரித்து, ராமாவதாதாலே நிர்யக்குக்கன்-கரிமாகையாலே, அத்தைப்பற்ற ஹாத்தபாயம் (அதுக்கித்யாதி). (போனவேணப் போலே) தன்னைவிட்டிப் போன நாயக்கீனப்போலே, இத்தால் இரத பதத்தாக்குத் தாத்பர்யம் சொல்லிற்று.

அன்னமானது-கீரக்கீரவிபாகம் பக்கணவல்லதாலுக்கயாலே, கீரக்கீரக்கன் போலே, ஈரும் தானுமாக வந்தக் கலவிபைப்பிரித்தாவென்று வெறுப்பிலே + (ப) தன்னுக்கொடுத்து. (க) (2) (க) (ச) உ-கிருவ-கா,

கங்கூ பெரியத்திருமாழி, கூ-ப, ஈ-தி, கூ-பா, வவ்வித் துழா... .

(அன்னமாய் அல்லது சுதாந்தர்) பிடிக்கவேண்டும் இந்தவிவகாசத்தான்போன்ற ப்ரேரணைகளைக் கீழ்க்கண்ட மீட்டிக்கொடுத்தபடியைச் சொல்லுகிறது. அதாகிறது - இங்கு இந்த நிறம் பழையத்தே தரவுவில் வேண்டுகிறது. (அன்னமாப்) தூதுபோகிறாங்களுக்கு அஞ்சலேவன்டா; வாங்கியராயிருப்பார். (ஆங்கிக்கோச் செப்புமீலீ) ஒருத்தி நிறம் மீட்டிக்காக வந்திருக்கிற விடத்தே ஆறிலியும்கள். ஒருத்திக்கோகார்யம் செப்புக்கடவோ மென்னும் நியதியுண் டோ? (இதனை) தன் தழகதன்ஜைப் பாசாமிட்டிச்சொல்ல வொன்னுதுடோவே கானும். (செப்புமீலீ) செப்பிக் கொடுவரவேவன்டா; அறிவித்துவிட அமையும்.

(2)

மூ;—வவ்வித்துழாய்தன்மேல் கேண்டதனிலிகஞ்சம்

செவ்வியற்மாது நிற்குங்கொல். நித்திலங்கள்

பவ்வத்திரையலவு புல்லானி கைதொழுதேன்

தெய்வச்சிலையார்க்கென் சிந்தைகோப் செப்புமீலீ. (க.)

பதம்.

உரை.

தழாயதன்மே	திருத்தழாயின்
வாவி	(ஒரு பாகத்தை)
தனி	பிடத்துக்கொண்ட
தென்ற	தனீபாயே
கெங்கும்	(அவன் பக்கல்) போன
செல்வி	ஏன் மாண்ணானது
அந்தியாது	(என்னுடைய) அழைக
	யும்
கித்துக்கொல்	(அங்கேயே) விறங்குமோ?
நித்திலங்கள்	முந்துக்களோ யுடைய
பங்கமதினை	ஈழுத்தாத்தின் அலைகள் கெப்புமீலீ

பதம்.

உரை.

உலை	ஈஞ்சரியாசின்ற
புல்லானி	திருப்புல்லான்யை
கைதொழுதே	அஞ்ஜலி பண்ணி
ன்	ளோன்;
என்	(அப்படிப்பட்ட) ளன்
	ஞுடைய
சிந்தைகோப்	யடோம்பாதினப
தெய்வச்சிலை	அழுகிய தத்தினையு
யார்க்கு	ஏய் எம்பருமா
	ஞக்கு
	அறிவியும்கள். (க.)

அவ;—மூன்றும்பாட்டு. கீழென்னுடைய உடம்பில் கோவை அறிவியும்களினான்றுள்ளன. இங்கு என் ஞுடைய சிட்தாவ்யதை(ட)யை அறிவியும்களினான்கிறுள்ளன.

தாதப்பியம் (பிரிக்கலித்யாதி). தாந்பக்யாத்தரம் | இதுதலித்யாதி|. (ஒருத்தி) பிராட்டி. இத்தால் “துந்து” என்றதுக்குக் கருத்துச் சொல்லிற்று. ... (2)

ஏடு.—ஞானம்பாட்டு. (வவ்வியித்யாதி). தழாயை இவர் உஜித்து, அவ்வழை அநுபவித்து; அவின்மேல் தென்ற என்னை விட்டுத் தனியே

பெரியக்குடியிலோதம், கா-ஈ, ட-தி, ட-பர, பரியவிரண்மியனான். தகவல்

வூபா;—வெல்லித் தமிழரயதன்மேன் சென்ற அவீரினஞ்சாம்) கால
கண் பிரச்சுடிவாகிறபோது தொவிலிட்டதொழுநர்களிலே ஒரு
அளவுமையுட் பிடித்துக்கொடி போம்பத்தாயிற்று, செஞ்சுதாவன்பக்கல்
அல்லதுக்குத்தறைக்கான்து இத்தலையூதறிப்போனபடி. (செங்கு
யகியா அ சிற்குங்கொல்) எம்மாள் அங்கே சின்றதாகில் ஜூஸயற்று
வாதாவன்டீரு உயக்கு முறையிலாவது என்றிருக்கிறுவென்றிருக்கிற
தே? (நிற்குங்கொல்) சிற்குமோ என்றபடி.

(கிருஷ்ணராமன் நின்றயாதி), (க) “கிருஷ்ணராம கெடுவேவன்மணல்லிங்கம் கோள்ளு வென்றிடதோ புரவிசென்னாப்புதம் செய்துவாங்கு து புல்லாணியைத் தொழுதுமேழு” என்ற அழகிதாக ஆணைப்பட்டேன். (தெப்புவச்சினையார்க்கவேண் சிக்கைத்தோய் செய்யுமினை) ஒருநாளில் கூடிய கிட்டாவ்யதையைப் போக்கவென்றே விற்பிடித்தவர்க்கு ஏன் ஆவடிய கிட்டாவ்யதையை மறிவியுங்கள். (என் சிக்கைத்தோய்) அவனாத்தனைக்காம்பாட்சி பொறுத்திருக்கு மனள்ளுறிமை இவன். ஏ;—பரிபுறிரண்ணியன் தாக மனியுதிரால்

அரியுநவாய்க்கெண்டா எருள் தந்தவாகமக்ஞப்

பேராந்திக்கான போர்டுவை ஸ்லீர் எனி கைதிதாழ்டுடேன்

அடிமேர்க்கணவீரத் தும்பவக்குதிலும் நில்லாலே. (4)

பேர்ன் கெஞ்சனாள் து என்னுக்கட்டய செய்வில் ஆழியுமென்றதறியாதே சிற்குமோ வென்றுசுப்பதார்த்தம் திருவுள்ளங்பற்றிபாவத் (ஈயகணித்யாதி). (திருத்தலையை) என்றது..“மேல்” என்றத்தையுற்று, பிரிச்துபோகும்போது தோன்னிட்ட மாலையைக்கண்டிருக்க படியாலே “பாவி கெஞ்சே தொழுதுமீடு” என்ற பொன்ற விட்டலே, நான் என்னைவிட்டுத் தனியே புரப்பட்டிப்போகையாலே எனக்குக்கால்கட்ட நாராதேஷு...ச்சு பகுகிறேனேன்கையாலே, இந்வையெல் வாய் திருவுள்ளய்ப்பற்றித் தாத்துப்பயம் (அவன்பக்கவித்யாதி), (அனுக்கத்தை) அந்தாரங்கத்தையை, கெஞ்ச உன்னுக்கட்டய படியறியாதே அங்கேதானே சிற் பானினைவாண்ண; (மேம்மனித்யாதி).

(5) $\text{Hg} - \text{Hg} - \text{Hg}$

கங்கா பெரியதிருமோழி, கூடி, ஈ-தி, சூ-பா, பரியவிரண்மீயனது.

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
பரிய	(வரபுத்தாம்)பருத்த	பேங்கு	உந்து
இரண்மீயனது	ஷ்வரண்மீயனதைய	உலவும்	உஞ்சரிமாசிமற
ஒகும்	மார்வை	புங்காணி	நிருப்புலாணியை
அரியுருவாய்	கா உரித்துமருபியாய்	ஈக்தொழுதே ^க அன்றை பங்களினை	ன்,(இப்பதிப்பட்
அனி	அழகான	ன்	டன்னுடைய)
உகிரால்	உகங்களாலே	அரி	உண்டிகள் (படித்த)
கெஷ்டான்	கிழித்த ஸ்வாமியரன்	மலர்	பஷ்பம்போன்ற
ஏமக்கு	கம் திரத்தில் [வன்	கன்	கண்களில்
அருஷ்தக்கவா	க்ருணைபண்ணினபடி,	தீர்	ஒவ்மானது
	என்;	தநும்ப	தஞ்சம்பும்ப சியாகநும்,
பொரும்	ஸ்பர்த்தை பண்ணிக்	அம்	அழகிதான்
	கொண்டு வருகிற	துசிலும்	வள்தரமும்
திரைகள்	ஈமுசுதிரத்தி னைக நில்லாலே	நில்லாலே	(அஸரமில்) தங்காகப
	ஈனங்கை		சியாகவுமிராகின்றது.

வ்யா.—நாலாம்பாட்டு. (பரியவிரண்மீயனதாகம) ஸ்வாமி ஒரு வன் உண்டென் தும் ப்ரதிபத்தியுண்டாய், அவனைப் பெறவேலும் மென்னையும்தன்மெஞ்சிலே கிட்க்குவனர்க்கதடவன்றே. “எனக்கு மேற்பட்டானே ருவனுளன்” என்றி ராமையாலே அவனைப் பெறவேணுமென்றிருக்குமதுவுமில்லையே. இனி தேவாதிரிக்குமா நிருப்பிதாரு வல்துங்கெடன்தும் ப்ரதிபத்தியுமில்லை. தேவாத மாடிமாகியாகிருப்பானே ருவனுக்கைய, வே செவலம் சரிரத்தையே வளர்த்தானித்தனையாயிற்று. ஆக “சேஷி ஓருவனுளன்” என்றும், “காண்கிற சரிரத்துக்கு அவ்வருகாயிருப்பிதாரு வன்று உண்டு” என்றும் இராமையாலே வாப(2)உத்தாலே கடுப்பித்தானுபிற்று. இதுவெண்ணாங்கி நிருவிக்கும்கூட்டுயாய்த் தலைக்கட்டுத்து.

அடு.—நாலாம்பாட்டு. (பரியவித்யாநி) கீழ்க்கண்டபாட்டாலே நாதுவிட்டான். இதில், முன்பு அவன்தன் யடியைச் சிலர்க்குக் கொல்லுகிறென்று வங்கனி.

“பரிய” என்று விசேஷமித்தநாக்குக்கருக்குத் து (ஸ்வாமித்யாத-தாப்பிற்கு அமிற்றெந்துமாறும்), உட்கருத்தருக்கிருர் (இதுவித்யாநி).

(அணியுகிறால்) கண்ணிகொண்டிருக்கும் தனுமூற்றாற்கிழவர் இவ்வுக்கு உட்டாக்கிறது. காப்சிகோவீராட்டை கம்போகத்திலும் பொட்டிக்கப்படுமாறுகவர்க்காக கீசு முற்பட்டுக்கிழவே கோண்டு பொட்டித்தது. (அரியுதுவாய்க் கெண்டான்) இவன் எவ்வடினவச் சிகால்துவரீன்றால்பாகவைப்போலே, எத்வகைம்நூற்றன்கூ விரங்கைடும் சீர்த்துக்கொண்டு வந்து தோற்றினாலுமிருந்து. காவிமாறுத் திறுவன் யாதிருத்துக்கை கண்டவாயே உடல்தாம் செய்தது; அகா யாலேயே கீழ்த்துப் பொகட்டான். (அருள்துக்கவருமக்கு) ஒரு மாலாக்குத் தமப்பன் பண்கயரக உதவிக்காரர்ம் செய்தவன், அப்பூக்குத் தன்னைப் பெறுமையால் வந்தவ்விஷாத்துக்கு வரசிவைத்து உதவினபடிகான்.

(பொருத்தரைகள் போக்குவரை புல்வானி கைதொழுதேன்) “பொருத்தமுந்திர்க்கரைக்கொண்டிருந்துபல்லானி தோழுதுமீழு” என்று எவ்வாம் செய்து சாமக்கேதாம். (அரியலர்கண்ணீர் ததும்ப அந்துகிழும் கிள்ளாடே) கடல்திறரைகள் வந்து வாஞ்சியா கிறக்க கடலும் திறையும் கண்டுகூட அநுபவிக்க வேணுபிமன்று ஆடைப் பட்டோம்; இதுவாகில் இவருக்குத் தேடிப்போக வேணுமோ? என்று என்னுடையிலே கண்ணிக்காய்முன்றாய்படி பண்ணினான்.

மு—வில்வாவிலங்கை மலங்கச்சரம்தாந்த
வல்லாளன்பிள்போன நெஞ்சம்வருமாறும்
எல்லாருமென்றன்னையேசிழும் பேசி தும்
புல்வானியெம்பிபருமான் போக்கோடிருக்கேதனே. (6)

“அணி” - அழுதும், வெளகுமார்யமும், இவ்வுறை அடைவே அருள ஜிரு (கண்டித்தபாதி வாக்பத்வயத்தாடே). (இவன் எவ்வடினவச் சொல்லு மென்று அறியர்யையாடே) எச்சறுக்கு - ஸ்ரீரண்பன் வரங்களில் அகப்படா த வழிவாச பேவன்கிறையாலே, நான்னாரும் சொல்லக்கூடாடே, ஸ்ரீரயன் தும் சொல்லக்கூடாடே, இப்படிப்பட்டவடிவை ஒருகாலும் வண்டறியாகையாலே நாங்கென்றிருக்க வேணுபீன்று கருத்து.

அரியானது - வண்டானது, படிந்தவன்போன்றகண்ணீர், ததும்பதனும்ப; அம் - அழுகிகானதுக்குலும் கில்லாதென்று சப்தார்த்தம் திருஷ்ணம் புற்றி கண்ணிக்கை ஏரங்கனதுக்குத் தாத்பரியம் (கடலித்தயாதி). ... (7)

கலை பெரியதிருமொழி, கூப, ச-தி, १-பா, வில்லாஸ்.

பதம்.	உரை.	பதம்.	உரை.
வில்லாஸ்	த நுள்ளினான்	வங்காரும்	ஈகலாரும்
இலக்கை	வங்கையானாது	வங்கானனை	ஏன்னை
மலங்க	கலங்கும்படியாக	ஏசிலும்	பழித்தாறும்,
சாம்	பாணங்கனா	பேசிடு.நும்	பலவகையாகச் சொன்று
துருக்க	உவினாவதுன்		ஞாம (கான்)
வல்லானன்	ப(ி)லராவியானனம்	புவலாணி	திருப்புல்லாண்மில்
	பெருமாதுகூடிய		எழுந்தருளி யிருக்கிற
பீன்	பிண்ணே		
போன	போயிருக்கிற	எம்பெருமான்	எம்பெருமாறுகூடிய
கெஞ்சம்	(என்) மகன்னானது	போம்	போய் வார்த்தைகளை
கருமனவும்	திரும்பி வருகிற பர்யா தம்	கேட்டு	கேட்டு [யே இருக்கேதேன தரித்திருக்கேன்.

அவு—அஞ்சாம்பாட்டு. இவருடைய பந்துக்களுடையத் திரு
ண்டு காங்கள் சொன்னவார்த்தை கோதே அவன் வார்த்தை
கேட்டாயிரே. காங்கள் சொன்ன நலேவ் மெட்யாம், அவன்சொன்ன
வார்த்தை பொய்யானபடி கண்டாயே; இனிநாங்கள் சொன்னத்
தைக் கேட்கவல்லியென்ன; அப்படிபே ரெய்க்கிரும், அவனின்
போன கெஞ்சுசை பிட்டாலென்கிறுன்.

வ்யா.—(வில்லாலீலங்கைவங்க) வரய்கொடுத்ததேவருதகை
கருவடிய அஷ்டரத்துக்கு அழியாதுவரை மதுஷ்யத்வந்துக்கு எகாக்
தமான வில்லாலே அழித்தானுமித்து. மறுஷ்யரை அவமதிப்பன்னி
யிருக்கையாலே இவர்களால் படாதொழிகைக்கு வாம் கொண்டில்
ஞாவிற்று. கையில்வில்லாலே ஒருவர்க்குறை ஏழுவருடுக்காப் பண்
என்னபடி. (சாந்தார்த வல்லானன்) விடுகிறவன் ப(ி)த்துக்குத்

அஙு—அஞ்சாம்பாட்டு. (வில்லாவித்யாதி) தீஷ்பாட்டுலே “அருள்தங்த
வாய்க்கு” என்ற உய்க்கமாக ஈன்றுக் கருவிக்குதொன்று வெறுக்க,
அத்தைக்கிட்டவர்க் கெல்லாரும் இதுவே இவனே “மீட்கைக்கு அவங்ர
யென்ற பஞ்சாதாமாகத்துக்கள் வார்த்தையைக் கேட்கச் சொன்னார்கள்,
அதுக்குத்தான்செல்லுகிறதாகவங்களியருக்கிறார் (இவருடைய வித்யா ஸ்).

(படாதொழிகைக்கு) - நாநியாறுதாழிகைக்கு. வல்லானன்பின்போனது
வாரிரது என்று பீரசுபுத்தே தூபடி சொல்லுகிறுவென்று நாந்பர்யமருஞு

பேரிட்டிருமோழி, கூட, காடி, கூட்டு, அழக்கிலைத், கால்து
தக்கடியிலே அம்புதைப்பது. (வல்லாளன் நின்போனவிசுஞ்சம்
வருமானம்) இனிசன் உக்கள் வார்த்தை கேள்வினாற்கிறார்.
அவன்வார்த்தை பொய்யென்றுவர்களுக்கு ஒருவழியாலே மெய்
யென்னுமிடத்தைக் காட்டுகிறார். அவனுடைய வாய்பாரங்கள்
அதுஷ்ட்டாபயர்வத்தாகக்கணக்காற்றும்கள்; கெஞ்சபோவிற்கிறன்
கிறார். அவன்னின்போனவும்ருதயம் வருமாறும்.

(எல்லாருமென்றான்கீன பேசிதும் பேசிடி நாம் புல்லாணி
யெம்பெருமான்பொய் கேட்டிருக்கேதனே) நோழிமார் “இதுகார்ய
மன்று” என்னவுமாம்; தாய்மார் “இதுகார்யமன்று” என்னவு
மாம், இரண்டுக்கும்ப(ஷ)லமிடான்றே; இவர்கள் வேண்டாவென்ன
போதாக இவள்விடவேண்டுவதுமில்லை. இவர்கள் ப்ரவர்த்தித்த
போதாக இவள்புக்கவேண்டுவதுமில்லை. (புல்லாணி யெம்பெருமான்
பொய்கேட்டிருக்கேதனே) காட்டில் பொய்மியீக்காண்டு கார்ய
முண்டோ? அவன்பொய்யாகையாவேயன்றே எனக்கு ஆகர்வாகமு
மாயிருக்கிறது. ரகுணத்திலே நினித்திருக்கிறவை ஊடைய பொய்
யே. அவனுடைய பொய்யைக்கொட்டு அத்தாலே தரித்திருக்கேன்.
மு—சமுன்றிலக்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான்
அழன்றுகொடிதாடி யஞ்சட்டில் தானுமால்
செழுக்கும் பூஞ்சீரலைசூழ் புல்லாணி கைதொழுவதன்
• இதுகிறுங்கே னெந்ற னெழில்கிறமும் கார்ஜுமே. (ஷ)

பதம்.	உரை.	பதம்.	உரை.
அழன்று	(மேருவைச்) சுதல்	போய்	சென்ற
	வருகிறவனுப்,	மறைத்தான்	ஏதுதமித்தான்;
ஒங்கு	ப்ரசாசத்தைப்பன்று	அங்கடர்ஜில்	அங்கிய கிரவுங்களை
	கிடவனுண		ஏடுடைய சுந்தரம்
வெங்கதிரோ	உங்களிரணானு	அஞ்சு	வெப்பத்தையுடைய
எ	ஸ்ரீயன்	கொடிதாகி	ஏஞ்சுராஞ்சு
தேரோடும்	(ஷன்) ரதத்தேரடும்	தான்	தான்

கிறார் (இனியிதயாது), வாக்பவீவரஜம் (அவனுடைய விதயாதி). சப்
தார்த்தம் (அவனித்தய் பேசிலுமென்றதுக்குத் தாதப்பயம், இவர்கள்
ப்ரஹாத்திப்பிக்கல்வித்து),

“புல்லாணி பெ பகுமான்” என்றத்தைக் கார்க்கித் தருகிறார்
(ரகுணத்திலேயத்து), (பொய்மை) பொய்யன்றே இதுவென்றா. (ஷ)

அமிம்	பாதியாதின்றுண்;	புல்லாணி கடதொழுதென்;
தும்	கந்டம்;	என்றன் (ஆப்படிப்பட்ட) என்
செழும்	செழுமையையுடைய	ஞடைய
தடம்	தடாகங்களாலும்	எழில்லை நமும் அதிகம் நிறத்தையும்
பூம்ரோஜை	பூக்களையுடைய பொ	சங்கும் பங்குவளையையும்
	றில்களாலும்	இழங்கிருக்கே இழக்குவிட்டேன்.
கும்	குத்தப்பட்ட	ஏன் (५)

அவ;—ஆரும்பாட்டு. நமக்கு ஆஸ்வாதத்தைப் பண்ணக்கடல் னனவன் போய்க்கொடு கிண்றுண், எவ்வார் பெருத்திரர் கிண்றது. அதுபலிக்கணன் கிலத்தில் போய்ப் புகப்பெற்றிலோம்; இங்குள்ள வையும் கம்ளை விட்டிப்போகா நின் நிதன்கிறுன்.

வ்யா.—(சுழன்றில்லது வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்) மேறுவாச் கழவுவருவானும், ப்ரகாசாத்தைப் பண்ணக் கடவுளுள் வெய்வியனுள் ஆகித்த்வனைவன் தன் ரதத்தோடு மறைந்தான். “சுழன்று” என்கிறது-ஒயோதிஸ்சக்ரத்தின் படியாலே என்னவுமாய். (ச) “ஒங்கியவன் விசும்பியக்கும் தேரும்போயிற்கு” என்னக் கடவுத்தே; காயகன் கணக்கு பிரிசுது போம்போதுபார்த்து நிற்குயாபோலே, ஆகித்யன் பேருத்தோது பார்த்து கிண்றுள் போலே காணும். (அழன்று கொடிதாகி யஞ்சுடுசிஸ் தான்மோல்) அழிய கடரையுண-யவ்வென்று சுத்தரனைக்கொல்லுகிறதாயிற்று. அழற்றிவையுடையனும், தன்னவாபாவும் வேறுபட்டு ஒதுக்கிறன னைவன் முடியாகின்றானுமிற்று.

அடு—ஆரும்பாட்டு. (சுழன்றிதபாறி) புல்லாணி யெறிப்பெருமானுடைய போய்யே உணக்கு தூகமாகின், அத்தைக்கொண்டு ஆதியிருக்கவென்றை தோவென்ன; ஆதியிருக்கும்படி எங்கனே யெங்கிருக்கும் ஸங்ககியை பூட்கொண்டு பாட்டிக்குத் தொகுத்த பாவமருந்திருப்பார் (கயக்கிதயாறி).

வோத்தருஷ்ட்யா கழலுகையை அருளிச்செப்பது, என்றத்தருஷ்ட்யா மேறு ப்ரதக்கியினத்தைச் சொன்னதாகத் தாத்பர்யம் (சுழன்றித்தோற் வித யாறி). மதுராக்கரத்துக்குப் புறப்பட்டபோது கருஷ்னனுடைய தேகரப் பார்த்திருக்க வோயிமாரைப்போகீ, இவ்வும் காயகன் பீரிகிழபோது தேகரப் பார்த்தாகாகத் திருவுள்ளும்பற்றி, அத்தாலே இங்கேயும் “தேரோடும் போய் மறைந்தான்” என்கிறுவென்றாலுக்கிறார் (கயகனிதயாறி).

• பெரியதிருமொழி, கூப, ச-தி, எ-பா, கணையாரிடி குரலின். கூசந.

(கெஷுங்கடமித்யாதி) ஈரும் தாறுமாம் கீர்க்கிளையாட்டை
வும் (ஏ) “தாட் கீர்க்கிளை-தவாக்கேஸமுபாயிஸம்” என்றுசொன்
லுகிறபடியே, தன்மதுமிலை சாயமும், பூஸ்விசீரிக்கு அளியாட
வும், அழகிதாக்கு நிதித்தென். (ஒ) “கன்னவிழும் மலைக்காவியும்”
என்றாப்போலே கிளைத்தலையெல்லாம் நலைக்கு டிலேலே? (இமுக்
திருக்கேதன்க்யாதி). தன்னேஞ்சை ஈம்புலைஷுத்தாலே நிறமு
மிரட்டுத்துத் தன்பக்காலுள்ள அப்பானாங்களும் என்பக்காலே யாக
வேலைமென் குதைப்பாடு, பரிசை யானைப்பட்டு முறை இழப்
யாரைப்போலே முன்புள்ளவற்றையும் இமுக்குளிட்டேன். (ஈ)

ஓமு—கணையாரிடி குரலின் கார்மணவியின் கா வா ட்டல்
தினையேனும் நில்லா கு தீயில் கொட்டுதாலோ
புளையார் மணிமாடப் புல்லாணி கைத்தாழுதேன்
விளையென்மேல் வேலையும் வெந்தழுலே விசுமே. (ஏ)

பதம்.	உரை.	பதம்.	உரை.
கீணாழி	(காங்கா) சபநத்தால் கிளைத்தாம்,	கொட்டு ஆல்	கொட்டுதாம் பாநியா
இட்குரல்	இட்டுபொன்றத்தல்கைய புடையதாம்	புளை மணிமாடம்	காந்து மிக்கவழுகிப்பான மணிமயமான மாடன்
கா	கறுத்திருக்குமதான		களை புடைய
மணிலின்	(குஷபத்தின் கடுத்தி எஞ்சுகும்) மணியி நூடைய	புள்ளாணி கைத்தாழுதேன்; வினைபேன் பாவியான எங்கீமேலே மேல்	
நாறுடல்	நாங்கின் சல்லமானது	வேலையும்	வழுதரத்தின் அலை
தினையேனும்	இருதினையளவும் • (கொஞ்சமும்)	ஞம்	
நில்லாது	நில்லாமல் (பின்வாங் காமல்)	வெந்தழுலே	க்குரமான கெலுப்பய
தியில்	அங்கிணைக்காட்டுறும்	விசுமே	விசாங்கின்றது. (ஏ)

“என் என்றும்,” “தன் என்றும்” கொன்று இரண்டு பதத்தாழும், அவ
னுடைய ஏழில்திறமும் சுங்கமுடதான் ஆனைப்பட்டிருக்கவாலாக்யாலே,
என்னுடையவும் தன்னுடையவும் ஏழில்திறமும் சுங்கமும் இழுக்கிருக்க
வென்று கூதார்த்தமாய் காட்பாயம் (தன்னேஞ்சை யித்யாதி). ... (ஏ)

க்கூச பெரியதிருமொழி, கூ-ப, ஈ-தி, அ-பா, தும்புடைக்கார.

வ்யா.—எழுங்பாட்டு. (கலையாரித்யாதி) மிகவும் சுர்க்கரமாய், இடபோலே மிருங்குள்ள சுப்தத்திலுடைய ருஹபத்திதுடைய கறத்த மணியிலுடைய காலிலுண்டான ஸஞ்சாரமானது. அத்த நாக்களை சேக்கள் தடருகிறபோது அவை ஒடுக்கிறது, தலையகள் மேல்விழுத்தான் இறுட்க்கும்படி க்ருஸ்மாரகமாய் கலியர கிண்றதாயிற்று. (க) “திருப்புஞ்சூரதி ஸீதாஷுஷ்டி” கீஷாவாக -புரங்க்ருத்ய ரதே ஸ்தாம்ராவபோகேவதுமிவ” என்னக் கடவுதிரே. (தினைபோனும் நில்லாது திலில் கொடிதாலோ) ஒரு தினையாவும் பிற்காலீயாக்கேதே அக்கியிற் காட்டில் கொடிதாகர கிண்றது. அந்த கண்ணீரென்னும் படியாயிற்று இதின் வெம்மை. அது உடம்பில் சுடுமத்தனையிலே, இது அகவாயிலே புக்கழிக்கவற்றிரே.

(புனையாரித்யாதி) வெளபரி ஐம்பது வடிவிகான்டு புரித் தாப்போலே, ரத்கங்களாலே பண்ணப்பட்ட மரடங்கள்தோறும் தாழுமாவனுமாய் அநுபவிக்கக்காறாகும் கோலிற்று. அதன்வரம் செய்து சுமமக்கேதன். (யீண்யேன்மேல் வேலையும்) அப்ராப்யத்தை ஆண்கப்படியான பாடந்தைப்பண்ணினான்மேலே. (வேலையும் வெக்கழுப்பிலே வீசுமே) இந்தங்கங்கு சேநித்ததுண்டாகக்கொண்டு ப்ரமியானின்று. இவன்றன் விரூநாக்கி தன்மேலே படாதபடி கடக கிண்ற விசாநின்றதாயிற்று. (க)

மு.—நும்புடைக்கங்களைத் தெருவும்ருப்பொசித்த
பாம்பின்னையரளருள் தந்தவா நமக்குப்
ஷுஞ்சிசருந்திப்பொன்சொரியும் புல்லாணிகைதொழுதேன்
தேம்பளினம்பிறையு மென்றனக் கோர்விலந்தழுலே. (க)

ஏடு.—எழுங்பாட்டு. (கலையாரித்யாதி) சித்தகிரணன் பாதியாலின்றுள்; என்னும், நிலாமுற்றத்தையிட்டில்லேவரவாதோவென்ன; சேவிவழியே க்ருஷ்ணத்தின்மௌயியும், வேலையும் நெருப்பைச் சொரியாறின்றதென்கிற கெள்ளு கங்கதி.

மா—ங்களையுடைய புல்லாணியென்று பண்ணைய விவகாற்று உட்கருத்து (வெளப்பித்யாதி). (செய்து சுமைக்குதேன) - செய்து தலைக்கட்டுளே வென்று; க்யங்க்யம் என்கிறுள் என்ற சேஷம். (அப்ராப்யத்தை) என்றது படங்குதுபடங்குதை யென்றபடி. (க)

பெரியத்திருமொழி, கூடி, ஈ-நி, அ-பா, தும்புடைக்கை, கள்ளு

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
தும்புடை	தும்புபோன்றதுனை களை முஸ்டத்தான்	போன்	போன்போன்ற புஞ்சபங்களை
ஏக	ஆதிக்கையையுடைய	சொலியும்	உதிர்த்தாலின்றுள்ள தான்
வேஷம்	குவலைப்பீட்மானது		புல்லாணி கைத்தாழுடேந் ;
வெருவ	அச்சமூறும்படி	தேம்பஸ்	இளங்மூலை விகங் நார்ஸ்யத்தையு
பருப்பு	தாந்தங்களை		இளம்பிள்ளையும் பால்கந்த்ரஜூம் [கூடய என் தனக்கு என்விழுயத்தில்
ஒசித்த	பெல்கினவானுள்		ஓர் அச்வித்தியமான
பாம்பினைன்	திருவதந்தாழ்வாளைப் யான்	வெம்தழல்	வெப்பத்தையுடைய கெருப்பு போவிரா நின்றுன். (அ)
	படுக்கையாகவுடை ய எர்வேஶ்வரன்		ஊனானவை
நமக்கு	நமவிஷயத்தில்		
அருஷதந்தவா	க்ருபைசெய்தபடி		
பூ	அழிய [என்;		
கெருக்கு	செகுந்திங்குஷாங்க ஊனானவை		

வ்யா;—எட்டாம்பாட்டு. (தும்புடைக்கை வேழும்வெருவமாகுப் போகித்த) தும்புபோலே துளையையுடைத்தான் கையையுடைய ஆளையானது வெருங்மடி-க்கிடாச அநின்சொம்புகளைப் பறித்தான் யிற்று. (பாம்பினையானாருள் தாந்தவாகமக்கு) பீரபல விரோதி களை, ஆற்றி, உகந்தார்க்குத் தன்னைக்கொடுக்கக் கடவுளுக ஆளைப் பட்ட நமக்கு எம் விரோதிகளைமாற்றி நமக்கு கண்ணைத் தந்தபடி கான். (பூஞ்செருக்கிழித்தபாதி) போக (ஏ-ஏ) யோக்யமான தேசக் தேறப்போட்டிப்புக் கரிதாகாரின்றது. அனுக்குமேலே விரோதிகளானவை வளர்க்கு செல்லாந்தின்றது. சந்தர்லும் தன்குறையாற்றிக் கொள்ளாமாட்டாதே என்னை கனியவல்லஞ்சாகின்றுன். (அ)

நாடு.—எட்டாம்பாட்டு. (தும்பித்யாதி) வினையேனன்று கீ கெறுத் துக்கொள்ளுவானென்? நானே நம்விரோதிகளைப்போக்கி அருளுவடினன்று தேறியிருக்க வொன்னுதோவன்று கிடைக்கால்ல, கன்றுக வருள்ளெய்தா கைன்று பாலக்கருக்கும் கோவுடுகிறுனன்று என்கதி.

(தந்தபடி-கான்) என்றவைக்கரம், “இப்படி மோஷப்புகிறது” என்றுசொல். (மாட்டாதே) என்றவைக்கரம் “இருந்தாலும்” என்று சேஷம். இத்தால் “தேம் யல்” என்று-இளமையால் பலித்த கார்ஸ்யத்தால் உங்க அலைச்சௌயுடையவு கைன்று விசேஷித்ததுக்குக் கருத்துக் கொல்லித்திருயித்து. ... (அ)

கங்கா பெரியதிருமாழி, கூப, ஈதி, கூபா, வேதமும்.

ஆ;—வேதமுஸ்வேஷன்சியும் வின்னுமிருக்டரும்
ஆதியுமானு ஊருள்ளக்கவர நமக்குப்
போதவரும்புண்ணேசுழும் புல்லாணிகைதொழுப்பேன்
ஒத்தமும் நானு முறங்காநிருப்பேதனே. (க)

அதம்.	உரை.	அதம்.	உரை.
வேதமும்	வேதங்களையும்	அருள்தந்தவர க்ருபைசப்பாபடி	
வேஷ்ணமும்	யாகாதிரையும்,	போது புஷ்பங்கள் ஸ்ரீ	
வின்னும் (அதற்குப்பலபூமியான)	வ்வர்க்காதிகளை யும்,	அவரும் யளர்த்திருக்கிற புன்னை புன்னையாக்களால்	
இருக்டரும்	லோகப்ரகாசங்காரனசு த்ரவையுர்யங்களையும் (கார்யமாகவுடைய ஞு)	ஞு புல்லாணி கைதொழுப்பேதன் ;	
ஆதியும்அனுன் (அவ்வழியாலே)ஊத காரண புத்தனுமா ங்கம்பெருமான்	ஊதம் (அப்படிப்பட்ட)	நாதமும்	
ஏங்கு	நம்விலையத்தில்	ஊதம் எழுதாத்தின் அசை கோமெ	
		உரங்காதிருங் கண்ணுறைக்காமலிருக் தேன் இதென்.	(க)

வ்யா;—ஒன்பதாம்பாட்டு. (வேதமித்யாதி) ஜகத் துக்குக்கரண் காட்டியாக வேதத்தை உண்டாக்கி, அத்தாலே ப்ரதிடாத்தப்பான தன்னைக் கிட்டுகைக்கு ஸாதங்மாக யாகாத்தியுபகரணக்களையுமின்டாக்கி, அதுக்குப்படியான வ்வர்க்கங்களையுண்டாக்கி, ஜநத் துக்குப்ரகாசத்தைப் பண்ணக்கடவராணசர்தாவுரியர்களையுமின்டாக்கி, அவ்வழியாலேஜுகதாகாரனுமிருக்கிறவன். (அருள்தந்தவரங்களு) அபேக்ஷியாதிருக்க இவற்றையுண்டாக்கிவைன் அபேக்ஷையுடைய நம்கார்யம் செய்தபடிகான். ஸாமாக்யத்திலே பண்ணக்கடவுது விசேஷத்திலில்லிக்கே மிருப்படேதி? ஏது இக்கு இட்ட அஃப்

அங்.—ஒன்பதாம்பாட்டு. (வேதமித்யாதி). “அருள் தந்தவர நமக்கு” என்ற அவனை வெறுக்கக்கூடியிமோ? கூல ஜகத்துப்பகாரனங்களே வேண்ண; அது அங்கனேயாறிலும் எனக்கு உபகநித்தபடி இதுவைண்று இரக்கமற்ற வையைச்சொல்லுகிறுவென்றுவங்களி.

கிழ்வாக்யவியரணம் (ஊட்டுக்கிர்யாதி). அஃபம்(விலக்குணமான நாக்யர் திட்டம்),

பெரியத்திருமொழி, சூ-லி, பீ-ஷி, கூ-லிர், போன்னவரும். அதை

ஈ.—பிரத்துணவும் பண்ணகூடி புல்வானியம்மாளை
மின்னினை பராவேட்கை கோய்க்காவிருந்தத்தைக்
கண்ணவிலும்தின்டோன் கலியதினுலிவல்லார்
மன்னவராம்மண்ணுவன் வா ஞாநா முன் ஆவுப்பே. (க)

திரும்க்கூடலூர் திருவடிகளே சுரணம்.

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
போன்	போன் போன்ற புதி பங்களை	கல்	கல்ளன்று
அவரும்	அவர்த்தாலிம்ரா	வலிலும்	எந்துதிக்கும்படியான
புன்னை	புன்னைமரங்களால்	திண்ண	பலிவுட்டமான
ஞம்	ஞப்பட்	தோள்	திருத்தோள்களையு டைய
புல்வாணியம்	திருப்புல்வாணியிலே	கலியன்	ஆழ்வார் (அருளிச் செய்த)
மாளை	குந்தருளியிருக்கும் எஃபெருமான் விழு யமாக	நூலி	இந்திருமொழியை
மீன்சிறைட்	பெண்பிற்தாருக்கு	வாஸார்	அப்பியளித்தவர்கள்
யார்.		மண்ணவராய்	அரசர்களாகி
வேட்கை	ஆசையாகிற	மஜ்ஜ	பூமியை
கோம்	கரோவியாதியானது	ஆஸ்ரி	அருபவித்து
கூட இருக்க தலை	யிரும்பும்யிராதின்ற இருப்பை,	ஏன்	பாம்பத்தைத்தும்
		ஆரைம்	ஆசூம்படியாக
		உள்ளுவர்	பெறுவர்கள். (40)

வூ. — பந்தாம்பாட்டி. (பொன்னல் ரும்பின்னைச்சுழ் புல்வாணி யம்மானை) சித்தி வளர்த்துவது திருப்புல்வாணியை வாஸ்தவதாக மாறவது உவரை. (மின்னீண மாச் வேட்கைக்காம்கூர விருத்தி தலை) பெண்ணித்தார்க்கு ஓரும்பிரும்படியாய்த் தங்கி விருக்கிற விருப்புத்தான். (கண்ணவிலுமித்தபாடு) வயலைப்பகுக்கிவல்லாம்.

ஈடு— பத்தாம்பாட்டி. (பொன்னலருமித்யாது) “அவரும்” என்றுவர்த்தி மாட்டுவிர தேசத்துக்குத்தாந்பர்யம் (தீக்கேத்யாதி), “நல்” என்று, கவுனும்படி யான-என்று சிக்கும்படியான, சின்னரூயலிதானென்று சுப்தார்த்தமாய், தாந்பர்யம் (ஷங்கார்த்தக்ருக்ரஸ்லாரித்பாதி). யுந்தவ்யாகுங்க்ருக்ரெண்ணகை. (கீ) வீயர்திருவதுக்களேசுரன்றை.

காசை, பெரியதிருமொழி, க-ப, டி-தி, கவளப்பிலேசும்.

ஆடல் கொடுக்கவல்ல தோன்மிடுக்கையுடையான் ஆழ்வாருநாரிச் செய்த திருமொழியை அப்பெயனிக்கவல்லர் இங்கும் குறைவாறு அத பவித்து, அங்கும் குறைவாறு அதுபவிக்கப் பெறுவர்கள். (க०)

பெரியவாச்சான்மினை திருவடிகளே சரணம்.

பெரியதிருமொழி
ஒன்பதாம்பத்து நாலாந்திருமொழி முற்றிற்று.

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

ஒன்பதாம்பத்து அஞ்சாந்திருமொழி
தவன ப்ரவேசம்.

நூயா.—(க) “அதாகநீர்வரா஧ாநாவாபாயி- அஷ்மயஸ்யம்ய பராநா
நாமாவயி” ஆதமாவுக்கு ஜஞாநாந்தாதிகள் திருப்பக்மாயிருக்கை
தனிட்டது, அபாகம்களையிட்டு திருவிச்சும்படியாயிற்றுத் தருப்பற்
றிப்பிட்டதபடி. “தாதாவை, சுகாவை வூட்ட ராவுக்கை-ஜஞாநாவயம்,
பகவச்சேஷநைதக ரவேரஹம்” என்றிடை ஸ்வாரூபமிருப்பது. ஆகை
யிடோ (க) “நூங்கூங்காட்டாக்குதூங்குதே - ஸவேநாநூபேணாட்டுப்புத்து
தே” என்றுஸ்வாரூபாபக்கி மோகநாகக் கொல்லுகிறது. இத்தால்
இவனுக்கு பிரக்குதினம்பாதம் வாட்டேறி வென்னுவடம் சொல்லு
கிறது. ஏதாதிகளைச்சாலையிலே ஏற்டிடவாறே புகர்பிப்பார்கள்
தனு. வாட்டேறியாகக்கீறே அழுக்குக்காந்திரது. அதிதலம்ஸர்க்க

ஏங்.—தவனவிளம்பிலையின் ப்ரவேசம்;—பாத (ஏங்) பெதார்த்தத்து
க்கு அஞ்சி, திருக்குறுங்குடியிலே கொடுபோய்விடச் சொல்லுகிறது. ஆத்மை
கர்ப்பணமாகபாலே, அந்தஆத்மையாப்பாதத் தின்ஸ்வாபுபத்தை விள்தரேண
ப்ரமாநார்ததோப்பாலை குகோவாக்குகிறார் (அஹுயாந்தயாதி). ஆதமாவு
நூபம் ஜஞாநாதிகளை இட்டு திருப்பக்கவேணும்படியாக்குவென்றதுக்கு ப்ரமா
நோபத்திகளை அருளுகிறார் (ஜஞாநேத்யாதி வாக்பத்வயத்தாலே), “த்து
நாதிகள்-ஈவபாவம்; பரக்குதினம்பந்தம்-வாட்டேறி” என்னுமதுக்கு ஜாயையே
தென்ன (ஏதாதிகளைய்தயாதி). ஏதாதிகளுக்கு அழுக்குக் கழித்தாவும்,
ஆநாதியான அரிதனம்பந்தம் கழலுக்கு கூயோவனன ; (அதித்தம்ஸர்க்காரித
யாதி). ஆநாதியாகச் சொன்ன ப்ரமாநார்தானை அந்தவத்தாகச் சொல்லுகை

(க) அநுநிபு-ஏதா-ஏ. (க) சாந்தோ-அ-கா-ஏ.

பெரியத்திருமொழி, கூப, இ-கி, தவளப்பவேசம், சுக்சக்

கந்துநாதியானிருக்கச்சிசயதேஅந்தவத்தாகவும்குறைவந்திருக்கது.

(க) [அ-ஷ-ஷ- - அகின்சங்கி] இப்படி அபராதங்களுக்கு கொள்கூ
மாகாகின்றென்கிற அத்தாபமின்றீக்கீ இருக்கக். [அ-ஷ-ஷ- -
அந்யகதி:] இப்படி ஒரு கைம்முதலுமில்லாதமின்பு இவன் கயிய
வென்று இரக்கி கைக்கொள்ளுகிக்கு தேவனரியாழியவேற்றால்
நில்லை. புகுவாசலற்றபடி.

(ங) [ஏஷ்வ-ஶ-கா-ஷ- - கூ-து-] தவமேவோயாய்புதோயேபவ]
ஆராம்தபார்த்தவி-த்து எனும் எனக்கின்றிக்கீ இருக்கு.
பிறரும் எனக்கின்றிக்கே யிருந்தபின்பு, கீஒருவனுமே உபாயாக
வேணும். [ஓபிஸ்ரா-கு-ஷ- - இந்ப்ரார்த்தாமதி:] இது புரு
ஷார்த்தமாப்த தலைக்கட்டுகைக்கு இந்தபுத்தி கீரேஷமே வேண்டு
வது. ஆத்மநைத்தையோபாதியிறை ஸ்விதாரமும். (ங) [மாஷ-மாஷ்]
என்னை-எழுமென்றாப்போலேயிருக்கிறது. [சுரா-ஷ-ஷ-ஷ- - சுரானுக
திரிதயுக்தா] இது-சுரானுகதியின்று சொல்லப்பட்டது. [ஸ-ஸ-]
அந்தரானுகநிபானது. [சே-ஷ- ஸ-ஸ- சுயைதா-ஷ- - தேவேஸ்மிக்ப்ரயுக்
யதாம்] சரண்யஞன ஸ-வேஸ்வரஸ்பக்கலிலே இதுசெய்யவேப்பது.
ஒரோஸ்யக்திகளிலும் இதுதானே ராகாஹோதுவாகா கின்றதிரே,
நிர்ணயாலே ரக்ஷிப்பாகு ரூண்டோ?

யானே கழலக்குறைவியன்னென்று கருத்து. (அந்தாபமின்றிக்கே) என்ற
ச(சு)கா-ஷ-தாலே, சர்மாத்யபாயக்தரங்களில்லை யென்றுகிடம் கிழ்புர்
யாயலித்தமிழை வென்று ஈடுதொகிறது.

(கீஒருவனுமே) எனகிறவைகாரத்தாலே ப்ரார்த்தாமதியினுடைய உபா
யத்தமும் தவிர்க்கப்படுகிறதென்றுவிவகுத்தது. ஆனால் இப்ப்ரார்த்தனைதான்
வேண்டுவால்கள்னென்னவருக்கிறார் (இதுவித்யாதியாக்கயத்வயத்தாலே).
இப்படி ஸ்வீகாரத்தில் உபாய பாவம்தவி: ததவிடமுன்டோவன்ன (யாவித்
யாதி). சுரண்யஞன இப்பிழையத்திலேதானே செய்யவேணுமோ? மற்றதைய
விழுப்பத்தில் பல்பியாதோவன்ன (ஒரோவுத்யாதி). ப்ரபத்தி வ்யாஜமாத்ர
யாய, சுரண்யஞுடைய குண்டே ஒஹாவரணயாலே, சுரண்யஞுடைய
தோஷமே ஹாஹோதுவாய், இது அதைக்கும் வ்யாஜமாகக் காண்கயாலே
பலித்ததில்லை யேன்றாகுத்து. சுரண்யஞுடைய குணத்தாலே பல்த்த
விடத்தை யுருஞ்கிறார் (நிர்க்கமயாலே யித்யாதி).

(க) ஸதோ-ஷ-ஷ- . (ங) அ-ஷ-ஷ-ஷ-ஷ-ஷ-ஷ- . (ங) கி-கி-கி-கி-

க்கட்டு பேரியதிருமிமாழி, ஈ-ப, இ-தி, தவளப்ரவேசம்.

இதே சில பகுகிளைத் துதுவிட்டு, செஞ்சைத் தாதுவிட்டு அவை மின்டு வருஷதற்கு மூன்றேபாத (ஈ) கபதார்ந்தங்கள் கையிலே ரளிவுபட்டு, தாய்மார் தோழிமாரடைய ஓரிதம்சொல்லி மீட்கப்பார்க்க, உங்களுடைய ஓரிதவசகம் கேட்டுமீளாதபடி நெஞ்சு அவன் பின்னே போயிற்று; அதுவருமாவும் அவன்தொன்ன வார்த்தையை விர்வலித்திருக்குமத்தனை யென்று துணிக்கவிடத் திலும், அவன்வரக்கண்டில்லன். இவ்விடம் ஒருத்தியுடைய ஆற்ற மையைப் பரிதூரிக்கைக்காக வந்திருக்க விடமாகையாலே அங்கு ஆறியிருக்கவுமாம்; இது அங்கன்றிக்கே நம்முடைய துங்கு கிழ்குத்திக்காக வந்திருக்கிற தேசமிறை. ஆனாலேபு திருக்குறுங் குடியிலே என்னைக் கொட்டபோய்க்கூடியப்போதுமிக்கன்; கால்நடைத்தருவா ரென்கிறுன்.

அதாவது - இங்வாருவம்பூத்து ராஜாவன சிபி சக்ரவர்த்தி யென் கிறவன் நப்பாயல் ஸரஞ்சாதாந்தையும் பண்ணிக்கொடு வருகிறாலத்திலே, இவ்னைச்சோதிக்கைக்காகதேவர்களும்யமலூமாக்கடி, யமன்பகுவியாக, தேவர் கள் அந்தைத் தூத்திக்கொடுவாரா நிற்கச்செய்தே, இந்த பகுவி சக்ரவர்த்தி யை வந்து சரணமடைய, அப்போது தேவர்கள் எங்களுக்கு அந்த பகுவியைக் காட்டித் தரவேணுமென்ன; சரணம் புதுத்தலை நான் காட்டித்தாரே கொண்டு; ஆனால் அந்தபகுவியத்தின் மாம்மை உன்சீராத்திலே அதுந்துத் தாவென்ன; அவனும் அதுகிடைச்சுது ஒருத்தாசிலே பகுவியைவத்து மற்றதைத் தாசிலே மாம்மைத்தை அறந்துவைக்க, பின்னையுமது தாழ்க்கு கொடுக்கவுக்காயாலே சுதநயுள்ள வனவும் அறந்தறுத்துவைக்க, அதுங்ம்போராணமையாலே தானும் அந்தத்தட்டியேற, அவ்வளவிலே வாதேவைத்துப் புதை வர்தம் வரவித்து வேண்டிய வரங்களும் கொடுத்துப் போனார்கள். அப்போது அவன் சிர்கமயாகே ரகுதித்தானென்றபடி.

ஆண்யாலே இதரரிடத்தில் பலித்ததும் பலியாததுமாயிருக்கும்; இவ்விடமே யல்லியாய்தமென்று கருத்து. இங்காத்மையார்பணங்கதானும் திருப்புமூலானி யெம்பெருமான் விழுயத்திலாக வொன்னுதோ? * வழைவிவதல ஏரிலோ பண்ணின்றே அமையாதோ? என்னும்பரங்கையிலே யருளுகிறுர் (உடியுமத்தியாதி). (இவ்விடம்) திருப்புமூலானி, (ஆறியிருக்கவுமாம்) அவன் மாராடை யாற்றிருக்கவுமா மென்றபடி.

பெரிசுருமொழி, கூப, டி-தி, கூபா, தவளைய்யிலை, கூகு

மூ.—

தவளையைப்பீற தன்னுமுக்கீரத் தண்மலர்த் தென்றலோடன்றி லேரன்றித் தூயலைவன்னெஞ்சகம் சோவீரும் சூத்பனிராஸ் துமிலாதிருப்பேன் [ஏ] இவனுகோர் பெண்ணீடோடயன்றிரங்கா ரென்னலையாக்கு மூன்ஷோண்டிபோ குவளையலர்க்கிரவன்னாணர் மன்னு குறுங்குடிக்கே என்னையுப்பத்திடுமின். (க)

பதம்.

உரை.

தவள	(மிக்க சிர்மஸ்மான)
இனம்பிறை	பால சந்தர்ஜனும்,
துன்னும்	துன்னா நின்றனா
முக்கீர	அதீசவையுடைய ஸமுத்ரமும்,
தண்	துளிர்க்கு ஸ்ரமதூர் மான
மலர்	புஷ்பங்களில் வ்யாபாரி ந்த
தென்றலோடு தகவிலை யாரு சுத் தேரி	
அன்றில்	அன்றில் பக்கியும்,
ஒன்றி	ஒருக்கட்டமாய்க் கேர்க்
என்	என்னுடைய [து
நெஞ்சகம்	மருதயமானது
துவள	நூபலமாப்படியாகவும்
சோர	காடும்படியாகவும்
ஒரும்	பாதியாளின்றதுங்கள்;
குழ்	க்கங்கும்பரவிக்கிடக்கிற
பனி	பனிக்கையுடைய
நாள்	காலத்தில்

பதம்.

உரை.

தமிலாதி	கண்ணுறங்காம வீருப் பிருப்பின்
இவனும்	[பேன்,
ஓர்	ஒரு
பெண்காடி	லக்கைபோன்ற அபஸை
என்ற	என்ற யன்றே?'
நூக்கார்	க்ருபைபண்ணுகிறிலர்,
என்	என்னுடைய
வெம்பழுக்கும்	(ஸ்ரோத்ராதிசனால் வரும்) ஜகத்ராஜ்ஞாக் முன் முன்னமேஞ்சவையும்
கொண்டபோன	அபங்கித்துப்போன
குவளையலர்	குவைய புஷ்பத்தின் சிறம்
வண்ணப்	திருமேனிஸிறந்தையுடையவம்பெருமான்
யன்னு	பொருட்திவர்த்திக்கிற குறுங்குடிக்கே திருக்குறுங்குடி என் கிட தில்யடிதை
என்னை	என்னை [தேற உய்த்திகிமின் கொடுபோப்க்கேர்த்து விழிங்கள். (க)

ப்யா.—முதற்பாட்டு. (தவளவித்யாதி) ஒருவிஷயத்தை ஆசைப்பாட்டுப் பெறுதேயிருக்கிற கமக்கு காட்டுப்பக்கயாம் விட.

ஆர.—முதற்பாட்டு. (தவளவித்யாதி) கீழ்த்திருமொழியில் சொன்ன பாத (ஞாந) கபதார்த்தங்களைச் சேரவதாகத்தித்தாத தாத்பர்யம் (ஒருவித

கச்சில பெரியதிருமிமாழி, கூ-பி, டு-கி, கூ-பா, தவளவினம்பிளை.

த. து. (தவளவினம்பிளை) அறதிர்மலமாய், தவ்பருவம் நிற்பாதே எல்லார்க்குமிமாக்க, வைத்த ரண்வாங்காடுத கண்டுசொன்றிருக்க வேண்டும்படியான தர்ஶாஸ்யமான சந்தரண். (தாங்குமுக்கிரி) அக்கி போலே. (க) “ஒடுவாக்குவதீலகூடும் - ஏதேஷ்வராஹம்ஸதேவங்காம்” என்னுமாபோலே, கான், காவினன்று முற்பட்டுக்கொண்டுவருகிற சிறு திவலையை புண்டத்தான்கடல். (தண்மலர்த்தென்றவேடு) ஸ்ரம தூரமான மலரிலே போய்ப்புக்கு. (ட) “ஒரு கீழ்ருப்புத் துறம்கேளர எம்முசுஷி ஸி” என்கிறபடியே அதுதன்னிலும் ஆழவிழியில் வெள் கடக தட்டுமென்று பார்த்துதாகதயும் கண்ணக்கைதயும் ஏறிட்டுக் கொண்டு பரிமளத்தைக் கொடுவத்து தோற்றின தென்றலோடு கட. (அன்றில்) அவைபோலே ஒருவிசேஷணமிட்டு சிசேஷிக்க வொண்ணுடே வந்திவதம்பண்ணவல்ல அன்றில். (ஞன்றி) அராஜ கமான தேசத்தில் வாணியரையாத் தங்களிலே கைசெய்து கிழோலைசிட்டு காறுவாசனையும் வந்து பத்துமாபோலே. இவை இப்படி எவ்வாம் ஈடுத்திரண்டு ஒருமுகம்செய்து செம்பிறதுதானென்ன கொண்ணில்;

(துவக்கிதயாகி) முன்பே விரழுத்தாலே நூரபத்தியிருக்கிற என்னுடைய ஓர்குதயமானது துவஞ்சும்படியாகவும் சோரும்படியாகவும்காராதின்றது. ம்ருதுவாயிருப்பதொரு கொழுங்கைத்தெருப்பிலே இடுவாகைப்போலே ஈரும். எந்தத்தலையில்லளிமை கண்டு விறு தணக்கிடமாக ஈயைகின்றதாயிற்று. (குழித்யாகி) எனக்குத்தான் ஒருவாதேட்டுமாயோக்கிருக்கிறது. (க) “ஒருக்குதுண்பனிக் கொடுக்கிய பேயையையாக வஞ்சிறை கோலீத்தழுவுள்ளி ரூள்” என்கிறபடியே அணித்த காயகதுடைய கைக்கருள்ளே அடங்க வேண்டும்காலத்திலே அவளைப் பிரித்து பாத (ஏங்) கபதார்த்தங்களின்மைக்கிலே அகப்பட்டுக் கண்ணுறங்காதே விருங்கிற என்னை. யாதி), “தன்” என்றநக்குத் தாத்பரியம் (அக்கிமத்யாகி). அக்கிபோல “பாத (ஏங்) கயாப்பக்கொண்டு” என்ற சேஷம், (கைசெய்து) - வ்யூஹம் செய்து. (கிழோலை)-ஏங்கையாக ஒலைக்குதுகை, (காறுவாசல்) என்றதுக்குக்கூட்டாஸ் தவக்காண முனோத்தங்களைச் சொன்னபடி.

(கேட்டமாயோ) என்றது - பாத (ஏங்) கை வேறே தேடுவேண்டு

பெரியதிருமொழி, கூ-பு, இ-நீ, உ-பா, தா-கவிழ்முல்லைக், சு-கு-ந.

(இவனுமோர் பெண்கொடி யென்றிரங்கார்) இவளோரு அப்பொன் ரே? இதுக்கெல்லாம் இவள் ஆடல் கொடுக்கவல்லனோ? என்று நம்பக்கலிலே க்ருபை பண்ணுகிறிலன். அன்றிக்கே தம்மைப் பிரிந்து பத்துமாஸம், ஜீவிதத்திருந்தவளோபாதியாக சினைத்திரானின் ரூடு. (என்கலமித்யாதி) “என்கலமைக்குதும்” என்கிறவி து-ஏ-ரோத்ரா தினால் வருமறிவையியன்னுதல்; அன்றிக்கே,(க)“என்கலணும்-என்விறைவும்” என்கிறத்தை என்றமூதினூர். (குவளையித்யாதி) இவை கொடுபோகைக்கிட்ட மருந்தாயிற்றி து. வழிவைக்காட்டிக் கண்ட தடையைப் பகையார்ப்புபண்ணிப்பொகட்டுப்போன இவ்விடம் போலன்றிக்கே இவைதான் அநுகூலமாம்படி அயன் நிதயவாஸம் பண்ணுகிற தேசத்திலே கோடுபோய்ப் பொகுங்கள். (க)

மு.—

தாதவிழ்மல்லிகை புல்ளிவக்ததன் மதியி வினாவாடையின்னே ஒதைக்கிரிதர்தழந்தியுன்ன வோரிரவு முரங்கை துறங்கும் பேதையர்பேதைமையாலிருந்துபேசிலும்பேசுக்கோய்வளையார் [மின் கோதைத்துமலர்மங்கமார்பன் குறுங்குடிக்கே என்னையுய்த்திடு பதம். உரை. பதம். உரை.

ஶாது	தாதுகளானவு	இளவாஸட	தீளைமையாவவாஸ
அவிழ்	நெகிழாலின்றுள்ள		யாக்கிற
மல்லிழுக	மல்லிகை புஷ்பங்களி	ஊதை	குளிர்காற்றுன்று
	லுடைய	இன்னே	இப்படியே
புல்லி	புறவிதழ்களில்	திரிதங்கு	அங்குமிக்கும் ஸஞ்ச
வந்த	ஸம்பாதித்த		ரித்து
தன்மதினின்	குளிர்க்க சுந்தரனுட்	உழுமி	தொவைத்து
	(கலந்த)	உண்ண	முடிக்க,

யோவிலன்கை, “இவனும்” என்றச(கு)காரத்தாலேலோகத்தில் பாலைகளோபா தின்றும் ஸ-டிதயாய்த்தாத்தப்பயமருள்ளசெய்து, இவனும் என்றத்தாலே அவளோபாதி இவனுமென்றாக்கி அர்ச்சாக்கரமருள்கிறார் (அன்றிக்கேயித்யாதி). “கலம்” என்ற பக்கியாய், அதுதாறும் ஜூங்கமேயாவைல் வருஞ்சிறார் (ஸ்ரோத்தேயாதி). “என்கலணுமென்னிறையுமென் உத்தையுமென்வளையுங் கொண்டென்னையாறுக்கொண்டு” என்கிறவிடத்தில் சொன்ன அவற்றை விவக்கித்ததற்குகிறார் (அன்றிக்கேயித்யாதி). குறுங்குடிக்கே குடிபோக்கால் பிழற முதலானவு பாதியாதோவேன்ன (வடினவயித்யாதி). (ஆ)

(ஆ) தி-கெ-ஏ-ஏ.

காலூர் பேரியத்திருமொழி, க-ப, டி-தி, 2-பா, தாதவிழுமல்லைக.

ஒரிரவும்	ஒருாத்சியிலும் கூட பேசியும்	பழிப்பாகச்சால்லிதழும்	
உறங்கேன்	உறக்கயின்றிக்கே கீட்கின்றேன்;	பேசுக	சொல்வுக்குர்கள் ;
பேய்	இடப்பட்ட	ஏறு	பரிமளிதமான
வளையார்	வளையையுடையாகி,	மங்க	புஷ்பத்தில் வாளம்
உறங்கும்	உறக்கத்தையே தேட மாக விடைய	கோதை	மயிர்முடியையுடைய
பேசுதயர்	அறிவுகேட்கள்	மங்கை	பெரியபிராட்டியானார்
பேசுதன்யால் (தங்கள்) அஜ்ஞாநத் தால்		மார்பன்	திருமார்பிளே யுடை
இருங்கு (உறக்காடே)	இருங்கு குறுங்குடிச்கே என்னையுத்திடுபின்-		யராண எம்பெரு
			மான் வாந்திக்கிற

வ்யா.—இரண்டாம்பாட்டு. (தாதவிழிதயாதி) மல்லிகையானது - தாதவிழிதயானிலே போயினாந்தது; அது உவ்வளிக்குமே; அந்த வெக்கையைச் சுந்தரனையே கலசி ஆறி அந்தவுலமாப்பக்கான்டு மர்தமாக வாஞ்சிக்கிறவாடையாகிற. (ஊதை) “ஊதை” என்று - குளிர்காற்றுக்குப்பிபயர். “யூதுயும், கூதையும்-குளிர்பனிக்காற்று” என்னக்கடவுத்திறை. வாடைங்கிறபடி எந்தனேயென்னில்; (இன்னே) என்னுமித்தனை. வாடைநல்கிறபடி யைக் கொல்லில் ஓய்வும். (திரிதங்குழுதியுண்ண) ஆளைக்கள்டமத்து கணம்போலே கால்வாங்கின்போதே அங்கே இங்கே வாஞ்சிந்துத் தாக்கத்து முடிக்க; (ஒரிரவு முறங்கேன்) ஒருபோது உறங்குத்தோடு செலுத்தி, மற்றிருந்துபோது கண்ணுறங்காதே சேவுபுடைகையன்றிக்கே, காலமெல்லா முறங்கமின்றிக்கே சோவுபடுக்கேறன்.

ஆடு—இரண்டாம்பாட்டு. (தாதவிழிதயாதி) நீ “நாட்டைப் பங்கத்து என்னைக் குறுங்குடிச்கே உய்த்திக்கியின்” என்றும்; உன்னைப்போலே அபிமதங்கள் பிரிச்தாரில்லையோ? அவர்கள் இத்தனை சோஷ்டு உறங்காக்கோ? என்கன் உன்னைக் கொடுபோனால் ஏசுவர்கள் என்றுமிருக்கலாகாட்டான்கள், அறியாதார் வகினுவுமக்களை குறையென்று சொல்லுகிறான்னாற எங்கதி.

விசேஷத்துக் கேட்டதற்கு எங்கம்யமாக “இன்னே” என்பாலென்ன வென்ன வருஞ்சிரு (யாடையிதயாதி). “உழை” என்றதினர்த்தம் (நொகைத்து) என்றது. சீதுபாட்டில் குழ்பனிசொல்லன்றுள்; இதில் ஒரிரவு மூன்றதுக்குக் கருத்து (ஒருபோதிதயாதி).

பெரியதிருமொழி, கூ-ப, இ-தி, கூ-பா, காலையும்மாலை. கங்குளி

(உறக்கும்பேநையர்) அபிமதனரப் பிரதால் வரும்கவேசமறையாத அறிவுகேட்டானவர்கள் காற்றுக்கு ஜிரூயாடே, அது வரும் வெளிலில் நேடிப் புதிக்கூடுப்பர்களாயிற்று; அவர்கள் தாந்தா முடைய அறிவுகேட்டால் “இவள்-வரதைக்கிடையாகின்றன, கன் அறங்குகிறில்லை, அவன்றுள் வருமாலும் அபியிருக்கிறில்லை” என்ற விதுதன்னை குணநூரியாக கிடைத்துப்பழிசொல்லிலும் சொல்லுகிறார்கள். (பெய்வளையர்) கையில் வளை தொக்குவார் சொல்லும் வார்த்தைகான்து நமக்குக் கார்யமென்று? (கோதையித்யாதி) எம் முடைய ப்ராவண்யத்தை குணநூரியாக உபாதிக்கவயன்றிக்கே (க) “ஒக்ஸினாட்டாஷு - கங்கிரோபாந்த்யதி” என்ற போறுப் பித்து அவன் திருவடிகளைபேட சேர்க்குமவன் திருக்கவிடத்தே கொடுப்பாய்ப் போகும்கள். (2)

மு.—

காலையும்மாலை யொற்றுண்டுக்குல் சாழிகையூழியில் நீண்டுலாலும் போல்வேதார் தன்னவருக்குத்துறிந்தும்பாங்கழுபேயோக்கும்வாடைசொல்லில் மாவென்மாயணிவன்னன் மாயம்மற்றுமுன வனவ வர்திடாருள் தோலயெல்பயிலும்புதுவில் குறங்குடிக்கே யென்னையுட்திடீமின் (க)

உறங்குமென்றாலே உறக்கமே தேட்டமானவர்களென்றுதோற்றுக்காலே அருளுகிறார் (அபிமதனரயித்யாதி). “பெய்வளையரான பேநையர்-தாக்கன் பேநையையாலே உறங்காதேயிருக்கபேசினுர்களாகிறும்” என்று சப்தார் ததம் விவக்கித்து, அவர்கள் பேசுயலைதானும் “வாடையுண்ண” என்றும், “உறங்கேன்” என்றும், “இப்படிஎன்” என்றும், சொன்னபதங்களால் வித்த மரமவற்றை அருளுகிறார் (இதுதன்னையித்யாதி). பெப்பக-இடப்புத்தையாய், இடப்படவளையை யுடையவர்கள்? என்றாத்தாலே சாயகவைவங்குண்மை நினைவும் ஸ்டாக்கருதமென்றுவிவக்கித்தருளுகிறார் (கையிலித்யாதி). கோதையாலே யாரோ முடியென்றும், அவற்றையுடைய மக்கையென்றும் சப்தார்த்த மாய், இப்படி விடேயுத்தத்தாலே தன்றுடைய போக்க்கைத்தயால் அவளை வசிகரித்து நம்கார்யம்செய்யவல்லவளைது பலிக்கையாலே இத்தயங்குள்ளிருார் (கம்முடைய வித்யாதி). (2)

அஞ்.—ரூண்டிருப்பட்டி (காலையித்யாதி). “பேசிலும் பேசுத” என்று இத்தனைப்பதறுவானென்? போதுவிடியாதோ? அதுவே போதுபேச்கியிருக்கலாம்; இதை ராத்ரியிலுக்கிடானவன்றே இதுக்குப் பொதுத்திருக்கவுக்கும்

(3) ரா-யு-கக்கு-சா.

கக்குங் பெரியதிருமொழி, க-ப, டு-தி, ந-வ, காலையும்மாலை.

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
காலையும்	ப்ராதி காலமும்	அவன்	ஆட்ட எம்பெருமான்
மாலை	அந்திப்பொழுதுபோல்	மாஸ்	மிகவும் பெரியவனும்
ஏற்றுக்கூடு	பாதகமாய்க்கொண்டு	மாமனிவன்	ஸ்லாக்கியான மணி
கங்குல்	ராத்ரியில் [ம்,	வன்	பேரந்த வடிவ
காழியுக	காழிக்கொன்று		டையன்றுக்குமிராசி
ஊழியில்	கல்பத்திற் காட்டில்	மாயம்	ன்னுன்;
கீண்டு	தீர்க்க (சீ) மாடு		(அவன் விழுதியில்)
உலாவுமீபால் ஸ்ரூரைக்கிருப்போ வி	[ருக்கிற		பாதகமான ஆஸ்சர்
வது			ய பதார்த்தங்களும்
ஓர்	ஒருவிதமான	மற்றும்கள்	அஞ்சம் உண்டு;
தன்மை	எவ்வாவத்தை	அவை	அவைகள்
புகுங்கும்	புகுங்ததாகலும்	வந்திடாழுன் (பாதிப்பதற்காக)	
நிற்கும்	ஒராளிற்கிறது;		வருவதற்கு முன்
வாடை	வாடைக்காற்றுன்று	கோல்	தர்பார்த்தமான [எமே
சொல்லில்	(அதின் பாதகமானப் புதியச்) சொல்லும்	மயில்	மயில்களானது
	எவ்வில்	பயிலும்	கெருக்கி வாந்திக்கிற
போக்கு	க்ருஷ்ணசு யண்டயா	புறவில்	பர்யாதங்களையுடைய
	நின்ற		குறங்குடிக்கே என்னைப்பத்தியீன்.
அழுவேஷக்கும் படபாருகாக்கியோனி	ராந்தந்து;		

வ்யா.—ஞன்றும்பாட்டு; (காலையும் மாலையொற்றுண்டு) காலை மிகும் மாலையில் போலேவிருக்க, பாதித்து முடியானின்றது. காலை யும் மாலையிலே பாதக (ஏஞ்சமாகாகின்றது. (ஈ) “காலையரும்பி - மாலையரும்” என்கிறபடியேயாயிருக்கிறபடியே யிருக்கிறதில்லை, ஏக என்று; அது அங்குனல்லவென்று அவந்தன யாகினைச்சொல்லுகிறோன்று வருக்கிறது.

(காலையிலும்) என்றதுக்கு முன்பே “பாத(ரூப்)கவர்க்கம்” என்ற சேநும், அந்தாக்கம் (காலையுமித்யாதி), யுவதிகளுக்கு காமகை-காலையில் அல்பமாய், மாலையிலான்கூரு அநிகமாவது, தத்துக்கணமாயிராதோ?பாதத(ஏஞ்சம்) புமென்ன வருகுகிறார் (காலையித்யாதி). “காலையரும்பி” என்றதுக்கு யுவதிகளுடையதுத் துமையைப் புஷ்பகமாதியாலே தமிழ் இப்படி விவரிப்பாரேன் அகருக்கு. “கங்குல்காழியுக்கானது-ஊழியில்லை கிளை கும்போங்கும்தோர் தன்மை தன்மை

பெரியதிருமொழி, கூ-ப, டி-தி, ச-பா, கருமணிபுண்டி, கக்டீர
சூபமாய் கலையாகின்றது. ராத்ரியில் காநிகைபானது கவ்பத்திற்
காட்டிலும் நெடுதாய்க்கொண்டு வன்சிக்கிறுப்போலே மிருக்கிற
வெப்பாவமானது கிட்டி சில்லாகின்றது. (பொக்கித்யாதி) வாண
பாதகமாகிறபட்டதானே பேச்சுக்கு சிலமஸ்ஸ ; சொல்லில், படபாழு
காய்கிபோலே இராகின்றது.

(மாலவன்) அவனுகிறுன் - சாலப்பெரியானினருவனிறே. அவ
னுக்கு இவற்றுக்கு இடையவேண்டாவே. (மாமணிவன்னன்)
பெரியவனின்று கைவாங்கவொன்னுதே? மேல்விழுக்கு பெற
வேன்மேப்படியான வடிவைப்படைத்தவன். (மாயம்மற்றுமுள்)
அவன்விபூதியில் ஆர்சர்யமான பாத(ஏஷ)ச பதார்த்தங்களுக்கு
எண்ணில்லை. அன்றல், தென்றல், கடலோசை என்றுப்போலே
சொல்லுகிற வந்துக்கு ஒர் எண்ணில்லையிறே. (அவைவங்கிடாழுன்)
அவைவானிய அபக்ரமித்ததத்தனை. அவைவக்கு ஈம்மைமுடித்துத்
தலைக்கட்டுவதுக்குமுன்னே. (கோலவித்யாதி) கம்மினமுன்னலுரிலே
கொடுபோய்ப் பொகடப்பாருங்கள். தர்ஶாநீயமான மயில் கொருப்பி
வர்த்திக்கிற பர்வத்தத்தை யுடைத்தான திருக்குறுங்குடியிலே
கொடுபோய்ப் பொகடப்பாருங்கள். (ஏ.)

ஓ—

கருமணிபுண்டுவென்றாலே காரியலேற்றனார் தாழ்க்குறையும்
நகரமணிபோதை பென்றுவள்ளதனா வோரிரவுறுறங்காதிருப்பேன்
பெருமணி வான வருச்சிவைத்த பேரருளங்க்கப்பெருமைபேசிக்
குருமணிநீர்க்கொழுக்கும் புதவில்குறுங்குடிக்கே யென்னையும்திடுமின். (ஏ.)

தத்திலே புகுந்ததாகாநிற்குமென்று சேஷம் திருவன்னம் பற்றியகுழுகிறார்
(ராத்ரியிலித்யாதி). (வெப்பாவமானது) என்றவங்க்கரம் தன்னையென்றுசேஷம்.
தன்னோ-நாழினையை என்கை.

அவன்மால் என்றக்கியத்துப்பெருமைகையைச்சொன்னதுக்கு உட்கருத்து
(அவனித்யாதி), அங்கூரத்தாலே மியிவென்றும், ஸ்த்ரீகளைச் சொல்லுவை
யாலேகம்மின்மென்றது. (ஏ.)

ஓ—. — காலாம்பாட்டி. (கருமணியித்யாதி) நிவாராத்ரவிபாகமற, காம
ஏ-ஏக்கருபமாப், அத்தாலேகாலமும் நெடுதாகத் தோற்றி, பாதகபதார்தமும்
கவியானின்ற தென்றும், ஏல்லாவற்றுக்கும் கெஞ்சிறை மூலம்; ஆகையாலே

காட்சி பெரியசிருமீமாழி, கூப, இ-தி, ச-பா, கருமணிபுணி.

பத்ம.	உணர்.	பத்ம.	உணர்.
கு	குறுத்	உச்சி	தக்ள் முத்தேவி
மணி	மணிகளை	பெருமணி	ஸ்ரீக்ஷ்மரன மணியா
பூணி	தரியாசின்றும், [இலை	காந்த	தரிக்கப்பட்ட தீ
கெண்ணாகு	வெளுத்தபச்சகன்றுக	பேருளாளன்	பாமக்குப்பலுவான எம்
அனைத்து	எம்மலேவியாசின்றும்,		பெருமங்குடைய.
கார்	குறுத்	பெருமை	பெருமையை
இநில்	மூப்பையுமுடிகைய	பேசி	பேசி
ஏறு	ங்குஷபத்திறுடைய	சீ விரும்	ஒருாத்சியிலும்
ஊனு	ஊன்வைகவில்	ஏற்காது	இரு நித்தையின்றிக்கே ஜோ
ஈழுது	ஈழுது	பேபன்	ஏப்ரானிஸ்ரேன்.
உலாவுக்	உஞ்சரிக்கை	குரு	பெருவிழையுண
கருமணி	கருமணியிறுடைய	மணி	ஏதங்களை
ஒலை	ஸப்தமானது	கீர்	ஒலைமானது
உண்	உண்றுடைய	கொழிக்கும்	கொழித்தெரடா ஏற்ப
உண்ணம்	உலுதயத்தை	புரவில்	பரபக்கந்களை யுடைய
நாள்	பீதியாகக்		குதங்குடிக்கே என்னை உப்பத்திகிபிள்.
யானவர்	நிதிய உருசிகள்		

ஏப்பா.—ஈஸ்ரம்பாட்டி.(கருமணிமித்யாதி) கருமணியிறுடைய நிறமும் அம்ருதியிலையாய் பாத(நூட்)கமாகாந்திற்கு. (வெண்ணால் கலைக்கு)படிராட்ஸ்லதற்யாத ஓருக்களோடே அலைக்குதாக்குதல் தன் மூண்டைய ஸ்த்ரீத்வாதிகளாலே இருப்பது, அவன் மேல்விழுப்புத்து வெமாரகமாகாந்திற்கு. உதந்தகருத்துவமுடைத்தாயிருக்கிற வருஷ பத்திருண்டைய துறைத்தே கருமணிக்கை ஒருமணியாய்க்குது. மற்ற கொலை பொறுக்கலைத்துமென்று; அது செய்யப்போகிறதில்லை யென்கிற ஜென்ற கால்களி.

(அம்ருதிலிழுப்புமலை) என்றகூத்துரம் “அவறுண்டைய சிற்றுறை கிளைக்கப் பத்து” என்றுகூறுகிறது. “அவற்றுநாகு” “என்றக்காலை, வெளுப்பைக் கொட்டுவி, அந்தாலை காத்தங்கொயாவும் சென்னாலை ஓயிலேதோற்றின தொழிய உண்ணில் கருத்தை அறியாதென்று சப்தாத்ததமாய்த் தாத்தப்பையும் (பசிபாத்தியாதி).+ (படிராட்ஸ்லதற்யாத) இம்பொயத்தோற்றின தென்றுடி.(அனுப்பிலை) மாத்துவையிலே. “உரு” என்று விடையுத்ததுக்குக்கருக்குது (மற்றுமித் + மயக்கியாத்துக்கையும்.

பெரியதிருமூர்தி, கூப, கு-தி, கு-பா, இன்றுமிலைத்தின், கூடுதல் முன்ன பாதகபதார்த்தக்களில் இதுச்சூழப்பிறதான்றிலையாகிறது. அந்தமணியோசையாகிறது - அல்லது கணவ போலன்றிக்கே சொல்வதற்கேயே புகுட்டு பாதகமாகாலீஸ்ரத்திலே. இது வெரமிருத்தகடைய உறுத்திற்கே. தூரட்டார்மேலே தோல்மாம்பட்டியிருக்கிற நம்முத யாத்தைத்தல்ள, ராத்ரியாக கித்தையின்றிக்கே கோவுபாட்டின்றென்.

(பெருமணிசித்தபாதி) “அயர்வ அமமார்கள் நம்முஞ்சு முடி கோலே மணியாகலைத்த-சிரோபுஷணமாக வைக்கப்பட்ட, (பெருமணிசித்தபாதி) அவனுடைய பெருமைபேசி ஒருமணியோசை என்னுள்ளம்கள்ள ஒரிசு முறைகாலிருப்பேசனன் கூதல்; போன்றநானில், “ஒருவதுடைய கீர்ணம் இருக்கும்படிலே? ஒருவ வீசப்பிரிச்த ஒருத்திப்பேசாடே” என்று இரண்டிடத்தகுதுள்ளாரும் நின்று சோல் துமியடியாக என்றுகிறது. (குருமணிசித்தபாதி) பெருவிச்செய்னுணர்த்தக்களை கீரானது கொற்றித்ததற்காக நிற்பதான் பர்யங்கக்கோடே கூடின திருக்குறுப்புகளிலே கொண்டுபோய்ப் பொக்கியுள்ளன.

ஆ—

இன்றுமிலைத்தின் மணியுமாயன் தீங்குழலோன்சையுமிதன்றலோடு கொண்டதோர்மாலையுமந்தியின்ற கோலவிளம்பிக்கையோடு கூடிப் பண்டையவல்லங்கை கமக்குப்பானியேனுவினை வாட்டமிசெய்யும் கோண்டல்மணி கிறவன்னர் மன்னுக்குடிக்கே யென்னையுப்பத்திலியின.

பதம்.

உரை.

பதம்.

உரை.

தின்	தின்மிதாயிருக்குள்ள தென்றலோடு தங்கின மாருதத்தோடு
இரிள்	கருத்தையுடைய க
ஏற்றின்	உருவுப்பத்திலூடைய கொண்டதோர் ஒருவித கோட்டப்
மணியும்	கழுத்து மணியும்,
ஆயன்	திடைப்பநுன க்குறிசை வருகிற
	ஆடையை மாலையும்,
தீங்குழல்களை இனிதான குழலின் அந்தி வாட்டவய்யானது	
யும்	சுப்பழும், கன்ற உத்தாதிந்த

யாதீ. இங்கு வாசிவெதனை (ஶக்த வித்யாதி), வன்னும்தமிழ் உறங்காலிருக்கைக்கு அந்தங்குறுப்பதற்கு உறக்கரிஸ்லையே வென்னங்குஞ் சிருா (இத்தபாதி).

கங்கா பெரியகுடுமரமாழி, கூ-ப, இ-தி, டு-ரா, தின்டுமிலிவற்றின்.

கோவையிலோம்பி	அழகிய பாலசக்தரனே	பங்கடையகல் முன்புள்ளவை போல
கந்தேஷு	இம்,	என்று;
காலிதேவன்	கேஸ்ர்து	கொண்டல் சேகத்தினுடையவும்
ஆவியை	மஹா பாபத்தூப்புக்கு	மகன் சிலமண்பியனுடையவும்
ஏட்டுக்கீர்த்தி வரப்புக்குக்கிண்றது.	வெளின் எல் ஜூலையை	கிறந் திறமேன்ற
ஏட்டுக்கீர்த்தி வரப்புக்குக்கிண்றது.	ப்ரான்ஸை	வாண்யர் வர்ணாத்தை யுடையரா
ஏட்டுக்கீர்த்தி வரப்புக்குக்கிண்றது.	ஏட்டுக்கீர்த்தி வரப்புக்குக்கிண்றது.	ஏ சம்பெருமான்
இவை	இதுகள்	மன்னு பொருந்தி வர்த்திக்கிற
ஈக்கு	ஈ. திரந்தில் (பாதிக் குறங்குட்கே என்னுடையத்தியேஇன்	கும் விஷயத்தில்)

வியா.—அஞ்சாம்பாட்டு. (தின்டுமிலித்யாதி) முன்புசொன்னவை போன்றிருக்கை தனித்தனியே இவைமுடித்து கிடிமாபோலே இரா நின்றது. “தண்யவர்த்தத்தென்றலோடன்றி வெளான்று” என்னசெய்தே கிள்ளையும் ஜீவித்திருக்கோயிலோ. இவை கம்மை வைப்பனவும் நிக்கே இராகின்றன. தின்னிதாயிருக்குள்ள இயிலுண்டு-குத்து, அக்கதயுடைத்தான் வருஷபத்தினுடைய கழுத்தில் மணியும், அவிழ்த்து விடுவாரில்லாமையாலே மணிதானும் தின்னிதாகலாயிரே. (ஆயன்தின்குழலோகையும்) பராந்மணனுடைய குழலோகைக்கோள் காலுயின். இடையஜூலையை இனிதான் குழலோகையும்; அதினுணைய ரஸ்யதை எவ்வளவுள்ளு; அவ்வளவும் பாத(ஏர்)யாயிரே. (தென்றலித்யாதி) தென்றலோடே-கூடபேரிய அது—அஞ்சாம்பாட்டு. (தின்டுமிலித்யாதி) “ஒருப்புவியாகச என்னுள்ளும் தன்னும் என்னும்; இதுகிட்டலை படவேநுமோ? என்னுடே உகாவிக் கோக்கு அதில் கொஞ்சவையாகதே இருங்கவையை மென்ன; அதோன்றுமோ? ஆயன் தின்குழலோகைக்குச் சோன்னவையெல்லாம் பூடியவேநுமே என்று காராகிற்க, சான் எங்கணே பொறுக்கும்படி என்கிறுனென்று எங்கதி.

இகையாகவே தின்குழலோகையோடு—கூடியபடியாலே பங்கடையவுள்ள; எத்தாறாங்கியப் பக்கங்குமென்று கருத்து. முன்புசொன்னவை இத்தனை பாதிக்கவில்லையே என்கைக்கு கியாகை மென்னென்ன (தின்டுமிலித்யாதி). “தின்” என்றது-மகனி என்றதுக்கு விசேஷமாக விவகைத்து அதன் நின்கையை இவனதின்தபடி யென்னென்ன வகுகுகிறார் (அவிழ்த-

பெரியத்திருமேருமி, கூப, டி-தி, சா-பா, எல்லியும்கண்டதும். கக்கக்
சோட்பட்டவையுடைத்தால் வருகிறமானையும். (அதிலித்யாதி). வழிப்பண்ணான சந்தர்னுமிற்று, சுதாவின்வயிற்கிலே விருத்தசத்து
வாங், ஸ்த்ரைதானே பாதகமாயிருக்கச் சொய்தே அதிலே சந்த
க்ஷய தான் என்னுடைய சுதாவிரைவுக்கு ஒருங்களை வேறை
மென்று பூற்றுப்போலே யிருக்கை, ராவணன் இக்காலத்தைப்
பெற்றுப்போலே.

(பண்ணடியவல்லசிஜை நமக்கு) அவனேரி ஸம்ம் வேஷ்பதந்தரு
முன்புதானே பாத(ஏது)கமென் ஜக வடித்பத்தியில்லை. ஸம்மலே
ஷத்தில்தானே அது கூவாமிருக்கும். முன்புத்தைபாதகபதார்த்த
ங்களின் அளவாயிருக்கிறதில்லை யென்னுதல். (பாய்யேன்) கலந்த
போதோடு கிரிதபோதோடு வாசியற ஆரியிருக்கவரம் விஷயமான்
இக்கே கிரிதத்துற்றமிவான்னாதகுறைக விஷயத்தோடே கவக்கும்
படியான மறைபாபத்தைப் பண்ணினேன். (ஆவிஷய வாட்டம்
செய்யும்) தொட்டார்மேலே தோஷமாயிருக்கிற ப்ராணினை முடிக
பப் பராநின்றது. (கொண்டலித்யாதி). இவை பாதகமாம்படி
அவன் நித்யவாஸம்பண்ணுகிற தேசத்தேறக் கொடுபோய்ப் போக
கூக்கோன். கொண்டல்போலேயும் கீலமணியினுடைய நிறம்போ
லேயுமிருக்கிற நிறக்கங்கையடையனால்வன் வர்த்திக்கிற தேசத்திலே
கொடுபோய்ப் போகுக்கோன். (ட)

ஓம்—

எல்லியும்கண்பகது மிருக்கேதுயெசினுமேசுக வெஞ்சியூயார்
நல்வரவர்த்திரங்காமல்யோம் ஈஞ்சா மக்சர் காங்கிரஸ்கில்லை
வல்லாசொல்லிமகிழ்வரேஞும் மாமனிவன்ஜாராம் மறவோம்
கொல்லிவாரினாமூல்லூப்புகு குகுக்குடிக்கே யென்னியுப்பத்திடுமீன்.

(இத்யாதி). “ஓ” என்றதின் கருத்து. (கோட்பாட்டை) என்றது; கட்டணப்
பாவிடன்றபடி. (வழிப்பணக)- ஸந்தராமாக வரும்பணக.

“பண்ணடைய” என்றதுக்கு முன்புள்ளவை என்று சுதாரித்தம்; அதுதா
னும் ஸம்ப்பலேஷங்காலத்தில் அவையென்றும் வர்லேஷ காலத்திலே தானே
பூரவத்திலுள்ளதை என்றும்நீரங்கள் வகையாக வருகிறார் (அவனேஷத்
யாதி வாக்குத்தமயத்தாலோ). குனுதிகவிழுயமென்றது-கொண்டல் மணிரித
வான்னான் என்றத்தைப்பற்றி.

ஈக்கால பெரியத்திருமிமாழி, கூப, இ-தி, கூ-டா, வூல்லியும் கண்பரதும்,

பகும்.	உரை.	பகும்.	உரை.
கால்வியும்	கங்காரத்தியிலும்	இங்கு இல்லை இங்கிட்டதில் இல்லை,	(ஆவாக்கி)
கண்பகதும்	கங்காவகலிலும்	வாய்ச்சு	யாப்பொருமானங்கும்
இருக்கேத	(அவர்கள்) இருக்கங்கோ	பொங்கல்	பொங்கல்
ஏடுமும்காக	பழிசொல்லிலும்ரெஷ்டு, செல்லுகிறார்கள்;	பகிழ்ச்சேறும்	சிரித்தாக்களாகிலும்
ஏடுதினமுயர்	ஆயரணம்காணிக்கிருக்கிற அவர்கள்	காம்	காய்
கால்வர்	விவகூனைகள்கீழே?	நாமங்கிவண்	நாலாக்கமான மாணி
அவர்த்திரம்	அவர்களுக்கும்பொதும் தூர ஸுயவை	காரை	கோஞ்ச வாட்கவை
காம்துறிவேம்	காம் துறிந்திவேம்;	மத்தோம்	மத்தக்காம் தேடி எங்கிலை
மெக்கு	மெக்கு [பிக்குஸ்]	தோட்டுங்கள்கிலை	தோட்டுங்கள்கிலை
காலன்	கெட்டுமும்	வார்	வாராக்கந்த
மெடம்	அந்துக்கைத்தும்,	இளமூல்லை	இளாகையான மூல்லை
ஷுச்சம்	பாமும்	புல்கு	ப்பாப்பாக்கான
		குதுங்குடி கேடே எண்ணெட்டுக்கீழீக்க.	

வியா.—ஆரும்பாட்டு. (எல்லியும் கல்பகதுமிருந்து) எல்லா எல்லியும் கல்பகதுமரிசிற்று, அவன்கேட்டிட்டுக் கல்லிக்கு உதுப்பான கருத்தோடு அவரைக்கொடுக்கு உதுப்பான காலத்தோடு வாகிசுற இரண்டிடோ நமிருந்து. பழிசொல்லிலும் சொல்லுக, அங்கு துப் போக்குங்காலத்தோடு கிணந்துப் போக்குங்காலத்தோடு வாகிசுற இப்பாட்டுக்காலங்களையே பழியாக்கிச்சொல்லிலும் சொல்

அதி.—ஆரும்பாட்டு. (எல்லியுமித்யாகி) “பாலியைதுவிகை வாட்டம் செய்யும்” என்று கிண்ணும்; உண்ணை அந்தே சொல்போனையில் “இவனுக்கு வாத்தீந்வந்துக்கு அங்கநமான நிமிக்கன் ஒன்றுமில்லை” என்கிப்படி எதிரூல், அதுபோல் இப்பழி கேட்ட முகம்யாற்றுவதெல்லாம் செய்யுத்தன்றென்றுகிறீர்; அவர்கள் ஏத்தால் கமக்கொன்? அவன் வர்த்திக்கிற தேசத்தில் போன மைக்கு வாத்துவம் குறைவந்திருக்குமென்று வாங்கதி.

எங்கிக்கும் பகதுக்கும் நன்றை ஏதென்ன வருங்கிறார் (அவன்கூட்டுத்தியாகி). பழிசொல்லிலும் பொங்கலுக்கெல்லாம் காட்டுமா? இதுக்குக் கருத தேவன்வெண்ண (ஆலோழி தித்யாகி), பிரிசுங்காயிருக்க, நினைக்கூக்கரு

பெரியகிருமிமாரி, கோடி, டெல்லி-பா, எஸ்வியும்புக்கல்லி, கக்காந்

லூசு, அல்லாதாரிதாவல் இதனைத்தனானே வயரிக்கைக்கு உறுப்பானது தானே போய்த் தோற்றுமே, சிரித்தபோதுதானே (அ) “கன்குதும்பாலும் கண்ணெய்தியான்” என்று இழுவக்குடலாயிருக்குமிடே. (வாசிக்கீராரா ரஸ்வர்) அவர்கள் வீவசுத்தீனங்களே? ஆயரனங்களைச் சமங்கு தொண்டிருக்க வல்லவர்கள் என்சொல்லாதார். (அவர் திறம் நாமத்தபோம்) கம்முடையாட்டும் அவர்கள் அப்புமன்றிடை, அவர்களினாடாட்டம்சாமரிலும் அர்மாதொழிலிறுதுக்குறித்துவிள்ளனவர்கள்; (ஏனித்யாதி). மம்முடையை கம்கையை கூகிவன்றேகமர்த்துமொக்கவரவது; அவர்களுக்கு ஸந்தித்வாதிகள் குழியிழியாக்குக்கூரவை சொல்லாம்; மம்முடையைத்தாவர்கள் கம்மைக்கில்லை. (இப்பில்லை) அவைபோனாக்கே காணில்லை என்று யித்தனை.

• (வல்லன்கொல்லி மக்கிழவேஷமும்) வாயால் போக்குந்தைச் சோல்லிக் கிரித்தார்களைக்கும், “எந்தெந்தாக்கிளைக் காற்கண்டுக்காண்டான்; அவையேமற்றில்லை” என்புப்பொலே சிலவத்தைச் சொல்லுகிறோம் மிக கிரித்தார்களையாக்கும். (மாமனிவண்ணவை காமமறவோம்) அவர்கள் மம்முடையை மாற்றுகிறு உத்திரபாதகார முருகனாமித்தனை. மறப்பு கந்தகைபில் கிடக்கும்படிப்போ? அவன் வழுவபடைந்தது. (கெட்டில்லைத்யாதி) மறநானை தேட்டமாம்பிசுத்தைகளிட்டு அவையை உறுப்பான யாத்தாலே கன்கை பாலுக்குச் சொல்லுக்கு ஒரேயா வென்ன வகுக்குரீர் (அல்லாதாரித்யாதி). (அல்லாதார்) நாமகளைப் பிரிந்து அவளை நினையாதார். இட்டுத் தீர்வாய் மாத்தெந்தைக் கொண்டு கன்கையை காதிக்க வேண்டுமோ? பகல் ஆர்வானாகாரங்களை நல்லவிதன்னாலே என்ன; அவ்வளை கொஞ்சலவிரவங்களுது; இப்பெண்ணின்போன்றைப் போகுன்றியல்லிக்குக் குத்தால் வருடுதின்று மம்மாதம் காட்டுகிறீர் (பிரித்தவித்யாதி), (ஏனுமிக்கவர் ஏது) என்றது-காயகளை ஸ்மீத்துக்கொண்டு தரித்திருக்கவாலுதென்றபடி. இத்தால் அவர்கள் சமரித்துக்கொண்டு பட்படுயிருக்கிறோ? தெரிந்த தில்லை என்கை, “மக்கு,” என்றதுக்கு வ்யாவச்சுத்தயமருஞ்சிருப்பு (அவர்களுக்கித்யாதி).

அவர் திறம் காக் அறியாதாப்பொலே அவர்களும் கந்திரமியாகவிட்டு. ஏக்கூட்டுங்களைக்கும் ட்ரெஸ்கத்திலே வல்லன் சொல்லி என்கிறுவென்று விவசாதித்துத் தாக்கப்படும் (வாயாலித்யாதி).

காக்க பெரியதிருமிமாழி, கூ-ப, இ-தி, எ-நா. செங்களைட்டு.

க்கணக்கன்று அநுபவிக்கலாம் தேசத்திலே கொடுபோய்ப் பொக
கேங்கள், கொடுக்குத் தலைக்கூடுகிடக் கேண்டாதே கொள்கொய்
பினே படகலாம் தேசத்திலே. (ங)

ஞ.—

செங்களைட்டு கரியமேனித்தேவறோ ருவிள்கே புகுங்கிதன்
அங்கமேனியவளைக்குவது கொலோவென்று சொன்னாலீனீங்
ஐங்கணையில்தின்னுண்ணம்பியன்னேடாடு மதளையத்ப்பமாட்டேன்
கொங்கவர்தணப்பை குழ்புதல்வில் குறங்குடிக்கே யென்னையுப்பத்திலுமின்—

பதம்.

உணர்.

பதம்.

உணர்.

கோய	கீஸ்ட (விகாலமான)	சொன்னபின் சொன்னபின்பு
மேங்கன்	கிழந்த திருக்கன்களை	ஜை
கரிய	கறுந்த [யுண்டயாப்	ஐங்களைவில்லி ஜூங்து பாண்ட்களை
மேங்கி	திருமேங்கியையுடைய நாப்,	யுண்டய மங்கதல்
ஒத்தார்	ங்காமியுமான	தன்குண்ணமை தன்னுண்டய ஸாமர்த் தியத்தை.
ஒருங்கி	ஒரு ஏம்பெருமான்	என்னேடு என் திறக்கில்
இங்கே	இங்கீட்டு	ஆமெதனை கேட்யாலிப்பதை
புகுங்கு	ப்ரவேசித்து	அநியமாட்டே அரிகிறவேன்;
என்	என்னுண்டய	ங்
ஷுங்கம்	ஶாரீரமானது	கொங்கு கேளன் கா
மெங்கிய	க்குருமாம்பட்டயாகவும்,	அலர் புரப்படவிட்டங்கள் றுள்
வீசு	வீசுகள்;	நன் குவிர்க்கு ஸ்ரமஹரமா
ஏழு	கழுதும்பட்டயாகவும்	பீண் பூராக்கங்கால் கூ
ஆதுவெங்கோ	அதுவன்னே? (பிரியே	குழுப்பட்ட பரியந்தங்களையுடைய
என்று	ன்) என்று	குறுங்குடிக்கே என்னை உங்குத்துகிறீர்கள்

புகை.—எழுங்காட்டு, (செங்களைட்டு யகரியமேனி) கண்ண்குறை

அநு.—எழுங்காட்டு, (ஒங்களைட்டியாதி) “மாயணைவன்வாரை நாய்யை
வேட்டு என்னுதின்குறுப்; அவர் அப்படிப்பது காலக்கத்து, எங்களே; பிரியவந்த
யாழி என்; அந்தால் உணக்கு கலிய வாய்வாகந்து யென்னையே அவற்காலச்
சொல்லுகிறீரென்று என்கிறி.

“கெட்டு யாதெங்கள், கொடுயகளியலையீரி?” என்றங்கயா திருவுங்காம்பத்தி
முருந்துக்கங்களுக்கு சொல்லனத்தால் பல்லிதமருங்கிருப்பு (என்னைத்தியாதி).

பெரியக்கிருமொழி, சு-ப, இ-தி, எ-பார், செங்கண். தக்குகு இ

தலையும் வடிவெல்லாம் ஒருதலையுமானால் பின்னையும் கண்ணமுடிகே விருப்பிருக்குமாயிற்று. அகவரமில்வாதஸ்யம் கோற்றும்; பார்க்கிற பார்க்கவக்கு ஓரளதியில்லை. (கரீடமேனி) அக்கண்ணில் குளிர்ச்சிக்குத் தயைனுழும், தப்பவிவாண்ணுதாயிற்று வடிவில் குளிர்ச்சிக்கு. (தேவர்) கண்ணமுழும் வடிவமுழும் பேசித்தலைக்கட்டினுழும், மேன்மை பேச்சுக்கு ஒலாவுவாயிற்று. (ஒருவர்) தேவர் என்றால் ஜாதியில் பேரகாது. அவ்வியக்கியோன்றிலையும் கிடக்குமத்தனம் (இங்கேபுதுக்கு) வடிவமுழும் மேன்மையில் கரைப்புறங்கள் தாயிருந்த விடத்தே காம் செல்லகிறுக்கூக்குமிடை அடிப்பது. அவை தமிழ்தானவொபாறி தாழ்வுசிசுப்பையும் தம்மதாயிருக்குமாயிற்று. என்றம்அவ்வள்ளுவைப்பெறுவார் பெறுவது, தாம்தாம் ஓராடியிட்டு நஷ்டகே அந்தலையாடிலே வரவாயிற்று. (என்னித்யாதி) வந்தபின்பு காவியுண்டாக சினாத்திருக்கிறவன். கிரிவுக்கு உறட்டாகச்சொன்னவார்த்தைபே மாயிற்று இவன் கொஞ்சில் பட்டுக்கிடக்கிறது.

(அங்கிமலைவளைக்கமல) ஒன்று சொன்னுராயிற்று. பிரிவைப் ப்ரஸ்கித்தரராக இவை தன்னணுடயே போர்க்கெட்டுகின்றது. (ஆதகோலோ) பிரிவேகளங்கிறபாசுரத்தாலே பிரைவை உணர்ந்து வருமிற்று, வயதிரோகத்தாலே அசிட்டு கொள்ளுகிறுள்ளனர். இவர் “பிரிவை” எனகிற பாசுரத்தாலேயாகிலும் சொன்னார்; அதுவும் கெவினம் செம்மையிலும் கருமையிலும் அங்கிலித்து, அத்தால் காத்ஸல்யாதி சபமும், க்ருபாதிசயமும் தோற்றுகிறதென்று அந்தகாந்தாம் (அகவாமித்யாதி வாக்யத்வயத்தாலே). “தேவர்” என்றத்தாலே கிருபாதிக தேவதவம் அவை தெரிவில்லை என்கிற தென்றருளுகிற (தேவர்கள்குவித்யாதி). (ஒன்றிலேயும் கிடைக்கும்) என்றது-ஒன்றில்லதானே கிடக்குமென்கை. அவன் தாழ்த்து செய்யும்படி வருகைக்கு இத்தலையில் வதேனுமூன்றோ வென்ன வருளகிழு (என்று மித்யாதி). இப்படி குறுதிக்குணவளைப்புக்குத்து அங்கம் மேலே கைங்கும் வளைகழுவுக்கும் ஹேதவு மேலேவன்ன வருளகிழு (வாதவித்யாதி).

குடும்பத்தின் ஒன்று சொல்லுவே அது தான் இல்லவயாப்போவா என்க என்ன (பரிசைவித்வாதி). அதன் குடும்பத்தினும் பிரிவின் பகுதிகளை இப்படி பண்ணுமென்று கருத்து “தூதுக்காவீரன்” என்று பிரிவின் கொட்டுப்பை யைப் பற்றங் கொண்டார்டு. (4)

கைகள் பெரியதிருமொழி, கூப, இ-தி, அ-பா, சேவல்மண்டி.

ஒய்தோன்று சொல்லமாட்டாலும் “ஆத சோலோ” என்கிறார்கள் மற்றுத்திவள் (ஜங்கின) அவன் பிரிவை உணர்த்தினாலும்; காமண்சா வர்ஷமாக வர்ஷிக்கத் துப கிளின் “வீபத்தி” என்று பாராதே கலியாகின்றான். அவன் கையிட்டலும் அறிசுறை நூக்கிவேலும். (கோவைக்கால்க்காதி) அவன்கையில் அஃபுதாமே தா(த)க்காள தே சத்திலே சொல்போய்ப் பொகுப்பாருக்கொள். அவனுடைக்காதன வாரே பூக்கொப்பையும் ஜலக்கிடை பண்ணுவதுமாம் தா(த)க்கா மாம்பே, (ஏ).

என—

கேவலமன் ரூப—விழைசை கேள்வின்களாவன்கையாம்பல்வந்தென் ஆவியனவும்கீணுது நிற்கு மன்றியுமைக்கூக்கீண தெரிக்கிட்டு ஏவலங்காட்டி யிவெளுக்குவேபுகுக்கெத்திடாமுன் [மின் கொவலர்க்கூத்தன் சூறப்பறிஸ்துகுறகுடிக்கே யென்னையும்த்திடு

பதம்.

உரை.

பதம்.

உரை.

கடவுள்	வருஷரத்திறுதைய	ஐந்தகளை	ஐந்து பாணங்களை
நூலை	இந்தாக்காளானது	தெரிக்குதிட்டு (இவளைமுடிக்கும்பை	(இவளைமுடிக்கும்பை
கேவலமன்று	ஈர்மார்யமன்று;	தெரிக்குதிட்டு	தெரிக்குதிட்டு)
கேள்வின்கள்	கேள்வுகள்;	ஏவலம்	எம்பவல்லஸாமர்தயத்
ஆயன்	க்குந்தன்றுதைய	காட்டி	காண்வித்து [தை
கை	திருக்கைபலிருக்கிற	இப்பதியே	இப்பதிக்கே
ஆம்பம்	குழவாகையானது	புகுந்து	என்யேல் ப்ரவேசித்து
வந்து	இங்கே வந்து	எய்திடாமுன் அம்புகளை ஏறிவதற்கு	அன்னமே
ஈன்	என்றுதைய	கோவலர்	கோபாலர்களை
ஆவியனவும்	ப்ராணனவும் (முடிக்	கூத்தன்	கேஷ்டத்ததால் வசிகளி
குளினாக்குநித்	கிட்டுசில்லா நின்றது;		த்த [ந்து
கும்		குதிப்புகுறித்து திருவுங்காத்தை அறி	
ஆனநியும்	அதற்கு மேறும்		குமகுநகர்க்கே என்போ உபத்திகளின்.
இயன் குருவன்	அத்விதையனுள் இந்த மங்களன்		

ஏது—ஏட்டர்மூட்டி. (கேவலவித்யாகி) பிரியேன் என்று கொல்லிப் பிரித்து மாராதிருக்காலே அவனுக்கே அதாகவில்லையாம் விட்டதே? அதனுக்கு அதாகம் விரக்கவதுக்குமொழும் ஆறியிருக்கவேணும்; அதில்லாமிடும் ஆக்கு போன்றும் ப்ரயோஞ்சியில்லைய என்றும் ப்ரஸ்தாதியே கொங்குநாலூ

என;—என் நினைவுடே. (கோவமித்யாதி) பார்த்துகளை கோக்
சீச் சொல்லுதலே வார்த்தையிடுதே. சரய்யாப்பு பார்த்து ஆறி
விருக்கலாம்படி அன்று-ஒஞ்சோடுகிறதை; இனி அஞ்சேகேபேய்டு
புக்காஞ்சும் அவன்றைக்குலேலே பேரூயன்றுஎன்குப்பாயோதலுள்ளது.
அதில் அவன் கருத்தற்குப்படியைப் பற்றி கார்யம் செய்யப்
பாரும்கொன்; உனக்குக்கரமப்பாப்பு பார்த்து ஆறியிருக்கவேற்றன்
ஏனையக்கு இப்போது வகுதித்தென்கினவன்;

ஏபா;—(கோவமன்று கடலினைச்) இர்கடலோகைக்குறுஷு
யண்டு. மராராஜர் பெருமாளை அண்டைதொண்டு வந்து அன்ற
குறிப்பாகப்போலே இராக்கிறது. பெருமாள் கையும் விழ்வு
மாங்க சொன்னு கூக்கிறா, அவனுப் பற்றிச் சொன்று அன்ற
குறிப்பிடுதே. (+) [தீர்தா-கைக்கால-நீரை-காக - தேவா-தேக மாறாகா
காஞ்சாம] முன்பு பலகாலும் கங்காகலிலெவ்வந்து அன்றாகுறுத்தன்ன்
தறிவோப்; இப்போது அங்கன்றிக்கே இவன்மிடற்கிறுக்காயில்
தக்கிறாகபடியால் இதுக்கு ஒருடியுண்டாகவேன்றும். ப்ரபுவனுயிர்
நூப்பாற்குருவனைப்பற்றி வந்தானுகவேன்றும். [நீராக-காஞ்சாம] முன்புபோலே புறப்பட்டித் தக்காயிலே கைமோதிப்போகாடே இவனும் இவனதுபாக வகுத்துவனும் இலக்குப்போருமாகில் புறப்பட்டிப்
போய் பார்ப்போமென்று புறப்பட்டான். அடியுண்டெங்கிறாக
தாஞ்சில, பின்கீஸ்; புறப்படுவானென்னென்றில்; [பார்க்குரு-நூர்ப்பா
ரி] எகிரிகள்தீவித்திருக்குங்குக்குவித்திருக்கவனவல்லாமையாலே அன்றிக்கே, வேறுபிக் கடலோகையளவே அன்று. இன்னமும் பாதக
வர்க்கத்துக்கு ஓரவநிலில்கிளியன்றுதல். (கேள்மின்கள்) கிரிவென்று
வென்று வங்கதி திருவன்னாம் பற்றிப்பருநிச்செய்கிறா (பாதககளையித்தாதி).
(இடே) என்ற வகுத்தாம் இப்பட்டிடென்றுசொல்ல. (கோக்கி) என்றது-அது
விதாங்கம்பங்கியென்கூட. (பாருங்கோன்) என்றவகுத்தாம் “என்று சொல்லி”
என்று சொல்லும்.

(ஶாய்யுண்டி) என்றுதகு-தாயகீன் வரவிட்டானென்று கருத்து. அவன்
அப்படி அடியுண்டாப்புற்றுதைக்கூடுதலையுண்டோவென்ன; (பெருமாளித்யாதி)
“ஒகூம்” என்னுடை “கிருஷ்ண” என்றாக்காப்பிலை பலிதம் (குங்கித்யாதி).
(காலாமிலை) கைவைமோதி! என்றாது - காலிகைக்கூம்பும் போதானமொலை ஏது
கண்டேதி தீரயோசி என்கூட, கடலீங்கை அராக்குஷ்டுட் செவிப்படாதோ?

(+) காபா-க-க-ஆ.

ஈசுவர பெரியக்கிருமொழி, கூப, இ-தி, கூ-பா, சோதனை என்று.

ஒன்றுண்டு என்றும் இவர்கள் சென்றுகிலே பட்டப்பிரிந்தால் பதா
ர்தக்கக்குமென்றாம் பாத (ஏ-ஏ)கமாமென்று அற்வர்சணங்கிரு
கிறார். இடையன்கையில் குழுவரானது வர்தா என்மர்மத்தையும் கிட்டி
கின்வார் நின்றது.

(அன்றபுயித்யாதி) அனுக்குமேலே “இவர், குழுவேசைக்கு
முடிந்தாளாக வொன்னுது; என்கையிலம்பாலே முடிந்தாளாக
வேணும்” என்று பார்த்து “எத்ரிவதமன்றோப்பண்ணைக்கடுவதன்று”
என்று பார்த்துப்பிரிந்தாலிக்கும்கைவட்டிக்கே நிர்தயமாக முடிப்ப
பன சிலவும்பக்கைத்திடதிருந்து. ராவணவதத்துக்குத் தெரிந்துவர்தன
கிலவும்புகள் போலேயாகிறது. (ஏவஸ்காட்டி) தான்சியவால்
மிக்கை என்னேப்பிடதாட்டி. (இவனினுருவன்) வத்ரிவதம் பண்ணு
மிடத்தில் இவனை எண்ணினுல் பின்னை எண்ணுகைக்கு ஆளில்வாத
படி கிருக்கும்வனுமிற்று. (இப்படியே புகுந்தெட்டிடாமுன்) இது
க்கு இட்டீசௌல்லவரவது ஒருபாசரமில்லை. புண்ணைநகளைக்
காட்டுகிறத்தனை. (கோவலரித்யாதி) (க) “ஷஂஸாந்தி நிதி உக்கானம்-
பும்லாம்தருஷ்டி சித்தாபழாரியம்” என்கிறபடியே. நன்னே
டோத்த பாருவததுப்பிள்ளைகளை மனோஹரி சேஷ்டிதத்தாலே
ஏழுநிக்கொண்டிருக்கும்வனுமிற்று. வண்ணஞ்சர்ப்பிடேபாடு இது
வானுல் அபலைக்குக்குச் சொல்லவேண்டாவிடை. (குறிப்பறித்து)
அவன் திருவன்னக்கருத்தறித்து என்னை அங்கே கொடுபோய்ப்
போகடப்பாருங்கொள்; அவன் வேணுமென்றிருந்தானுகில் அங்கே
சொடுபோய்ப்பிராக்குவது; வேண்டாவென்றிருந்தானுகில் இங்கே
கீட்டு முதிர்துபோக. (அ)

ஓ:

கின்றுதாறும்

சோதனைகின்று தொழுவிரங்கரன் தொள்ளனவர்கொள்டெனக்
போர்ப்பதோர்போர்ப்பதாக்குபோன் போயின்லூதியேனன்சோங்கை
முத்திரிலின்றன மற்றவன்றன மொட்டியகலமின்யாதுவாரா [மின்
சுத்தனின்யைவர்கோள் விரும்பும்குறுங்குறு சிகிச்சையின்னை யுர்த்திடு

“கேங்பிள்கள்” என்பாவைக்கொன்ன வருவாகிருர் (பிரிவித்யாதி).

“கோவலர் கூற்றன்” என்று விசேஷித்ததுக்கு ப்ரக்ருதோபயோகம்
காட்டுகிறார் (வண்ணஞ்சரித்யாதி). (அ)

(ஏ) ரா-ஞ-ங-க.

பேரியகிருமோதி, காப, டி.தி, கூபா, சோத்தென்னின்று, கங்கா

பதம்.	உறை.	பதம்.	உறை.
சோத்து என “சோத்தம்”என்றதோ	அவியென்	அவியென்	அவியென்;
என்று நீஞ்சார்சொல்லுகிறது	மாற்று	மேலும்	
ச் கோவலி மாறு	என்	என்னுண்வ	
நே கின்ற ம் கொங்கை		உதகங்கள்	
சொழு அஞ்சலிபயன்னில்லு	ஆவன்றன்	ஏவனுடைய	
இரங்கான் இயங்குகிறில்லேன்;	மொம்	ஸ்ப்ரூனல்சீமான	
தொல்ளலம் பழழைமயன் ஸ்தர் த	அவலம்	திருவார்ஜுப	
கோண்டி வாதிக்கோக்கைக்	அவையாது	ஆவிங்ககம் செய்யப்	
கோண்டி		பெறுதே	
எங்கு எங்கு		வரளா	வீராட
இன்றுதாறும் இன்றுவறையில் வர		முத் தழுடுகிளேன்	முதிர்த்துவிடுகின்றன,
போர்ப்பது போர்க்கைக்கு		நன	
ஒப்பென்படம் ஒருபோன்னின் வஸ்	கூத்தன்	பாரோஹாரி சேஷ்டத	
நாத்தை (நகுவர			முடையஞுப
ஸப்போல் வைவர் ஸிலையவர் (சோகிதயஸ்ரிகநாக்குத்			
ங்யத்தை)		ஏ	நலைஞுன எய்
தங்துபோனுன் கொடுத்துப்போனுன்;			பெருமான்
போயின் அவன்டோன்		விரும்பும்	விரும்பிவாத் திக்கிற
ஙார் நிக்யமீசத்தையும்		குறங்குடுக்கே	என்னைஉட்டத் திடுயின்.

வ்யா;—ஒன்றாம்பாடு. (சோத்தென்னின்று தொழுங்கான்) அஞ்சலி பண்ணுமூர்கள் அதுக்கு அதுரூபமாகத் தாழுச் சொல்லுவதோரு சப்தவிசேஷமாயிற்று. “சோத்தம்” என்று

அடு.—ஒன்டதரம் பாட்டு. (சோத்தெனவித்யாதி) நடவேணரையா னது காயக்கொ அஞ்சைக்கோண்டு மிகவும் பாதியாகின்ற தென்றுகின்றாய்; அவனப்படி பாதிக்கிறின்னைக்கு க்குப்பயின்றிக்கே இருக்குமோவில்னன; மிகவும் அது அங்கென் என்றதுக்கு ஒலுதுவைக் கொல்லுகிறோன்று வந்ததி.

“சோத்தம்” என்று கண்டக்குறைத்தலால் “சோத்து” என்று கிடக்கிற தாம் அதுக்கார்த்தம் (அஞ்சலிபித்யாதி). “என்” - என்னவென்றாய், அதிகார

குடியிருப்பு பெரியத்திருமொழி, கூ-பி, டி-தி, கூ-பார், சோத்திதனங்கள் ஆ.

கார்போலே அதுகூலபாஷன் தலைப்பண்ணி மாற்றிந்தின்மு அஞ்சில் பண்ணினால், அதக்கு இரண்டுக்கும்பாலிரு ஸ்வாரங்கம் அவுதுக்குவால் கூடியோட்டோமிற்று. அதன்கூடினே துறிக்காட்டுவிவரங்களில்; (இதான் கூவமித்யாகி) ஏற்றவன்குதுட்டுக் கூட்டால் என்னுடைய ஸ்த்ரித்யாதிகளைக்கிடாண்டு தன்னை கான் பிரிக்கவன்று கெதாட்கி, இன்றனவும் வரப், போர்க்கைக்கு ஒருப்பான்னின் பிடாத்தத் தருவா கூரப்போலே வைவர்க்கியத்தைத் தடுத்தபோனான். இத்தலையிலுள்ள தடைய வர்வெவாபழுார்ப்பண்ணி காக்கு வர்வெவ்வதாகப்பண்ண இயுவதைப்போலே வைவர்க்கியத்தைத் தக்குப்போனான். போன குகிழும் ஆதிமிருக்கவாமிடேபோனாவுடைச்சிகால்லிப்போனானுகிள்; அவன் சொல்லிப்போகாண்மீவிலை. இவர் குறிக்கொள்ளகாட்டாமை திழுக்காளித்தனைமிடே. அறியாயாகில் மேல் இனிசெசய்யு ரினக்கிறதென்னென்ன; இங்கிநுந்தாள் அவன்வாய் வெறுஷ்டுதி அறிக்கிருப்பதோமே, அந்தேசத்திலீவ என்னைக் கொடுப்போற்ப் பேசுதாப்பாருக்கொள். இங்கான் ஆராய்க் குதிரையை அவனிடம் தேடிப்போகவேண்டுமெதன்? இங்கே தரித்திருக்காலோவென்ன;

(கொங்கள் முதலிடினில்லை). இந்தே இருக்கவாட்படியாயோ இவை இருக்கிறது. (கொங்களுமுதலிடினில்லை) அவனுமில்லாத அணையும்பெற்றாலும், சட்டந்துறைத்துறைமுடிவு சிவாஸ்ராம்புத் து? காணக் காணச் செவ்வியறியாகின்றதாயிற்று. (க) “மூகுஷாநு - கமேதுங்கும், வரைட்டாழ்வுக்கும் ஒன்றேயோன்யாற்பறிவர்த்ததே” என்று மாபோலே, அவனுடைய ஸ்ப்ரூன்ஸ்யமான மார்வோடே அணையப்பெற்றே வர்த்தமேஇருக்குமிசெவ்வியறியாகின்றதாயிற்று. (2) [முன்னிருந்து மூக்கின்று] என்னக்கடல்நிடே. கண் ரூச்குடுக்கா

த்தம் (வாய்களே இற்யாதி), “இன்று நாறும்” என்றதினர்த்தம் (இன்றை வழிசொடுத்து) என்றது. ஒர் என்றத்தின் நாற்பரியம் (இத்தலைமத்யாதி). “போ லின ஸ்ரீ அறிவேண்” என்னக்கூடுமோ (நீ) “சகுந்திப்பொழில் ஹூடே புன் வாங்கமுகிரன்று போய்க்குரோ” என்குப்பெர்களே சேர்வலிப்போக எம்பவரவை ஏங்கே யென்ன (அவனித்யாதி). “விரும்பும் குறுக்குடி” என்றத்தை யருகுகிறீர் (நூட்டித்யாதி).

எனினும் காம்பாத்தி நூல்கள் தாத்பர்யம் (கண்ணால்கிட்டியால்) ... (*)

பெரியதிருமொழி, கூடா, டி-ஏ, கா-பா, செற்றவன், காலக

யிருந்து காணக்காணக் கெல்லியதியாகின்றதாகிறது. (குத்தனித் யாதி) (க) “சோவலர்க்குத்தன்” என்றுமிடீர். *இனவரைச் சொல்ல ஒன்றுக்குப்போலே, * இன்றுத்தொர் தலைவர்களுடைய வர்த்தக்கிறதேசத்தில் நாடுபோய்ப் பொகுப்பாராக்கன். தன்னுடைய மனோஷூபா சேஷ்டத்தொலே சித்யஸ்ரிசனாத் கோற்பித்துக் கொண்டு ருக்கிறவன் விகும்பிவர்த்திக்கூற திருக்குறுப்புக்குடிபோலே.

ஓ;—

செற்றவன்தென்னிலங்கைமலங்கத் தேவபிரான் திருமாமகளைப் பெற்றுமேன்றெஞ்சகம் சோயில்கொண்ட பேரருளான் பெருகமை கந்தவன்காமருகிர்க்கவியன் கண்ணகத்தும் மனத்துமகலாக [பேச கொற்றவன்முற்றுலாசித்திற குறுங்குடிக்கே யென்னைப்பத்திப்பின். (கா)

திருமங்கமயாழ்வார் திருவெட்கனோரைணம்

—♦—

பதம்.	உரை.	பதம்.	உரை.
செற்றவன்	சத்ருவன ராவனனு ஈடுய	ஶி	ஸ்ரீ வைஷ்ணவம்பீ ஷப யுடைய
தென்றிலங்	தெற்கிலுள்ள வக்கா கை	கவியன்	ஆழ்வாருண்டய
மலங்க	கலங்கப்பன்னின	நன்னைகத்தும் திருக்கணகளிலும்	
தேவமிரான்	தேவாதிபனும்,	யனத்தும்	ஏருதயத்திலும்
திருமாமகளை	பெரியபிராட்டுயானை	அகள்	பிரபாமல்லின்ற
பெற்றும்	அடைந்திருக்க தெய் தேயும்	நெற்றவன்	ராஜாவான்
ஏன்றெஞ்சகம்	ஏன்றுதையமாலைவன	முற்றுலகு	ஆளிருபயவிபுதிகளுக்கும்
கோயில்கொ	நிதயவர்ணாமாய்க் கொ		ஷ்லாமியானவன்
ஷ்ல	ஷ்லருளிய	கின்ற	விரும்பி வர்த்திக்கிற
பேரருளானன்	பரமக்ருபாளுமான	குறுங்குடிக்கே	திருக்குறுங்குடி ஏன்
	எம்பெருானு		தெர திவ்யதோத
பெருகம	மேன்மையை ஈடுய	ஏன்கௌ	தேர
பேசக்கற்றவன்	அருளீருசம்ய வல்ல	உய்தநிமின் சேஷ்துவிடுக்கள். (கா)	
காமரு	ஸ்ப்ருமணியான[வரசப்		

வ்யா;—பத்தாம்பா' டி. (செற்றவன் தென்னவங்கமலங்க)

அறு;—பத்தாம்பா'டி. (செற்றவனித்யா'டி). “தென்” என்றத்தால்

கசாட் பெரியதிருமொழி, கூ-ப, டி-தி, கூ-பா, செந்றவன்.

தேவதநகரைய வரங்களாலே அழிக்கவொண்டுத ஊர், ஒருவர் குறை எழுவருடிக்கும்படி முனியடியே உடக்கும்போ பண்ணினாவன், (திருமாமகளித்யாதி) ப்ரதாமாமாநிலியிருச்ச, ஒருசன்டான சாதி கால்கண்டமிலே ஒதுங்கும் செகுக்கணுமிருங்கும் ராஜபுத்ரனைப் போலே (க) “யாநாநாதாநூச - யஸ்வாநாநகாத்மஜா” என்கிற பதியே - தன்ஸம்பாக்கமிட்டுச் சொல்லுவது மேன்மைக்கு உடலாம் பதியான அவனிருக்க, என்னுமைய டிருதித்தை மிரும்பி ஒரு காலும் போவானுமிருக்கிறிலன். (கோயில்கொண்ட) இனி இவள் பக்கவ் போவானுமிருக்கிறிலன். அதுக்குமியென்னென்னில்; (பேருளாளன்) நம்பக்கவ்யண்ணனை அருளுக்கு அவதியண்டாகிவிடே மற்றேரிடத்தில்போவது.

(பெருமைபேசக்கற்றவன்) அவ்வருங்கு அவனைப்பாழியக் குடியிருப்பில்லாதாப்போலேயாமித்த, அவனைப் பேசுவதாகவிற் இதனும்இன்வார்மையத்திலேது நாட்கிளபடி, (ஒ) “இவன்வாரபானகன்”. (காமரூசித்யாதி) கண்டார்க்கு ஸ்ரூதைப்பண்ணவேண்டும் பதியான டார்வைவுணவஸ்ரியை யுடையரன ஆழ்வாருள்ள ஓர் வேஷ்டியங்களுக்கும் தானேவிழுப்பார், அரைசாணமும் அவரை விட்டு அகல்கில்லாமையாலே கோவித்தாபிழேகம் பண்ணிலுப் போலேயிருக்கிற மேன்மையுடையவன். (ஸுற்றுவகாளி) காற்கண்ட கொள்ளுக்கு உயயிபூத்தேரகம் என்று ஒன்றாண்டாயித்த. அவன் வர்த்திக்கிற திருக்குறக்குடியிலே என்னைக்கொடுபோய்ப் போய்திக்கன். இதுக்கு வேறொருபலம் சொல்லாவிட்டது-உகந்த ஞானை தேசப்ராப்திதானே ப(ந)மயாவிருக்கவாயே. (கா)

பெரியவாச்சான்னை திருவடிகளே சுறையும்.

போயியதிருமொழி

ஒன்பதாம்பத்து அஞ்சாந்திருமொழி ரூற்றித்



ஒந்த பாணாந்த்டெயம் (தேவதநகளித்யாதி), “ஷல்” என்றத்தால் வந்த மழுத்தவம் (ப்ரதாமாமாநிலியித்யாதி).

பேசுவத இவளிடத்தில் ஒதுங்கின துக்குமூய்வரதம் (இயக்கித்யாதி) (கா)

ஜீயர் திருவடிகளைச் சுறையும்.

ஸ்ரீகிருமோழி, கூப, க-தி, க-பா, அக்டோபர், 1947.

ஆய்வார் திருவாடாலே சுரங்க.

ஏன்பதாம்பத்து ஆரூந்திருமொழி அக்கும் ப்ரவேசம்.

வியா;—அக்கும்புவியின் ப்ரவேசம்.—கால்கை கார்த்திரியிருக்கிற என்னைக் கால்கை தருவார் அவனிருந்த தொத்திலே கொடுபோய்ப் பொகும்கோளென்கிறார். “திருமாக்களைப்போற்று மென்றெஞ்சகம் கோயில்தொண்ட பேராணாரா” என்ற பிராட்டி வாங்கி இயுன்டாகவுமதுவங்கித்தார். “தமக்குப் புருஷகாரமாவார் அவ்வேறுண்டு” என்றாலும்திருக்கவாறே கமக்கோக்கால்கை தருமான வாப்புக்குவிட்டுந்தது. அத்தாலே அப்குறிந்திருவன்முன் சாலகிவாரா எப்பும், காம்தான் வருவது எப்போதோ? என்றுதான் முற்பாட்டுப் பும் அவளைம் பார்த்துநிற்பாடுஞ்சூவன்; அநூவராயிருக்கும் ஸ்ரீ காவந்தாவர்களையும் போருங்கோளென்று கூட்டுக்கொண்டு தாமே போகப்பார்க்கிறார். *

மூ;—அக்கும் புனிதீனத்துறைமுனை பாரவுக்குவர்
யக்கம்சிற்கலின்ற பண்பாகுர்போலும்
தக்கமரத்தின் தாழ்ச்சீயேறிச் தாய்வாயில்
கோக்கள்வின்னோ வெள்ளிறவுன் தூம் சூறங்குடியே. (ா)

• பத்ம.

உரை.

பத்ம.

உரை.

கொக்கிவையின் கொக்கிலுடைய கூ	தாட்டாயில் மாதானின் வாபிலிருக்
ளை வரனது	திற
தக்க (தனைக்கு) ஏற்றதருந்த வெள்ளிருக்	“வெள்ளிரு” என்றும்
தான்	மத்ஸ்யத்தை
மாதநின் புருஷத்திலுடைய உண்ணும் புனியாகின் துள்ளதான்	
தாழ்ச்சீன தாழ்க்க கிளையிலே குறங்குடுயே திருக்குறுஞ்சுடுயேன்	
ஏறி நாறி [கும்]	தோ திழ்பதேசமானது,

அர்.—அக்கும்புவியின் ப்ரவேசம். கீழில் திருமொழியிலே “ என்னை உய்த்திமீன் ” என்று பீர் தாங்கூக் கொடுபோய் விடவேண்டுமெப்புத் தனர் நூலாக இத்திருவொழியிலே “பணிகிவையூமின் தொழுயின்பொன்றான்கான் ” என்று-யீர்க்கும் அக்கு போகவேணுமென்று உபடித்தித்து அவர்களோடே போக ஒருப்படக்கூடுமோ வெள்ள கால்கையித்தயாதி. (கீலகாருப்) என்று “அக்கம்சிற்க கண்றபண்டா” என்றங்கைப்பற்ற. “அதுகாண்மின் தோன் மர்கான் ” என்றங்கைப்பற்றி (அநூவராயிர்பாடி).

தகளச பெரியத்திருமொழி, கூடு, க-டி, க-பா, அக்கும்.

அக்கும்	ஏலமஸபடும்	கிள்ட	கிள்ட திருக்கோடு மு
புளிவின்	புளிவினுடைய		கடையானமியழுக்கரு
அக்கும்	தேஷவுடும்	பக்கார்	விழிருக்கும்
உடையார்	தரிச்தவஞ்சை வன்		மீவிலாதிருக்குனமுடைய
ஆவங்குவர்	ஓரானாகு ருக்காள		ஞெ எம்பியரும்
பக்கம்	பார்ஸ்லத்தில்	உரிபோதும்	ஞையதேசமாவிரா நின்
கிற்க	கிர்கும்படியாக		நது; (ஈ)

வ்யா.—முதற்பாடு. (அக்குமித்யாதி) அவதுக்கு ஆநாதா ரில்லை உண்கிறோ. உரவாரபிமாகிளாயிருப்பாக்கு முகம்போகோடு ததுக்கொண்டிருக்கிறவன் அதுகவராய்ச்சிசன்று கிட்டுகிற மக்கு முகம் தாக்கொல்லவேணுமோ? (க) “தொடைமோத்த தூபமும் கடையும் போலின்து” என்கிறபடியே அதுகல சிக்குத்தோடே வருகையள்ளிக்கே, அக்கும் - எலும்பும், புளித்தொலும்புடையார்ப், மற்றும் ஏருக்கம்பு, சாம்பல்கன்றுப்போலே நிலித்த ந்ரவ்யங்களுக்கு நூல் நூல்தியில்லையிரே, (அவரோநுவர்) அவன் தவிர வேரங்களுமையாலே முகம்போடுத்தாலும், தமக்கு இறில்லே ஆகரயில்லாமையாலே முகத்தை மாற்றவத்துக் கொல்லுகிறோ. (பக்கமித்தசின்ற) அவன் ஒராநுகே கிற்ககின்ற. அவ்வளவேயன்றியே இன்னமும் தன் ஜியாய் வாருக்கொள்ளன்று சிலத்தை யுணுயவன் வர்த்திக்கிற முட்போலே.

(தக்கவித்யாதி) அங்குதிற்கிற அவன்படி அங்குக்குத் தாத்தாவர அரு.—முதற்பாட்டு (அக்குமித்யாதி) கீழ்க்கண்ட விவரங்கள் (உரவாரபிமாகிளாயித்யாதி). “உடையார்” என்கிற பூஷ்டியாக்கியாலே அவருடைய நூபியரங்கம் காலைத்தமென்ற திருவுள்ளாம். அங்கு முதலாளவந்தத நிருபக்கார் அகுளிச்செய்ததற்குத்தாத்பர்யம் (தெனை—பொத்தவித்யாதி) “அதனும்” என்ற க(கு)ாரத்துக்குக்கூந்து (மற்றுமித்யாதி), தேவநார்தாத்தில் அநாதரத்தாலே (இதில்) என்றது. “பக்கம்” என்றத்தாலே முன்னேற்குவர்க்கில் தாழ்த்தவாக காலைத்துவன்று கிண்டபடி நோற்றுக்கொலை அருளுகிறோ (அவரேராநுகேற்யித்யாதி).

பக்கார்க்கு, தக்க - மற்றும்பயன் என்ற தாதப்பர்யமாகுகிறோ (அங்கிட (ஈ) திப்பானியெ-).

பெரியத்திருமொழி, கூட்டு, சூ-தி, உ-பார், குங்காராவத்திரை, கக்கா

ங்களுக்குமுண்டாயிற்று. (கக்காரத்தின்) “ஒருமுன்ற்றையன்றிக் கீக், பா(ஏ)வர்க்கும் கலிழ்ச்செதையுமாம்படி விருஷ்கு மல்லுத்தாத வரு சந்திகளின்படி” என்று-பட்டருளிச் செம்தாராக ப்ரஸித்தாவிடே. அன்றிக்கே, மேலே “கொக்கிள் பிள்ளை” என்கையாலே தன்னிலூடு காய்வாய்யத்தைக்குவீடு கதான மரத்திலே என்பாருமுன்றி; “கொக்கு” என்று - மாவுங்கும் பேர்.(க) “கொக்கிள் பழம் வீற்கூட்டுவே” என்றுண்டாகையாலே; தக்கமரத்தினுடைய நாழ்க பனை தன்னிலே ஏறி. (தாய்வாயித்யாதி) கொக்கிள் பிள்ளை தாம்வாயில் வெள்ளிருவை உண்ணுமிற்குமாயிற்று. “வெள்ளிறை” என்பிரூரு மத்ஸ்ய விசேஷம். அதின் வாட்க்கட்சிக்கும்து தேடிச்சொடுவாக்கு கொடுக்குமாயிற்று. முழுகேடாமல் புதித்துப் போருமாயிற்று. தாம் கொடுவாக்கு கொடுக்க அதுஜீவித்துப் போருமாயிற்று. ஆக ரக்காக்காக்காவம் மாறுதெ போரும் சேசமாயிற்று. ஒவ்வாறு விருக்கிறவன் வர்த்திக்கிற கேசம். அவ்வுரில் மரங்களுக்கும் அவன் படி உண்ணிக்கிறார். (க)

மு.—தங்காராவத்திரை வாந்துவத் தொடுக்காலுள்

பேரங்காராவில் ஆயி தூம் புரிகருப்போவும்
செங்காலன்னம்திகழ் தன்பனையில் பெண் போவும்
கொங்கார் கமலத்தலரில் சேசுரும் குறுங்குடியே. (க)

பத்ம.

உரை.

பத்ம.

உரை.

செம்	விவந்த	பெண்டீயாடி பத்மீயுடன்
கால்	கால்களையுடைய	கொங்குஞர் பரிமளம்விரைவுத்
அங்கைம்	வாய்ஸமானது	கமலத்து அல் தாயரை புஷ்பத்தில்
திகழ்	அழிப்பதைப்	வில்
நன்	ஞாயிருந்ததான்	சேசும்
பனையில்	நீரிலிலங்களிலே	எம்ஸ்லேவதியா சின் குறுவகுடியே, டுமிள்

யாதி). ஏதத்தக்கமம் என்று தாங்க்கரம் திருவுன்னம்பற்றி வாம்வாதரூபேகந் தாந்பர்பம் (ஒருவித்யாதி). அன்றிக்கே ஒழிச்சொன்ன காத்ருஷபததுக் கே கூங்வாதமென்று வகார்த்தமாகவுமாம். கொங்குக்குத்தக்க என்று மூன்று மரத்தம் (அன்றிக்கே யித்யாதி). மூதை கேடாகமைய. உபாதிக்கிறார் (நாயித்யாதி). (க)

(#) 142-க.

காலை பெரியத்துறைமாழி, கூ-பி, கூ-தி, உ-பா, துங்காராவத்தினா.

துங்க	தாங்கத்தையுடைத் தாய்,	பொங்கலூர்	பெரியனிர்த்தினை
ஆரவல்லி	பெரிய ஆரவாந்தை		யுடையனுண
	யுடைத்தாயிருக்	அரவில்	திருவக்தாழ்வாள்
திரை	அலைகளானவை [இர]		மேலே [ந]
உஞ்சு	திருத்திவீசுக்குடன்	துயிலும்	கண்வளர்க்கருளாளிள்
	ஒட்டி		
உலை	ஸ்பர்ஶ்ரிபாளின் துங்க	புளிதர்	கத்தங்கபாக்குள்ளனத்
தோகிடல்	ஆழங்க மலூத்துத்தி		பெருமாழுடைய
	கே	ஊபோலும்	யாராயிராத்தினத்து;

அவ;—இரண்டாம்பாடு. திருப்பாற்காலிலே கண்வளர்க்கருளுகிற அழகு எனியர்க்குக் கிட்டவேண்ணாலும் யன்றிக்கே பரந்மாதிகலூக்குமக்கப்பட இக்கரையிலே நின்று கூப்பிடவேண்டும் படி எச்வாதிகளுமிருக்கிறவன் எவ்வார்க்கு மோக்க அநுப்பிக்க வாய்ப்பு வர்த்திக்கிற தேசம் திருக்குறுங்குடி யென்கிறார்.

வ்பா.—(துங்காராவத்தினா) ஒக்கத்தையுடைத்தாய், பெரிய ஆரவாந்தை யுடைத்தாயிருக்கிற திரைகளானவை திருத்திவீசுகளாலே திருவடிகளிலேவந்து துண்டுத்த, ஆழத்தையுடைத்தான் கட்டிலே பெரிய கிளர்த்திவையுடையனுப், கண்வளர்க்கருளுங்கக் கிடைன பாப்பையுரையனுப், மென்னமை, குளிர்ந்தி முதலானவற் றை யுடையனுண திருவக்தாழ்வாள் மேலே ஜகந்தராஜானுகிற்கை பள்ளிக்கண்ணார்க்கருளுகிற. இதுதான் ஸ்வயம்ப்ரயோஜார்த்த மாகவன்கிக்கே, ஆஸ்ரிதார்த்தமாக்கபாலே வந்த சுந்திரையுடைய வன் வர்த்திக்கிற ஊபோலே. (செங்காலித்யாதி) சிவசௌ காலை யுடைத்தான அன்னமானது அழகியதாய் குளிர்ந்த நிர்விலங்களிலே பர்மனத்தைப் புதப்படவிடா நின்றுள்ள தாமரைப்பூவிலே தன் வாழுக்கானதோடு நித்யமெம்பவேழும்பண்ணி வர்த்தியா நின்றுள்ள திருக்குறுங்குடி. (ஒ)

கா. —இரண்டாம்பாடு. (துங்காரித்யாதி) சீத்பாடியல் நின்றாம் பியை அநுபவிக்க அழைத்து, இலில் கிடந்த மம்பியை அநுபவிக்கப்போ வோங் வாருக்கோளன்னிருளென்று வாங்கி.

“புதோடு” என்றாலைத்தம் (ஆழங்கலை) என்றது. “புளிதர்” என்றாலை பல்தம் (ஆக்கரைக்கு கிட்டையித்யானி). (ஒ)

வெளிப் திருமிமாழி, கூட்டு, ஈ-டி, க-பா, வாழுக்கன்டோம். கலைஞர்

எ;—வாழுக்கன்டோம் வந்துகாண்மின் தீநாண்மூர்க்காள்
கூழல் செங்கண் மாழுகிவவள்ளைர் மருவூழர்
ஏழூசு செய்காலிக் குணைகாளைக் கிணரேதாக
குழேப்பார்வைக் கார்வயல்லேயும் குறுவ்குழுவேயே. (ஏ.)

பத்ம., உரை.

பத்ம., உரை.

தொண்மான பாகவதாகனே!

க்

வாழுக்கன் வாழுக்கு வழிபார்
டோம் தநு வைத்தோம்;
வந்துகாண்மின் வந்துபாருங்கோன்;
ஏழூசு மகுதுவாப்
தேம்ஹால் சிவந்த காலையுடைத்
தாப்
இன்றுள்ள இனியளவுறைய துதயா
நாலைக்கு சேவலுக்கு [கை]
இரை ஆஹாரத்தை
தெடு சேடிக்கொண்டு
குழை கருத்துமயான

பாகவத: வீக்ஷனாதாதயுடைய
நாலைப் பேண்டய
கார் குறுதந [எது]
வயல் பயிர்களிலே
மேழும் கேமயங்குமதான
குறுங்குடுமே,
சேஷல் வராநந்தியாய்
செங்கண் வெந்த திருக்கண்களை
யுடையராய்
மாழுகில் பெரியமெகங்போன்ற
வண்ணர் திருமேனியையுடைய
குமான எஃபிப்ரகு
மரன்
மருவும்யை விரும்பி வந்ததிக்கும்
கிள்ளாதசம். (ஏ.)

எயா;— மூன்றும்பாட்டு. (வாழுக்கன்டோம்) க்லீகித்து
நோபுபடவேண்டுதே நயக்கு வாழுக்கன்க்கு வழிபார்க்கு வைத்
தோம். (வந்துகாண்மின் தொண்மூர்க்காள்) கைங்கர்ய ருசியுடைய
கீங்கள் ஏடுக வாருங்கோள். (கேழவித்பாறி) உக்கியவர்க்கத்திலுடை
ய ரசுஷனத்துக்கு ஏராக்குதமாகக்கூக்கொள்ளும் வடிவொழியத் த
ஏக்கெள்ளூருகுநுபமிங்கொயித்து. (கெங்கண்) (க) “வாக்காக்காவுடைய
கருப்பு-நூற்றும்பூட்டுபத்மலோசநி” என்கிறபடியே
காணவே தாபமில்லை மாறுபடியாய்க் குளிர்க்கு, முதில்போடிலே
யிருக்கிற வடிவையுடைய ஒழிருங்கிறவன், அவதாரங்கள் போவே

அ;— மூன்றும்பாட்டு. (வாழுவித்யாறி) சீத்பாட்டில் கிடந்த எப்பு
டைய அழுகைக்கண்டவுர் மங்களாஸீஸபரராய், வாழும்புதைத் திருவுள்
ஏந்பற்றி, ஏழும் அக்கேபோப்பு பல்லாண்டி பாக்கோம் வாருங்கோவேளன்கி
ஞுவென்று எங்கதி.

“மருவு மூர்” என்றநுக்கு பா(நூ)வம் (அவதாரங்களித்யாறி).

(*) வராமு-ஞாக்ருதியா,

சுலகா விபரியத்தினுமோழி, க-ப,க-த,ச-பா, சிரமுணிச்துணவுக்கும்.

தீர்த்தம் ப்ரஸாதித்துப் பேராடே சித்யவாஸம் பன்றுபுகிறதீர்த்தம்.

(ஏழூரித்யாதி) ம்ருதுவாப்ச விவக்த காலையுடைக்காம், வம் ஸ்ரீவைஷ்டத்தாலே போதுபொக்க வேண்டும்முடிருக்கிற இனியதுவையான சேவங்கு ஆகஷம் தேழ க்ருதிமமான பர்வதையையுடைத்தான காலையானது கருவைந்த பயிர்களிலே போய் மேயாற்குமாயிற்று. பேடவோடே சித்யவங்களேஷ்டத்தாலே இட்டடி பேர்க்கமாட்டாடே கிடக்கிடந்தே கீக்க, பேடவானது கால உடைத்தாது அதுக்கு இரைதேடிப் போசாநிற்குமாயிற்று. அதிலையை பும்ளத்வம் இத்தலையோய், இதினுடைய ஸ்த்ரீக்வம்அத்தலையோய் மாருஞ்சப்படியாக வாரிற்றுக்கலந்தது. இதிரையைத்தாத்து போனபடின்மனை அதுடைக்கவென்னில் ; இதின் காலில் சிவப்பைகிணைத்தால் அதுக்குக் காலோடுவாமிறே. தன்னைக் குறித்துத் தோற்றுதோல்லியாகவையே சேவ்வின் மிக்கும் இதின்மேலே வட்டேதுமிறே. (ஈ)

ஸு—சிரமுணிச்துவைக்கும் சிர்தச்சிசங்நாக்கன்

உரமும்கரமும் துணித்தவுவோனார்போலும்

இருவும்பகலுமின்தென் முரல் மன்றெல்லாம்

குருவின்பூவேதான் மனாநாதும்குறுங்குடியே. (ஈ)

பதம்.	உரை.	பதம்.	உரை.
இருவும்பகலும் ராதரியும்பகலும்	சிரமுணினுத்த தலைகள் பத்தும்		
தேவன் வங்டானது		கைம்தும்	
ஈன் இனிமையாய்	கிள்க	சிதறும்படியாக	
முரல் (மதுபாகமத்தமாய்)	சென்ற	லங்கையில்சென்று	
பாடா சிற்பதாய்,	அரக்கன்	ராவணாதைய	
மன்றாவல்லாம் சென்றிலையடைய	உரமும்	ஶாரங்கவுயில்	
குருவின் குரு க்ருக்கத்தின்	கரமும்	கைகளையும்	
பூவேதான் பூக்கலுடையவே	உபரிந்த	கேதிந்தாலும்	
மனம்காறும் பர்மாம்பரக்ரமயீராங் ந்ததுமரன்	உரவேங்	பல்வூட்டாஞ்ச எம்	
		பெருமானுடைய	
குறுக்குடியே,	யீபோலும்	உராயிராலின்றது.	

தொல்லுக்கிணைத்த நம் சொல்லும் வழியென்னென (பேடவோடித்யாதி), பேடவேடுக்குடையென்னென (அதிலையைக்கிணைத்யாதி), பேடாக்கு அச்சிவரவேஷத் தலையென்ன (தன்னைப்பித்யாதி). (ஈ)

பெரியகிருமோழி, கூ-பு, கூ-தி, கூ-பா, கல்வைக்கல்லிற்று. கூ-எ

வ்யா—காலசம்பாடு. (சொலித்யாதி) நல்லத்தும் தம் சிறைம் படியாகச் சிரன் கு அண்டமதின்மீது நிராவன வுடைய செஞ்சில்தீண் கையெழும் தோள்மீறுக்கையெழுப்பொக்கின ஆண்பிள்ளை வசுத்திக்கிற ஜாபோவே. திவாரி நூற்று விபாகமின்றிக்கீசனப்போது மேரக்க வண்டி களாளவை மதுபாகத்தைப்பண்ணி ஆவத்தினைக்க. (மண்திரவல்லா இத்யாதி) வெளிசிவமகடையச் சூரியன்பூர்வமதேயாய்க் கூக்கு மாறிற்ற. ஸ்ரீவேந்தரியங்களுக்கும் விஷயமுன்னேதையாயிற்று; வண்டிதுவைடத்வங்கியாலே செவிக்குவிஷப்புமுன்டாய், புஷ்பகந்த (ஏநி), ததாலேக்காணேக்கரியத்துக்கு விஷயமுன்டாய், இதுதானும் உபலக்கணமாயிருக்குமாயிற்ற. (8)

மு:—கவ்வைக்கனிற் துமன்னார்மாளக் கலிமாக்கிடை
ஆவர்ச்சாயன் நாரிலுட்ததா ஞார்போலும்
கைவைத்தீவங்குகண் நூர்தக்கள் மொழியைப்பாள்
கொங்வைக்கனிவாட்சுகள்ளை பேசும்குறுத்துடியே. (1)

உரை.	பதம்.	பதம்.	உரை.
ஸம வைத்து	அஞ்சிடுத்தால்லங்க்ருத மூன்று	கவ்ஸல்	பேரெவாவியையுடைத் தான்
இவங்கு	ப்ரகாசமாயிராகின்ற	களிற்று	ஆகினாகவையுடையான
கண்ணுத்தங்	கண்ணிலாயுடைய ஏத் கள்	மண்வா	ராஜாக்கள்
நோழிடுப்பான்	வார்த்தைப்போலே	மரங்	முடியுப்படியாக
கொவ்வவக்க	கொவ்வப்பழும்போலே	ஜவாக்காம்	பஞ்சபாண்டவர்களுக்
னி	கிளாதிக்ருக்கிற	அங்று	அஷதகாலத்தில் காட
வரப்	அதரத்தை யுடைத	அரமில்	யத்தத்திலே
கிள்ளை	களிகள் தான்	கவி	ஶருடமான
பேசும்	பேசாதின்றுள்ள	மாதேர்	பெரியதேரை
குறுஞ்சியே,		உம்புத்தாவி	டட்டுகினவனுண எம் புப்ரமாஞ்சையை

(45) — ஆவாம்பாட்டி. (சிரமித்யாகி). வாழுக்களே நமேன் நூலின் தீர்;
 (த) “பாசுக்கள் விட்ட பின்னையன் நிய யவனங்கள் காண்டுகொட்டான்” என்கிற
 படியே கும்பரோதி ஏற்குத்தயாகிவிட்டே போகலாமென்ன; ஆவடை விரோதி
 கீரைக் கழிக்கவல்லனை கிழுரெங்கு உங்கதி.

"தெனுவது இனிராக மூல?" என்று சப்பார்த்தமயப், அத்தால் பவிதம் (மதுபாரத மதப்பாண்மை ஆளுத் தினமைக்க) என்று. (5)

(a) ~~20-21-22-23-24~~

காந்தி பெரியசிறுமேற்சி, கூடி, சீதி, கூபா, தீநிர்வண்ணம்.

வூர்.—ஆஞ்சாம்பாட்டு. (கவ்வை வித்யாதி) கவ்வைவையர் யுடைத்தாம், பெரிய ஆரவாரத்தையுடையதாம், திரள் திரளான அனை அணிகளைப்படைய ராஜாக்களாலாவர்கள் முடியும்படியாகப் பெருமிடுக்கை யுடைத்தாம், பாட்சிக்கும்ஹன்னா தேவரப்பரங்களை கஞ்சகாக யுத்தத்திலே நடத்தினவன் வர்த்திக்கிற வர்போலும். “முடிகுமிவார் ஆலோ ?” என்றிருக்குமாயிற்குத் தாழ்வுசீசுப்பு திரிகைக்கு. (கைபித்யாதி) அஞ்ஜநத்தால் அலங்கரியதமாய், உண்ண வலமாகாநின்றுள்ள கண்ணையுடையான ஸ்த்ரீகளுடைய பேச்சை யுத்திபண்ணி அப்படியே மக்கு வரலேனுமென்று கோவைப்பழை போலே சிவந்த அதரத்தை யுடைத்தான கிணிகளானவை அவர்கள் பேசுதூ அப்பை(ஏரை)யோர் கிண்றுள்ள திருக்குறுங்குடியே. (१)

மூர்.—தீநிர்வண்ணப்பாமல்சிகான்டு விரைவேந்தித் .

தாநீர்பாவித்தொழுமிகினமூழிக் குதான்மார்காள்
மாநீர்வண்ணர் மருவிழுறையுமி மாரனில்
கூநீர்மினையாடம் கிண்டும்குத்துக்குடியே. (२)

பதம்.

உரை.

பழும்.

உரை.

தொங்குகா கைங்கர்ய ருசினை யு விரை	பரியன் தூஷ்யங்களை
எ கையவர்களே ?	ஏதிகொன்டு தாந்துக்கொய்கிட்டும்
ஏ கீர் தாய்மையை யுடைய கீக்கால்,	பரவி (எம்பிப்புமாகி) ஸ்து
ஒ (ஹுபத்துக்காக) அங்கி கையாழி	தித்து
ஏ கையாழி	தொழுமிக் காங்கிரஸ்வரக
(அர்க்கியத்துக்காக) கீர் தூஷ்யங்களை,	எழுமிக் கபாருங்கோள்,
வங்காம் காகாவர்ன்றுமை வரனிக்	ஆங்கத்தில்
மாமவர் சுவாக்கியானபுத்திப்பு கூநீர் வைதாவ ஸ்வபாவமாக	மதிலை சக்திரை குடைய
கையாழி	கீண்டிம் ஸ்பர்சுக்கும்படியான

வூர்.—ஆஞ்சாம்பாட்டு. (கவ்வையற்றியாதி) இராட்டு க்காக ராவனனை கிரவித் தானந்தகை; அர்ஜத்தகொன்று கூக் விழோதியைக் கழிப்பாவென செப்பேரோ என்ன; நன்னை ஆர்பிதர் இட்ட குதுக்காய்க் கீட்டு தொழில் செய்தபடி பாருக்கோவென்றுகொன்று வர்க்கதி.

“கவி” என்றதினர்த்தும் (மிக்கை)என்றபடி, தான் கூ வங்குவர்கள் தமன்னுய்க்குத் து மன்னர்களுடைய கலைவ ஸ்வ பங்களாக்குத் தேட்டாக்குக் கூடிமோவன்ன; (முடியித்யாகி). (३)

பெரியத்துமோழி, கூப, ஈதி, எபா, வஸ்சிசிரை. கங்கை

பாடம்	க்ருஷ்ணயுடைய குறகுதேயே,	வண்ணர்	வடிவையுடைய வெங்
மாநிர்	கட்டிபோலே (மீரம் உறையும் மருவி வீரம் [பெசுவன் மூர்மான)	மருவி உறையும் நித வளைம்பன்றுகிற இடம் தேவையிருக்கின்றது.	

எபா.—ஆரும்பாட்டு. (தீசித்யாதி) நூபதீபங்களுக்கு அக்கி, அரக்கமாறினஞ்சு ஜலம், ஸாந்தமான புஷ்பம் இஸ்த்ரேஸ் கூட-கந்த(கடி)த்ரவ்யமானங்களும், இப்படி ஸமாராதாகோபகரணங்களைத் தரித்துக்கிடங்கி அதிகாரிகளான சீங்கள் அடைவுகிடங்களில் அங்கு ஜலியைப்பன்னி உண்டீவித்துப்போகப் பாருங்கொள். அதிகாரிகளாய் அங்குப்படியோஜகாய் கைங்கரியருசியுடையக்கள். (மாநிர் வண்ணரித்யாதி) கட்டிபோலே மரமலூரமான வடிவையுடையவன், அவராக்கன்போலே தீர்த்தம் ப்ராஸ்தியாடை கிழ்சுவாஸம்பன்றுகிறதேசம். ஸவர்க்கத்தில் கீளைவன்வப்பாவமாகவுடைய சுந்தரன் இருப்பது, அவன்மேலே விழுந் து தீண்டுப்படியான ஒக்கத்தைப்படைத்தாயிருக்குமாகிற்று அங்குத்தை மாடக்கள். (ஏ)

மு.—வல்லிச்சிறநுண்ணிக்கையரிடை தீர்வைக்கின்ற
அவ்வல்லிச்சிறநுண்ணிக்கையினாடி மீர்காள்
ரோப்ஸில் திருமிவையைபார்க்கவிவா பொயிலின்போன்
கொல்லிமுல்லை மேல்வருப்பிறும் குறுக்குடியே. (ஏ)

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
அஷ்யர்கள்	அவனுக்கே தாள்குத் நானுவர்களோ!	தாண்	ஏதுக்குமான
வல்லி	கொடி போல்	திண்டயார்	மத்ய ப்ரதீதப்பத்தையு
சிறு	வேற்றாய்	இடை	நடை ஸ்த்ரீகள் பக் கீங்கள்

அநு.—ஆரும்பாட்டு. (தீசித்யாதி) கங்கள் அந்கேவாந்து கெப்புமிகு வங்கள்கள் வருஞ்சிருப்பன்று வங்கனி.

“வண்ணயாபலை” என்றதுக்கு காராவரணமான மலை என்றாருங்கிறு (காராவித்யாதி). “ஆநிர்” நூபதீபமையையுடையக்கள் என்று சப்தாரத்தையூர் குக்குர் (அதிகாரிகளான சீங்கள்) என்று. “ஆநிர்” என்றத்தைக்காருவித்து, “தொன்னார்களை” என்றதுக்குத்தாக்கப்பாய்க் (அதிகாரிகளித்யாதி). “கால்” என்றத்தால் வளைகாப், அத்தாலே மண்டவர்காத்தைச் சொல்லுமின்றாருக்கிறார் (ஸவர்க்கத்திலித்யாதி). (ஏ)

சுகாதை பெரியத்திருமீழுமி, கூப்பு, சூ-தி, எ-ப்பா, கூல்-விர்ஜில்.

வைக்கின்ற	வைக்கிற	வாய்	அதாத்தினருடே
ஆண்வள்	துங்காவறுமான		(ப்ரசாரியாளின்ற)
கிளைத்	மடுஞாதத்தைத்	எய்து ஏப்பா	தங்கபங்க்திகளோடு
தவிர	தவிர்த்து,	ஞ்	நீத்ருபரமாக
கோல்லில்	(அங்குள்ள ஸ்த்ரீகளி ன் வட்வழகைச்)	கோல்லில்	கோல்லைகளிலிருக்கிற மூல்லைகளைகள்
	கோல்லப் பாங்கில்	மூல்லை	
திருவேயீன காந்தால் வகையிழோ யார்	டொப்பாரான்ஸ்த்ரீக் குஜை	மேல்	ஷாகுமாரமான (மருதி பூவரும்புளை) (வான)
கணி	கோவப்பழக்போன்ற	அரும்பு நனுப்	உணவுப்பங்களுகின்ற குறைக்குடியே திருக்குறுங்குடியை
		அடையின்	சென்றங்டயுங்கள்.

வோ—ஏழாம்பாட்டி. (வஸ்விரித்யாதி) கொட்டோலே கேளி
தாய், நுண்ணிகான இடையையுடைய ஸ்த்ரீகள் பக்கல் நிங்கள்வைக்
கிறது; காவறுமான மடோரதத்தைத் தசவிர், முதலிலேகிடையானம்
வாய், அவரபத்தால்வரும் கலைச் சொறுகளிலோன்றுதாய், அது
தான் அப்ராப்தமாய், மேல்கரகத் துச்சு உறுப்பாயிருக்க, சேஷ்ட
தது ஆங்மாதிகளுக்கு ஹேதுவரயிருக்கிற விஷயப்பகளைப் பற்றியிருக்
கிற மடோரதத்தைத் தவிர்த்து அவனுக்கே அடியோமென்றிருக்கிற
கீட்கள் அவன்வர்த்திக்கிற வாஸரசுமிசன்றன—யுக்கோள்.

(சொல்லில் திருவேயீன்யார்) இவ்வருசைபுள்ளா ஜொருத்தி
யை ப்ரதாரமாறியியேடாக்கச் சொல்லவேரன்னுதிதே. அத்
நைதி கோதுத்து வட்வழகைக்கொள்கிசோல்லப்பிரக்கில் வோ
ஷால் வகையிழோடையக்கொவல்லாம்பாடு மிகுப்பர்களாயிற்று.
அவர்களுடைய கலைத் தாத்திலெயுள்ளான எனின்றி - தந்த
பங்கதி, அத்தோடையக்கோதுமென்ற பார்த்து. (கொல்லை மூல்லை
மேல்லாரும்பி ஆம்) காலை கொடுமிதுவைய தந்தபங்க்தியைக் கண்ட—

ஏழ.—ஏழாம்பாட்டி. (வஸ்விரித்யாதி) சீர்க்கைன நூர்க் கண்று விடே
வியாக்குக்கீர், விக்கஞ்சுக்கு அத்தலை ‘நுப்பமயுன்டேரலைக்கு அவன்
நிருப்பக், அதுக்குடி விழுமிருங்குன்யமன்றே அத்தை விடுக்கோவென்கிறே
ஏன் து என்கூடி.

“கோல்லில்” என்கை யதி (ஏ) பத்துக்குத்தாறப்பாய் (இ) விவருதே
யித்யாகி).

பெரியத்திருமொழி, காப, சு-தி, அ-பா, கார்வன்ட். கா.கு.

வாரே சொல்லினில் சொடியும் அப்படியாக வேறொழியென்று மெல்லநும்பை உண்டாக்குமாயிற்று. (ஏ)

(ஆ) — காராரிஸ்டைகாண்மூர்விசாண்டி எத்தமர்கள் ஆராவன்பேர் டெம்பிரகுமா இரண்டு மின்கள் சாராவாரும் வார்புஷ்மேய்க்கு வயல்வாரும் காவுய்நாகைப் பேரை வோடாகும் குதங்குத்தே. (ஏ)

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
ஏத்தமர்கள்	நம்மொழி ஒருளம்பக்கம் முனையீர்களேந்தி	ஏதெ	நூதனமயக்களே
ஏர்	நாரிலே	[ஏர்)	வாழும்
ஏஞ்சை	ஏஞ்சக்கீர்க்கப்பட்ட	கூர்	வாத்தியாங்கு ஹான்
ஏஞ்சை	மாலைசீர்யும்,	வாப்	வாபலங்கழுத்தா
ஏஞ்சை	புக்குவெங்களையும்	ஏஞ்சை	ஏஞ்சப்பக்கியாவது வா
ஏஞ்சை	ஏஞ்சிக்கொண்டு	பேடையோல்	பத்தியுடன் (எம்மலே
ஆரா அன்போரிப்புக்கியுக்கராய்க்	கொண்டு, [ஏன்		வித்து, அந்த ஹர்
ஆரா	"தாரா" என்கிற பக்கி	ஆகிம	ஆ—நின்றுள்ளதாய்,
ஆரும்	ஏஞ்சகிலிருப்பதான்	எம்பெருமான்	கய்க்கு ஸ்காமியானால்
ஏர்புள்ள	ஜூஸம்ருத்தியை யு		ஒடைய
மேம்து	யையதிலக்கனிலே	ஏர்	தில்பகேசமான
	மேம்து,	குறங்குடுமே	திருத்துறும்ஜூலை
		அடையின்களை கென்றுமையாக்கன்.	

வ்யா;— எட்டாம்பாட்டு. (காராரித்யாதி) காரிலேராவியக்குதோடையுள்ளமாலே. (நாண்மலர்) தொனை யுன்னுத செவ்விப்பு; அங்கிகே மாலையான செவ்விப்புன்னுதல்; (ஏத்தமர்) கம்மொடோரு வெம்பக்கருமை யாக்கள் பிரபக்தியுக்கராட்கிக்காண்டு வகுத்தன்வரமிடாவனிருக்கிற தேசத்தைச் சென்றுடையும்கோள்; (தாராவித்

ஏஞ்ச;— எட்டாம்பாட்டு. (காராரித்யாதி) விழுய்த்ராவன்யங்களைவிடுவிட எக்கங்கரியங்களைப் பண்ணுத்தொல்லானின்றீர்; எங்களுக்குத் தந்தபாலையுண்டாம்படி என்; அவன்கள் எங்களைக்கொண்டு ஸ்வீகரிக்கும்பட்டாளைகளை என்ன; அத் தகங்களியத்துக்கு உபயுக்தமான பிரீதியாலே பண்ணுவூக்கோள், தத்பாலை ஸ்திதிக்கும்; கம்முடையை ஸ்பக்கத்தால் அவனும் ஸ்விகரிப்பினான்று வருக்கி.

கலை பெரியதிருமொழி, கூப, கூத், கூபா, நின்றவினையும்.

யாதி) தாராக்கள் கொருக்கி ஜலம் குத்தியை பிடித்தான் சிவால் களிலே மேட்டு அந்தவயலிலே வர்த்தியானின் ரூள்ள கூரியவரவை ஒக்யுடைத்தான் நானரயானது தன்போடு யோடே ஸம்மலேக்கி தது அந்தநூர்கூத்துக்குப் போக்குவிட்டு ஆட்டுறிங்குள்ள குறைக்குடியே. (ஏ)

மூ.—நின்றவினையும் தூயரூமிகீடு மாறவரேக்கிச்

சென்றுபரவியின் நெறுமின் தொழுமியின் தொண்ணுர்காள் என்றுமிருந்து கதும் வரிவண்டிகைபாடக் குன்றின்மூல்கை மன்றயெட்டாறும் குறுக்குடியே. . . . (க)

பதம்.

உரை.

பதம்.

உரை.

தொண்ணுர்காள்கைக்கரிய குசியுடை	குன்றின்	யர்வதங்களி விரூக்கிற
மீர்களே? (கிங்கள்)	மூல்கை	மூல்கைபந்தக்கள்
நன்றவினையும் ஸாலுகித பாபங்களும்	மன்றியை	வெளிசிலமண்டைய
தூயரூம் துடிக்கழுக்கயானப்ரார	நாறும்	கூழாரிந்பதுமான
பத பாபங்களும்	குறுங்குடியே	
செ	செந்து	கெட்டு (அந்த எம்பிபரு
மாறவர் அப்போதவங்க்க ஸ்வா		மரினை)
	க்கப்பயான புதுப்பங்க	பண்ணின் ப்ரக்கும்பங்குங்குகள்;
யாதி தரித்துக்கொண்டுளை		(அதனால்)
என்றும் எக்காலத்திலும்,	எழுமின்	உண்டிவிக்கப் பாருங்
இப்பும்பகுதம் ராத்ரியும்பகுதும்		கோள்;
வரி (மதுபாடுமத்தயாய்) அ	தொழுமின்	அஞ்சூலியைப் பன்
வண்டு வண்கேக் குழிய		ஙூங்கோள்; (க)
இகைபாட் காம்பன்னாந்பதாப்.		

ஸ்ரீ—ஒன்பதாம்பாட்டு. (நின்றவினையுமித்யாதி) ப்ரபலகர்மப்ரதி பத்தமாய்த்திகாண்டு அது சமயக்கால் அதுபவத்திலே இழுகைக்கு (தாராக்கள்) பண்ணி விசேஷங்கள். (ஏ)

அடி—ஒன்பதாம்பாட்டு. (நின்றவித்யாதி). உம்புடையளும்பக்கத் தாலே அவனுயங்கோர்க்கும்; பீர்திபுரவகமாக கைக்கரியங்களைப் பண்ணுங்கோ ஹெந்த சொல்லாதின் நீர்; ஸாஞ்சிதங்களாயும்பார்த்த(?) ஸங்கரயுமிகுக்கிற கர்மங்கள் கூடுக்க, அது வீதிக்குமொவென்ன; (க)“ போயபிழையும் புகத ருவாளின்தனவுழ் தியினில் தூகாகும்” என்கிறபடியே தன்னுடையே காசித்து போடும்பேன்று உடதேகிக்கிடுமென்று என்கதி.

(க) திருப்பயானை-நி.

பேரியட்டிருமொழி, கூ-ப, ஈ-தி, சு-பா, சிலையார்மிள்ளைக், கங்கா

அப்பாரம்பாட்டது தீற்கிறபாயம். (ஆயரும்) அங்குவினங்குல் ப்ரதி
பக்தநான்றிக்கே தூப்போது அநுபவிக்கிறபாயம். இனவு கெக்கும்
பழுமாகச் செல்வீப் பூக்களைத் தரிக்குத்தக்கிரங்கி சென்று தீங்கப்பா
கூரத்தைப் பண்ணுக்கொள்; உஞ்சிவித்துப் போகப் பாருக்கொள்;
அஞ்சுங்கிவைப் பண்ணுக்கொள்; * வழுவில்லாவதுமேசும்ய வேண்டு
மென்றிருக்கும்திங்கன். (என்றுமிதயாதி) திருப்பதில்லாது வாசி
யினாற்க்கே என்றுமொச்ச மதுபாசத்தைப் பண்ணிவிவரத் தெள்வுகளும்
யம் வழிவிலோதோற்றவிக்குக்கிற வண்டானது உள்ளுடுக்கக்கரவும்யம்
இருந்தவிடத்துமிருக்க வொட்டாகையாலே இகைபாட. (அங்கின்
மூல்லை மன்றினை சா ராக்குத்துக்குடியே) அதுதனக்கீசன்னத்தேதுப்
போகவேண்டாதே இருக்கிடத்தேவாதுக்கீ(ஏ)யாதிருக்குமாயிற்று.

*—கிலையாலீக்கை செற்றுன் மற்றோர்களிலேழும்
கொலையார்கொம்பு கொண்டாக்குமைய குறுக்குடிமேல்
கிலையார்பஜுவல்வல்லான் சுவியிலுள்ளியாலை
கிலையார்பாடல் பாடப்பாவும் கில்லாலே. (40)

திருமங்கையாழ்வார் தீருவடிகளே சரணம்.

பதிம்.	உரை.	பதிம்.	உரை.
கிலையால்	அப்புகளாலே	மேய	கிர்யவாஸம்பண் ஹாகிற
இவங்களை	லங்கையை	குதுங்குடிமேல்	கிருக்குறுக்குடிவிடைய
செற்றுஞ்	அழித்தலஞுப்,	களை	பாரங்தரோக்க ஸக்கு
மற்று	மேஹுப்,	ஆர்	பூரணமான
யோசுபார்	தீரிங்ளித்துக்கொண்டு	பனுவல்	கவிச்சௌ
	திரிதிரதாய்	வங்காரன்	பாடவல்வான
கிணற்	மிக்க கோபழுடைய	கலிபன்	ஒழவார்
	தான்	ஷவி	ஒவ்வை யுடைத்தாக
ஒருவேழும்	ஒரு குவையாடிடத்து		அருளிச்செப்தலை
	ஞுடைய		யாம்,
கொம்புகொண் சுதங்களை முதித்தவ		மாலை	சப்தனக்தர்பருமாய்,
டான்	ஞுமான் எப்பெறு		
	மான்		

ஆயர் - துக்கயாய், கத்தே(தீ) துவாப்பாடப்பதத்தைச் சொல்லுகிற
தென்றருளுகிறீர் (அங்களிதயாதி). (க)

*—பத்தாம்பாடடி. (கிலைபிதயாதி) கிலையான் என்று விசேஷித்தது.

கல்லூரி பெரியதிருமொழி, காபி, எ-தி, தங்கள் தாய்ப்ரவேசம்.

சிலைது	(யுக்நயாபாலன்களால்) பாட	அறஞ்சுதயமாப்போ
	அழிந்கலையின்றை	(புத்திழுவகமாகப்படவிட
	நிலை பெற்றதானால்	வீணை) மாப்பகாரம்
பாடல்	இப்பத்துப்பாட்டு	கிருஷ்ணபாட்டர்.

ஆம்

வேலா—பத்தாம்பாட்டி. (கிலைதிர்யாதி) தீரவாலைத்தாங்குடி வரபலத்தாலே அழிப்பதையோ அழிப்பாலே ஏழியச்செய்தவன். அந்தன் தூராயதமுமின்றிக்கொலை அப்பக்கடி கேள்போட்டு மிக்கவேத்தாக யுடைத்தாம்புக் கொன்றதோடுதிரிக்க குவையாரிட்டுத்து குடைய பொய்க்கை அராயாலேக்குறித்து, அங்கிருந்துவதாரதசிலும் பிற பெட்டார்ச்சும் இழக்கவேண்டாசடிடு தீதயவாயும்பன்றுவிற்கிருஷ்ணத்தில் ஒன்றும் குறையாபோடு கவிபாடங்களை ஆழ்வார் ஒன்றைய யுடைத்தார அதைச்செப்பத. (கிலைபாட்டுவாட) யுக்தவாயால்களால் அழிக்கவொன்றுதாய்யாக தின்மூலையுடைய இருதை. (பாடபாலம் கீல்வாயே) இத்தை அறஞ்சுதயமாரச் கொல்ல புத்திழுவகமாகப்பட்டினின் பாபங்கள்போம். (கா)

பெரியவரச்சான்பிள்ளை திருவடிகளே சானம்.

→1→

பெரியதிருமொழி
ஒன்பதாம்பத்து ஆரீந்திருமொழி முற்றிற்று.

—ஆமு—

ஆத்வர் திருவடிகளேசானம்.

ஒன்பதாம்பத்து ஏழாந்திருமொழி
தங்கை தாய் ப்ரவேசம்

வேலா—“வல்லிச்சி தாநுவண்ணிடையரினை கிர வைக்கின்ற அஸ்க்ருத தாத்பர்யம் (தேவைத்துறைத்தொதி). (கா)

ஜியர் திருவாருளின சுரங்கம்.

ஆக—தங்கை தாமின் ப்ரவேசம். கீழ்த்திருமொழியிலே அதக்கையூடும் கூட்டுக்கொண்டு போகவல்வாய்முந்தவர், இருதிருமொழியில் ப்ராப்யங்கநார்க்களில் தங்கையை அதுவாச்சிக்க சாங்கத்திடுவன்றென்றாலும் பரம்கத் திலே வங்கியருள்கிரு (வல்லிச்சித்தொதி). தமிழ்வல்லோகாப்பநான்கை

பெரியகிருமோஹி, அப், எ-டி, ர-பி, நாள்தாம். காலை

வல்சிரைத்தனிர் அண்டமின்¹ என்று பிரோப்பிக்கூத்துக்கு உறுப்பாக இதற்கிணங்கவின் நன்மையை அனுஸ்தவித்தார். அது தம் மனத்திலையாகிறது. இதற்கு உபதேசிக்கைக்கு காப்பாம் இதில் கிள்ளநிலைப்பண்ணையை தழைப்பார்த்தார். இன்னமும் ஸ்மீலார் வரவைக் கழித்ததில்லை. இதுக்கைக்கு ஒஹுதவானாசரீர ஸ்மீலாம் இன்னமும் அதவர்க்கியாகின்றது. போக்யர்ட்டிக்ஸுவான் விஷயங்கள் வெக்கிற்கொமிராகின்றது. ஆனால் நாம் இன்னமும்இல்லின்றும் அழுகிறாராக் கால்வரங்கின்றையபோராது. நாம் இதில் கிள்ளநம் மீண்டவையுடையார்த்து, நம்பேற்றுக்கூத் தாம் முற்பாட்டுப்பக்கொண்டு மறூராயியுடைய யத்து வாட்டத்திலே தன்னுடையை பெறு கைக்கு அர்த்தித்துவமெல்லாம் தோற்றி கிள்ளஞ்சோலே திருவல்வைர்ய் வே வந்து கிள்ளஞ்சீர்ய். ஸ்மீலார் வரவைக் கழித்த கிள்ளீல் தேவூம் அவ்ததிராயிராகின்றது. விஷயங்களைக்கிள்ளிற்கொமிராகின்றது. ஜூஸ்வர்யாதிகள் கிள்ளில்கொமிராயிராகின்றது. இவை இத்தனையும்தப்பி அவ்வகுகுப்பட்டால் பாற்பயக்குத்துஷ்டிகாகிற விவக்காட்சன் தப்புக்கை காவ்ப்பணியுண்டாயிராகின்றது. இவை இப்படி தன்னியவென்று புத்திப்பண்ணி இருக்காயாகில் அவன் சிதம் வரவும் பண்ணுகிற திருவல்வைராகு வரவாலே சொல்லுவதாக 'யெஞ்சாலே மருவப்பார்' என்று திருவாங்குத்தோடே கடிக்கிற.

மூ.—உத்தக்காம்பாங்களே கற்றுமென்றாலும் பத்திரிகை
பந்தமார்வாழ்க்கையை தொட்டுப்பதிப்பெனக் கருதின்றியேல்
அந்தமாயாதிராயாகிக்கு மாத்திடாயாயனுப்
மைந்தனார்வல்லவாய் சொல்லுமாவல்லையாம் மருவுவிடஞ்சீ.

பத்தி.

உணர்.

பத்தி.

உணர்.

கெஞ்சுகே	மகாலே!	பந்தி கிள்ளை	பந்திக்கொடி க்ர்சிற
ஈஸ்வத	"நயப்பங்	பந்தமார்	பந்தமான
தாய்	மாதா	நாட்க்கையை மாத்தையை(திலித்திரு	
யக்கன்	புத்ரர்கள்	கீ	[த்தீல]
சுற்றுமே	உறவு முறையார்	கொஞ்சு	வெறுத்து, (சும்வரபோ
உற்றுவார்	ஸ்ம்பாத்திகள் ²		ஷ்மான வாத்துவக்
என்ற	என்று		கு இது)

யை உபாரதிக்கிருட் (பிராக்கித்யாத).

காட்டு பெரியதிருமொழி, கூ-ப,எ-தி,இ-பா, மின்னுமாவல்வியும்.

பிள்ளை	அவத்யாவதுமென்று	அயனுப்	(கார்யமத்யத்தில்) கரு
கருதினுடையல்	புத்திபண்ணீரோகிள்,		ஷணானுபவத்திற்கு
ஆக்தமாய்	(ப்ரளயத்தில்) வெள்		உணுமான
	த்தாக்மாயும்,	மைந்தனு	மிடுக்களே ஸ்வாமிப்பி
ஆதியாய்	(ஸ்ரூஷ்டி காலத்தில்)		நூட்டய
	உத்பத்தி ஸ்த்ரா	வல்ஸ்வாழி	திருவ்வல்வாழின்சீர
	மாயும்,		நிவ்யதேசத்தை
ஆதிக்கும்	காரணவள்ளத்தமானசித	சொங்குமா	சொல்லும்படி
	சித்துக்கருக்கும்	வல்லையாப்	ஸமர்த்தமாய்
ஆதியாய்	ஸ்ரவாஹகனுயும்,	மருஷும்	பொருந்தப்பாராய். (க)

வ்யா.—முதற்பாட்டு. (தங்கைமித்யாதி) தமப்பன் தாய்புத்திரங்கள் உறவுமுறையார் ஸம்பஞ்சிகளென்று இங்களே பற்றிக்கொடுகிறீர்கிற பந்தகமான யாத்தரையை. (நொட்டுக் கிழமையெனக் கருதினுயேல்) (க) “குரைக்காட்டுத் தாமிதா ப்ராதா” என்கிறபட்டியே அவன்களுக்குவதுமே ஸர்வலீத பந்துவுமாமிகுக்க ஸோபாதிபெங்குத்தக் களைக்குபாதிக பந்துக்களாக கிளைத்துப்போகுகிற பந்தகமானயாத்தரையை அறங்கித்து விவரத்து ஸ்ஸ்வரரேவமான ஆசம் வள்ளுவுக்குகிறது அவத்யாவதுமென்று புத்தியன்னிறோமாகில். (அந்தமாமித்யாதி) ஸர்வமும் உபஸம்ஹம்ருதமானவள்று இவற்றுக்கு வயஸ்தாரகமாய், ஸுருஷ்டகாலம் வந்தவரே உத்பத்திலின்தாகமாய், கார்யமத்யே க்ருஷ்ணரூப்வக்தவதரித்தவன் நித்யவாஸம் என்னுகிற திருவல்லவாழி வரயாலே சொல்லும்படியாக இஞ்சாலே நிலைக்கப்பட்டனப்பாராய் கொஞ்சே யென்கிறோர். (க)

ஓ—மின்ஜுமாவல்வியும் வஞ்சியும்வென்ற நன்னிடைநடவடிக்கும் அன்னபெம்னனை பினுர் கலவியை யருவருத்தனுசினுபேல் நன்ஜுமாயணியுடிப் பஞ்சவர்க்காகி மூன்தா துரிசன்ற மன்னனுரவங்வாழி சொல்லுமாவல்லையா ம் மருவுமிடங்கே.

ஆ—முதற்பாட்டு. (தங்கைமித்யாதி) “உந்தவர்” என்றதினரத்தும்- (அய்வுகிள்ளுவன்றது; கிருபாரிக ஸம்பஞ்சிகளென்றை. “மக்களே” என்ற விடத்திலே ஒவ்வொருத்தை குற்றமீண்டும்—த்தில்கூட்டு, “குற்றமீண்டும்” உந்தவர்? என்றத்தால் தோற்றின யொவந்தயத்தையும்காட்டாலேன் ஜுபிகானு விவரிக்கிறார் (மாதாவித்யாதி). (க)

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
மின்னும்	மின்னையும்	அஞ்சினுயேல்	ஏச்சருந்துயாகில்,
ஒவ்வொயும்	அடுகிய கொடி ஜயமும்	நுன்னு	நெருங்கிய
வஞ்சியும்	வஞ்சிக்கோம்பையும்	மாயனி	ஏலாக்கியமான மணி
வெண்ற	தோற்பிக்கும்படியான		கள்ளல் செய்யுப்
தண் இடை	ஸ்ரீக்ஷமான மத்ய		பட்ட
	ப்ரதேசமானது	முடி	கிரிட்டங்களையுடைய
நடக்கும்	துவக்கும்படி இருப்பா	பஞ்சங்காக்காலி	பஞ்சபாங்க-ஏக்கால
அன்னம்	நூய்ளம்போலே பிரான்,	முன்	முன்காலந்தில் [10
யெல்	ய்ருதுவான	தாதுசென்ற	தாதனுப்பி சென்றவனு
கண்டியினுர்	நன்டயழுகை யுடைய ராணுங்கிள்ளுடைய	மன்னனுர்	ஸ்வரமியான எம்பெறு
காலியை	ஸ்ரீப்பலே ஓத்தை		மான் வந்திருக்கிற
அருவருத்து	வெறுத்து	வல்வாந்	வெங்கலமாவல்லியாங்
			மருவு கெஞ்சே, (2)

ஷ்யா.—இரண்டாம்பாட்டு. (மின்னுமித்யாதி) மின்னும் அழு
கிய கொடியும் வஞ்சிக்கொம்பும் இவற்றைக்கோற்பிக்கும்படியான
கேவிய இடையானது துவக்கும்படி இருப்பாராப். அன்னம்போலே
மருதுவான கண்டகையுடையராணுங்கிள்ளோட்டை-ஸம்பவேலங்கூ
கிறது சாலப்பொல்லாது. அந்தரம் ஸ்ரீதோபகுணம் கொண்டுபுற-
ப்படவேண்டியிருப்பதொன்று; அத்தை அருவருத்தஞ்சினுயாகில்.
(தண்ணுமாவித்யாதி) நெருங்கிண மணிகளாலே செய்யப்பட்டமுட-
கையுடையராண்பாண்டவர்களுக்காக பண்டிதன்னோத்தாழவிட்டுத்
தூதுபோன மேன்ஜமையுடையவர். நம்மையாரோ ஏனிக்கார்யம்
கொள்வாரேன்று வந்து கிற்கிற இருவல்லவாழு (2)

ஆட.—இரண்டாம்பாட்டு. (மின்னுமித்யாதி) கீழ்ப்பாட்டில் பாக்தவா
பாலங்களை விட்டு ஸ்ரீவலித பந்துவருக்கும் நேசந்தங்கப்பற்றச் சொன்னீர்;
வாழும்காலே விசிகரிக்கவல்ல ஸ்ரீவீரவிடப் போகங்கொலே இப்பட-
செய்யப்போகிற இல்லை யென்ன; அந்த விழுப்பங்களின் நோட்டுத்தைக் கண்டு
அருவருத்தாயாகில் கூர்க்கப்படுவதிருக்கும் தேத்துவுக்கு சொல்லிவன்று உப-
தேசிக்கிறாரேன்று கூற்றதி.

"குவல்லை"-குவல்லையுடையப்பட்டு விடப்படுவதென்கிறது. (2)

கூட கால முயியக்கிருவெட்டுப், சு-L1, ST-கி, PL-L15, பிரேரணாமேஸ்ரைன்.

மு;—பூஜையின் முனிப்பாலைவர் பொய்யினைமெய்யித்தன் து
பேறுவார் பேசும்பேச்சை கீழைழியனக்கருதி நூடேயல்
கிணிலாடுவண்குடவாண்ஞர் வேள் விரில் மன்னிரத
மாணியார்வல்லவாழ் சொல்லுமாவல்லிப்பாய் மருஷங்கஞ்சை.
பாந். உரை. உரை. பாந்.

குறை	முக்காலூரம் தட்டக மானதூரைகளை யுண்டியதாய் (விரைமதாளாத) எநா குமரமுமான	பிளை என தப்பென்ற கருதினுயேல் புச்சிபண்ணினுயர்கிள், கீணிலா பரங்தவிலாவைப்போன்ற வெண்குடை வெளும்பான குடை யையுடைய
முலை	உதகங்களை யுண்டிய	வரணஞர் சிர்காலூகஞர் மதுரை
பாலைமாங்கி	உத்ரீகஞ்சைய ரான்	பக்மினியுடைய
பொய்யினை	பொய் வார்த்தைகளை	வரகத்திலே
மெய்திதென்று மெய்வன்று கொள்கிட	மண் மூவடி மண்ணை	மண்
பேறுவர்	ஒத்துப்பேர்குமாந் கன்	இராத் யாசித்த
பேசும் அப்பிசோல்லும் வார்த்தை	மரணியார் ப்ரஷ்டங்காரியான வா	மகன் வரத்திட்டிற
கணை	ஏய்	உல்லவாழ்சொல்லுமாவன்னையாய் மகு
		வு கெங்கே.

வ்யா—மூன்றும்பாட்டு. (பூதுவாவித்தாதி) முக்தாநாராம
நடக்கமான ஆபரணங்களையுடைத்தாடி, விரலைத் தொடர
முக்கியமான ஸத்ரிகளுடைய பொய்யுண்டு; அவர்கள் ஆபா
தப்ரதிநிமில் உடோஹித்தார்ஜனாகப் பண்ணிக்காட்டு முறை
மேய்யாகக்கொண்டு என்றுமொக்க மெய்யாசிருக்கும் பகவதவிடு
யத்தைப்போலே ஆதரித்துக்கொண்டு போருகிறவர்கள் சொல்லும்
வார்த்தையை நீதப்பிபண்டு புத்திபண்ணினுயாகில். (நீண்வாவித்
தாதி) நீவாய்ப்பார்தாப்போலே இருக்கிற வெள்கொற்றைக் குடை
யை குடையனுண மற்றுப்பியுடைய மாகத்திலேசென்று, தன்னால்
வாததீரன்றை அர்த்திப்பர்க்கூப்போலே பூமியை அடிப்படிக்க,

அரு—முன்றும்பாட்டு. (பூதுவூவிதயாதி) ஸ்தரிகளுடைய பேச்சு
கூறியிலே துவங்டவர் ரண்கராயிருப்பார், அதிலே மூட்டினால் அருவருத்
திருங்கக் கூடுமோலென்ன; அயர்கள் பேச்சுப் பொய்யென்றால்விடுமா—
கிடு அத்தைவிட்டாரென்கிறேன்று கூங்கதி.

"வினாக்கள்" என்று நிர்வாகமுறைஞர்களும் குறிக்கிறார்கள் (மலூபலி) என்று. ८-

கேள்வி—திருமூர்த்தி, கூ-ப, ஜ-ஒ, ச-பா, டான் திருவாருமையிலோம், காலதி

இரங்கிலே காலை நினைவுடைய முறையால் தமிழ்நாடு அத்தித்துவம் தொற்றுவத்து வித்தை திருவல்லவாயோ. (a)

ஆ—

பண்ணுவாருமையின்மொழிப்பாகவீரார், இவர் முதியுமீனா காலைமென்று என்ன திருவாருமையின்னமிதாறித்து கீழைழத்துய்யாசு கருநினூயேயும் வின்ன திருவாருமையின்னமிதியன்றவேங்காத்துளர்வுள்ளதோம் முத்துவன்னை குருவல்லவாய் சொல்லுமாவல்லிப்பாய் மருவுகொள்கூடுமே. [b]

பதம்.

உறை.

பதம்.

உறை.

பண்ணுவா	சிர்வை மிக்கிருத்துள்ள	கருதிலூயேல் அபேஷ்ததாயாதில்,	
மெல்	ம்ருதுவான	வின்னுவார் நித்யனாவிரிக்குக்கு	
ஷேஷி	பேச்சையுடைய	வின்னனின்மீது பாயபதத்திலே	
யாவைமார்	ஸ்த்ரீக்குடைய	இப்பத	(காட்கவி) காடுத்துக்
பைண	விருக்கினா		கொஞ்சத்திருப்பாராய்,
முலை	ஸ்தங்கனை	வேங்கடத்து	திருவேங்கடமாமை
நூம்	ஏம்	உளர்	வர்த்திக்கிறவராப் பில்
அனைதும்ஸன்று அனையக்கடவேரமெ	ஏற்று	வளம்கொள்	யானமையை யுடைய
			கான (தர்பாடைய
எண்ணுவார்	மனோரதிக்கு மவர்க்	முங்கீர்	கடல்போன்ற (மான)
	குடைய	வள்ளனாலு	வாட்கவையுடையான
வண்ணம்து	எண்ணத்தை		எம்பருமான் வாத்
ஓழித்து	நபி		நிக்கிர
நீ	கி	கல்லவாழ்	சொல்லுமாவல்லியா
பின்முத்துடப் பாந்திவித்துப்போக			ம் மருவுகொள்கூடுமே. (c)

வ்யா.—காலாம்பாட்டு. (பண்ணுவாவித்யாதி) பண்மிக்கிருத்துள்ள மருதுவான பேச்சையுடையான ஸ்த்ரீக்குடைய கெருங்கின முலைகளோடு. அனையக்கடவேரமென்று மனோரதிக்குமார்

அநு.—காலாம்பாட்டு. (பண்ணுவாவித்யாதி) பேற்றுவார் பேச்சைப் பின்முத்துடப் பாந்திவித்துப் போக்கின் மாதுரியத்தாலே வகிக்குத்தராயன்றே அவர்கள் பேசுகிறுகிறார்கள்; அதோ? உக்கிமாதுரியதித் தலை போக்கி, மருதயத்தில் சமயில்லாமையாலே அத்தை அறந்தால் அவர்கள் குடைய பேசுப்பையும் பென்னீத்தட்டிய ஸ்லை பென்கிறுகிறார்கள் உண்டது.

கங்கல பெரியத்திருமொழி, கூ-பி, ஏ-தி, டி-பா, மஞ்சதோட்.

கஞ்சியடைய கரோரதந்தைத்தாப்பி கீர்த்தினித்துப்போகப் பார்த்தா
வாவில். (மீண்ணுள்ளார்த்தாதி) தீதயை ஒரிச்சுக்குக் கார்த்தை கொடுத்
தூக்கொன்று பாரபதத்திலே இருக்கிறவர், அக்கோடோரு பேரவீ
யாவு ஒங்கங்குதயுடைத்தான திருமலையிலே மாத்திக்கிறவர், தர்பா
சீயான கூ விப்போலே மிருக்கிற வடிவவடிவாய்வு வாத்திக்கிற
திருவல்லவாழூ. அக்குள்ளுக்கிறவர் வடிவிருக்கிறபடி. (ஈ)

ஆர்:-

மஞ்சதோட் வெண்குளுடமன்யாவும் வாரணம்குழவாழ்த்தார்
அஞ்சினுபிரன்பதோர்சோல்லை கீதுபரவெனக் கருத்தினுயேல்
உஞ்சதோப்பொங்கலத்தீம் வாய்வகவாய் வைத்தவள்ளாலோபுள்ள...
ஈடுக்குறுப்புவாழ் சொல்லுமாவல்லோப்பார் மருவுகெஞ்சுரே.

பதம்.

உயர்.

கஞ்ச
தோய்
வெண்குளுட
வாரணம்குழு
வாரணம்குழு (தவாரணவில்)
வாழ்த்தார்
அலுகினு
ஈன்பது
ஓர்கொலை
கி
துய்விரண
கருதினுடியல்
வியா;
“பிளைத்துயகை”-உண்ட்விக்கை,
“வளம்” என்றதினபலிதம் (தர்பாக்கிய
அன்றது.

பதம்.

உயர்.

நஞ்ச
தோய்
கொங்கமேல் (துதையின்) மூலை
ஞ் பேலே
ஆம்கக
வாய்
ஷவத்து
அவள்
நானை
உண்ட
எய்தனூர்
வல்லவாழ்வோல்லுமா வல்லையாய்
மருவுகெஞ்சுரே. (உ)

ஆர்:- அருசாம்பாட்டி. (மஞ்சித்யாதி) கீற்றுமுன்று பாட்டாலும் விடை
பக்களின் நோட்டத்தை அருசித்தெய்ய, ஜூஸ்வர்யத்திலாகவையுண்டாயிருக்க,
இவைதைத்தை மருவக்குடியோ வென்ன ; அதின் அங்குத்தார்யத்தை
கிளைத்தாயாகில் மருவலாமென்கிறுகிறான்று ஸெங்கநி.

ஆர்:- அருசாம்பாட்டி. (மஞ்சித்யாதி) கீற்றுமுன்று பாட்டாலும் விடை
பக்களின் நோட்டத்தை அருசித்தெய்ய, ஜூஸ்வர்யத்திலாகவையுண்டாயிருக்க,
இவைதைத்தை மருவக்குடியோ வென்ன ; அதின் அங்குத்தார்யத்தை
கிளைத்தாயாகில் மருவலாமென்கிறுகிறான்று ஸெங்கநி.

பெரியக்கிருமியாழி, கூ-டி, ஏ-தி, கூ-டா, உ-ருவி கூர். கஷ்டங்

செல்ல ஓக்டை வெள்ளிகொற்றக் குடையையுடையாடி, திரு
கிராரண அணியன்னியையுடையாடி வாழ்ந்தாராக்கள் முடிந்தார்
கவன்ற முக்கேட்டுப்போகுகிற வரத்துறையை தீருக்கிறோன்ற புது
தி பெண்ணினுமாடில். (ஏஞ்சிதயாக) எஞ்சாலே சிறைத்திருக்கும்பள்ள
ரூபைகிள்ளே அழகிய கையையும் வாயையும் வைத்து அவனு
டைய ஆயுள்ளைமுடித்த. (கௌந்தனூர்) கிரோதிருளைமே மாத்தூர
யாயிருக்கிறவர் வரத்துக்கிற திருவஸ்ஸவுஞ்சு. (தி)

ஓ—

உருவினுர்பிறவிச்சுருங்பொதி ராம்புதோல் குரம்பைபுள்புக்கு
அருவிலோப்பிச்சுப்பு நின்றைவர்தாம் வாழ்வதற்கஞ்சியேன்
திருவினார் வேதாள்ளக்குத்தி வேள்விபோட்டங்கமாறும்
மருவினாரவல்லவாற் சொல்லுமாவல்லையாய் மருவுறைஞ்சே. (ஏ.)

பதம்.	உரை.	பதம்.	உரை.
உருவின்	உடங்கம் ரூபிரத்திலே	தாம்வாழ்வதற் காக்களே வாழ்வதற்கு	
ஆர்	பொருங்கினை	ஆ	(அதன்பாதகத்துக்கு)
பிறவி	ஸும்மத்திலே	அஞ்சிகுயேல் பயப்பட்டாயாலில்	
சே	சேந்த துகளாய்	திருவின்நூர் ஒயைப்புதாநைத்தூறு	
ஒண்பொதி	மாம்ஸத்துதப் பொதி	களாலே சூரியன்	
	ஒது கொண்டுகிடக்	மான	
நாம்புதோல்	நாம்புதோல்கிற [கிற]	வேதம்சாங்கு காலுவேதங்களென்ன,	
குரம்பையுள்	குடிகையுள் (ஸ்தால ரூபிரத்தில்)	ஐஞ்சு பஞ்சாக்கிளைன்ன,	
புக்கு	ப்ரவேசித்து,	வேள்வியோடு பஞ்சமஹாயஜ்ஞாக்க	
அருவி	(எனக்குரித்தானவிலை யத்தைக் காட்டு எ ன்ற) பாதித்து	ஶோக	
கோப்செப்து	க்லெஸப்பகுத்தா நின்	அங்கம்துறும் குறங்கங்களென்ன	
நின்ற	நலைகளைன	நீருவைளையே	
ஜூவா	பஞ்சேக்தரியங்கள்	மருவினார் மாத்தூரமாக வுடைய ராயிழூப்பார் வாத திக்கிற	
		வல்லவாற் சொல்லுமாவல்லையாப்	
		மருவு கொஞ்சே. (ஏ.)	

"காரீர" என்றதினர்த்து (ஆயுள்ளை) என்றது. (ஏ.)

அநு—அருவுபாட்டி. (உருவினார்த்தூர்) ஜேப்பாட்டில் ஜம்வர்யத்
கிள் சிலை சில்லரையெயச் சொல்லா கிள்ளீர், இந்தரியங்கள் தனக்கண்டத்து

கக்கூ பெரியதிருமொழி, கூப, எ-தி, எ-பா, ஜோயேலாம்.

வ்யா:-அறங்பாட்டு. (ஸ்ரூவினீத்யாதி) இத்யமான ஆத்ம வளத்துவக்கு ஒக்மாகிறது எட்டுமுடி சரிரத்தோடேகூட ஸத்துல சரிரத்திலே பரவேசிக்கை. இதோமலம்பிளேலை நூபமான ஐஞ்சங் தோடே மாம்பொத்தைப் போதிக்க கொண்டிருக்கிற சாப்புதோலா கீற சரித்தை ப்ரேவிசிரது “எனக்கணத்து விஷ்பீத்தைக்காட்டு” என்ற க்கீலெபிப்பிக்கிற ஸ்ரோதராதிருமூடைய குறும்புக்கஞ்சின மாகில். (திருவித்யாதி) பூராமாண்ய வகுனன்களாலே குறைவற நிருக்கிற சாதுவதைக்கூட்ட வேதர், பஞ்சாக்கிள், புஞ்சமணா யஜ். குங்கள், அங்கர்களாலு, திவற்றை மாத்தையாக ஏடையாடிருப்பார் வாத்திச்சிற திருவல்லவாறும்.

து—ஜோயேலாம்பெப்பத்தோராக்கணையமெட்டியனக்கொண்டேவர் பேயர்தாம்பேசுமப்பேயர்ச்சு கீரையிழாங்காநுதினூயேல் ஜோ நியலா வெர்க்கத்திரத் திங்களப்பம்சுவல்வாநுகி நின்ற மாடனுட வல்லவாற் சௌல்லுமாவல்லையாய மருவுகின்னுசே.

விஷயங்களைத் தாச் சொல்ல ஏற்க, நாம் திவ்ய தேசத்தை மருவ ஆழியென் கொண்டே; அவற்றின் பாலத்தக்கஞ்சினூயாகிறும், திவ்ய தேசத்தையே மருவ அடைப்பான்கிருப்பன்று வங்கதி.

“உரு” என்று-சரித்தைக்கொல்லி, மேலே “காம்பு தோல் குரம்பை” என்றத்தாலும்-சரித்தைக் கொன்றுல், புகருக்கியன்றே வருஞ்சிஞ்சுர் (நியானவித்யாதி). இத்தால் உரு என்ற ஸலக்கம் சரித்தையும், குரம் கை என்றத்தால் ஸத்துல சரித்தையும் சொல்லிந்றுகூப்பாலே புகருக்கி விழியையிற்ற. இன் சாரியையாம், உருவிலே, ஆர்த-போகுட்தின பிரவி யிடில சேர்த்துகளாம், ஜன் பொதிசுமடு தோலான குரம்பையுன்-குழிச்சு முன், ஸத்துல சரித்தின் புக்கு, அருவிலோப் செய்து சின்றதுகளாம், ஜக்து கூகூபான இத்தியங்கள் தாங்களேவாற்றுவதற்கு என்ற சுப்தாந்தத. “திரு” நித்யநிருதோஷ நவாதிகள். (பஞ்சாக்கிள்) என்றது-பஞ்ச ப்ராணங்களாகிற அங்கிகளில் பங்குறுப் பூஹாதிக்கென்கை, (க)

அரு—கழாம்பாட்டு. (ஜோயேலாமித்யாதி) இந்திப்பங்களுக்கு அஞ்சி ஆயங்கிறும் நியம்பேசத்தை மருவுக்கொள்ளோர். தேநந்த்தில் கூக்கிர தவ புத்தியும் போக்கதா புத்தியும் நடவாசித்த, அப்படியே பகு-றுங்களும் புய வழங்கிக்க, எனக்கு அதுபோய் திவ்ய தேசத்தை மருவும்படி என்றொன்றோ;

பெரியநிலூலோம், கூடு, எ-தி, எ-பா, சோலிமலாம், கார்வகி

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
கோயிலாம்	ஒவ்ஸ்டோலையூம்	கருதினேயேங்	புதுதிப்பன்னிலூயாகிள்,
பொத்து	இட்டெப்பன்னினை	தீஉலா	ஷ்வரஸௌயுடன் காட்டு
சூர் ஆவ்வகையை டருதிதான் இந்த	சூரீரத்தை	வெட்கதிர்	உஷ்ணமிரணானானுளை
மேய்னாக்கொ மெய்வென்றே என்	ஞி க்கொன்ன ஒ		வாங்பயனுகவும்,
ங்கி			சாந்தராகுடும்,
வரங்க	உயர்த்தமாப்		மேகவாஞ்சாரத்தை
பேயர்	அங்யதாஜ்ஞாகருடை	வாஞ்சி	யுனைய
	யப்தா(ப்ரை)க்தாகள்	நின்ற	ஆகாசமாகவும்
தாக்	தாங்கள்	மாயனார்	ஏற்கிற
பேசும்புப்பேசு	சொல்லும் அந்த வார்		ஆப்பர்ப்ப பூ(பூ) க
ஈ	த்தையை		ரான வரவர்த்திக்
பிழைன	அவந்பமென்று		கீற
		வல்லவாழ் சொல்லுமா வல்லைபாய்	
		மருவி கெஞ்சே.	(ஏ)

விபா;—எழும்பாட்டி. (கோயிலாமித்யாதி) கோ எல்லா வற்றையும் இட்டெப்பன்னினை இருத அந்தத்திரசரீரத்தை மெய்வென்க. கோண்ட அப்பவரண்டியாக வந்த இச்சொயாலேயாதல், அன்றிக்கே ஈஸ்வரேக்கையாலேயாதல் வரக்கடவுதான் அப்பாக்குத சரீரத்தை பாக்கியாகநினைத்து வ்யார்த்தமே அங்யதாஜ்ஞாங்குத்தாயிருக்கிறவர் சோல்கிக் கொடு திரிகிற வார்த்தையை சீ அவந்பமென்று புத்தி பண்ணினுபாகிள், (தீயித்யாதி) சீர்க்காரிப்பை அதுக்கைக்கீடாகுவின் கூரணான ஆகித்தமனுய், அவுளுவுந்த துபத்தை ஆக்குவதைக் கீடான தண்ணீரையுடைத்தான் சந்தர்லூப், மேகவாஞ்சாரத்தை அது பொப் வார்த்தையென்று என்னினுபாகிள் மருவவா பென்கிறுமென்று வைக்கதி.

(மீத்வரணமியாக வாத இச்கையாலேல) என்றது-நதத்தகுஞான முத்தகு கையடுத்தையாலேன்கை; இந்தால்(க) “பிக் ஧ாடுக்஧ாடு ஒர் ஧ாடுக்காப்பா” அங்க்காப்பாக்குட்டையா தீட்டுக்குறிப்புக்கு- எத்தாதசதானைய சுததாச ஸங்காஸ ரதா அப்பக்கதா ஸ்வங்கல்பாதாத்த சிக்கர விக்ரஹி” என்கிற விக்ரஹுப்பக சீனர்வோல்விற்குமிற்கு, (கம்புடுக்கையாலேயாதல்) என்று-பீக்கலைப்பகவத்தை சையாலேயென்கை இத்தால்(க) “பாக்கு பாக்கு சாம்பு சாம்பு பாக்கு” பாக்கு - பாக்காலீநிதாராம விக்கலை ஜாம்போநாமா பாக்கப்பு என்ற பாக்கமை முக்கதவிக்ரஹத்தைச் சொல்விக்குறிப்பு. (ஏ)

கங்கள் பெரியதிருவிமாழி, கூ-பி, எ-தி, அ-பா, * மஞ்சசேர்.

யுடைத்தான் ஆகாசமாய் நிற்கிற ஆண்சாய் பூதானவர் வண்ணுமே
கண்டதுபலிக்கலாம்படி வர்து நிற்கிற திருவல்லவாழை.

ஓ;—மஞ்சசேர்வானிரிசீர் நிலம்காலை மயக்கின்ற
அஞ்சசேராக்கையை யரணமன்றன் துப்பியத்திருத்தினுமேயல்
சந்துசேர் மென்முலைப்பொன்மலர்ப்பாலையும் தாழும்காழும்
வங்குசேர்வல்லவாழ் சொல்லுமாவல்லையாச் சுருவுகெங்கீசே.

பதம்.

உணர்.

பதம்.

உணர்.

மஞ்சசேர்	மேகங்கள் காஞ்சரியா	சந்துசேர்	ஈந்தாந்தாலே அலகு
	நின்றுள்ள		கருதமான
வான்	ஆசாரபெய்னன்,	மென்முலை	ம்ருதுவான திருமுலைத்
ஈரி	ஆக்கின்னன்,		தடக்கீர யுலை
தீர்	ஜவமென்ன,	பொன்மலர்	பொற்றுமரையை
கிளம்	ஔயிளன்ன,		இருப்பிடமாகவு
ஏால்	வோயுவென்ன [१]		யை
இவை	இவைகளாய்க் கொண் பாலையும்		பெரியபிரைட்டு
மயக்கின்ற	பஞ்சிக்குதமாய்க்கூடி		யாரூம்
	நின்ற	தாழும்	(அவளுக்குத் தகுதி
அஞ்சசேர்	பாஞ்ச பெறுதிக்கமான		யான) தாழும்
	ஆக்கையை ஶரீரத்தை	நாஞ்சும்	திங்கேதாறும்
அராணம்	அன் (நமக்கு) ரகுதகமாக	உங்குசேர்	கிட்டி உங்கு உங்குதிக்
நென்று	மாட்டுதென்று		கிற
உப்பக் கருதி	உஞ்சுத்திக்கப் பார்த்தா	வல்லவாழ்	சொல்லுமாவல்லையாய்
ஞுவேல்	த்தாயாகில்,		மருவுகெஞ்சே. (॥)

வ்யா;—எட்டாம்பாட்டு. (மஞ்சித்யாதி) மேகங்கள் உஞ்சரியா
நின்றுள்ள ஆகாசம், தேஜப்பதரர்த்தம், ஜலதத்வம், பூரி, காற்று
இவையாய்க்கிடையும் பஞ்சிக்குதமாய் நின்ற உபர(வ)யாத்மாகான
சரீரத்தை இது நமச்சுராக்காமல்லென்று புத்தியண்ணி, பலவாய்க்
கூடி ஒன்றுண்டு தலைநடை வீய பீரிசுதுபோமென் ஆபார்த்து உஞ்

அஞ்ச;—எட்டாம்பாட்டு. (மஞ்சித்யாதி) அவர்கள் யேயரென்கைக்கு
இயாயக்கொண்டினன்ன வருஞ்சிருக்கிறது என்கதி.

"இவை-யெங்குனின்ற அஞ்சசேராக்கை" 2-இவையாய், மயக்கிக்கூட்டுக்கை
ங்கி நின்றபடியாய், அஞ்சவர்த்தியாலில்கும் கீரியென்று சுப்தார்த்தமாய்
தாத்பர்யம் (மேடிக்கியாதி). "பாலையும்?" என்ற ஈருக்காத்தாலே அங்கித

பெரியத்திருமேடு, ஈ-பி, எ-ஃப், கூ-பா, வெள்ளியார், கலை

கீ-விக்குப்பார்த்தாயாகில்; (சுதாரீசர் மென்புக்கீல்பொல்லமலர்ப் பா
வையும்)போக்ய(தீர்த்த)காவேணதயாய்,சுதாரீசுதாலே அலைக்குத்
மாய்,முருதுவ்வப்பவமானதிருமுசிததடப்பினையுண்டாய்,போற்
ரூமானைய இருப்பிடமாகவனையளான பெரியபோட்டியாநும்,அவ
ரூக்குத்தகுதியானதீரும். (க)“ஈழங்குத் தே சௌகார்யத்தை
திலைதேதலீம்” என்னுமாபோலே, (சுதாரீசித்யாதி) அவன்வரக்கட
வ வழியெல்லாம் வக்கு சின்றுன் ; வந்ததே மென்னிருகு வா; தனத
சொல்லுமித்தனை நீ செய்யவேண்டுவது.

உடு—வெள்ளியார் இண்டியார் போதியா சென்றிவரோ அகின்ற
கள்ளநால்தன்னையும் கருமமன்றென்றுயியக் கருதினுமேன்
தென்னியார் கைதொழும் தேவனூர் மாழுசிரமுதுத்த
வள்ளவர் வல்லவர்ம் சொல்லுமா யல்லியாய் மருவிட்டுச்.

பதம்.

உரை.

பதம்.

உரை.

வெள்ளியார்	வெள்ளிமலையை இருப்	கருதினுமேன்	ஆபேசுவித்தாயாகில்,
	இடமாக வுகைய	தென்னியார்	ஈராளாரா விவேகார்
	ருத்ரமத பெருத		ஞானவர்களாகில்
	காரணபாசுபதர்,	கூதெதாழும்	அஞ்ஜவி பண்ணப்
பிண்டியார்	ஆர்ஹதர்,		படுமூலான
போதியார்	பெஷத்து	தேவனூர்	ஸ்வாமியாய், பூா
ஏன்றிவர்	என்று சொல்லப்பட்ட	மாழுசிர்	பெரிய கடலில் உண்
	இவர்கள்	அழுது	அம்ருதத்துத
ஒதுக்கின்ற	சொல்லிக் கொண்டு	நந்த	கோடுத்த
	தினிகிற	வள்ளவர்	உதாரண்யபாலமுமா
கள்ளநால்தன் கபடபான்த்ரங்களை			எ எப்பெருமான்
கீணயும்	யும்		உத்திக்கிற
கருமம் அன்றை இதுகமக்கு கர்த்தவும்		வல்லவர்ம் சொல்லுமாவிஸையாய்	
ந்று	மன்ற என்று(என்		மருவுகெஞ்சுசீ. (க)
உய	உண்டிலிக்க னீ)		

மாண அர்த்தம் (போக்யதை கேலையையாய்) என்றது. “தாழும்” என்ற சு (க)
காரத்தாலேவைப்பயார்த்தத்துத் புத்திபீண் ஆம்பரகாரத்துத் விவரிக்கிறார் (அ
வருக்கித்யாதி). (க)

அந்.—நீண்பதாம்பாட்டு. (வெள்ளியாரித்யாதி) சீர் சீரத்திலே அங்க்
திரத்வாதிகளாலே போக்யதாபுத்திலையத் தவிட்டு இங்கு நேசத்துத் தரு

(க) செ-ஏ-ஏ-கா-க.

காலது, பெரியதிருமொழி, காபி, எ-டி, கூபா, வெள்ளியார்.

வ்யா.—ஒன்றாதம்பாட்டு. (வெள்ளியாரித்யாதி) ஈக்ரீஸ்க் சௌல்துகல்; அன்றிக்கோ வெள்ளிமலையை வாளவத்தாமானாகவும் கூட குத்தினால்துகல். அபிகாக ஸ்ருஷ்டத்தின் சீழே இருக்கக் கூட அர்த்தர், அரசன் சீழே இருக்கக்கூடவ பொத்திலென்று சொல்லப்படுகிற இவர்கள் ஈற்றிக்கொடி திரிகிற். (கன்ன நூல் தன்னை யும்)(எ) யாத்தோலீஸ்பூத்தாலூப்போர்வெதால்புத்தால்புத்தால் என்னக்கூடவதிடே. இதுமக்குக் காத்தவ்யமன்றென்று உண்ணிவிக்க விருகு பார்த்தாயாகில்.

(தெள்ளியாரித்யாதி) ஸாராஸாரனிலேக ஜ்ஞாயிருச்குமவர் என் ஆஸ்ரமிக்க, அவர்களுக்கு ஆஸ்ரயனீயாயிருச்சிறவர். (உ) [சூராஸாரங்காலீஸாரஸாரனிலேகந்தார்]ஸாராஸாரனிலேகந்தார் ராகிருஷ்ணலத்தையும் தீர்த்தைபும் விவேகித்து, எவ்வத்தைக்கைக் கொண்டு, தீயத்தைவிட்டிருச்குமவர்கள். [கீர்யாங்கி-கரியாம்ஸி]ஏல் வத்தைக் கைக்கிகான்னுந்தனே சிரமையுடையவர்கள். [வங்காரா-விமத்தவரா] என்குமகண்டால் பொருமைகொண்டாடாகே யிருக்குமவர்கள். [குமாஷ்நா-ப்ரமாணத்தரா] கேவலதர்க்கங்கொன்று அர்த்தாக்கிரியையும் பஸ்துகையள்ளிக்கே ப்ரமாணங்கொண்டு அர்த்த கிழ்சயம்பண்ணுமவர்கள். (மாழுநீர் முதுதந்தவள்ளவார்) தங்கீரியாழியவேறே ஒன்றை போக்யமாக நினைக்கிறுப்பார்க்கும் அத்தைக்கொடுக்கும் மதோதாரன். (வல்லவாழித்யாதி) இவ்வம்குதம் எங்க்குலேவாடு வென்னுமைகிடாய்வேன்று வெது. (க) வர் சொன்னீர்; கண்டவிடமெங்கும் சாஹுயமத கிழ்ட்டரிருக்கு ஸ்வாநித் தார்தங்களை ப்ரவர்த்திப்பித்துக் கொண்டிருக்கலையாலே நீர் சொன்னபடி திங்க தேத்தையே மருவக்கு இரோ வென்ன; அதன், ஸாராஸார விலேக ஜ்ஞாமுண்டர்வையாலே உணக்கு மருவக்கு இமென்கிறுவென்று கூக்கி.

வேகாயறிக்கைத்திருவுள்ளம்பத்தி தமிழ்ரவர்த்தங்கரச் சொல்லவா யென்கிறார் (கக்ரீஸ்யத்யாதி). பாசுபதாயர உட்சொண்டருக்கிறார் (அன்றிக் கேமத்யாதி).

“அழுதம் தந்தங்களாரே”என்று பதவைபி வியநூரத்தைத் திருவுள் அம்பத்தி மருவதங்களாய்வென்றாலுக்கிறார் (இவ்வம்புத்தமித்யாதி). (க)

பெரியதிருமொழி, கூ-பி, எ-தி, கா-பா, மகரவளக்கி. காக்கி

ஏ—மத்தவர்க்குறையில்குறையும் வல்வளமுடிகள் முன்னால்
குறைக்குறைவான்டதைச் சொல்கூடியதேவநீராவிடாடன்
குறையாலோவெல்வல்ல கலியன் யாபியான் பின்வாற்றுவல்வர்
இவாறவராயிருக்கும்காவல்டூண்டின்பாந்திக்குத்துவாரே, (கா)

திருவங்கை பாட்டுவார் திருவதி கலோசானம்

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
மகநவலூர்	வேதார்த்தம் ஆறிச்சு வராம்	ஆவி	திருக்காலியை
குறைவுஇலூர்	ஒருவிதகுறைவற்றிருக் கிடைப்பாற்மண்ணர்கள்	நாடன்	நடாகவுவடயராம்,
ஒத்தையும்ளூர்	ஏற்றதிச்சிறை தில்வ கேசமான	கண்ணலை	ஏத்ருக்களின் ரங்கங்க வற்றையடியடைய
வல்லவாழ்	நிருங்கலவாழுமிலைதூக் திருவரியிருக்கிறைம்,	வேல்	வேலாடுதத்தை
அடிகள்தண்ணம்	எவ்வாயிகள் விழுயமா	வல்லை	(கடைத்துயகிள்) வகை
சிறை	கிறகுகளையுலைய	பலியன்	வந்தவரான
வங்கி	வண்டிகள்	வங்கலி	ஆழ்வர்,
குவர	குலாவங்கிற்பதாம்,	இகை	ஒவியையுடையதாம்
அழை	மந்த்ரம் சொல்லுக் கு றப்பான நன்கை யையுடைய	ஏற்றுவகுவர்	திருங்கப்பமலர்க்கரு கிய
கோவ	பொழில்களர்ஜெல	இணை	புபத்துப் பாட்டை
குழ்	ஆழப்பட்ட	ஏற்றுவகுவர்	அப்பவிழது வஸ்வங்க கள்
கோல	ஆழப்பிப	இனைக்காரம்	ஆழியில்கிர்வாழகாம்
கீள்	கெடுயதான்	கிருஷிஸம்	ஆழி (பிறகு)

ஷா,—பத்தாம்பாட்டு. (மறைவித்து) வேததாத்பர்யம் கைப்பட்டிருப்பார்ய், மற்றும் அதற்குவிட பரிசுக்களால் குறைவற் றுக்கிற ப்ராஹ்மணர் வர்த்திக்கிற திருவுல்லவாழில்கிறக்குறவுமாகிகளைக்கவிபாடு. ந. வ. (சிவைவித்து) நெறையூட்டத்தாயிருக்கிறவன் உ.

கூ. — பத்தாம்பாட்டு (யைசுவித்யாதி) சிலைவன்குவரவா நிறப்பாய், அநெ-மாந்த முற்ற திருவைவுடைத்தான் கோழையென்று சப்தார்தமாக்கியிருந்திரு (சொல்கவித்யாதி). (50)

குமரி திருவட்டத் திருமே காலனம்.

கல்லூரி பெரியதிருமொழி, கடி, அ-தி, முந்துறப்பவேசம்.

கனிமுடைய கொண்டாட்டத்தையுடைத்தாயிருப்பதாம் மற்றும் சொல்லுக்கு உறுப்பான கனிமரவள்ளுவ வறவிலும் குறைவற்றி ஒருக்கிற சோகீகளாலே குழப்பட்டு தாங்கீமாரிருக்கிற திருவாசி காட்டுமுடையாரம், ப்ரதிபஷ்ட நிரஸ்தவஸைப்பாலே கணக்குற்ற அவனுமின்றக்கே மிருக்கிற வேலைக் கையிலேயுடைய ஆற்வார், ஒவியை யுடைத்தாய்பார் அருளிச்சிரயித இத்தைக் கற்றுவல்லர், பூமிப்பதப்புக்கூடை தாங்களே சிரவாஜுகாம் தேவுமொங்களரம் திதயிச்சூதியிலே புக்கு (க) “ஏங்கோங்குங்கா - ஏந்தற்யேவரங்குத் யாதி” என்கிறபடி யே சிருதிச்சாரங்குத் யுக்தாவர். (கா)

பெரியவரச்சான்பிள்ளை திருவடிகளைச் சுறுக்கம்.

பெரியதிருமொழி

ஒன்பதாம்பத்து ஏழாந்திருமொழி முற்றிற்று.

ஒன்பதாம்பத்து எட்டாந்திருமொழி
முந் துற ப்ரவேசம்.

வியா.—திருவல்லவாழூர் சேரப்பாராம் என்றார் தமதிருகள் அத்தைப்பார்க்கத்; அது தம்முடைய தவசூரக்கீடாக ப்ரவர்த்தித்த நில்லை “வர்வாக்காறூர், அந்தத்தாருடைய வர்வப(க)லங்களையும் கொடுக்கக் கூடவனும், ஸர்வாதிக்கனும், வீராதி நிரஸக சீல்லும், பாற்றியகுத்தருஷ்டிகளால் சலிப்பிக்க விவாண்ணைத் தெவ்பாவத்தை முடையனுப், ஸர்வஸமார்யாதீயனுப்பக்கொண்டு திருமலையிலேவங்கு குதின்றுன்; காம்அஷ்சேபோம்துவிப்போம்; அதிலேஒருப்படி” என்று பிதாவானவன் முந்துற மக்களித்துக் காட்டிப் பின்னை ப்ர கணுகை கம்பசிக்கச் சொந்துமாபோலே காட்சியிலே முற்பட்ட சம்திருவுள்ளத்தோடே கூட்டுகிறார். *

அது—முந்துறவின் ப்ரவேசம். சீழில் திருமொழியிலே “மருவு கெஞ்சே” என்ற பவகாதுமருவிக் கெங்கவர் தித்திருமொழியிலும் “வணங்கு தும்வாமடகெஞ்சே” என்ற உபதெசிக்கைக்காட்டுமூன்றும் ப்ரபங்கத் தலை எங்கந்தியகுஞகிறார் (திருவல்லவாகூத்தியாதி). * முந்துற கெஞ்சா யிருக்கச் சேம்போயும் அதின் தக்காயும் கூடப்போத யடியான அதித் வகையாலே அழைக்கிறோமென்று கருத்து.

பெரியத்திருமூழி, கடி, அ.நி, க-பா, முக்குறவுக்கேள், காலை

மூ:-

மூக்குறவுக்கேள் விரைக்குழல் மடவார்களினைய விட தடுமாறல்
அங்காமேசூல்லைக் கேஸ்மூராய வெம்மடிகள்தயசோயில்
சங்கதாகுமணிபுமகளீமயிஸ்தழூரம் தழுவிவக்கருவிகள் நிரக்கு
வந்திழிசாரல்மாவிழிஞ்சோலை வணங்குதும் வரமாட்சென்கே. (க)

பதம்.

உரை.

மடநெஞ்சே	பவ்யமான மணமே!
முக்குற	முன்னமே
வுரைக்கேள்	(ஒன்ற) (சொல்லுக தேன் (கேள்);
விரை	பரிமாற்றை யுடைய தான்
குழல்	கேபாராற்றை யுடை
மடவார்	ஸ்த்ரீகளுடன் யரான
கவலி	ஸம்ப்ரேஸ்மாகிற
தடுமாறலை	தடுமாற்றத்தை
விட	விட்டுவிட;
அஷ்டம்வழும்	ஸ்பதத் வீபங்களையும்
அலைகடல்	ஸ்பதஸ்முத்ரங்களையும்
ஏழும்	
ஏய்	(சீரிரமாவுடை யாரன
எப்புடிகள்தம்	கம்ஸ்வாரிப்பிடுவைய

பதம்.

உரை.

கோயில்	திவ்யதேசமயில்,
அருவிகள்	மலைவருவிகளானவை
சங்கதாகி	சங்கா யரக்கப்போடு
மணியும்	உல்ல சத்கங்களையும்,
அணி	அழகிதான்
யமில்தழையும்	யமில்தொலைகளையும்
ஈழுவிலாது	உருட்டுக்கூண்டு
நிரங்கு	கெருங்கி
வக்துகிழி	வக்திழியா நின்றுள்ள
சாரல்	பர்பந்தத்தை யுடை தான்
மாலிருஞ்சோ	திருமாலிருஞ்சோலை
லூ	யை
வணங்குதும்	வணங்குவோம்
வா	வா-

(ங)

அவ.—மூக்குறப்பாட்டு; பராப்தவிஷயத்தை வணக்கிறும்; வணங்குகிறும், தவிர்ந்து தளிருகிறும், இதப்பிஷயங்களை முக்குற முன்னம் விட்டுக்கொடுக்கிறார் பாராம் என்கிறார்.

வ்யா.—(மூக்குறவித்யாதி) உணக்குச் செய்வேண்டுமெதில் என் முக்குறச் சொல்லுகிறது, பரிமாற்றத்தையுடைத்தான் குழலை யுடையரான ஸ்த்ரீகளோ, ஸை ஸம்ப்ரேஸ்த்தை கண்டிறன்று அது குவாலாக கிடைத்திருக்குமத்தைவிட்டு. (தடுமாறல்) அவ்வபத தாலை வரும் வயலைம் பொறுத்தவேண்டுதல்ல அத்தை விட. குமியாற்றலைப் பள்ளுவது ஒன்றிறன் இதல்ல; அன்றிக்கே கலவி

ஏஃ.—மூக்குறப்பாட்டு, (மூக்குறவித்யாதி) (தமியாற்றலையித்யாதி) கலவி அத்தார்ஜு ஹேதுவாகைப்பாலை கலேசுவாக்குமென்று கருத்து. “கலவியாகிற தடுமாற்றத்தை விட!” என்று ககவாக்பதவர் முன்றுமாத்தபகுஜிரா (அன்றிக்கீர்த்யாதி), காகாவுமாகையாலே கலேசுருடமென்று தாதப்படிம்.

கால பெரியதிருமொழி, ஈ-ப, அ-தி, உ-பா, இன்னடையும்.

யாகிற தமோற்றமென்னதல்; (அந்தரமித்யாதி) ஸப்த தவிபங்க ஞாம், ஸப்த ஸமுத்ரங்களுமாய் சிற்கிற வர்வஸ்வாமி வரததிக்கிற தேசம்.

(சங்கித்யாதி) கல்வசந்தகங்தோடே கூட்டப்பெருவிலையனான சந்தங்களையும், அந்தச்சங்கமரங்களையும் வேலோடே பறித்து விழுவிட்டுப் பெரியரத்சங்களையும் கூடக்கிளாண்டு தாஸாநியமான மலில் தழையையும் உதாட்டுக்கொண்டு அருளிகளானவை ஞேருங்கி வர்திதியானின்றுள்ள பரமந்தத்தை யுடைத்தான் திருமலையை வணக்குவோம் வர என்னேடே ஒருமிடருள விருந்துசே. (a)

மு:— [யோர்
இன்னடையும்புள்ளும் கொண்ணடையின்றி பெழுமினே தொழுதமென்றை அண்டரும்பரவவரவனைத் துயின்ற சுடர்முடிக் கடவுள்தம்கோயில் விஷங்கரதுனி வேய்வளர்புறவில் விரைமல்க் குதிருக்கின்றதும்தேன் வண்டகரிசாரல் மாலிருந்தோலை வணங்குதும் வாமட்டொந்தே. (a)

பதம்.

உணர்.

பதம்.

உணர்.

டடக்குசே!

இன்னடையும் கல்வ பூமாலையையும்
புனரும் தீர்த்தத்தையும்
கொண்டு வையில்தரித்துக்கொண்டு
இடையின்றி கூணகாலமும் இடை
விடாமல்
எழுமினே உஞ்சிவிக்க ஏருப்புகள்
கோர்;

தொழுதும் (ஏம்) “ஆஸ்வீப்போம்”
என்ற என்ற சொல்லிக்கொ
ண்டு

இருமயோர் தித்யாலுரிக்கும்
அண்டர் அண்டால்தர் வர்த்திக
ஊனவர்களும்

பரவ ஆஸ்வயிக்க
குருவாந்தாத்தானுகிற
பாடைக்கமல்

ஆயின்ற திருக்கக்கண் வளர்த்தரு
குதிஜங்களும்,

கடர் (ஆதிராஜ்ய வசுசுகமாய்)

பூர்வாகியாகின்ற
முடி திருவபிழேகத்தை ய
கடயரான

கடவுள் தம் ஓர்வேஶ்வரனுக்கு
கோயில் வாஸந்ததாகமாய்,

வின்று அவர் விட்டவரா சுற்பதாய்,
ஊனி அன்களை யுணட்டது

வேப் மூங்கில்கள் மாய்,
ஊர் வளர்வின்றுள்ள

புறவில் பர்யாத்தத்தில்
விளை பரியாப்ரசந்தமான

நாறும்தேன் செம்பியதானதேயில்
அமர் அமரசத

வண்டி வண்டிகளையுணடய
சராம்யாவிருந்தோலை வணங்குதும்
ஏ. (e)

பெரிசுருமோடி, கூ-ப, த-தி, ஈ-பா, சினிவளர்க்கூ, காஷ

வ்யா.—இரண்டு பாட்டு. (இண்டலித்யாதி) எல்லழுநாலே
யும், ஸமாராதாததுக்குப்ரானோபசாணமானதுமும், இதற்கைத்
கரித்துக்கொண்டு இடையிடாகே ஒருப்படிக்கோா; காம் ஆஸ்ரயிக
கும்படியாகவின்றா, நிற்பவூரிச்சூம் அண்டாத்தர்வர்த்திகளான
வர்களும் ஆஸ்ரயிக்கத் திருவாக்காழ்வான்பேயேல பாளிகொண்டு,
ஆகிராங்க ஸாசகமான திருவபிழைக்கத்தையுடைய ப்ரதாங்வர்த்
திக்கிறதோம்.

(சின்டலித்யாதி) விட்டலாகிறபதாக், தூளியுண்டு - ஈண்
ணம், அத்தையுடைத்தாக், மூங்கில் வாராகின் ஆள்ள பர்யாகத
இல் பரிமாப்ராமான குறிஞ்சியினுடைய செவ்வித்தேரைன எண்டு
களாலும் பாகம்பண்ணுகின்றுள்ள பர்யாகத்தையுடைய. (ஏ)

ஓ—

சினிவளர்க்கைக்கீங்க கிள்ளேத்துப் பெருநிலமருங்கீல முன்னாங்கி
ஆணிவளர்க்குறளாயகவிடமுழுதமள்ள வெப்முடுகள்தமிகோயில்
கணிவளர்வேங்கை கெடுகிலமதனில் குறவர்தம் உவன்னைத்தாரக்க
மனிவளர்ச்சாரல் மானிருக்கோலை வணக்குதும் வரமடிக்குதீச.

ததம்.

உறை.

ததம்.

உறை.

மடங்குசே.

விஜி	நக்கத்தை
வங்க	வளர்த்தாகின்றுள்ள
ஆககை	ஸரீரமானது
கிங்க	கழிக்கைக்கு உறுப்பாக
ஏங்கு ஏத்த	ஒருப்பட்டு கிணறுங்கு திப்பதற்கு
பெருகிலம்	பர்க்கப்படியை
அருளில்	ஏருபையாலே
முன்	ஏன்னே

அருளி

அணிவளர்

குறனாய்

அகலி

அங்க

அங்கத

அங்கு

நங்கருளி,

அங்குமிக்குக்குத்தள்ள

பூவாயாவேஷமுடை

யஞப்

புக்கும்முடு புமிப்பரப்பையடைய

தும்

(திருவடிகளால்) அங்க

தருளின

அங்—இண்டாம்பாட்டு. (இண்டலித்யாதி ஓதுப்பாட்டில் ஸர்
வாத்மகதயா ஸர்வாக்குக்குத்தை அநுள்ளித்தார்; இல்லை ஸர்வஸமாப்ரய
ணையத்தை அதுள்ளித்து வணக்கச் சொல்லுகிறோன்று ஸங்கதி.

இரண்டையுக்கோவடுக்கையாலே ஸமுச்சையித்தமாகையாலே, ஏ(ஏ)
காரங்களுக்கு ப்ரயோஜநமில்லையே என்ன; அதுகு அடித்து ப்ராதாங்கைத்தை
ஸ்வாபிப்பிக்க தெங்கருர் (ஙல்லவித்யாதி). (குறிஞ்சியுடைய) குறிஞ்சிப்புத்
ஆண்டைய.

கங்க பெரியதிருமூலம், குபி, அ-தி, க-பர, இணிவளர்க்கலை.

காம்துடுத்தம் மூலக்கு ஸ்வாமியானவ	சிலம்புத்துள் கொவிரிலாக்களிலே வரி
கோயில் வரஸப்பத்தாங் [ஹுக்கு மாய்,	குறவர் குறவர்கள் [த்திக்கிற தர் கூதாழுடைய
கணி ச(ச)ம்ஹாபாத்துண சி கலைஞரை யெனதிட்டிக்கூட்டக் குருத் துறிந்த கொண்டு மத்தை மணை மணைக்குடையப்பாகச	கல்வெளிக்கூற்றில் வை
குரர் வணாக்கில் றுள்ள	மானாக
வேங்கை மரங்களை ய வளர் பரப்பாகின்துள்ள	
கூடு விஶ்ராவம்யாக	சாரல்மாலிருஞ்சேலை வணங்குதும் வர.

வ்யா.—முன்றும்பாட்டி. (வீணாபித்யார்தி) துச்சத்தை வளர்கள் நன்றான சரித்தைத் தழிக்கலேனுமின்று ஆஸ்ராரிக்க, அதுக்காகப் பாக்க பூமினம் கிடைத்துக் க்குறையாலே தந்தருளி, அழுமிக்கிறார்த்துள்ள ஸ்ரீவாமாவேவுத்தைப்பரிசுறவித்து அதிலொகுமாரமான திருவடிகளைக்கொண்டு பூநிப்பாப்பையடைய அளக்கு கொண்டு. அந்தக்கிசெயலாலே என்னை எழுதிக்கொண்ட வீவாமிபானவன் கிறப்பட்டார்க்கு இழுக்கலேன்டாகாடி நிற்கிறதேசம்.

(கணிமித்பாதி) அங்குத்தைக்கு வொறுகாள் சொல்லுவாரில்லோ கொய்யாலே க(X)வியாகக் கொண்டு வளர்வின்றுள்ள வேங்கையை யடைத்தாய், பரப்பையுடைத்தான்பூமியிலே ஆகைக்கொருகால் இது பூங்கக்கெல்தாய், அந்தையிட்டு அண்ணின்று அறியுமத்தனை யாமிற்று. இந்தவேங்கையை யடைத்தான் வொனிநிலந்திலே அங்கு

ஈடு;— மூன்றுமுபட்டு, பின்னிமத்தியாகி, தீடுப்பாட்டில் ஸர்வஸமாங்க செயல்களை பதிவத்தை அறநூல்க்கிறதோம் ; இதில் அந்த ஆச்சரியணைத்துக்குப்பல பானவுத்தொகை கொடுக்க வல்லவனென்று ஸர்வ பஸ்பரதத்துத்தை யருளுகிற ரென்று அங்காகி.

(வளரானின்றுள்ள) வளர்த்தா நின்றுள்ள ; (தட்டலூரி) என்றவாந்தரம் “முன்னருளி” என்றதுக்கர்ந்தமாக, “முன்னே நின்றவிடத்தில் க்ருபை பூங்களுளி” என்று கூட்டுவது.

(கங்கியாகக்கொண்டு) கண்ணப்பான் ஜோவ்யருக்க் கொண்டு. அவன் கூம்புத்தையும் ரோவ்னுமாபோலே முவரிலே தாழுமதிவிப்பிக்கும் குறவுக்கு கென்று எத்து... (ஏ.)

பெரியசிருமொழி, கூடு, அதி, சூபா, சூர்யமயிலாய், கனமுடு

என குறவரால்வர்கள் தந்து முடிடய ஏறிகவனிலே வாவத்து எறி
ஏது மணிவினுடைய ஒளி எக்குமொக்கெய் யாம்பாலின் ஹங்க பர்யா
தந்தையன்மை.... ப.... ப.... ப.... ப.... ப.... ப.... (ஈ.)

மு.—

குர்யமயிலாய் பேய்முலைகளை துச் சுடுசுமட்சிலைத் தூர்க்கு
கீர்மையிலாததாடுகாமாள தினைந்தவர் மனங்கிராண்டு சோயில்
கார்மனிலேங்கைக்கோங்கவர்புறவில்கடிமலர்க்குறிஞ்சியின்குதுடேந்
வார்புனல்குற்றன்மானிகுஞ்சோலை வணங்குதும் வாமடிகஞ்சீச.

பதம்.

உரை.

மட்டுக்குஞ்சே.	(ஈ)
குர்யமயிலாய் க்லூரஸ்வாஸவயான பேய்	பூதனைவிழுடைய
ஏஷை	ஏதாத்தத
கவைத்து	(அஹாய்மான) க்ர வித்தவஞ்சுப்,
கு	(ச்சுருக்களின் மேலே) கெருப்பையுமிழா
சாம்	ஆம்புகளை தின்ற
அஸ்	முடிப்பதில் ஸயர்த்த
சீலை	தந்வளிலே மான
நுகங்கு	தொடித்தவிட்டு
கீர்மை இலாத	ஸ்த்ரீத்வப்ரயுக்கமான மென்கை மிள்காத
தாடுகை	தூட்டகையானவர்
மாள	முடியும்படியாக
தினைந்தவர்	திருய்ஸ்ததிலேகொ ன்ட எம்பெருமா கு
ஏஞ்சுக்காண்டு விரும்பிவாத திக்கிற	

பதம்.

உரை.

கோவில்	தின்யதேசமாய்,
கார்மலி	மேயைந்தளவும் கூக் நதங்காண
வேங்கை	கேங்கையரங்களும்
கோங்கு	கோங்குமரங்களும்
அவர்	அலராலின் நூலை
புறவில்	பர்மந்தத்திலை
கடி	பரிமால்பாகான
குறித்தென்	குறித்தென்குமிழுடைய
வார்புனல்	கெவுவியதான் மகரா
கு	தத்தினுடைய
தக்க	ப்ரவாஜத்தாலே
	குழுப்பத்தாய்,
	குளிர்க்கு ப்ரமஹா ஏஞ்ச
மாவிருஞ்சோலை வணங்குதும்வா. (ஈ)	

அநு.—காலைய்ப்பட்டி. (குர்யமயித்தாந்), சீழ் ஜிஷ்ட்ராபகநவத்தை
அருளிப்பொய்தார். அதிலை சிக்குத்தயப்புயுக்கமாக விசோதிதிரணாத்தை யாரு
ஏஞ்சிருப்பான்று வங்கதி.

கன்ற பெரியதிருமதி, கூ. அ-தி, இ-பா, வணக்களிரக்கள்.

ஸ்ரீ.—காலாம்பாட்டி. (சூரியனித்யாதி) க்ரெள்ளச்சுக்குத் தாநாத வடிவாகவுடைய பூதக்காருமீண்டைச்சுவைத்திட்டு; இவன்முகத்திலே விழித்துவுவத்துப் பின்னையும் இருக்காதபடியிரோ க்ரெள்ளயம்; எதிரிகளுமேலே செறுப்பைத்துவிக்கொண்டுசென்று விழுகிறதும்புகளை முழுக்க வற்றூன வில்லிலே தொடுத்துவிட்டு ஸ்த்ரிந்வப்ரயுக்தமான மென்னமீவில்லாத நாடகை முடியும்படியாக, ஒருருஷிவாக்குத்தை பேசேகாண்டு ஸ்த்ரிவதமென்று பிற்காலீபாதே “உத்தரான கமக்கு ரக்தவர்க்கத்திலுமோய ரக்ஷனத்துக்கொந்தமானது செய்வேண்டாவோ” என்று அவன் முடியும்படி திருவுள்ளத்திலேகொண்டுவர்; பின்னையும் பிற்பாட்டஞ்சைய ரக்ஷனத்துக்குப்போங்கான கிலமென்று விரும்பிவர்த்திக்கிற கோயில்.

(காரித்யாதி) மேசுப்பத்தாவும் செல்ல ஒங்கிள வேங்கையன் துதல்; கீலவேங்கைகளைன் துதல்; கோங்காகிற வருகூம். இவை அஹராநின்றுள்ள பர்யந்தத்திலே பரிமளப்ரசுரமான குதிஞ்சியிதழ டைய செவ்வித்தேனுள்ளு வெள்ளமிடா நின்றுள்ள சுரமஷுரமான திருமகிணைய.

ஓம்—

வணக்களிலரக்கன் செறுக்களத்தவிய மன்முடியோருபதும்புரள துக்கெழுச்சுவன்றன்காந்தம்கின்றாட வர்செய்தவடிகள்தம்கோயில் பின்கல்லிலேயும்துகிழுகம் கிழிப்புப் பிரசம்வக்தியிதரப்பெருக்கேன் மனக்கூத்தால்மாவிருந்த சேலை வணம்குதும் வாட்டொன்டே. (ட)

பதம்.	உணர்.	உணர்.	பதம்.
மட்சோந்தே.		புரை	(கிழேசிடந்த) துடக்
உணக்கல்லில் “நாயேயம்” என்று			கும்பத்யாகவும்,
உணக்கமில்லாத		அயுனதன்	அவழுநைய
ஏரங்கள் ராவணனுள்ளவன்		கவந்தம்	பெந்த (உடு) மானது
செருக்கைத்து யுத்த பூமியிலே		அணங்கெழுக் கேவதாவிஷ்டம் போ	
ஆயிய முடியும்படியாகவும்		த	ல்
(அவழுநைய)		கின்றது—	கின்ற கர்த்தாம் பங்க
ஒரு வரமாத்தான் த்ரு—மா			ஆம்பதியாகவும்
மணி ரந்தந்தாலன்மக்குத்		அயர் செய்த	யுத்தத்தை கடற்றிய
மான			யனுவு
முடி பதம் பத்துத்தனைகளும்			

க்ரெள்ளச்சுக்குத் தாநாத வடிவாக விண்டத்தானையைக் காட்டுகிறார் (இவளித்யாதி). கிலைவின் ப்ரகாந்தன்னை யருளுகிறார் (நகுவித்யாதி). (ஏ)

பதிப்.	உணர்.	பதிப்.	உணர்.
நூல்கள்தம்	ஸ்வாமிபினுடைய	கழிப்பு	இழிக்க (அதிருள்ள)
கோமில்	இருப்பியாப்,	பிரசம்	தேவீக்களானவைகள்
பினங்கலில்	ஒன்றே டென்று கே குப்பிக் கொண்டு குப்பதாய்	வந்து இழிதர வந்திழிய	
நெடி	மிகவும் உட்கத்தான்	பெரும்பேந் அதிகாரன் தேவீனு	
வேவி	மூங்கிளானது	யாம்	பரிமானாறு [நைய
நதி	தன்னுடைய தணியா செ	கமந்	(ஈங்குமியங்கப்) பாம் பா ஸின்றங்க
ஞாகம்	(மலையுச்சிலி விருக்கிற தேங் கூட்டுங்) வாயை	சாரல்	பர்யக்கங்களை முனைய
			மாலிருஞ்சோலைவனங்க்கு தம்வா. (டி)

வா. — அஞ்சாம்பாட்டு. (வணக்கமிழ்யாறி) (க) “ஈடாத சீரை
கூடையங்கூவைம் - தாயாபஜ்யே யயப்பேவய் காமீயம்” என்கிற
படியே “இரண்டாகப் பினக்கிலும் வணக்கேன்” என்றிருந்த ராவ
னன் யுத்தபூரியில் மட்டு, தேவதைக்குறைய வரததாலே தீவின்
ணியதாய், ரத்கமயமான முடிபத்தும் புற்று மறிக்கொப்போலே
கிடக்கு துருக்க, நைவாயிஷ்டம்போலே கிருக்க அவனுடைய சரிர
மானது கிண்றுட, ஸங்கவபத்தாலன்றிக்கே பத்துர் பத்தாக வீர
வானிதோற்றுப் பூசல் பொருதல்வாமின் வரத்திக்கிற தேவம் ஒன்று
கேலுபிடான்று பினைதூ பெரிய ஒக்கத்தை யுடைத்தான் மூங்கிலா
னது-மலைமுழுஞ்சிலை வைத்ததேதன் கூட்டுளவும் வரவென்று தன்
ஆலைய தணியாலே அதிலுடைய வாயைக்கிடிக்க, தேன் வைத்த
காறுவகைப்பாடு ஈக்காறும் வந்திடியத் தேனிலுடைம் காத (கி)
மானது வங்குமிருக்கப் பரம்பாரின் தன்ன. (டி)

அநு; அஞ்சாம்பாட்டு. (வணக்கவில்லியாறி) சீப்பிபாட்டுவ் பெண்ட
ஊன விரோதிகள் போக்கினங்கையை அருளிப்பேசும். ஆகைப் பௌமாவுத்
தலைப்பத்துப் பல தத்தானையும் வென்ற வீரவாளிமை அதனாலிருப்பு ரேவநு
உங்கதி.

“ஒருமணி முடிபதும் பயக்” என்றங்கைத் திருத்தங்கம்பத்தி, ஒருவென்று
அத்விடைப் பதத்தால் பலத்த வரதத்துமைப்பகுஞ்சிரு (தேவதைகள்தியாறி).
“பிரசம்” என்று போகுப், அத்தால் தேன் கூட்டும் ஏக்கை பிசால்துக்கு
தேன்கருஞ்சிரு (தூண்டிலாத்த வித்யாறி). (கி)

ஞ—

விடங்கலங்கமர்ச்சி வரவேண்டுமின்று வினங்கலனிக்கெங்கன்றுவிட்டீர்
குடங்கலங்காட்டு குருவுலரும்கோத்தூத்த வெம்மட்கள் தம்பேரயில்
கடங்கடல்முட்டு விசும்பிடைப்ப பிளிருத்தடவரைக்களில்தென்று மனிது
மடங்கல்லின்றதிரும் மாவிருஞ்சோலை வணங்குதும் வாம்பெஞ்சேரோ. (ஈ)

பதம்.

உரை.

மட நெஞ்சே?	
விடங்கலங்கு (உ.கவாரா.மேலே) விடங்கலை உமிழுகிற பாறுய,	
அவாங்க	(எம்பெருமான் திரு மேன்னிக் கூறுபொமா ன) குணங்கள் பொ ருத்தின
அரவினை	திருவங்காழ்வாகுகிற படுக்கையிலே
ஆயின்று	கண்வளர்த்தருசி, (அங் கு ஸ்த்ரும் கந்து அலதரித்து)
வினங்கலின்கு விளாம்புத்துங்காக இளம் கண்டு ஏரு சிறுக் கண்றை யினிதி (யாற்றின்செலே) வீசி, குடம் கலங்கு (ஈகவிலே) குடம் கலை	
ஆடு முன் குருக்கு	குடங்காத்தாடு முன்னே (பெங்காஞ்சைய)
	குடங்காத்திலே

பதம்.

உரை.

கோத்த	தன்னைகேர்த்தவளைய,
குத்த	ஒருச்சரியு சேஷ்டத்து ஒத்துயடையனுண
எம்மட்கள்தம்	உம்புவாஸியிறுகைய
கோவில்	கிருப்பியரப்,
தடங்கடல்	ஆழமானைஸமுத்தரத்தில்
முக்கு	(ஜவத்தை) கரவித்து (மேகங்களானவை)
விசும்பு	இடை ஆகாசத்திலே ஏறி
பள்ள	சப்திக்க (அந்தவைக் யைக்கேடு)
மடங்கல்	எம்முபானது
தடவரை	மலைப்பால்தங்களிலிருங் கிர [வளி]
கனிறு என்று	யானையாக புத்திபண்
முக்கிரிது	கிர
கின்றுதுதிரும் அதிரானின் துள்ள	[வளி]
	மாவிருஞ்சோலை வணங்குதும் வா.

வியா.—ஆரும்பாட்டு. (விடமித்யாதி) மதுகைப்பர்கள் துட்டு

ஆகு.—ஆரும்பாட்டு. (விடமித்யாதி) கீழே பேச முலைக்கையுத்து என்று
பிரஸ்துதமான குருவுஞ்சைதாமத்தில் அபதாங்களை அடியே பிடித்துகள்
கூட்கிறோன்று மாங்கதி.

அரங்க பேரை யடம் காங்கிருக்குவே, விவேகாந்ததுக்குக் கூறு
கூட்கிறோன்ன வருஞ்சிரு (மதுவித்யாதி).

பெரியத்திருமொழி, கூட, அதி, எபா, தேவகலு. காங்க

வமான உகவா தார்மேலே விவுத்தை உமிழாநிற்பானும், அவனுக்கு எப்போதும் விட, சே மருவுவேண்டும்படி திருமேலீக்கத்திருப்பமான வெள்ளுமாச்சயத்தை யுடையனான திருவூத்தாழ்வான்மேலே கண் வளர்க்கத்திருயிரி, அங்குளின்கும் போக்குவரத்திற்கு லீசாம்பழக்கும் சாக ஒருசிறுகண்ணறீசீகையீலே குட்க்களைக்கொண்டு கூத்தாடி. பெண்களுடைய குரவைத்தூத்திலே தன்னிசைக் கொடுவங்கு ரோத்து மரோத்தாரியான சேஷ்டி. தத்தையுடைய ஸ்வாமி வர்த்திக்கிற தேசம்.

ஈல் மணலே சேஷிக்கும்படி ஜவாம்பாத்தை முகங்கு மேகங் கள்போக ஆகாசத்தே ஏறி, உள்ளுப்புக்க தாவுமத்தின்கணத்தாலே அங்கேகிண்ற பிளிற, அதினுடையத்வகீயக்கேட்டு, மடங்காறுண்டு-விமூறும், அது மலையிலே வர்த்திக்கிற ஆகியாக புத்திப்பணி கூம் “வர்த்திக்கிறதோத்திலே வேறேயுமினான்று வர்த்திக்கையாவதென்று” என்று சிறி அகிரானின்றுள்ள. (க)

ஓ;—

தேதுக்குலவீபாயுகவங்கோர் செழுந்திரண்பனங்களிப்பிதாற் [கோவில்] தாலுகங்கிதறிந்தது சுடல் வண்ணிராண்ணி முனிடங்கிகாண்ட வரணாச்சோலை மாதகாச்சாயல் யாமணிக்கல்லதுர் கிளரந்து மாலுகர்ச்சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும்வாலாகெஞ்சிச. (ஏ)

பதம்.

உரை.

பதம்.

உரை.

மட கெஞ்சே!

தேதுக்கண்	தேதுக்காலூராலுடைய	தடம்	கம்பீயான காழுத்தம்
ஆலி	ப்ராஜாகுணது		பொன்ற
போய்மூ	முடியும்பற்யாக	வண்ணர்	யடி மூவுடையரா ன
அங்கு	அவ்விடத்தில்		வெமிபருமான்
ஓர்	அறவிடியாய்,	முன்	முன்பு [எவ்வளி]
செழும்	தர்பாக்கியாய்,	அண்ணி	பாங்கானடேசியன்று
திரள்	திரங்கிட்டுக்க	இடப்பெருவன்ட	ஷ்வீகரிக்கப்பட்ட
பனம்களி	பனம்பழுங்கள்	சேயில்	ப்ரதேசமாய்,
உதிர	உதிரும்படி (அவனீ),	மான்	மான்காரன்வை
தான்	தாம் (ஆஸ்திரவிரோதி	மாகதச்சாயல்	மாகதமணியிலுடைய
உங்கு	பீடஞ்சூபு, பிரங்கந்திலா)		ஒளியையுடைத்தான்
ஏறிந்த	(பிலையின் மேலே) ஏறிந்த		

(பேரவை) வண்றது-வி சேஷின மாத்தாலே அப்தத மத்தம்... (ஏ)

ஈடும் பெரியத்திருமிமாழி, கூ-ப, அ-தி, ஏ-பா, புதமிகுவிக்மில்.

வாளக்மோலை தூகாவளவும் ஒட்டின	தார்	(அங்குள்ள தேவை)
சோலைகளிலிருக்கிற		புதியாகின்றான்
மாமணிக்கல்	கீல்ப்பாறைகளில் வூண்	காரல்
அதர்	யழிவில் [டான்]	பாய்த்தங்களை புதைய
கிளைத்து	ப்ரவேசித்து நிறைத்து	மாலி ருஞ்சோலை வணக்குதும் வா.

வீரர்.—ஏழாம்பாட்டி. (தேவைகளித்தாதி) தேவைகளுடைய ப்ரசாஸ்நானது முடிவு, அங்கே அடியேப்படித்துத் தலைவளவும்விகல்ல தச்சமகியமாம்படி பழுத்துக்கிடக்கிறபனம்பழங்கள் உதிரும்படி, ஆஸ்ரித கிரோதிகளைப் போக்குவரத்துக்கூடிய வூண்டான் ப்ரீதியாலே உகந்தெ நிட்ட ச்சாமநூரமானவையுடையவன், ஆஸ்ரித விழோதிகளைப் போக்குவரக்குப் பாங்கான தேசமேன்று திருவள்ளத்தாலே ஆத ரித்து வர்த்திக்கிறதேயில். (வாளக்மீத்தாதி) மரதகத்தினுடைய ஒளியை யுடைத்தாய்க்கொண்டு ஆகாசாவகாசமடையும்படி ஒங்கி யிருக்குதல்ல சோலைகிழவளில், கீல்ப்பாறைகளில் வூண்டான் வழியே போய்ப்புச்சு, மான்னாவனை அங்குள்ள தேவைப்பகுதாகின்றுள்ள பரயந்தத்தையுடைய. (எ)

ஓர்—

புதமிகுவிக்மில் புணரிவிசன்றனவட்பொருநடவரவைனை ததுயின்று புதமிகுப்பியின்மிகுளினம்தலிருத்த பனிமுகில் வண்ணார்தம்சோயில் தமிகுளினத்தகட.. தடக்களிற்றின் கனுவழிகளிவன்பெருக மதமிகு சாரல்மாலிக்குஞ்சோலை வணக்குதும் வாட்டிகளுடே.

கூர்.—ஏழாம்பாட்டி. (தேவைகளித்தாதி) இந்ப்பாட்டில் விளக்கனிக்கு இளக்கன்று விசிதினமையை அதனங்கிற்தார். இதில் பனங்களிக்காக பலார மனுப் பாளையாவதற்க் கெங்தமிகுக்கை அதனங்கிற்குமிரண்று வாட்கதி.

(அடியேப்படித்துத்தலையையும் கெல்ல) என்றதுக்கு செருஞ்சிக்கையைப்புல்லா க்கிள க்ருஷ்ணஹாஞ்சாரமூலன் காட்டில் மரங்களைல்லாம் பவாவைப்போலே பழுக்குமின்ற கருத்து. “மா?” என்று கறுப்பாப், அருளுகிறுர் (கீல்ப்பாறைகளில்) என்றது. (தேவை) என்றது—சோலையைச் சொன்னத்தாலே ஆர்த்தாத் தித்தம். (எ)

ஆர்.—எட்டாம்பாட்டி. (புதமித்தாதி) இந்பாட்டில் கருஞ்சையான தேவைகளை விளக்கித்தலையை யாருளினா. இதில் குதியோயான கீக்கிரங்காங்கையுள்ளுக்கிறேன்று வாட்கதி.

பெரியதிருமிமாழ், கூ-பி, அ-தி, அ-பா, புதமித்ருவிசும்பில். கல்கு

பகும்.	உரை.	பகும்.	உரை.
	மட்டாந்தே.		வாசனாதம் வட்டவடிவங்களை
புதம்	மேகங்களாலே		எம்பகுஞானங்கு
மிகு	வயாப்த்யான	கோயில்	இருப்பிடங்கள்,
விசம்பல	தூகாஸாரிதில்	கதம்பிரு	அதிக கோபத்தை ஏ
புணரி	ஆலைகளான வை	பொத்த	டைத்தாய்,
சென்று	கிடடி	(அதுக்கட்யான)	ஏ
அணவ	ஸ்பாஸ்திரிக்கும்படி		வேஷத்தையுடைய
பொரு	தான்னில்தான் போரா	கடம்	மதமுதிதமாய், [நாய்,
	ஒன் இள்ள	தடம்	பெரியவடிவங்கள் முடிய
கடல்	திருப்பாற்கடலிலே		தீநாவிக்குந்தன
அரவினை	திருவந்தாழ்வான்மே	காரிந்தின	ஆனாவிழுடைய
நூபின்று	கண்வளர்க்கருவி, (அ	கய்த்வழி	கபோஸத்தின்வழியே
	ங்கு சின்றும் போக		பெருகாலின்ற
	தவதரித்து)	களி	மதஜங்கத்தை
பதமிகு	பதற்தாபிள அடிமேலை	வண்டி	வண்டிகளானவை
	ம், விட்டுக்கொள்ள	பருத	பரந்த யண்ணு கிற்கக்
பசியின்	குதிரைவிழுடைய		கெட்டே (பின்னை
மிகு	அதிகான	மதம்பிரு	மதஜலம்பாய்ச்சு வெள்
கிணம்	தீற்றந்தை		எமிடா நின்றுள்ள
தவிர்த்த	போக்கினவழைப்,	சாஷல்	பர்யந்தங்களை யுடைய
பளிமுகில்	ஸ்ரமங்கராமன் மேகம்		மாலிருஞ்சோலை வணங்குதும் வா.
	போன்ற		

வ்யா;—எட்டாம்பாட்டு. (புதமித்யாதி) அட்டுத்தைக் குறைத்துப் “புகம்” என்று கிடக்கிறது. மேகங்களாலே கெருக்கின ஆகாசத்திலே கிணர்க்கத்தினரைகள் சென்று ஸ்பர்ஸிக்க, தன்னில்தான் போரான்றுள்ள திருப்பாற்கடலிலே திருவந்தாழ்வான்மேலே கண்வளர்க்கருவி, அங்கு கிண்றும் போக்கதவதித்து, +பதத்தாலே அடிமேலியாக விட்டுக்கொடுக்கிற குதிரைவிழுடைய மிக்க சிற்றந்துப் போக்கின ஸ்ரமங்கராமன் வடிவையுடையவன் வர்த்திக் கிறதோயில்.

| (பா) பதற்றக்காலே.

காசை பெரியதிருமூர்தி, கூட, அ-கி, கு-பா, பா-கி-பி: காமண்டி.

(கதமிந்யாயி) மிக்கேபத்தொத்துமை, அதுக்கும்யான அகவாயில் தலைவாத்தை யுடைத்தாய், மதமுதிதமாய், பெரியவழ யை யுடைத்தாயிருத்துள்ள ஆனையினுடைய கபோலத்தின்வழியே அந்த மதஜலத்தை வண்டுதலானவை பராம்பரைனை; கொசுகு ஒரு முலையிலே இருக்குமித்தகையின்றைக் கடல்வற்றுதிடை. பின்னையும் யதம்பாய்க்கு வெள்ளவிடா கிண்டுவள்ள பர்யந்தத்தையுடைய. (அ)

ஓ—

புத்தியிங்கமணர்ப்பத்திரீஸ்வர்க்க ஓராத்தவபேசனி முகங்கிட்டு எர்கைபெம்மா ஸ்ரீ மஹாவர்த்தனையை ரேண்ணி முனிடந்தொன்ட சக்தப்பொழிலினை தாழ்சினையும்தாழ் வரைமகளிர்கள்களும் கோயில் முதிர்த்திறைஞ்சும் மாவிருஞ்சோலை வணங்குதும் வாய்டிருஞ்சே,

பதம்.

உரை.

யெ ரெஞ்சே!	
புத்தினில்	ஷாகால்விசாரன்
மமணர்	பரமான்ரென் ஜும்
புத்தப்பன்று	பென்தத்தெரன் ஜும் சொல்லப்படித்த
இவர்கள்	இந்தமதன்த்தர்
ஒத்தன	தங்கள் எதித்தால்தந் துக்கு ஏகாக்தமான வற்றை
பேசும்	சொல்லச் செய்தேயும்
உகங்கிடு	(உகந்தார்க்கு உதவப் பெற்றிரு மேன்று) ஊருஷ்டராய்,
எக்கை	என்தக்கை முதலோனை
பெம்மானுர்	காதனுய், [க்கும் நிதயலைரிக்கலுக்கு
இனையவர்	அதிபதியான எம்பெ
தலைவர்	முன்பு [ருமான்
முன்	(வாலைப்பாக்யமான ஒத்துமென்று) திரு
எண்ணி	வுள்ளம்பற்ற

பதம்.

உரை.

இடம்பொன்ட யாத்து வர்த்திக்கிற கோயில் இவ்யதேசமாய், சந்தணப்பொழிச்சக்தர் சோலையிலு வின் என	தாழ்சினை தாழக்க ஜெயாணியு வை
தாழ்சினை	தாழ்சினை ஜெயாணியு வை
சிழல்தாழ்	சிழல்தாழ் கீழென் கீழே தாழ்சு (வர்த்தியாங்கின்ற)
வரைமகளிர்க் கலைப்பெண்களானவர் கள்	கால்தோறும்
நாளும்	நாள்தோறும்
மாந்திரத்து	(வரவாபத்துக்கோண) மாந்தாத்தைக் கொ வை
இறைஞ்சும்	ஆர்மாய்யா நின்றுள்ள மாவிருஞ்சோலை வணங்குதும் கூ.

"கடம்" என்ற தினாத்தம் (மதமுதிதமாய்) என்றது. "தடம்" என்று கார்த்தம் (பெரியவித்யாயி), தமதுவென்று மதுவைப்போலே என்கை. (அ)

|இது க்யாக்ம்யாத்துக்குச் சேரவில்லை.

பெரியதிருமூலி, கு-ப, அ-தி, கு-பா, வண்டமர்சாரல். காக்டு

யோ.—ஒன்பதாய்பாட்டு. (புந்தியில் சமணர்) இவ்வத்திற்கு அப்ராமான்யம் சொல்லும்படி ஒன்றாலே சொல்லுகிற சமணம், அப்படி பேசிருக்கிற வெள்தான்தான்தான்தான் சொல்லப்படுகிற இவர்கள், காங்கள் அதிகரித்த வித்தாக்கங்களுக்கு ஏதாக்கமானவற்றைச் சொல்லச் சிரப்பிக்கும், இவர்கள் எப்பை அறிந்திவர்களோ; இவர்களுக்கு காம் வேண்டாவாகில், காம் என்றால் உக்கிருக்கும் ஆராத ருக்கு உதவப்பெற்றேருமென்று அத்தாலே ஹ்ராஷ்டராய், என்னுல நாதனுப், அப்படி ஆயர்வூர் மார்களிப்பதியாகிருக்கிறவர் சித்ய ஸ்ரீசுருக்கும் ஸ்ரீராம்பிரகார்க்குமியாகக் முகம்கொடுக்கலாம் தேச மென்று திருவள்ளம்பத்தி வர்த்திக்கிற தேசம், சுந்தரர் சேஷையி அண்டானதாழந்தபணைகளிலுண்டான நிழவின் கீழேபோய், வரை மகளிர்களானவர்கள் ஜாடோ மும் நக்கள் வரலாபத்துருடோன முத்துத்தைத்துக்கொண்டு ஆஸ்ரயியா விண்ணுள்ளன. (க)

ஓ,

வண்டமர்சார்ஸ் மாலிருஞ்சோலை மாமணிவண்ணரை வணக்கும் தொக்கந்தரப்பரவும் சுட்ரோவிலூடுவேல் குழ்க்கலாவி என்னுடன் கண்டங்கல்வேல்யங்கைப்பர்தலைவன் கலியன் ஜாயோவிசும்தபதூவல் கொங்டுள்ள பாடும்தலமுடையார்க என்றாரிக்குலை கடலுலே. (கா)

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

அர்.—ஒன்பதாய்பாட்டு. (புந்தியில் தயாதி) கீழ் பலாமுகமாக விரோ திச்சிலாமருளி-வெய்தாராய், தந்தங்கூட விரோதியரன தும்மதன்த்தரால் வருப் பலியு வாராதபடி ரகுதித்து சின்றுரென்று ஆவிகால்யத்வத்தை அதுவை நிகிருப்பதென்று என்கது.

“புக்தி”என்று பெல்லாத்தாப்க சிடக்கிறதென்று திருவுள்ளம்பந்தியரு குகிரு (வேதத்துக்கித்யாதி). அவர்கள் தங்கள் பித்தாக்தத்துக்கு ஒத்தவ ஈட்டிறப்பெலிருக்காகில், இவன் உக்கக் கூடுமோகவன்வருளுகிறா (இவர்கள் ஈங்கமலித்யாதி). “ஏக்கை” என்றது-உபலக்குணமாய், “தங்கை தங்கை முதலானவர்க்கும் பேம்மானா” என்றுக்கியருளுகிறா (என் குவாதனம்) என்று, “நிழல் தாழ்” என்றதினர்த்தம் (நிழவின்கீழேபோய்) என்று. (வரை மகளிர்கள்) மைப்பெண்கள். (க)

க.க.டு

பதம்.	உறை.	பதம்.	உறை.
உண்டு	வண்டுகள்	ஏன்	விலங்குனமரன்
அயர்	(மதபாத்துக்கு) படி	ஆவிஸ்டன்	திருவாலி நாட்டை
	உதிராஸின்றுள்ள		யுடையாய்,
சாரல்	பரியத்தங்களையுடைய	கண்டல்	தாங்களை [தான்
மாவிருஞ்சோ	திருமலிருஞ்சோலை	கல்வேலி	நல்வேலியாக உடை
ஒ	பிலைப்பே (எழுர் தருளி மிருங்கிற)	மங்கைப்	திருந்தக லிலுன்சர்
மாமணில்லை	ப்ரவாக்க்யமானதீயனி	தலைகள்	நிர்வாஹநாகன [நக
ஊறை	போல் ஸ்ரமாஹமா எ வழுதங்கையுடைய	கவியன்	ஆப்பிரா
	அழகனை		
உணங்கும்	ஆஸ்ரமியாதின்ற	பஞ்சங்குலினை இந்த ஸ்ரீவத்தினை	
நோன்ட்டை	ழீ வைஷ்ணவர்களை	கொண்டு	அருளங்குத்துக்கொ
பாலும்	குதுகிக்கும் வெபாவ ராய்,	பாடம்	பாலிய்படியான [ன்னி
கட்டாவி	மிக்க தேஜஸ்ஸை யுடையநாய்		தவழுகையார் பாக்க்யவான்கள்
கெ	நூத்தன மாய்,		உள்ள
வேல்	வேவாயுதத்தையுடை	நூனர்	பூமியை [ப்பட்ட
வழுங்கும்	வயலாலே குழப்பட்ட		நிர்வாஹங்கப் பெறுவர்.

வியா.—பத்தாம்பாட்டு. (வண்டமரித்யாதி) பரிமளம் பழங்குதாம்பாலே வண்டேர்மதுபாம் பண்ணுகின்றுள்ள பரியத்ததை யுடைத்தான் திருமலையிலே ஸ்ரமாஹமான வடிவை புடையாய்க் கொண்டு எழுர்சருளியிருங்கிற அழகனை, அவ்வடிவழுகில் குலக்குண்டு ஆஸ்ரமிக்கும் ஸ்ரீவாஷ்ணவர்களை அடையுகிட எத்தும் வெபாவாயாய், அதினெல்லையிலே ஜூப்போலே சுத்ருசிரஸநத்தால் வந்தகறைச்சுற்றவும் அவ்வாரமில்லாத கட்டரோளி கெடுவேலைக்

அடு.—பத்தாம்பாட்டு (வண்டமரித்யாதி) (கண்ணுப்போலே) என்றதுக்கு (வேலைக்கையிலேயுடையாய்) என்றத்தோடே ஆக்கவும். அதாகது-சுத்ருகிராஶ்திதழும் எவ்வையிலே சின்றவர் இதுக்கு இவ்வரப்போலே இல்லைக்குறடு.

தீயச் திருவுடுகளை சுரணம்.

பெரியதிருமொழி, கூ-ப, கூ-தி, முவரில் ப்ரவேகம். கனகதி.

கையிலே யுடையராம், சூழ்வுமணியுடை த்தான் திருவாலிங்கூட்டை
யுடையாம், தாஞ்சாவூரை வேலீபாக அடைத்தாயிருத்துள்ள திரு
மங்காயினுள்ளார்க்கு சிரவாறாரான ஆற்வார் குளியை யுடைத்
நாச வருள்ளிழஷ்ட் பஞ்சகீல ஸ்வற்றுதயக்திலே அதுவர்த்தித் துக்
மொன்று பாடுகைக்கிட்டாள் பாக்ம (ஏந்து)முகை மவர்கள் இத்தலை
குழந்த ஸுமிக்கு சிரவாறாராகப் பெறுவர். (ஈ)

பெரியவார்சான்பின்னை திருவடிகளை சரணம்.

பெரியதிருமொழி

ஒன்பதாம்பத்து எட்டாந்திருமொழி முற்றிற்று.

ஆற்வார் திருவடிகளைசரணம்.

ஒன்பதாம்பத்து ஒன்பதாந்திருமொழி

முவரில் ப்ரவேகம்.

வயா.—முவரில் ப்ரவேகம்.—இவ்விருப்பைத் தவிர்த்துப் பரம
பதத்தைத் தரவேனுமென்றபேசுவித்தார்; அப்போதே அது பெறு
வயாலே இத்தைத்தவிர்த்து அத்தைத் தருங்கக்காகவுட்டுக்கிற
இங்கேதுரூபரித்தும் அபேசுவிதம்பெற்றாற்வோமேயென்றுஅவ
வக்காராம்; அந்த அஸ்வாதாந்திசயத்தாலே நாமான நன்மைஅழிந்து
ஏம்பெருமானுடே கல்ந்து பிரிக்காவொருப்ராட்டி தகையை
ப்ராப்தராம்; அப்பிராட்டிதான் தமதகையைத்தான் பேசுயாட்டா
தே கிட்க, அவன்படியைப் பேசுகிற திருத்தாயார்தகையை ப்ரா
ப்தராய், அவன் தன்மகள் தகையை அநுவந்தித்து “இவளாந்தாமை
இருந்துமூல்” அலனுடே அஸ்வந்தல்லதுதாரிக்கமாட்டான்போ
வேயி நந்தது; அணைத் துவிடவல்லனோ; அன்றிக்கேற்றும்யனே சோஷ
படுமித்தகையோ” என்று சின்னையும்தானே அவனைக்கிட்டியே விடு
முன்று அதுதியிட்டுத் தாரிக்கிருவாயிருக்கிறது.

அந்.—முவரில் ப்ரவேகம்.—தாவத நாவிலே எம்காரத்திலே அருளி
கோத்தச் சௌல்லையைகளே பரமபதத்தை அபேசுவித்தாம்; அதுக்குக்கீழ்த்
இருமொழியிலே தத்தாக்க ஆஸ்வமித்தாரா லிருக்கங்கொயும் பெறுகை
யாலே அர்யாவதேத்தாக்கே தமக்குப் பிறந்ததகையைப் பேசுகிறேன்று கூக்
க்கியருக்கிறா (இங்கிருப்பைப்பதயால்). *

தங்கள் பெரியதிருமொழி, கூப, காதி, க-யா, மூவரில்முன்முதல்வள்ள.

ஆ.—மூவரில்முன்முதல்வள்ள முழுக்கார்த அளவிடக்கு
பூவளருந்திதன்னுள் புவனம் படைத் துண்டிமிழ்க்க
தேவர்கள்காய்களைத் திருமரலிருஞ்சோலிவின்ற
கோவலர்கோவிக்கணைக் கொடியேயினடி உடைக்கொலோ. (4)

பதம்.	உரை.	பதம்.	உரை.
மூவரில்	திரிமூர்த்திகளில் என தநுக்கொள்கி	நேவர்கள்காய் சித்யஸாவிராத மூடி களை	
முன்முதல்வன்ப்ரதாக்னுப்,		திருமலிருஞ் திருமலிருஞ்சோலை	
முழுங்குஹ் (திரைக்கிளப்பத்தா லே) பெரிய கோ	கோலை மகிளிவே		
ஏதால்	ஏத்தை யுடைய		
கூடலூர்	திருப்பாற்காட்டிலே		
கீடகு	கண்வளர்த்தருளி,	கேவலர்கோவி இடைக்குலத்திலே	
உட்சி	திருக்காபியில்	ந்தனை வந்துபிரிந்துகோவிக்	
வளர்	வளராசின்ற	தாப்பேந்தம் பண்	
சு கண் ஜூள்	தாமரையல்ரிலே	ஙப் பெற்றும்	
புவனம்	ஜகந்தை	பெருமானை	
படைத்து	ஸ்ருஷ்டித்து,		
உண்டு	(ப்ரசயம் வந்தவாலே) வயிந்றிலேவால்தது	கொடிவர் இ வஞ்சிக்கொடிபோன்ற எ— இடையை யுடைய	
உமிழ்த	வைத்து, (ப்ரதை வெளிநாடிகா க்கா) உமிழ்து (இப் படிர குதிச்செ)	குடும்பால் ஒ! அனைத்தேவிட வல்ல ஒயோ?.. (5)	

வ்யா.—முதற்பாட்டி. (மூவரில்முன்முதல்வள்ள) இச்தாணை
யும் கூட்டு மூவர்க்கு ப்ரதாக்னைன் ஆதல். அன்றீக்கே மூவரில்
வைத்துக்கொண்டு தான் ப்ரதாக்னைன் ஆதல்; (முழுக்காரித்தாதி)
திரைக்கிளப்பத்தாலே பெரியகோவுத்தை யுடைத்தான் திருப்பாற்
கூடிலே ப்ரதுமாதிகள் கூக்குஞ் கேட்கும்படிவச்சு கண்வளர்த்த
ருளி, விவகாதமான திருக்காபிகுமலத்திலே ஒகத்தைத்தருஷ்ட நது,

அது.—முதற்பாட்டி. (மூவரில்முன்முதல்வள்ள) “மூவரில்” என்றத்தை பஞ்சம்யங்க
யாகி ஒருங்காதப்பயமறூளிக்கிஷ்டிய்து, சிர்த்தாரைன் ஸ்தம்யங்கமாக்கி அர்த்
ஶாந்தரம் (அன்றீக்கே யித்யாதி). “உந்திதன்மூள் வளரும்பூவில் புவம்
படைத்து” என்றங்கயம் விவகாதித்து, உர்தியில் தானுண தன்மையை வெளி
யிட்டுக்குஞ்சுர் (விவகாதன்மாதி). (5)

பெரியசிறுமொழி, கூடு, கூ-தி, உ-பா, புனைவளர். கூடு

பின்னோப்பளயம் வங்கவாறே வரிந்திலை எடுத்துவைத்து, உங்களே கீட்கு சிறுக்குப்பட வென்னாலே தன்று வெளிகாடுகாண உயிர் ந்து இப்படி கோக்குகிற * அயர்வதுமயர்களதிப்பதினால்.

(சிறுமாலிருஞ்சோலைசிதமாதி) இப்படி உயய விழுதியுக்கன மிருக்துவைத்து கருள்ளன மூம் வங்கவதரித்துப் பகுக்கருக்கும் இடையருக்கும் வாதக்லேசத்தைப்பரிசூடித்து, கோவிந்தாயிலேகம் பண்ணினவன் பிறபாடாய் இடக்கையும் வலக்கையுமதியாத ஸம் ஸாரிக்குக்கு முகம் கொடுக்கைக்காக திருமலையிலை வந்து ஸங்கிழி தனுகுன்; அவனுடே அணிக்கைக்கீடான அழகுவையவன் அணை க்கோவிடவல்லனோயோ? (5)

மு.—புனைவளர்பூம்பூம்பொதிலார் பொன்னிருமாப்பக்காருள் முனைவனைமுனுவகும்படைத்த முதல் மூர்த்திதன்னைச் சினைவளர்பூம்பொதில்சூழ் திருமாலிருஞ்சோலைக்குன் கனைகழல் காலைக்கொலை கயற்கன்னியியங்கரிக்கையே. (2)

பதி.	உரை.	பதி.	உரை.
புனை	புன்னையரக்கன்	ங	அழியவரன்
வார	வன்றாலித்பதாய்,	பொழில்	சோலைகளாலே
பு	புத்துக்கிடக்கிற	குழி	குழப்பட்ட
பொழில்சூர்	பொழிலையுடைத்தாய்,	திருமாலிருஞ்	திருமாலிருஞ்சோலை
பொன்னி	திருக்காவெரியாலே	சோலை	யிலே
குழி	குழப்பட்டிருக்கிற	கின்றுன்	எழுந்தருளியரானின்ற
அருங்ககருஞ்	கோயிலாகிற மஹா ந கரத்திலே (கண் வளர்ந்தருஞ்கிற)	களை	எழுந்துகிட்ட கீரக்கழல்) நவ
முனைவனை	ப்ரதாங்பூதனுய்,		(ஏ)தியாங்கின்றுள்ள
மு உலகும்	முன்று வோக்கங்களை	கழுல்	திருவடகளை
பண்டத்	பெருவ்டி தச [யும்	கயல்	கயல்போன்ற
முதல்லூர்த்து	ப்ரதாங மூர்த்தியாய், தன்னை	கண்ணி	கண்களை முடையளாய்
கூஸ்	புனைகளானவை	எங்களை	என் மனானவிலை
வார	வன்றா நிற்பனவாய்	காலைக்கொங்கு கண்டேவிடவல்ல	ஒன யோ?.

காசு, பெரியதிருப்பமாறி, கூப, கூதி, கூ-பா, உண்ணிலக்ஷ்மீனாயும்.

வ்யா.—இரண்டாம்பாட்டு (புளையித்யாதி) புளைகள் வனரச் நிற்பதால், பூத்தபொழிலை யிட்டத்தாப், காவிரியால் சூழப்பட்டிருக்கிற கோவில்களை மஹாராசாக்திலே கண்வளர்த்துகிற ப்ரதாநனை. மூவுலககயும் பணத்து ப்ரதாநமாக மூர்த்திகளை. பளைகள் மிக்கழும்பொழில். காலாத்துக் கிட்டத்திருக்கழுவு தவாயாநின் மூளை திருவடிகளை. அவற்றைக் காணவாகக்குக் கவனப்பட்டத்தவிவங்கள் கண்டேவிட வல்லனேயோ?

(2)

மூ.—உண்ணிலக்ஷ்மீனாயு மொருபாலகனுவிலைமேல்

கண்டேயில் கொண்டுக்கூட சுருமாவிக்கமா மீன்யைத்

தின்டு. நல்மாகரிசீர் திருமாவிருஞ்சோலைகின்ற

அண்டர்தம்கோவினை யின்றதனுகுஞ்சொலையை வூயிகழுப்பே.

பதம்.

உணர்.

க. வகுப்புகளை
ஏப்பதாலோகங்களையும்
ஆம்

உண்ணி
எடுத்து வயிற்றிலே
வைத்து,

ஒருபாலகன் ஒரு கிறுகுதலியாய்

ஆல்லைமேல் ஓட் ஆஸ்தாவிரிலே

கண்டுயில் திருந்கண்வளர்த்து

கொண்டு

உதா
(ஒப்பிரதை கோக்கு
பெற்றோம் என்று)

உக்கத்துஞ்சும்வானுபு

மா
பெரிதான்

ஏற்றான்க்கம் கருவான்க்கமீலைபோ
கீலையு

ல் பீரமாற்றான் வ

திவையுடையானுபு,

பதம்.

உணர்.

தின்திறல் பிக்கவலியை யுண்டைய
னாய்

யா பெரிய

கரி ஆளைகள்

சேர் சேராசின்றள்ள

திருமாவிருஞ்சு திருமாவிருஞ்சோலை

சேரை மையைப்பில்

நின்ற தின்தருஞ்சும்வானுபு,

அண்டர்தம் அண்டர்தார்த்திர
ஏன் தேவர்களு

க்கு

கோவினை நிர்வாஹகளை எஃபை
ருமானை

அது.—இரண்டாம்பாட்டு. (புளையித்யாதி) “கோவலர் கோவிக்கன்” என்று வெள்ளென்று வாய்க் கீழூப்பன்குத்தன்றைக்காலை, வெள்ளென்று எட்டுவாய்னுள் அழுவினாக * (கு*கண்டகண்கள் மற்றிருங்கிழிரக் காணுவே) என்னும்படியான இவள் காணவினாக்கானுமொலவன்று மனோதிக்கிழவினங்கு வாக்குதி,

“புளைகள் கவனவாராகிறநிற்று” என்று பாடமானபோது (காணப்பெறுவித கிற) என்றாந்தம், “புளைகள்” என்ற பாடத்தில் அர்த்தம் என்றும். (2)

பேரியகிருமோழி, கூ-ப, கூ-தி, கூ-பா, திமிசுதாய், கூ-க கூ

என்னுமிடுமை ஒரு பந்தனியங்கள்	இல்லை	இற்றைக்கு
பூரணங்களை யு	அனுகுமிளால் சென்றது கவுனினோ	
டைய என் மகள்		யோ. (ஏ.)

ஷ. — முன்னும்பாட்டு. (உண்டுத்யாக) வாகவிலோகந்தீர் யுபியிலித்து வயிற்றிலைக்கூத்து ஒருபாலுகூப், ஒருபவனுளை அயக்குனிரலை கணவனாக்குத்துவிரத்யவர்க்குத்து ஆகையாகவைக்காதப் பங்களட்டிப்பவகையாலே ப்ரமநாமான வழிவை யுத்தமாகுமிருக்கிறவனை. (திண்டிறவித்யாக) விழந்தங்களுக்கு கஞ்சாந திண்ணமை வையுடைத்தான் அங்குச் சோர்கின்றுவனை திருமீஸ்வரீல் தின்றாருளின அண்டாக்கர்வர்த்திச்சுருக்கு சிர்வாறாசனுனவனை. அவற்றுக் கோரக் குப்பித்திருக்கிற இவன் அல்லவைப்பறின்டோடே சென்றதுவகவல்லவையோ? (ஏ.)

மு;— சிஸ்காதாயவனன் திறஸரகம் முன்னேஸ்கேக்க
பங்கயமரமலர்க்கண்டப்பாலையெய்யபாஞ்சுடைவாத
தின்கள்காஞ்சாமுகில்சேர் திருமாலிருஞ்சோலைநின்ற
ஈன்கள்பிரானையின்று வணுகுப்பிகாலவன்கள் வூதவே.

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
முன்	ப்ரஹ்மாதங் வருக்கி ஈ சாலத்திலே	உதாத	(தெற்கன் விரோதி அப்ப போகைப் கெற்றேயே) என் து) உகங்தருளிய வகூப்,
சிரல்	சிக்கம்துதும்நாரமிமறுவேஷத்தை யுடையகுப்பக் கொ ங்கு	மா	மிகப்பெரிதான தாமார மலர்போன்ற
அதும்	வீரரண்யத்தைய (வரப (ல) வத்தாலே)	பங்கயமலர்	
தின்னி	தின்னனிதான்	கண்	திருக்கண்களையுடைய ஈரவாதிகளுப்,
	யார்வை	பரைன	

ஏ. — முன்றும்பாட்டு. (உண்டுத்யாக) கீழ்ப்பாட்டிலே அரக்கத்தில் பள்ளிவகாஸ் வன் தான் ஆலையாமரத்தினரிலையெலூரு பாலகன்றுக்கயா வேல அவன் பழுப்பையுறுவாக்கின்றிருப்பன் து வாங்கத்தி.

(தின்மையாலும்) திரங்காலும், “யா-பூந்தையையுடைத்தான் காரி” என்ற சப்ராத்தம் திருவள்ளம்புரீ, ஏத்தைக்காட்டிலும் பெருமை என்னாலுருக்கிறார் (விதங்காஞ்சரித்யாக).

... (ஏ.)

எம்	வெங்கு ஸ்வாமியாப்,	திருப்பாலிருத்தோலை
பாஞ்சட்டூரை	"பாஞ்சட்டோதீ" என்	சேலை விலே
	து மீது தியில் தூத்	தின்ற வர்து ஈஃபீத்தலைப்,
	படுவங்குப்,	ஏங்காப்பிளை கமக்கு எளிய ஒன்றைப்
தின்கள்	சந்திரபத்ததாவும்	பெருமானை
மாழுகில்	மேசு, ஜூபத்ததாவும்	அழகான செத்தியை
கேர்	ஒவ்வின கிராத்தாவும்	புகையான விவ
	ஈ-த்தாவும்	தீஷ்டு இர்க்குத்து . [
கல்	விலக்குவாய்பான	உடைஞ்சும்போல் செந்து கீட்ட உலை
		கேயே, (ஷ)

வ்யா.—ஈவாம்பாட்டி, (நின்கமித்யாதி) விமர்த்திவேஷநிதாத் யுகை யனும் ஓமின்யாகுணை பயரபாத்தாலே தீவிவாதான மார்யை அாயாலேச கிழித்துச் "சிறுக்கன் விரோதியைப் போக்குப் பெற்றேழை" என்று அத்தாலே உங்கதயுசப்புத்திருக்கண்ணவிலே தோற்றுக்கூடி யிருக்கிற ஸர்வாதிகளே, "ஐயந்து - ந்வஸ்தம்" என்கிறபடியே திருமேனிலீலே பிறந்த புக்கரச சோல்லுகிறது. (நின்கமித்யாதி) சந்திரபத்ததாவுமோங்கின கிகாத்தை யண்டதான திருமலையிலேவர்து ஊநிறுத்தலைப் பூங்கிள்ளைப்பறைன். அவ்விவரியம்க்குத் தோற்கிருக்கிற இவன் கிட்டவல்லனேயோ?

ஓ;—தான்னன்வேள்விதன்னில் தனிவீயதுதாய் கிமிர்த்து
யான்முமன்னைக்கு மனந்த திருவிக்கிரமன்
தேனமர்பூம்பொழில்குத்திருமாதிருஞ்சோலை கின்ற
வரனவர்கோணமின்ற வணங்கிததொழு வல்லன்கொலோ.

ஓடு,—ஈவாம்பாட்டி, (நின்கமித்யாதி) * ஆலோகாரத்தினிலூமேவெர்கு
பாலகஞ்சத்தாலே + பரியஞ்சி வாதயவுண்டுடல் தீண்புக்கதவஞ்சத் தோற்றி, அங்குபதாந்தை அருணநின்கிருக்கிறன்று ஈங்கநி.

"பாஞ்ச" என்று - பாத்வம் சொல்லியிருக்க; "பாஞ்சட்டூரை" என்று மீண்டும் பாத்வம் சொல்லுவானென்றென்றை; ததறுவுத்திலை சொல்லுகிற திருப்பீயனிப்புமர் விவகாரிதமேன்றாகுகிறார் (தீவுவஸ்தமித்யாதி). "கங்கள் பிரகாண" என்று - தான் கடுப்பு - வளாக்கயாலே "என்னன்னுதலே" என்ற தங்குச் சங்கீசப்போலே கூப்பட்டவுள்ளது தாத்பரய மருஞ்சிலூர் (அகு வெங்கியம்தயாதி).

... (ஷ)

பெரியதிருமொழி, கூ-பா, கூ-தி, கூ-பா, சேசமிலாதவர்க்கும், காட்டுக்

பதம்.	உறை.	பதம்.	உறை.
தானவள்	மதுாபவியினுடைய	தேன் அயர்	தேன் மிக்கு
வேங்விதன்னி யாகத்திலே	*	பூ	புத்திருந்துள்ள
ங்	*	போதில்	சோலையாலே
நவீய	தன்பே	குத்	குழப்பட்ட
குதாய்	வாமகவேஷத்தைக்	திரு மாலிருஞ்	திருமாலிருஞ் சோலை
	கொண்டுபோய்ப்புக்கு	சோலை	யிலே
கிமிர்ஸ்து	'மூன்றாடியிருந்துபெற்று)	நின்ற	உந்துபின்றவனுப்,
	வளர்க்கு	வானவர்	நித்தவளைக்கு
வானமும்	அந்தரீக்ஷாதி வோகங்	கோலை	நிர்வாஹகளுள் எர்வே
	கலையும்		ஸ்வரைன் (என்கை
மண் அகமும் பூ (ஞூ) ம்யாதிலோக	ங்களையும்	இங்ற	எான் விவர்)
		இங்ற	இற்றைக்கு
அளக்த	அளக்த கொண்ட—	வணங்கித்தொழுவல்லன்கொலோ (க)	
நிரிவிட்டிரமன் நாவிக்ரமனும்,			

வ்யா;—அஞ்சாம்பாட்டு. (கானவனித்யாதி) மதுாபவியினுடைய யாகத்திலே ஆஸூரப்ரக்குதிகள் கடுவே தனிப்பொமாவேஷத்தைக் கொண்டுபோய்ப் புக்கு வளர்க்கு, பூம்யக்கரிக்ஷாதிகள் மூன்றாடியாலே அடங்கும்படி அளக்தவன். தேன்மிக்குப் பூத்திருந்துள்ள சோலையாலேகுழப்பட்ட திருமலையில்வங்து நின்ற * அயர்வாமமரர் கனதிப்புதியை அவர்களோடுடைத்த ரூசியுடைய விவர் வணங்கித் தொழுவல்லன்கொலோ?.... (க)

மூ;—சேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்குமரீயான் வரசமலர்ப்பொழில்குழ் வடமாமதுரைப்பிரந்தான் தேசமிகல்லாம்வண்ணக்கும் திருமாலிருஞ்சேரலைநின்ற கேசவனக்மிதன்னைக்கண்ணடையான்கண்ணனிதானுங்கொலோ.

அடு.—அஞ்சாம்பாட்டு. (கானவனித்யாதி) * பரியனுகி வக்தவனுண்டு சீக்கிகந்தயன் படியைக் கீழதுளங்கித்தாராய், * உவந்தவள்ளந்தன யுலகமனக்தவன் அவனோயாகையால் அவன்படி தன்னையதுளங்கித்திருக்கிறென்று என்கிறி.

"வானவர்கோலை" என்கையால் (க) "நமுக்கீர்வாரிட- கம இத்தேவாலி நஃ" என்பார்படி இவனுக்குண்டென்னுமது தோற்ற தோற்ற "வணங்கித்தொழு" என்குக்குத் தாத்பர்யமருஞ்கிற (அவர்களோடுத்யாதி). (க)

(க) பார-காந்தி-ஈரா-ஈ-

ஏற்கு பெரியதிருமொழி, கூப, கூ-தி, கூ-பா, சேசமிளா தவர்க்கும்.

பகும்.	உணர்.	பதம்.	உடைர்.
கேஷம்	பரபக்தியாகது	தேதம்வல்லாம் எல்லாக்கேதங்களாலும்	[குடும்]
இலாதவர்க்கும்	இல்லாதவர்களுக்கும்	வணக்கும்	ஆப்ராம்கப் படுமை
கிளையாத வர் (ஈஸ்வர ஸில்லையைக்கும்	(ஈஸ்வர ஸில்லையைக்கும்)	திருமாலிருந்து திருமாலிருந்து கோவில்	கோவில் லிலே
அரியான்	வில்லாதவர்களுக்கும்	நின்ற வாத ஈக்கிழித்தனும்,	
வாகம்	திட்டக்கூடாதவரும்	சேங்காப்பிதன் ப்ரபுராஸ்தபேரங்கு வி	
மலர்	பஷ்பங்களையுடைய	கீர்	குக்கிர எம்பெருமா
பொழுதிம்	கோவைதாலே	கேங்கான்	கெண்ணட்ட மத்துயம்
குதி	குதுப்பட்ட		போவே
வடமாமதுகார திருவடமதுகாரயிலே		ஒனிபொருத்திய	
பிராந்தான்	வர்தவதரித்தகனும்,	கண்களையுடையான்	
		விவர்	
		காஞ்சியகால்ஜி கண்ணவிட வள்ளுவே	
		யோ?.	(=)

வ்யா.—ஆரும்பாட்டு. (சேசமிளா தவர்க்கும் கிளையாதவர்க்கு மரியான்) பரப (ஏ)க்திகில்லாதார்க்கும், ஈஸ்வரனில்லையன்கைக்காக்கும், கிளையாதவர்க்குமரியான். “சதுர்விம்பாதிதத்துவரத்மிகையாயிருக்கும் ப்ரச்குதி, பஞ்சவிம்ரகன் ஆத்மா, ஷட்விம்பாகன் ஈஸ்

அரு.—ஆரும்பாட்டு. (சேசமித்யாதி) * உறுத வன்னந்தஞ்சுயுலங் மனக்து வன் + கோகுலனுய் வெங்கணையுடைவனை அதியாதஷூடேஷ்டுதங்களாலே ஸ்மரிப்பிக்கையாலே மூத்தபாட்டிலே ப்ரத்துதனுன் கோவல் கோவிக்தனு கடைய தீவியசேஷ்டுதங்களை மூன்று பாட்டாலே அதுவூதிக்கிருப்பென்று எங்கதி.

“கேஷ-அதின்ரேஹாய், அதில்லாதவர்?” என்றபோதே, கிளையானம் எத்தமன்றே? “கிளையாதவருக்கும்” என்று சொல்லுவானென்னென்ன; இனக்கு இரண்டுவிதமாக வருஞ்சிருச் (�ஸ்வரனித்யாதி வாக்யத்வயத்தாலே). இத்தால் ஈஸ்வரன் விவேதத்திறும் கிழவுதாரித்த ஸ்மருதியில்லை யென்றும், தந்தபரிசுகளைம் தாழுமில்லையென்றாலும் ப்ராணக்குயில்லாதபழுபரிசுள்ள மில்லாதவரேன்றும் தாத்பர்யத்வயம் கொல்லிற்குவிற்கு. ஆன்றிக்கே மேலாகப் பிரவேஷம் “சதுர்விம்பாதித்யாதி” என்று-ஏகாச்த்தமாகவுமாம், சேசமிள்

பெரியத்திருமூர்தி, கூ-ப, கூ-தி, எ-பா, புள்ளினவாற். காட்டு.

யான்”என்று பரிகணித்ததில்லை என்று மாறுவதின்றி சிகிச்சைக் குத்தால் சொல்லிற்றுயிற்று, பராக்கிக்கும் அத்வேஷந்துக்கும் யானி வையாதே நன்னோக்கொடிப்பானாகுவதென்றை. (வாசமித்யாதி) பரபக்கிஷையும் அத்வேஷத்தையும் பிறப்பிக்கைக்காக வந்தவதற்குத் தன்ன. (தேசமித்யாதி) அந்த அவதாரப் (ஷ) யமிருக்கிறபடி. (கேசவ கம்பிதங்கள்) ப்ரசாரத் கேபானுமிருக்கிறவனை, (கென்டையித்யாதி) அக்குழலுக்குத் தகுதியான அவயவசோபையையுண் யவன் கிட்டவல்லனோயோ?..... (க)

மு;—புள்ளினவாய்ப்பினாந்து பொருமாக்கி கொம்பொசித்து
கள்ளச்சகடுதைத்த கருமாணிக்க மரமலையை
தென்னாருவிகொழிக்கும் கிருமாணிருஞ்சோலை நின்ற
வள்ளலைவானுதலான் வணங்கித்ததாழ் வல்லன்கொலோ.

பதம்.	உரை.	பதம்.	உரை.
புள்ளின வாய்	ப(ஷ)காஸ்வரலூக்கடைய ஙாயை	கருமாணிக்க மரமலையை	கருச்துப் பெறுத்திரு ப்பதெரு மாணிக்க மீன்போலே ஸ்ர மஹமான வடி வையுடைய,
பிளக்கு பொரு மா	கிழித்து, யுத்தேந்முகமாம் பெரிய வடிவையுடை யதான	தென்	தெவிச்த
அ	குவஸயா பிடத்திலு டைய	அருவி கொழிக்கும்	அருவிகளாலும் கொழித்தெறட்டாதின் நூல்கள்
கொம்பு	கொம்பை	திருமாலிருஞ்	திருமாலிருஞ்சோலை
ஒசித்து	முநித்தெறிச்திட்டு,	சோலை	சீலே
கன்னம்	க்ருத்மியமே வடிவான	நின்ற	வாது கன்றருவின
ககி	க்டாரஸ்வரனை	வள்ளலை	பரயோதாநாலு யிருக்கு ங்க அர்வேஶ்வர
உறைத்த	திருஷ்டங்கால் தா ாம்ப் பேருப்படி	வன்	ஒளிபொருக்கிய ஜீவ துதலான் செற்றியை யுடையார ா விவங்

பக்ணி மறுவிய, வணங்கித் தொழ வல்லன் கோலோ.

வாதவருக்கு அரியன் என்னவாம்; தவேஷாதிக்கப்பத்தாலே, நினேநாத்தமும் கிளையாதவர்க்கு அரியன் என்னவேணுமோவென்ன, பலித்தவர்த்தத்தைத் திருக்குகிறார் (தீந்தாலித்யாதி). (அத்தேவூத்துக்கும்) என்றது - அக்யாத்தமாகிறும் நினோத்தாலுக்குமேயன்னை. இத்தால் கண்டாக்குறுதிகளுக்கும் மோக்குத்தைத் தொடித்த சிரமமயினுதிசபம் சொல்லிற்றாக்கிறது.

எலு. பெரியதிருமொழி, கூப, சு.டி, அபா, பார்த்தவுக்கு.

என்பது—எழும்பாட்டு. (புள்ளித்யாதி) பகாஸ்ரன் வாயைக் கிழித்து, ஏதோக்லூகமாய்ப் பெரியவடிவையுடை ததாய்க்கொண்டு வந்த ஒவ்வொடைத்திறுடைய கொம்பை அாயாலேங்போக்கி, சுருத்திமசுடமானது-முலைவரவு தாழ்த்துச் சீற நியிர்த்த திருவடி கருக்கிலக்காய்த்துணாய்ப் போம்படிப்பன்னி, விரோதிசிரலைத்தாலே வளர்ந்து புகர் பெற்று நின்றாலே. (தெள்ளாருஷித்யாதி) விரோதிசிரலைத்தால் வந்த ஸ்ரமமடைய ஆத்தலாம்படியான தேசமாயிற்று. தெளிக்க அருஷிகளானவை கொழித்தெறடா நின்று ண்ண திருமலையிலே தன்னை ஈரவன்வதாங்பென்னிக் கொடுதிற்கிற வளை; அதை ஒனாதார்யத்துக்கு காம் இவக்காக வேணுமென்றிருக்கிற இவனுடைய மகோரதம் ஒருாட்ததலைக்கட்டவற்றோமோ?..(எ)

மூ.—பார்த்தவுக் கண்றாருளிப் பாரதத்தொருதேர் முன்னின்று காத்தவன்றன்னை வின்னேர்கருமாணிக்கூமலையை திர்த்தனைப்பூய்போழில்குழு திருமாலிருஞ் சோலைத்தின்ற மூர்த்தியைப்பக்கத்தொழுவும்மூடியுங்கொலென் மொய்குழுற்றே.

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
அன்ற	ஸத்ருபஷ்டமான தூர் யோதாதிகன் மிகந்தவன்று	திர்த்தனை பூ	பரமபலித்ரஞ்சுப், ஶர்பாய்மான
பார்த்தனுக்கு	அர்ஜாநங்பக்கவிலே	பொழில்	சோலைகளாலோ
அருளி	கருபை பண்ணி	குழு	குழுப்பட்ட
பாரதத்து	பாரதயுத்தத்திலே	திருமாலிருஞ்	திருமாலிருஞ்சோலை
ஒரு	அந்விதியமான	சோலை	விலே
தேர் முன்னின் ரதத்தின் முன்னே கிரு	வின்ற	வந்து எங்கிலுமிதனுவு	
து	ந்த	மூர்த்தியை	ஈர்வேஸ்வரனை
வாத்தவன்றன் (அந்த அந்தானின்)	என்	என்வமிற்றில் பிறந்த	
வை	நோக்கினவஞ்சு,	மொய்குழுற்கு	
வின்னேர்	கிதயஸாரிகஞ்சுக்கு	அடிக்க கட்டுவை	
கருமாணிக்க	கீஸ்ரவதம்போவ அது	ஈடுகொல் தலைக்கட்டுவை?	(ஏ)
மாகலையை	யாவ்யமான வடு		
	கையுடையஞ்சுப்,		

அநு.—எழும்பாட்டு. (புள்ளித்யாதி) காத்பர்யமருளிச்சிசுய்து கப்தார்த்தமருஞ்சிரு (தெளிக்கவித்யாதி). “வணங்கித்தொழு” என்னக்யாலேமபோதும் இவனுக்கிதுவேயுடையன்றாருஞ்சிரு (அடிவத்யாதி). (ஏ)

பெரியத்திருமொழி, கூப, கூநி, கூபா, வஸம்புரியாழியனை, களூடு

எய்;—எட்டாம்பாட்டு. (பார்த்தலுக்கன்றரூபி) சத்ரு-சமூகங்களுக்கே தாதுகள் மிகைத்தவன்று, ஸ்ரூஷ்ணன் அரசூரங்கள் பக்காலி லே க்ருபையைப்பண்ணி பாரதவைமரத்திலே சத்ரு சிரவந்ததுக்குர் பரிசுமான தேரிலே உதியைச் சிறுமலைக்குத் தானிலைக்காட்டுக்கூர் ஸ்ரூபுக்கீட்டுர்தே வெறுங்கைபோடேநின்று, அவனை ஓராக வெளவனை. ஒருவிழுப்புக்காக முன்னின்றபடி சொல்லுகிறது. ஒப்படி சத்ருக்கன் முன்னே தன்னை அடிவக்கிட்டுவனை. இப்படி ஓராகின் வன்றுஞ்சௌன்ஸில்; (வின்னேநித்யாதி) நித்யஸ்ரிவைச்சு பரிசுது கோக்க, அவர்களுக்கு அறபால்யமாய், ஸ்ரமநாமாய், ஸ்ப்ருத ஸீயமான வடிகை யுடையனுயிருக்கிறவனை.

(நீர்த்தனை) அவர்களுக்கு அவ்வடியை அறிபவிக்கைக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிற கிருப்பு - தன்பேருகையால் வந்த சுத்தியையுடையவனை. (பூம்பொழுதித்யாதி) அவர்களுத்துபவித்த வடிவமூக இங்குள்ளார் இழவாதபடி தனக்குவாஸ்த்தாகமாகப் போரும்படி தர்சாயியான பொழுதிலை குழப்பாட்டதிருமலைவிலே நிற்கிற ஸர்வேய்வரனை. (கைதொழுவித்யாதி) தன்மயிர்முடியாலே இவனைத்துவக்கவல்ல இவன் அவனைத் தொழுதாளாட்ட தலைக்கட்ட வல்லனைபோ?.

.... (ஏ)

மூ;—வஸம்புரியாழியனை வரையார்திரடோளன்றாங்கோப
புலம்புரிநாவவனைப்பொழில் வேங்குவேதியனைக்
சிலம்பேவரதுடைய திருமானிருஞ்சோலைகின்ற
வைத்தழுதாரனைனை எனுகுங்கொலென்னன் துதலே. (க)

பதம். உரை. பதம். உரை.

வஸம்புரி	வஸம்புரிச்சங்கையுட	புலம்புரி	கண்டரில்தரியங்கள்
ஆழியனை	திருவாழியையுமுடை		தன் பக்கல்துவக்
வரைஞர்	மலைபோலே யனுப்,		கும்பதியான
திரன்	திரங்கிருதுள்ள	வஸவனை	திருயங்கோப வீதந்
தோளன் தன் திருத்தோள்களை யு.	கூ		நை யுடையனுப்,
கூ	டையநூப்,		

அநு.—எட்டாம்பாட்டு. (பார்த்தலுக்கித்யாதி) பார்த்தன்தேரூர்க்கத்து ஏருபார்த்தலுக்காகவே? ஸரி பூஷிப்பிராட்டிக்காகயுப், தேவர்களுக்காகவுமன் கோவென்ன; அது உபவங்குவையென்கிறார் (ஒருவித்யாதி). (ஏ)

காலை-கூ பேரியதிருமொழி, கூ-பி, கூ-தி, கூ-பிட, வலம்புரியாழியன்.

போதில்	கோவைகுழுந்த	நின்ற	ஏத்து ஸாங்கிவரிதனைய,
வேங்கடீ	திருவேங்கட மசீபி	கலம்ப்ரிச்ட்	எ(குடித்தருளிய,
	வே சின்றகுணுபவ		கன்னைப்பள்ளக்காலிஸ்ரூ
	ஞெ,		ஸன
வேதியனை	வேநேர ஸமதிகம்ப	காரகூரை	தீய்க்காராமாணை
	ஞெ,	ஸன்	எண்வெபிற்றில் பிரத்த
கிலம்பு இயல்	நாடுர ஸ்கையை பு	கல்துதல்	விலைக்குணாயான சீற்
ஆற்றடைய	தைத்தான்		திறப்புபுகூட்டயாரான
திருமாலிகுஞ்	திருமாலிகுஞ்சீகாலை	ஏத்துக்கொண் (அதைக)	விவங்
கோவை	வே		வல்லனேயோ. (*)

வியா;—ஒன்பதாம்பாட்டி. (வலம்புரையிங்யாதி) ஆம்ரித ரஷ்ணத் துக்கிடாள பரிசுத்ததை யுடையவளை. அப்பாரிசரத்தை பொழுதுவும் ரகுபிக்கைக்கீடான தேர்ள்மிடுக்கை யுடையவளை. ரகுபித்தில் ஜோபாகிலும் விடுவாண்ணுக்படி தன்ன்றிக்கூற்றுள் தன் பக்கங்கிலே துவக்கக்கீடான திருமத்தேருபவீதத்தை யுடையவளை. ரகுபிக்கைக்குப் பாங்காக ரக்ஷபவர்க்கமூள்ள விடுத்தேடி, வேறைக் கூமதிகம்யனுயிவைத்துக் கண்ணுக்கிலுக்கூட்படி திருமலையிலே சின்ற வளை. அது தன்னைப் பரதவுத்தோடோக்கச் சொல்லாம்படி எத்தனையேனும் சாலந்தன்னியர்க்கும் முகம் கொடுத்துக்கொடு இத்திருமலையிலே நிற்கிற சீர்யுமயிஸ்வற்றத்தைபுடையவளை. தீஷ வாரிகளுக்கும் கூம்பாரிகளுக்கும் ஒக்கமுகம் கொடுத்துக்கொண்டு கூக்கிற விடமிடே இவ்விடம். வைர்க்கத்தில் அப்பூரவைக்கள் வகுதார்மரிக்க, அவர்களுடைய சிலம்பி துடைய வைப்பாவத்தை யுடை

ஈடு;—நன்பதம்பாட்டு. (வஸம்புரிமித்யாதி) கேவலஞ்சென் * மந்திரபாப் வட்டவேகத்துறையைச்சொல்ல, குமாரனையப்பைன் அதுபவிததுக்கொண்டு, தென் திருமாலிருந்துகோரை மகையில் அழகங்கரையும் கேர்ந்து அதுவாந்திக்கிற ரெங்கு ஸங்கதி.

தீர்முதிருமொழி, கூ-ப, கூ-தி, கூ-பா, தேடுத்துக்கவனை. (ஏற்ப)

த்தாஸ் ஆற்றாறுயனை ய திருமலைசிலேவாந் து சிர்கிரகங்யா வீருகளால்
களா மும் உண்டுவாலிதலுகா சின்றுள்ள வர்வா நிக்குன் ஸர்வேஷ்வர
வைக் கெட்டுக்கைக்கு பேர்க்கூமால் அழகையுடைய இவன் அவளைக்
கிட்டியிட வங்களேன்யோ?

(கூ)

மூர்—தேடுத்துக்கவனைத் திருமாலிருஞ்சோலை சிர்கு
ஆடல்புறவையனை யனியாறியூட் கானுமிமாநு
மாடக்கொடிமதின்குழ் மங்கையார் கலிகள்ரிசூங்கா
போடல்புறுவால்புத் தூம் சுமிக்கார்க்கிள்கீல் பாவுக்களே.

திருமங்கையாழ்வார் தீருவடிகளேசுரங்கம். (கா)

பதம்.

உணர்.

தேட்டு	(வைத்தத்தாலே)
அரியக்கிணை	அஶாக்மனுப்,
திருமாலிருஞ்	திருமாலிருஞ் சோலை
சோலை	பிழே
கிள்ற	வாந்தியிருந்து,
ஆடல்புறால்	பெரிய திருவடியை
யனை	யாஹுமாகவுடைய
.	ஒன் ஸர்வேஷ்வர
அண்ணுப்	தரிக்கப்பட்டனவரன்
இழை	ஆபாணங்களையுடைய
கானும் என்று	என் விவர
மாடம்	மாடங்களில் காட்டின

பதம்.

உணர்.

கொடி	கொடி-களோடு கடினம்
ஏதின்	திருயின்களாலே
குழ்	குழப்பட்ட
மங்கையார்	திருமங்கையிலுள்ளார்க்கு ப்ரதாங்கள்
கலிகள்தி	கலியன்
கொள்ள	அருளிச்செய்த
பாடல்	பாடலான
ம்	ம்
அப்யளிப்பாக்கு	
ப்ராபதி ப்ரதிபந்தகங்	
கான பாபங்கள்	
கழியப்பெறும். (கா)	

வ்பா.—பத்தாம்பாட்டு. (தேடுத்துக்கவனை) தானே தன்னைக் கொடுவங்கு காட்டில் காட்டுமெத்தனையல்லது, வையத்தத்தால் ஒரு வராலும் ப்ராபதி அரிதானவனை. (திருமாலித்தாதி) தீருவடி திருத் தேங்கிலே ஏற்ததிருயிலையே வந்து தன்னைத்தானே கொடுவங்கு காட்டினவனை. அவனைக்கான்கைக்கோக்குத் தன்னை அவங்கரித்துக்

அட.—பத்தாம்பாட்டு. (தேடுத்துக்கவனை) “அண்ண-தரிக்கப்பட்ட, ஆப்புளை, இழைகளையுடையவள்” என்றுப் பாதபாயம் (அவனையித்தாதி). “கானு

காலை பெரியத்திருமூர், கு-11, கு-9, எஞ்சினீர்மினைத்தப்பவேங்.

கொண்டிருக்கிற இவள் சுறுபிமன்று, மாத்திரமாகவோடுகூடின
மதிங்கள் இவற்குலே குழ்நிருக்கிற திரும்பகையிலுள்ளார்க்கு பிர
தாகாஜ அப்வாராநிச்செர்க் காடலான பதுவெப்பத்தையும்
அப்பணியார்க்கு ப்ராப்திப்பதிப்பதைக்கண்டத்தும் போம். கானுங்
கொலோ என்கிற வய்க்கூம் இவ்தயமோடேயாம், இவருடைய ப்ர
பக்தத்தை அப்பவெப்பார்க்கு ப்ராப்தியில் ஒருகண்ணறிவில்லை.

பெரியலாக்ஷாண்டின்தீர திருவாத்தானே அடங்கம்.

பெரியதிருமொழி

ஓன்பதாம்பத்து ஓன்பதாம்திருமொழி முற்றிட்டு.

இட்டுவர் திருவட்டகலே சுரங்கி.

ஒன்பதாம்பத்து பத்தாந்திருமொழி
எங்களோம்பிறை ப்ரவேசம்.

பூர்த்தியுடன் கணம்.

அரு;—எங்களைம்பிரகாரியின் ப்ரவேசம், இந்தத்திருமியாழியிலே “மூவரில் முதல்வர்” இத்யாதியாலே பொதுவாக ஈசுவருக்கும் உபகரித்தபடிச்சோ அதுவைத்தித்தவர்-இதத்திருமியாழியிலே ‘எங்களைம்பிரகார்’ என்றுபக்ரமித்த படிவைத்திருவாளம்பற்றி-ஸங்கதியருளுகிறார் (ஸர்வேத்யாதி), (ஸர்வாபேகம் தப்ரதஞ்சுப்) என்றது - ஸர்வாக்ருக்கும் அபேகாந்தங்களைக்கொடுப்பானுப் பண்ணகை, அாதாரா) ரக்டீக்ஸ்வும் மாண்புமையை உபயாதித்துக்கொண்டு சிவமிக்கிறார் (அவ

ஸ்ரீயத்திருமொழி, கூ-ப, கோ-தி, கூ-பா, எங்களைம் மிகை. எனவே

ஸ்ரீப்ரதலா தாழ்வா அக்குதலி, அவன் விடோதியைப்போக்கி ஆறு நூண்கழல் பொருதோளிரளியனுகம் ஜோந்தரியாய், உதிரமீனைக்கு கையோடு சீற்கிற தேசமென்றுட், அவன் தான் அதீகமவுதாசல் கன்பங்களில் ஆய்வித்திர்க்கு உதயினவனென்றும் நினைத்து, அத்தனை போதுவான ஸிலைதிவிர்க்கு ஆய்வித்தர்க்கே ஸ்வாம்பாய்க்கொன்று திருக்கோட்டியூரிலே எழுத்தஞ்சிலி கிற்கிறவனுடைய ஜெளவப்பய த்தை அதனங்கித்துப்பிர்தாய்அதுபவிக்கிறோர். ப்ரஹலாதாதிகஞ்சுக்கு (க) “குண ஸ்வரூப கூகால ஸ்வரூப-மத்தஸ்ஸர்வமாறும்ஸ்ஸர்வம்” என்னவாம் படி மூர்த்தயத்தை விடாதே மிருக்கு ப்ரஸாதத்தைப்பண்ணுமவன் திருக்கோட்டியூரிலே ஸங்கிழ்த நானுணென்கிறோட். *

மு;—

ஏக்களைம்பிறையிம்போ வியையோர்க்கு ஈயகளேத்தாழ்யவர் தங்கள்தமிழனத்துப் பிரியாதஞ்சுபுரிவரன் போக்குதயைகளுக்குப்புதம்செப்பயப் பொன்களைக்கிறதீவிலக்கொளி செங்கமலமலரும் திருக்கோட்டியூரனே. (க)

பதம்.	உரை.	பதம்.	உரை.
எங்கள் எம் இ எங்களுக்கு அஸாதார கை	கூ ஸ்வாமியாய்,	அருள்புரிவா (அவர்களுக்கு)ப்ரஸாத ன்	த்தைப் பக்கானுமவர், ஞைவம்பெருமான்,
எம்ப்ரான் எங்களுக்கு அஸாதார கைப்பகாரகலை,	இவையோர்க்கு நீத்யஸாரிகளுக்கு	போக்கு	கிளர்த்தியைப்புதைய தாய்
கு நாயகன்	நிர்வாஹங்களுடும்,	தங்	குனிர்த்திருக்குள்ள
ஏது	ஸ்தோத்ரம் பண்ண கிள்ளுள்ள	அருவிசெப்பய அருவிகளோடோத்த	(அருவிகள் சீர்யாரு நே ஏழுகுமாபோ
அடியவர்தங்	அடியார்களுக்குப்புதை	புதம்	பேகங்களானவை [வே)
கள் நம்		பொன்களே	பொன்களைபே
மனத்து	வெஞ்சிலே	தெற	வாத
யிரியாது	ப்ரியாதேயிருக்கு		

வித்யாதி). முதற்பாட்டிஸ்ட்ரமேயத்தையகுருகிறோ (ப்ரஹலாதேத்யாதி). ப்ரஹலாதன்கிரித்தமாக்குவதின் கோட்டிடுப்பண்ண; அதுக்காகப்ரத்யஷதமாகக் காலேதிருக்கோட்டியூர்க்குபோக்கையாடுவே (ப்ரஹலாதாதிகளுக்கு) என்று.

(க) வி-பு-ஷ-தங் அர்.

காலங் பெரியதிருமொழி, கூப, கங்கி, காபாட, எங்களென்மினாற.

(அத்தாலே)	அலரும்	(மருதீத) அவரால்லே
இலங்குளி மிக்க ஒளியையுடைத் நாய், [எனவே செங்கமலம் செந்தாக்கரமல்களை	திருக்கோட்டி திருக்கோட்டியூரிலே முராஜை ஸங்கிளிதனை வன். (5)	துள்ள ஸங்கிளிதனை

வ்யா.—முதற்பாட்டி. (எங்களித்யாதி) எங்களிலே வீரித்த
சொல்லு “எம்” என்று; எங்கள் ஸ்வாதினன்றைபடி. (எம்பிரான்) யப
ஊரான். (இமையேர்க்குஞாயகன்) * அபர்வதுமமர்கள்திற்கு
அயர்வதுமமர்களதிபதியாயிருந்து ஆஸ்ரிதரான எங்களுக்கு ஸ்வா
மியாய், உபகாரதனுமாய். (ஏத்தழியவர்தங்கள்தம்மனத்து) “அது
யவர்தங்கள்” என்றது - அடியவர்க்கிகண்றபடி. தம்திருஞாம்தலைக்
சொல்லி ஏத்தும்படியாக நெஞ்சைப்பிரியாதேயிருந்து அவர்களை
க்கு ப்ரளாதத்தைப் பள்ளுவதன். பொக்கென்று - மேறுக்கு.
புதம்-ஆம்புதம்;- ஆசிரத-மேகம்.

(பொங்குதன்னருவிப்புதம்செய்ய) கிளாங்கு ஸ்ரமஷ்டாமான
அருங்கள் கீர்மாலூதே ஒருசூரியாபோலே. (புதம்பொன்கீள்கிதர்)
மேகம் பொன்களையே சிர்த. அத்தாலேமிக்க ஒளியையுடைத்தாய்,
செந்தாமராகள் மருதீத அலர்ச்சத்திருக்கோட்டியூரிலே ஸங்கிளித
னுணவன்.

அடு-முதற்பாட்டி. (எங்களித்யாதி). “எங்கள்”என்றும், “எம்”என்றும் புத
குத்தமன்றேவன்ன (எங்களிலேயித்யாதி). “எங்கள்” என்றபதத்தில்லைத்
தத்தைத்தாலேவிவரிக்கிறசொல்லென்றபடி. இரண்டுபத்துமரங்களுக்குப்பு
யோகூரம் (எம்மென்றித்யாதி), அளாதாரங்கையும்தாந்த “எம்பிரான்” என்று
விசெஷிததாரன்றுக்குத்து. “எம்பிரான்”என்றவிடத்திலும், “எம்” என்று
அளாதாரங்கையத்தோடுமொத்தென்று விவகுந்தருளுகிறார். (ஆபகாரகன்) என்று.
“தங்கள்” என்றும், “தி்” என்றும் இரண்டிருக்கையாலே, இதுவும் வீரித்த
சொல்லாகை உதிதமென்ற விவகுத்து, அடியவர்களைதங்களுக்கே, அளாதா
ரங்கான-புத்யமானவென்று விவகுந்தருளுகிறார் (அடியவரித்யாதி).

(பொங்கிகள்று)என்றது-“பொங்குதன்னருவி”என்றதன்றபடி. (மேல
க்கு) என்றது-புதமென்கிறபதத்துக்கு மேலேயிருக்கிற செய்யவெள்கிற பதத்
துக்கிச்சன்றபடி. இப்படி அங்குவித்தங்குமத்திலே அர்த்தமருளுகிறார் (கிளாங்கித
யாதி). “செய்ய” என்றுது-புத்தவென்றும், (ஒருசூரியாபோலே) என்றது. (6)

பெரியத்திருமீழி, கூப, கங்கி, உ.பா., என்னகோடு. १८८५

ரூ;—எவ்வளோம்கவிர்ப்பாணமக்கிறையின்னைக்கு வர்வாய்சிலைகள்
செப்பிதோஷவல்லான் திருமாமகட்டேரியான் [தம்
ஒனாவல்மாணில்லன்டாடும் மஸ்வினைகமாணில்லோடு மனைந்தமாரு
தெய்வாராறவரும் திருக்கோட்டிழூராணே. (2.)

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
எமக்கு	எனக்கு	இனரியான்	போக்யபுதலூன்
இங்கு	வகுத்த ஸ்வாமியாம்,		எம்பெருமான்,
ஏவ்வம்	துங்க்காவதூமான்	வண்டு	வண்டிகளானவை
நோய்	வியாதிகளை	ஆக்கம்	(மத்பாகாரத்தமாக)
தவிர்ப்பான்	போக்குகைக்காக,		ஷுடரின்றுள்ள
இன்கஜன்	புன்சிரிப்பைப்படும்	மேளாவல்மாணை ஜாதிமலைக்கப் பூமா	கையோசிம்
துவர்வாய்	சிவந்ததுரத்தைத் முடிய	மஸ்வினைகமாணை மஸ்வினைப்பூமாணை	யோகம்
நிலமகன்	ஶ்ரீ பூமிப்பிராட்டியி	யோகம்	யோகம்
	துடைய	அரிசங்கத்	கட்டியனைச்சத்
செங்கி	செங்கியை	மாருதம்	காற்றுநாறு
தோயவல்லான் அதுபவிக்கவல்லனுய், (அத்தாலே) [கு		தெய்வும் கார அப்ராக்ருதமான பரிம வருக்	ஏத்தாத கந்தி(XII)
திருமாமகட்டு பெரியப்பாட்டியாருக்			க்கவக்துவாவா கிள்கிற திருக்கோட்டிழூரான். (2.)

அவ.—இரண்டாம்பாட்டு, கம்முடைய துங்க்கங்களை யெல்லாம்
போக்குகைக்காகப் போட்டிமாரோடேகூடத் திருக்கோட்டிழூரி
லே ஸ்ரிவீத்தானான்கிரூர்.

வ்யா;—(எவ்வளோயித்யாதி) எனக்கு வகுத்த ஸ்வாமியாகை
அநு;—இரண்டாம்பாட்டு, (எவ்வளோயித்யாதி). சீழ்தமக்கு அசாதாரணன்வா
யியாம் அருள்புரிசுவென்றாகுவிச் செப்தார். இதில் புருஷாரணம்பத்தி
குறைவற்றிருக்குமையாலே நம் துங்கங்களெல்லாம் போக்குயென்று அதுகூ
திக்கிறுமென்று எங்கதியை உட்கொண்டு அவதாரிக்கும்கையருக்கிறூர் (நம்மு
டையவித்யாதி).

“எமக்கிறை - எங்கநோய் தவிர்ப்பான்” என்றால்மித்து, எவ்வம் - துங்கமாய்த்தாத்பர்யம் (எனக்கிற்யாதி). வண்டோடு-மெளவு இதயாகிக்கவ

காலை பெரியத்திருமொழி, கூ-ப, கூ-தி, கூ-பா, வெள்ளியசன்.

யாலே நம்முடைய துக்கவளூமான வ்யாதியைப்போக்கும் ஸ்வபா
வனும். (இன்னைத்துவர்வாய்) இனியசூக்கையையும் சிவந்த அதாத்
ஸ்வாத்யமுடைய ஸ்ரீபூமிப்பிராட்டியங்கை சென்விழய அறுபதிக்க வல்
வனும், அத்தாலே பெரியமிராட்டியாகுக்குவிவீயன். (க) “நக்ஷூல
ஏராட்டி-ஏக்ஸ்சிக்காரராத்தியதி” என்ற குற்றம்பொறுப்பில்லோ
குக்கியும், பொறைக்கு உவாத்தாயிருப்பானொருத்தியாமாகச் சூடு
இனியனுமிருக்கிறவன். (மயனவளித்யாதி) யெனவல் மாலையோடும்
மல்லிகைமாலையோடும் மதுபாலம்பண்ணின் வண்ணியன் ஆடாகின்
தன். இவற்றேலே சூடு அணைக்குமாருதமுன்றை-காற்று, அதுஅப்பா
க்குதயான பரிமனத்தை காஷி (ஏழி) க்கவங்கு உலாவாகிற்கும்
திருக்கோட்டியூரானே. (க)

—வேள்ளியான்கரியான்மணிக்ரவங்கள் விண்ணவர்தமக்கிறதெயக்கொள்ளியாது பாந்தா துவக்கீழுமூன்றுமிக்கதான் ॥ தகைதுள்ளுநீர்மொன்றுகொண்டு சாமரைக்கற்றை சுந்தரமூங்கிலங்கெள்ளுநீர்புறவில் திருக்கோட்டிழூரானே. . . (ங)

பதம்.	உரை.	பதம்.	உரை.
வெள்ளியான் (சுருதயுதத்திலே)	வெளுத்த சிறத் ஏதயுடையனுப்,	எமக்கு	எனக்கு
களியான்	(கலியுகத்திலே) கறுத தச்சிறத்தையுடைய ஏப்,	ஒள்ளியான்	தன்னமூலக் கரட்டி த்தந்தவனுப், (ப்ரசயகாலத்திலே)
மணிசிறங்கன் (நவாபரயுகத்திலே)	மான் பரமியின் பசும்புறம் போன்றக்கறத்தையு டையனுப்,	உலகு வழும் ஸப்தலோசங்களையும் உண்டு	திருவலிந்திலைவை தநு கோக்கி
வினங்கவர்	நித்ய வாடுகிகளுக்கு தமக்கு	உமித்தான் (பிறகு) வெளிராடு உயர்ந்தான்	ஊன உமிழ்க்கலை வேஷ்வரன்,
இனை	நிர்வாழங்கனுப்,	நுன்கும்	அரைதிவலைகளையுடை
	உயர்ந்தான்	கீர்	கீரானது [ய
	(இப்படிமிகுஞ்சும்)	சாமரைக்கந்தை சாமரத் திருக்கொயும்	
		சந்தனம்	சந்தந்தையும்

யம் திருவுங்காம்பற்றி யருந்துகூர் (தொன்வளி த்யாகி). (a)

(5) 伊-比-西-西-伊-伊-伊。

பெரியதிருமொழி. கூட, கா-தி, க-டி, வெள்ளியான். பா.க.

நோக்குவதை இழுத்துக்கொண்டு	தெள்ளுந்திர் கொழிக்கும்ஸ்வபாவத்
ஈலிவந்து உந்து	ஒத்துவைய
ஏதி அசை தன்னி தலையாறிறப்	புறவில் பாட்டநத்தையுடைத்
தாய்	நாவ

திருக்கோட்டிழூரான். (ந)

அவ;—மூன்றும்பாட்டு. அவ்வேரவுக்கங்கள் தோறும் ஆஸ்ரமிப்பார் உங்க திருச்சிரத்தைத்தானும் உகர்துகொண்டு ப்ரளையாதயா பத்துக்களிலும் உதவும்ஸ்வபாவனுவவன் திருக்கோட்டிழூரிலே ஈந்தவிதனாலும் நெங்கிருார்.

வ்யா;—(வெள்ளியானித்யாதி). க்ருதயாகத்திலே கிளாருத்த நிறத்தையுடையனும், கஞ்சோலத்தில் வகேஷும் வடிவிகாண்டா நூம் விரும்புவாரில்லாமையாலே சுறுத்துதிருச்சிரத்தையுடையனும், தவாபரத்திலே நிலாகிறத்தை யுடையனும், ஆயர்வதுமமர்களாலைப்பதி யாய், ஸர்வாதிகாலும்வைத்து, எனக்குலைத்தகண்வாங்கவொண்டு தபார் தன்னமுகைக்காட்டி, ப்ரளைபாட்டில்ஜூததைதூண்டு ஆபத்து கனும் உமிழுந்தவன்.

“துள்ளுந்திர்” என்று - மேலுக்கு. குயாஷிவலீக்களையுடைய திரைகளாலே சீரானது சாமரத்திற்களையும் சுந்தகத்தையும் இழுத் துக்கிகாடுவந்து தன்னி அலையாதிற்பதாய்; (தெள்ளுந்திர் புறவில்) கொழிக்கும் ஸ்வபாவத்தையுடைய பர்யாத்ததோடேகூடின திருக்

அடி-மூன்றும்பாட்டு. (வெள்ளியானித்யாதி) பிராட்டியார் அருகேயிருக்கவூலே கம்முடைய துங்கக்கீரத் தீர்ப்பானென்றார் கீழ்; அதுக்கடி யான ஆபத்தைத்தை அருளிசெப்பிருப்பான்து ஸ்வகதி திருங்கள் பற்றி அவதாரிகூக்க யருளுகிறார் (அவ்வோவித்யாதி).

(ஏதைத் திருச்சிரத்தை) என்றது - * முழுதும் நிலைங்கிற கொண்டல் வங்கைமான ஸ்வபாவிகவர்யைத்தைச் சொன்னபடி. (நீலசிறத்தை) என்றது - * பாசிமின் பகம் புறம் போன்ற ஏற்மென்கை. “உயர்ந்தான் - எமக் கொள்ளியான்” என்றவழித்தகுஞ்சிருார் (ஸ்ரோத்யாதி).

(மேறுக்கு) என்றது- “அயசு” என்கிற பதற்துக்குச் சேலுமென்றபடி. “சாமரைக் கற்றை சந்தனம் மொன்றுகொண்டுவெந்து துவ்வாட சீராய், - தனி துளியான சீராய், அசைந்து துள்ளுவக ஸ்வபாவ மாவுடைத்தான் புறவில்” என்று அங்கைம் திருவுள்ளும் பற்றித் தாத்பர்யம் (குறுக் திவலையென்று துடங்கி, அரானே என்னுமளவும்). அங்கைம் முன்புபோலே தானே

கார்ச பெரியக்ருமோழி, கூப, கங்கி, ஈடுபாத, ஏறுமேறி.

கேட்டிழுவனே. (தெள்ளுக்கிர) தெளிக்க நீரையுடைய பர்வத
மென்னுயரம்; (துள்ளுக்கிர) தெழுத்துவஞ்சிற நீராளது. (ஏ)

ஆ:—

ஏறுமேறியிலக்குமொண்டாழுப்பாற்று மீசுந்திஸ்க்ருடம்பிலோர்
கூறுதான்சிகாடுத்தான் அலுமரமகட்கிணியான்
ஏறுசென்பகங்கிளகமலர் புல்வீ மின்னினால்யான்டுரன்னையும்
தேறல்வாய்மடுக்கும் திருக்கோட்டிழுவரனே. (ஏ)

பதம்.	உரை.	பதம்.	உரை.
ஏறு ஏறி	ஏறுஷூபத்திலேயேரி	இவரியான்	இவரியாலுமிருக்குத்துள்ள
இலங்கும்	உஜ்ஜுவக்குமரப்		வர்வேஶ்வரன்,
ஒண்	அழுகிதான்	இன்	தர்சாகியமய
யூழு	‘மது’ என்னும் ஓயு	இன	பாஸ்பாகுஸ்த்தயான
	தத்தை	வக்குவி	வக்குடான்னது
பற்றும்	கையிலேந்திக்கொண்	நாறு	பரிமனத்தையுறைய
	முராகின்ற	சென்பகம்	சென்பகப்புனவுயும்
கூற்கு	ருத்ரஞ்சுகு	மலவி அகைவர்	மல்லிகைப்புங்கவுயும்
இசைக்கு	திருவுள்ளமொகுப்	புல்வி	தபூவி
	பட்டி	உன்னதும்	மிகவும்விவகூங்காமான
ஏடும்பிள்	தன்திருமேனியில்	தேறவு	தேவரிலே
ஒருங்கு	ஒருபாத்தை	வாப்	வாயையவைத்து
கொடுத்தான்	கொடுத்தருளினவ	முடிக்கும்	உட்கொள்ளா தின்று
	ஞி,		ஏள்,
குவமாமக்கு	பெரியபிராட்டியார்க்கு		திருக்கோட்டிழுரான். (ஏ)

அவு:—ஈவரம்பாட்டு, பிராட்டியோடிடாக்க ருத்ரஞ்சுகும்திரு
மேனியிலே இடுங்கொடுத்த சிலவான் திருக்கோட்டிழுவலே வெங்கி
வித்தனாகுவின்கிறோர்.

திருவுள்ளம்பற்றி “துள்ளுந்தர்” என்றதுக்கும், “தெள்ளுக்கிர்” என்றதுக்கும்
அந்தநாம்தரமருஞ்சிறீர் (தெளிக்கவித்த்வாதி). (ஏ)

ஆடு:—ஈவரம்பாட்டு. (ஏறுமித்யாதி) சீழ்ப்பாட்டில் ஆபத்தைத்தவாதி
குணங்களைச் சொன்னார். தாழ்ந்தார்க்கு முகம் கொடுத்து ஆபத்தைப் போக்கு
மோவென்ன ; வாடில் கென்கிறுரேன்று திருவுள்ளம்பற்றி அவதாரிக்கை
யருஞ்சிறீர் (பிராட்டியத்யாதி).

வீரா—(எஹமித்யாதி) வருஷபத்திலேயும்ரை, உங்கள்ஜமான
அழிய மழுவைப்பற்றும் ரூக்ரதுக்கு; ஸர்வேஸ்வரன் திருவடினை
வரதாமாகவுடையனுமிருக்குமாகில் ஓர் எருத்தை ஏறி, அவன்
திருவாறியைப்பிடித்துமாகில் ஒருமழுவைப்பிடித்து இப்படி தூர்
மாகியான ரூதரதுக்கு தர்மாகம்பார்த்து உபேசுமியாகேதினைக்கு
திருமேனியிலே ஒருங்குவெகாடுத்தவன். (குஹமித்யாதி) பேரியிரா
ட்டியாகுக்கு (ஈ) “பித்தர்பனிமலர்மேல் பாவைக்கு” என்கிறபடி
யே அவனோர்டெரக்க இவனுக்கும் திருமேனியிலே இடம் கொடுத்
தவன். “ஏதுகென்டகம்” என்றுமேதுக்கு, சுரிமனத்தையும் த
தான் செண்பகப்படி, மல்லிகை இவற்றைத்தழுசி, இவற்றால்வந்த
உய்ணமாற்றுகைக்கு தர்சாகியமாட் பால்யாவலித்தமரளவன் பு
அறவிலக்கணமான தேனிலே வரயை மடாநித்கும் திருக்கோட்டு
தூரானே. (ஈ)

ஓ;—
வங்கமாகடல்வன்னன் மாமனிவன்னன் வின்னவர்கோன்மது
தொங்கல்கீணமுடியான் பிராடியாஸ்படி கடங்கான் மேலு
மங்குலதோட் மணிமாடவெக்கொடியாகதீதுயர்ந்தேறிவாதுயர்
திங்கவ்தானனவும் திருக்கோட்டிழூரானே. (உ)

பதம்.	உரை.	பதம்.	உரை.
வங்க	யரக்கலங்களையுடைய	வின்னவர்	நிதய ளானிகஞ்சு
மாகடல்	மஹார்ஷங்கம்போன்ற	கோன்	ஸ்வாரியரப்,
வன்னன்	திருநிறத்தையுடைய	மது	தேனையுடைத்தான்
மா	ஸ்ரீஸாக்கமான [வனுய்,	மலர்த்தொங்கல்	பூமாலையோடுகடிய
மணி	நீலமணிபோன்ற	நின்	நூதி(ஈ)ராந்திரங்கா
வன்னன்	திருநிறத்தையுடைய		மான
	கேம்,		

“இலுமாந்து” என்றுவிரேஷ்ட்த துக்குக்கருத்தென்னன்னாகருக்கிறர்
(ஸர்வேஸ்வரனித்யாதி). (மேலுக்கு) எந்தது - ஈறு செண்பக மவர் புலவி
என்ற வளவை உட்கொண்டி, வண்டென்றபதத் துக்கு பேட்டே அங்குமித்துக்
கொள்வதென்கை. இதுக்கருக்கணமாக தர்பாகியமாய், (பால்யாவலித்தமரன
வண்டு) எந்து வர்யத்தைமுக்குற அங்குமித்து, யாரினைத்யாதியை அது
காங்கிப்பது. பருகும் என்னுடே, “ முடிக்கும் ” என்றுதுக்குத் ராதபன்யம்
(இவற்றுவித்பாதி). (ஈ)

காந்தி பெரியதிருமொழி, கூ-ப, கா-தி, டு-பா, வங்கமரகடல்.

முடியான்	திருவபிழேஷத்தை	வெள்ள	வெளுத்த
	யுடையனுப்,	கொடி	தல (நூ) ஜ படங்க
மூடியான்	ஸர்வாதிகனுப்,		ஶா.ஶா.வை
ஏடு	பூமிபரப்படங்க	மாகம்பிது	ஆநாசத்தின்மேலே
கடங்தான்	தன் திருவடிகளை	உயர்து ஏரி	உயர்பராது
	அளங்க கொண்ட	வன் உயர்	ஸ்வர்க்கத்திலே வர்த்
	ஸ்ரீமாந்வரான்,		கிக்கிற
மங்கல்	ஓமகங்கள்	திங்கள்தான்	சுத்ரான
தோய்	தவழுப்பெற்ற,	அணைவுப்	சென்று ஸ்பர்சியாகி
மணி	ரத்தங்யமான		கிற
மாடம்	மாட ததிலே கட்டின		திருக்கோட்டியூரான். (இ)

அவ;—அஞ்சாம்பாட்டி. பண்டு பூமியை அளங்குதொண்டவன் இப்போது திருக்கோட்டியூரிலே வர்த்தித்தனுனைன்கிறுர்.

வ்யா;—(வங்கமித்யாதி) மரக்கலங்களையுடைய மஹாரணவம் போலேயுமாய், ஸ்ரீக்கம்யான சிலம்ணிபோலேவிருக்கும் திரு கிராத்தை யுடையனுப்; (வின்னவர் கோன்) இவ்வழியை நித்யவெளிகளுக்கு போக்கமாகக்கொடுத்த அபர்வறமார்களதிபதியாய். (மது மலரித்யாதி) தேனையுடைத்தான பூயர்ஸ்வேயாகே கூடின ஆதிராஜ்ய ஸ்ரீசகமான திருவபிழேஷத்தை யுடையனுப், ஸர்வாதிகனுப், பூமியெல்லாம் தன்கால்கீழே இட்டுக்கொண்டவன். “மங்குல்” என்று மேறுக்கு. மேதத்தில் சென்று கிட்டி மணிமயமான மாடத்திலே கட்டின வெள்ளைக்கொடி ஆராராத்தின்மேலே உயர்ப்பார்து ஸ்வர்க்கந்திலே வர்த்திக்கிற சுந்தரனைச் சென்று ஸ்பர்சியாகிற்கும். (வ. நுயர்திங்கள்) பிகவுழுயாகின்ற சுந்தரனை அணையா இன்றதிருத் கோட்டியூரனே! (இ)

அரு;—அஞ்சாம்பாட்டி (வங்கமித்யாதி) கீழ்க்கொண்ட வெள்ளர்ஸ்வத்தை பரதவென்னும்படி, வன்ஷுட்ட சங்டன விபரக (நா.X) மறவந்த சிரவதிகளேஷ்யத்தை அநுஸந்திக்கிறுமென்று கணக்கி.

“மாகமீதுயர்” என்று வீடுகூடிக்கொடுவே இநக் குறுப்பாக “மங்குல் தோய்” என்று கொடிப்பதற்குக்கு வீடுகூடிலுமாக அதுவாக்கிப்ப தென்று விவகாரித்து அங்கும் காட்டுகிறோர் (மங்குலென்று மேலூக்கு என்ற). வான் பத்துஏகு அந்தாக்கறம் (பிகவுழுமித்யாதி). (இ)

பெரியக்கிருமிமாழி, கூப, கங்கி, காட்டா, காவலனிலங்கைக்கு, காலா
மு;—காவலனிலங்கைக்கிறைகளின்கீசு சாம் செலவுட்டத்துறையில்
ஏவலம்தலைத்தானென்னே மாஞ்சைட்டியம்பிரான்
காவலம்புவிமன்னர் வக்துவணக்க மாதுகைகின்றதிப்பிகளத்
கோர்வாக்கிறைநூசம் திருக்கோட்டியுரானே. (ஷ)

பதம்.	உரை.	பதம்.	உரை.
காவலன்	ஜகத்துக்குராஷுகன்தா அம்பிரான்	அஸாதாரானேபாரா	
இலங்கைக்கு	ஞெ யென்றக்கு	ஒன் ஸர்வேப்ராவர்	
இலை	லங்கைக்கு [மவனுப் வன்]	மாஸ்	"எம்பெருமான் [ன், உரைன்றது வக்கு காக்கின் பக்கு இங்குள்ள இல்விடத்திலே" வது
கலங்க	புடியும்படிக்கோ கா		என்ற
கூரம்	பாகாங்களை	காவலம்புவி	ஜம்பூத்தீபத்திருவன
கெலவுபத்து	வெசல்லாட ததி	மன்னர்	ராஜாக்கள்
அற்று	மேல்	உந்து	யந்து
அவன்	அந்த ராவணனுவடை	உணங்க	நூஸ்ரவிக்க,
ஒவுலர்	எய்யவல்ல மிக்கை		(அத்தைக்கண்டு)
தவிர்த்தான்	கழித்தருள்ளவனுப் (அச்செயலாலே)	தேவர்	ப்ரஹ்மா தேவர்களு
என்னை	அடியேலை	வக்கு	வக்கு [ந
ஆளுனு	அடிமைகொண்ட	இலைநூசம்	துப்பவியாக்கிதத திருக்கோட்டியுரான். (ஷ)

அவ;—ஆரும்பாட்டு. ராவணன் மிக்கையறித்த தசரதாத்து
ஜன் இப்போது திருக்கோட்டியுரீலே வக்கிறித்துள்ளன் கிருர்.

வ்யா;—(காவலனித்யாதி) அப்புராநேபோதக சாதும் காவல
னேன் அ திக்பாலகர்களைத் தவிர்த்து ஜகத்துக்கு ராஷ்டின் தானே
யாய், வங்கைக்கு சிர்வாழகனுள்ளவன் மலங்கும்புச்சாங்களைச்சிரவல்
கடத்தி ராவணனுவடை “எம்பவல்லார் என்னேநேபோப்பாரிஸ்லை”
என்னும்மிக்கைத் தவிர்த்து அச்செயலாலே என்னை அடிமை

வரு;—ஆரும்பாட்டு. (காவலனித்யாதி) கீழ்ப்பாட்டில் ஜௌதீல்யத்தை
அதனக்கித்தவர், இப்பாட்டால் விரோதியை கிரைப்பா ஜென்றுஅவனுகை
ப. சுதினை அதனக்கிழிருப்பான்து என்று.

காட்டு பேரியதிருமதோழி, கூப, கா-தி, எ-பா, கன் தலைகாண்டு.

தெரன்டிருக்கும் உபகாரகளைவன். “நாவலம்” என் முமேஹுக்கு ஜம்புத்சீட்டில் ராஜாக்கசன்வர் து ஆஸ்ராயிக்க, “ஸர்வேவர்ஸ்வராஜா வார்த்தைப்பன் ஞாசிராந்திரகே” என்ற ப்ரதிமாதிகள்வர் து ஆஸ்ராயிக்கும் திருக்கோட்டிழூங்களே. (க)

ஆஃ—

ஒன்றுமிராண்டுகளுக்கு பேற்கதானிரைக் காந்திலென் துமாயமழை சின்றுகாத்து சுக்கான் சிலமாமகட்சினியான் குன்றின்முல்லையின்வாசமும் குளிர்மல்லைக் மண்ணுமீன்தினம் தெள்ளால்வர்த்துவும் திருக்கோட்டிழூங்களே. (ங)

பதம்.

உணோ.

கன்றுகொண்டு வத்தாள்ளாரகைக்
கொண்டு
விளங்கனி விளாவின் கனியைப் பின்
ந்த அங்காரனை
ஏற்குத் துறிருக்குதிர்து,
ஞாசிரைக்கு பசுக்களின் திராஞ்சிலு
அழிலு என்ற தீங்கு வருமென்று
மாமழை மாநாவர்மாத்தை
நின்று (மனையையெடுத்து)
ஒருபடிப்பட்டின்று
ஏத்து (பசுக்களை) ரஷ்டித்து
உக்கான (ஆஸ்ரித விரோதி
போகப் பெற்றே
மேன்று) திருவுன்ன
முக்கூத்துவனும்
சிலமரயக்கட்டு பூமிப்பிராட்டிக்கு

பதம்.

உரை.

இனியான் (பூபாரந்தைப்பேரக்கு
கையாலே) இனிப்
ஞன் ஸர்வேவர்ஸ்
இனியான் கையைதக்கிய [ங்
தென்றல் காற்றுஞ்சு
குன்றில் மலையிலுண்டான்
முல்லையின் மூல்லைப்பூவன்
வாசநாம் பரிமளத்தையும்
குளிர் குளிர்த
மல்லைக் கொடிமல்லைகயின்
மண்ணும் பரிமளத்தையும்
அனோந்து தழுவி மூழுகிக்கொண்
வக்கு நாற்புறமும் வந்து [டி
உலவம் உலாவாநின்றுள்ள
திருக்கோட்டிழூங்கள். (ங)

ஆஃ—ஏழாம்பாட்டி. கன்றுயும் விளாவாயும் வக்கு அங்கார் காலன் வகும் கனிமைப்பேரக்கி, கோவர்த்தகோத்தரணம்பண்ணின

(யேதுக்கு) என்றதுக்கு - “நாவலம் புவிமன்னர் வணங்க” என்றத்தை “இங்கென்” என்றதுக்குமேலே அங்குமிப்பதென்று கருத்து. “மாலுமைகின் நது இங்கென், காவலம்புலி மன்னர்வணங்க, அத்தைத்தக்கணி ஒங்கரும் வந் திலைஞ்சும் திருக்கோட்டிழூங்” என்றவையும் திருவள்ளாங் பற்றி பலிதமான தாந்பர்யமாகுமுகிழூர் (ஐஷ்வரியாதி) (ங)

பெரியதிருமாழி, கூ-ப, கூ-தி, அ-பா, பூங்குருந்து, என்ற
நாலாபதாகத்தையுடையவன், இப்போது திருக்கோட்டு யூரீ வை
சிலரிதனுணவினாக்கிறார்.

வீரா—(கன்றித்யாதி) கன்றாக்கிளங்கு விளாணை உதிர்
வெறிச்சு, கிரிமித்தால்வந்த இரண்டு வார்களையும் ஒன்றையிட்டு
பொன்றை முடித்தவன். பகுக்கலூக்கழியு வந்துமன்று மறுமா
வர்ஷத்தை மீலையை எடுத்துக்கொள்ளு சின்று காத்து “ஒவ்வொக்கு
குத்தபாகப்பிப்பதனாலோ” என்று உகந்தவன். (கிமோமக்கிளியான்)
பகுக்களையும் இனையனையும் காத்தால் உத்தபான் - ஸரியுமிப்பிரா
ட்டியிலே. பூராத்தைப் போக்குவரையாலே ஸரியுமிப்பிராட்டிக்கு
இனிவாருணவன். “குஞ்சின்” என்று மேறுக்கு. (குளிர்குஞ்சின்
முன்னை) குளிர்க்கமலையிலுவண்டான முன்னையின்பரிமளமும், மஸ்விளை
சின்பரிமளமும் அன்றிக்கே, குளிர்க்க மஸ்விளையின் பரிமளமும்
அளைந்து மருதுவான தென்றல் வட்டு வஞ்சுகியாநிற்கும் திருக்
கோட்டு யூரானே. (எ)

ஓ;—

[ஏ கு

பூங்குருக்கித்தாக்கோப்புத்தரிமாச்சிக்குத்ததுப்பேனை யா-ஞுக
ஈக்கிள்ளுவர் புகுந்தாளிலைபோர்கள் நம்பிப்புமான்
அங்குதன்பவனின் கனித்தொகுவானமுயின் கனித்யாமோக்கனி
தேங்குதன்புனால் குழ்க்கிருக்கோட்டு யூரானே. (ஏ)

ஆரு;—வழங்காட்டி. (கன்றித்யாதி) கீழ்ச்சிராண்ண சக்திமத்தவம் அவ
டித கட்டாரூபேனை விகுங்குமென்றதை அதுவைகிட்டியிருவென்று எங்களி.

இளங்கனி எதிர்த்தும், மஜழகாக்கத்தும் கிழவார மக்குக்கு தீவிய குலை
க்கு ஹேதுக்கிவென்று வியந்தரமேன உயர்திக்கிறார் (பகுக்களையு மித்யாதி
வாய்த்துவத்து வே). (குஞ்சின் என்றாது மெலுக்கு) என்றதுக்கு - அன்றாது
என்றும்) அளவையும் “இனம் தென்றல்” என்றபதற்குக்கு மேலே அங்கே
ப்பதென்றுக் கூவிரச்சிகூட்டுமையாலே, குளிப்பதத்தைக் குன்ன
வின் பதத்திலே அங்கைத்தறுவிச்சுப்பு, சொடுமல்லியக்கரன் குளிக்கை
யுனாத்தாயிருக்கு மென்று அரத்தாக்கறம் (அன்றிட்டையிட்டபானி). ... (எ)

ஓரு;—எட்டாக்காட்டி. (பூங்குஞ்சி எதிர்த்து) என்ற
கோண்வது ஒன்றுக்கேயோ, அதே விடுவாறிக்கொல்லாம் விரலித்துத் தட்டிரு
ங்களத்திலிருந்தான்ன் பதுளாக்கிவிருவான்று எங்களி.

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
க	பூத்துக்கிடக்க	புகுந்தன்	ப்ரவேசித் தருளின
குருக்க	குருக்கை		ங்வேஸ்வரன்,
குத்து	(எனிதாக) முத்து,	மாங்கனி	மாம்பழமானது
குளை	குவலயாபீட்டுக்கை	துங்கு	(பழுத்துத்) தோக
காய்க்கு	கீறி (முாத்து),	தண்	கா சின்றும்
அரி	வேகத்தை யுனைய	பலவிள்கனி	ஆதிதாயுமிருக்குஞ்ச
ஈ	குதிரைவடிகள் கோ	தொகு	பாரப்பழங்களோம்
	ங்ட கேசியை	வாழூரின்	வாழூப்பழங்களோலி
கெருக்கு	கொன்று,	கனிமோகம்	கா சிற்பதாய்
அடியேளை	அடியேளை	தெங்கு	(கந்தவிழுந்து) சேஷ்
அஞ்சுக்கு	அடியைகொள்ள விரு	தண்	ப்ரமநாமான
இணையோர்க் கித்யஸுவிரிகளுக்கு முபி	ந்தம்	புனல்	ஆறுகளாலே
	பேருமான்	அஷ்	குழப்பட்டிருக்குஞ்ச
	விரவாஸுகளுண (மேன் மையைப் பாராடு)		திருக்கோட்டிழூரான். (அ)
ங்கு	இஷ எம்ஸாரத்திலே		
ஏன்னுள்	என்னுள்ளே		

அப்—எட்டாம்பாட்டு. குருந்துதூக்கமான கிரோதிலர்க் கத்தைப் போக்கின தருங்களுக்கு இப்போது திருக்கோட்டிழூரிலே ஈங்கிழித்தலுணவினங்கிறார்.

வ்யா.—(பூங்குருந்திந்யாதி) பூத்தகுருக்கை அநாயாணை முறித்து குவலயாபீட்டத்தை முடித்து. (அரியா) வேகத்தைப்படித்தான கேசியைக்காண்று. பச்சைக்குதிலை என்னவுமாம. (அடியேளையித்யாதி) என்னை அடியைக்கால்வைக்கும்பி * அயர்வை மம்ரகளதிபதியரன மேன்மைபாராடு எம்ஸாரத்திலே என்னுள்ளே புகுந்தன். “ஊம்கு” என்ற மேஹங்கு. இற்றுவிழப் புகுந்தோ என்னும்படி, பழுத்துத்துங்கா கிண்வ அழகிதான பலாப்பழம், திரட்சியையுடைத்தான வாழூப்பழம், இவற்றேருடேடை மாம்பழம் வங்கு விழுக்குதைக்கி ப்ரமநாமான புனல்குழுக்க திருக்கோட்டிழூரானே!

(தாங்கின்றுமேலுக்கு) என்றதுங்கு “நீலி” என்றங்களும் (ப்ராங்கனி என்ற பதம்) துக்குமேலே கூட்டுவதென்ற கருத்து. ... (அ)

பெரிப்பிருமோழி, கூப, கங்கி, கூபா, கோவையின்தலை, கனக

மு,—

கோவையின்தமிழ்பாடுவர் குடமாதோர் தடமாசமலாயினா
மேவாள் முகங்கில் விளக்குபுரிநாலர்
மேவாள்மாறவாணிகர வளைவேள்வியாதங்கம் வல்லவர்தொழும்
தேவதேவமிரான் திருக்கோட்டிழூரானே! (க)

பதி.

உரை.

பதி.

உரை.

கோவை	கோவையை யுடைத்	காஞ்சிரம்	ஈறுவகைப்பட்ட
இன்	இனிய [தாப்	வாளார்	வேதங்களுக்கும்
தமிழ்	தமிழாஸன தீத்திரு வொழ்வை	வியாஸபதம்	வெலுதந வல்லங்களாப்
பாடுவர்	பாடுவக்களாய்	ஒவ்வைவேள்வி பஞ்சமஹாயண்ணுக்க ஞம்	
குடமாதோர்	குடமாதோருமிலாவர்	ஆறுஅங்கம்	ஆறுவகைப்பட்ட
தடம்	விராஸாய் [களாய்	தேவதேவப்	வேதங்களுக்கும்
மா	பெரிதான	வல்லவர்	ஏகவாதிருக்கும் பா
மலர்மினச்	திருநாட்சமலத்திலே	தொழும்	ஷ்ரமணிக்கிற
மேவி	பிறக்க	தேவதேவப்	ப்ராந்மாதிகளுக்கு
காஞ்சிரம்பாடு	காஞ்சிரம்பாடுமல்	நான்	ஆஸ்ரயணீயான
விளக்கு	உந்துவகையான		நித்யஸுரிகளுக்கு
புரிநாலா	யந்திஹாபலீத்ததை		ஙவாமியான ஸர்
மேவும்	யுடையராய்		வேஶ்வரன்,
	தன்னியுனளபடி		
	பேசுவலை		திருக்கோட்டிழூரான். (ங)

அவ;—ஒன்பதாம்பாடு. கான் தன்னை வரவ்ப்ரகாரத்தா
லும் அனுபவிக்கைக்கீடான பக்கியை யுடையராய், ப்ராந்மாவோடு
எமாநாள ப்ராந்மானாருக்கு ஆஸ்ரயணீபனுமத் திருக்கோட்டிழூரி
லே வக்கு ஸங்கிலித்தனுபினர்கிறார்.

அநு;—ஒன்பதாம்பாடு. (கோவையித்யாதி) விரோதி ஸ்ரோதியங்
தம் திருவுள்ளத்திலிருந்தாலென்றுமதுவாதித்தார். இப்படி சங்குள் புதும்
தது திருக்கோட்டிழூரிலை பக்தர் ஆஸ்ரயிப்பாரில்லாதவருயல்வ, பக்கும்
தொழுவர் இருக்க, தம்முடைய திருவுள்ளத்தில் புதுதானைச் சூ மதேஷப
ஈரத்தை அப்பாக்கிக்கிறென்று கால்தி.

காலை பேரியதிருமீயாழி, கூ-ப, கா-தி, கா-பா, ஆத்மாவளவன்.

லூரா—(கோவையித்யாதி) கோவையை யுடைத்தாய், இனிய தமிழரை இத்திருமொழியைப் பாலோர், செந்தலை சிருவாய்ப் பாடியில் பாலாகக் குடச்சுந்தாவாலோய், திருநாலி அமலத் திலே பிறந்த சதுர்முகனிற்காட்டில் உங்கலைத்தமான மஞ்ஞோப விதத்தை யுடையரான ப்ராஹ்மனை. (மேஷ்கான்மறையித்யாதி) தன்னை உள்ளபடிபேசவல்ல வேதங்களுக்கு வயாஸபதம் செலுத்தி வாராய், பஞ்சமஹாயஞ்ஞும், அங்கங்களாறும் கைவந்திருக்கிறவர்கள் ஆஸ்ரயிக்கிற. (தேவதேவப்ரான்) ப்ரஸ்மாதிகளுக்கு ஆஸ்ரயனையரான அயர்வது மூர்களுக்கு ஸ்வாமியானவன் இங்கேவாக துவர்க்கிறக்கிறவன். (க)

மூ;—ஆத்மாவளவன் கணிகன்றிமங்கையர் தலைவளைப்பாழில்
கேள்கள்பாக் கழுவரித்திருக்கோட்டியூரானை
நிலமாழுகில்வங்களை கொடுமாலையின்தமிழரல் கிணங்கவிக்
காலுமாதும் வல்லார்க்கிடமாகும் வர துவகே. (கா)

திருமங்கையாழ்வார் திருவதிகளேசுரணம்.



பதம்.

உரை.

பதம்.

உரை.

அழும்	ஏரால் என்றாரத்தை	கழனி	வயலைப்புறைத்தான்
	யுடைத்தான்	திருக்கோட்டி	திருக்கோட்டியூரிலே
மா	குநிசரைய	மூர்களை	உங்கிழித்தலும்,
வல்வன்	நா-ந்தவல்வநாய்,	நீலம்	கீவமர்ம்
மங்கையர்	திருமங்கையிலுவநார் மா		ப்ரஸ்மாக்கமான
தலைவன்	நிர்காந்தாரான [ஒ] முதிக்		மேகம்பெரன்ற
காலிகள்ரி	ஆழ்வார்	வங்கனவினை	திருக்கிறத்தை யுடைய
அனி	அழுவிய		ஆஸ்ர,
பொழில்	கோலைவினாயும்	கெலிமாலை	ப்ரயாழுக்க(ர) அன
செல்கள்	மத்தங்கயங்களானகை		உர்வேர்வரலை
பாய்	பாயங்கிள்ளுவளை	இன்	இனிய

(தான்) என்றது - தேவதேயம்ரவைன்றபடி. (கோவை) - ஒன்றே கோவையாயிருக்கை. (இத்திருப்பூரி) என்றதுக்குத் திருக்கோட்டி ஜூர் விழுயமான நாலையாலே, அங்குள்ளார் பக்தியாலே இந்தாக்கேட்டால் விடாமல் பாலைக்கோட்டும் கருத்தாலேயாகவாகவென்று கருத்து. (க)

பெரியதிருமொழி. கூ-பி, கு-சி, கு-பா, ஆறுமாவலவன். களதூ.

தமிழால்	தமிழைக்கிடாவ்டு	வெள்ளர்வரு	நந்தவுங்கள்க்குறுக்கு
நினைக்கு	நினைக்கு	வாலூவகு	பரம்பந்தப்படி ஒ
இந்தாலுமாதும் இப்பத்துப் பாட்டே	இ—ஏஞ்சும் திருப்பியமாகும். (40)		
களையும்			

அவு;—பத்தாம்பாட்டு. ஆறுவாசகுவிசிசெட்டு இப்பத்தும் வள்ளாக்குக்குப் பரம்பந்தமே வாய்வுத்தாரவிமன்கிறார்.


வீணா.—(ஆறுவாவித்யாதி) வெளவள்ளுஞ்சாரத்தை யுடைத்தான் குதிரையை கடத்தவல்ல ஆறுவார். வெம்ப்ரமக்குத்தம் பண்ண கின்ற குதிரையை கடத்தவல்ல ஆறுவார்; திருமல்லைக்கு கிர்வாழு காரணவர், வெம்ஸாத் துக்கு ஆபரணமாம்படி. அழகிய பொழிலை யும் சேல்கள் பாயாக்கின்றுள்ள வயலையுமடைய திருக்கோட்டியூரை யுனுடயனும், நிலமாப் பங்காக்க்யமான முகில்போலே யிருக்கும்திரு நிறத்தையுடையனுள்ள வர்வேஷ்வரனை தினியதமிழைக்கொண்டு வெம் வாசதாபம் திரும்படிவாக நினைந்த. (நிலமாழுகில்வண்ணலை) மரமாறர்மான வடிவையுடையவளை. அத்தாலே என்னை முறைஅறி வித்தவளை. வீணாமுக்குத்த (५) அனைவளை. (நிலைந்தலிட்டாலுமாறும் வல்லர்) தமக்கினிதானவாலே பிரித்ததுபவிக்கிறார். இது கற்றவர் களுக்கு இடமாவது பரம்பதம். (50)

பெரியவாச்சான்பின்லை திருவடிகளை சுண்ணம்.

பெரியதிருமொழி ஒன்பதாம்பத்து பத்தாந்திருமொழி முற்றிற்று.

அரு.—பத்தாம்பாட்டு. (ஆறுவாவலவனித்யாதி) ஆறும்படி கடத்தவல்ல வெளைன்னுஙல்; ஆலாவிற்கிற குதிரையென்றுதல்; இவந்தையருக்கிறுக் (வரலைக்யாகி வாச்யத்தைவே); “வண்ணம்” என்றது நிறெமன்றும், முகில்தருஷ்டாந்தம் நிரத்தாலே என்றாருளிக்கொட்டு, வண்ணபதம் திருமே விக்குவாசகமாப் அந்தாந்தரமருகுகிறார் (ஸ்ரமேத்யாதி). “மால்” என்றதுக் காத்தாங்கரம் (வயாமுக்கத்துள்ளவளை) என்றது. (50)

பெரிய திருமேற்கு
ஓன்பதாம்பத்து
முற்றிற்று.



Tamil Heritage Foundation
தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials
e-Book series
an international NGO initiative to digitize old Tamil books
and palm leaf manuscripts
visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஒலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாது பழைய
நூல்கள், ஒலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை
மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு
சர்வதேச தன்னார்வ முயற்சி.

மேலும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொம் முத்திரை
தமிழ்ப்பாதுகாப்பின் அக்காரை